

நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்

8

நாவலர் நாட்டார்
தமிழ் உரைகள்

“பாட்டால் சவைவளர்க்கும் பைந்துமிழைக் கற்றுயர்ந்த
‘நாட்டார்’ மிகச்செய்த நற்பணியைக் - கேட்டால்தான்
ஒல்லுந் தமிழுணர்ச்சி உண்டாகும்; உண்டானால்
நல்ல தமிழ்வளர்ப்போம் நாம்! ”

- புலவர். தூால்காப்பியன்



2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 600 017.
தொலைபேசி : 24339030



8

அக்ரைன்று
நித்திகைக்கோவை

தமிழ்மண்

நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்

8

அகநானாறு
நித்திலக் கோவை

உரையாசிரியர்கள்
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
கவியரசு இரா.வேங்கடாசலம் பின்னை

பதிப்பாசிரியர்
பேராசிரியர் பி. விருத்தாசலம்

பதிப்பாளர்
கோ. இளவழகன்



நூற்குறிப்பு

நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 8

- நாவலர் நாட்டார் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை
- பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம்,
- பதிப்பாளர் : கோ. இளவழகன்
- முதற்பதிப்பு : 2007
- தாள் : 18.6கி. என.எஸ்.மேப்லித்தோ
- அளவு : 1/8 தெழுமி
- எழுத்து : 11 புள்ளி
- பக்கம் : $16 + 208 = 224$
- நால் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
- விலை : ஒருபா. 210/-
- பாடகள் : 1000
- நாலாக்கம் : பாவாணர் கணினி
தி.நகர், சென்னை - 17.
- அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர்
- அங்கிட்டோர் : வெங்கடேசவரா ஆப்செட் பிரிண்டர்ஸ்
ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
- வெளியீடு : தமிழ்மன் பதிப்பகம்
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர்நகர், சென்னை - 600 017.
தொ.பே. 2433 9030

பதிப்பாசிரியர் உரை

புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில்,

வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி,
ஊழியுய்க்கும் பேருதவி ஓழியாய்வாழி காவேரி
உழியுய்க்கும் பேருதவி ஓழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி

என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தாட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்ணைய சோழவளநாடு

“ சோழவளநாடு சோறுடைத்து”

எனவும்,

“ சாலி நெல்வின் சிறைகொள் வேவி
ஆயிரம் வினையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ் வோனே”

பொருநராற்றுப்படை 246 - 248 எனவும்,

“ ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ் வோயே” (புறநானாறு-40)

எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தன்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றாரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம்,

பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஜயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஜயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி

“யாவதும்
கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர்”

திருமுருகாற்றுப்படை 132-134)

என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள்

“ கல்வி தறுகண் இசைமை கொடையெனக்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”

(தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9)

என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார்.

1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஜயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஸபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப் பெற்றது. அதன்பின் இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஜயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்துமிழ்ப் புரவலர், தமிழ்வேள் துவே. உமாமகேங்கவரனார் அவர்களின் வேண்டுகோருக்கிணங்கக் கரந்தைப் புலவர்

கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார்.

நாட்டார் ஜயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நாற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிகக் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கணாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.கப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கணார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச்செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஜயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஜயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிமார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஜயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஜயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஜயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஜயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவுவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள்

உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஜயா அவர்கள் 1921-இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஜயா அவர்களுக்கு மட்டுமே.

இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஜயா அவர்கள் எஸ்.பி.ஐ.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளார்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானாறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திகுடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வாளெனாலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஜயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோஇளாவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மன் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு

1. திரிகடுகம் - ந.மு.வே.உரை
2. மணிமேகலை வரலாறு
3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள்
4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம்.

இவ்வாறு, நாட்டார் ஜயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு:

1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915
2. நக்கீரர் - 1919
3. கபிலர் - 1921
4. கள்ளர் சரித்திரம் - 1923
5. இன்னா நாற்பது
6. களவுழி நாற்பது
7. கார் நாற்பது
8. ஆத்திகுடி
9. கொன்றை வேந்தன்
10. வெற்றி வேற்கை
11. முதுரை
12. நல்வழி
13. நன்னெறி
14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926
15. சோழர் சரித்திரம் - 1928
16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31
17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940
18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940
19. யாப்பாருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940
20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941
21. சிலப்பதிகார உரை - 1940-42

22. மணிமேகலை உரை - 1940 -42
23. அகநானாறு உரை - 1942-1944
24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942
25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006
26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006
27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006
28. திரிகடுகம் உரை - 2007

தமிழக அரசு நாட்டார் ஜயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோஇளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஜயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞரையிறு தேவநேயப் பாவானர், திருவிக., யாழ்ப்பானத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஜயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புதிந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும்.

“ என்னிய என்னியாங்கு எய்துப; என்னியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666)

என்னும் குறஞக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஜயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வேநாட்டார் ஜயா அவர்களின் நூல்கள் இடம் பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன்.

17.07.2007

பேராசிரியர் பி.விருத்தாசலம்
மிறுவனர்

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி,

கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,

தஞ்சாவூர் - 613 003.

தொ.பேசி : 04362 252971

பதிப்புஸ்ரூபம்

முன்னெப்பழமைக்கும் பழமையாய்ப் பின்னெப்புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண்பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது.

தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இன்நலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம்.

தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும்.

மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது.

நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன்.

தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நன்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன்.

“தொண்டு செய்வாய்! தமிழக்கு... , செயல் செய்வாய்! தமிழக்கு..... , ஊழியர்கள் செய் தமிழக்கு , பணி செய்வாய்! தமிழக்கு , இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்க்கி இயக்கத்தின் பின்னரியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ் விடுகிறேன்.

நாட்டார் யார்?

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னால் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர்.

மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழனர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவுலங்களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்க்கி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு

நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்ஹோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார் இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவுலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும், எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலமதான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் என்னிப் பார்க்க வேண்டும்.

அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவுலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவுலங்கள் ஆகும்.

நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்ப்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார்,

முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சினாழுர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன், நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ.கணேசஸுர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன்.

இந்நால் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன்.

சென்னை
3-10-2007

இங்நனம்,
கோ.இளவழகன்

உள்ளடக்கம்

பதிப்பாசிரியர் உரை	iii
பதிப்புரை	X
அகநானாறு மூலமும் உரையும்	
நித்திலக் கோவை	1
பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை	201
ஆசிரியர் பெயர் அகர வரிசை	203

இகநாளூறு

நித்திலக் கோவை

அகநானாறு
மூலமும் உரையும்
நித்திலக் கோவை

301. பாலை

(பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது)

வறஞாறு செய்யின் வாடுபு வருந்திப்
 படர்மிகப் பிரிந்தோர் உன்னுபு நினைதல்
 சிறுநனி யான்றிகம் என்றி தோழி
 நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்

5. ஓடிவை யின்றி ஒம்பா துண்டு
 நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
 ஆரை வேய்ந்த அறைவாய்ச் சுகடத்து
 ஊரிஃ் தென்னா ஒஹில் வாழ்க்கைச்
 சரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
10. பாடின் றெண்கிணை கறங்கக் காணவரக்
 குவியின ரெருக்கின் ததர்பூங் கண்ணி
 ஆகூஷ் சென்னி தலைப்ப மகரூ
 முளாரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக்
 களாரி யாவிரைக் கிளர்பூங் கோதை
15. வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச்
 செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
 குறுநெடுந் தூம்பொடு மழவுப்புணர்ந் திசைப்பக்
 கார்வான் மழக்கின் நீர்மிளைத் தெவுட்டும்
 தேரை யொலியின் மானச் சீரமைத்துச்
20. சில்லரி கறங்குஞ் சிறுபல் லியத்தொடு
 பல்லூர் பெயர்வன ராடி ஒல்லெனத்
 தலைப்புணர்த் தலைத்த பஃபோகைக் கலப்பையார்
 இரும்பே ரொக்கற் கோடிய ஸிறந்த
 புன்றலை மன்றங் காணின் வழிநாள்

25. அழுங்கன் முதூர்க் கின்னா தாகும்
அதுவே மருவினம் மாலை யதனாற்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே.

-அதியன் விண்ணத்தனார்.

(சொ-ன்) 1-3. தோழி-, வறண் உறு செய்யின் - வற்கட காலத்தே நீர் வறண்ட விளைபுலம் போல, வாடுபு வருந்தி - வாடி வருந்தி, படர் மிக - துன்பம் மிக, பிரிந்தோர் உள்ளுபு நினைதல் - நம்மைப் பிரிந்த தலைவரைப் பலகாலும் நினைந்து வருந்துதலை, சிறு நனி ஆன்றிகம் என்றி - சிறிது மிக அமைந்திருப்பாம் என்று கூறுகின்றன;

4-5. நல்குநர் ஓழித்த கூலிச் சில்பதம் - கொடையாளர் எஞ்சாது கொடுத்த பரிசில் ஆகிய சிறிய உணவினை, ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு - இடையறவின்றிப் பொருளைப் பாதுகாவாது உண்டு.

6-8. நீர் வாழ் முதலை ஆவித் தன்ன - நீரில் வாழும் முதலை அங்காந்தாற்போன்ற, ஆரை வேய்ந்த - பாயால் வேயப்பெற்ற, அறை வாய்ச் சுகட்டு - ஒலியினைச் செய்யும் வாயினையுடைய வண்டியில் செல்லும், இஃது ஊர் என்னா - இஃது எமது ஊர் என்று சொல்லுதற்கில்லாத, ஊறு இல் வாழ்க்கை - இடையூறு இல்லாத வாழ்க்கையராய்,

9-15. சுரம் முதல் வருத்தம் மரம் முதல் வீட்டு - சுரத்திடத்தே வந்த வெம்மையாலாய வருத்தத்தை மரத்தடியில் தங்கிப் போக்கி, பாடு இன் தெண்கிணை கறங்க - இனிய ஒலியினையுடைய தெள்ளிய கிணைப்பறை ஒலிக்க, காண்வர - அழகு பொருந்த, குவி இனர் ஏருக்கின் ததர் பூங் கண்ணி - குவிந்த கொத்துக்களையுடைய ஏருக்கினது நெருங்கிய பூக்களாலாய கண்ணி, ஆலூஉச் சென்னி தகைப்ப - ஆடவர் சென்னியை அழகுறுத்த, முளரித் தீயின் - காட்டுத்தீயிலெழுந்த, முழங்கு அழல் விளக்கத்து - ஒலிக்கும் தீயின் ஒளியில், களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை - காட்டிலுள்ள ஆவிரைச் செடியின் விளங்கும் பூக்களாலாய மாலை, மகஞ்சூ வண்ணம் மார்பின் வன முலைத் துயல்வர - மகளிரது அழகிய மார்பின் கண்ணவாய பெரிய முலைகளிற் கிடந்தசைய,

16-23. செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந் தென்ன - செறிந்த நடையினையுடைய பெண் யானையின் உயிர்ப்பு ஒலியுடன் களிற்றின் உயிர்ப்பொலி கூறினாற்போலும், குறு நெடு தாம்பொடு - சிறுவங்கியம் பெருவங்கியங்களின் ஒலியோடு, முழவு புணர்ந்து இசைப்ப - தண்ணுமை ஒசை பொருந்தி ஒலிக்க, கார்வான் முழக்கின் - கரிய மேகம் இடிக்குங்கால், நீர்மிசைத் தெவுட்டும் - நீரின்கண் ஒலிக்கும், தேரை ஒலியின் மாண சீர் அமைத்து - தேரை ஒலையினை

யோக்கத் தாளம் அமைத்து, சில்லரி கறங்கும் சிறு பல்லியத்தொடு - சிலவாகிய அரிகள் ஒலிக்கும் சிறிய பல வாச்சியங்களோடு, பல் ஊர் பெயர்வனர் - பல ஊர்க்கும் சென்று, ஆடி - சூத்தியற்றி, ஒல் என - விரைவாக, தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர் - தலையினைச் சேர்த்துக் கட்டிய பல தொகையாகிய வாச்சியங்களையுடைய பையினராகிய, இரும் பேர் ஒக்கல் கோடியர்- மிகப் பெரிய சுற்றத்தினையுடைய சூத்தர்,

23-25. இறந்த புன் தலை மன்றம் வழிநாள் காணின் - போய் விட்ட பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினைப் பின்னாளிற் காணின் அக்காட்சி, அழுங்கல் முதூர்க்கு - ஆரவாரங்கொண்டிருந்த முதிய ஊரார்க்கு, இன்னாது ஆகும் - துன்பம் உண்டாகும்;

26-28. அதுவே - அத்தகைய துன்பத்தையே, மாலை மருவினம் - இம் மாலைக்கண் அடைந்துள்ளோம், அதனால் -, காதலர் செய்த காதல் - நம் காதலர் செய்த காதலினை, நீடு இன்று மறத்தல் கூடுமோ - தாழாது மறத்தல் ஒல்லுமோ, மற்று - ஒல்லாதன்றே.

(முடிபு) தோழி! பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறுநனி ஆன்றிகம் என்றி; கோடியர் இறந்த புன்றலை மன்றங் காணின் வழிநாள் முதூர்க்கு இன்னாதாகும்; அதுவே மருவினம் மாலை; அதனால் காதலர் செய்த காதல் நீடின்று மறத்தல் கூடுமோ.

சில்பதம் உண்டு, வருத்தம் வீட்டு, கண்ணி தகைப்ப, கோதை துயல்வர, தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப, சிறு பல்லியத்தொடு, பல்லூர் பெயர்வனர் ஆடி, தலைப்புணர்ந்து அசைத்த கலப்பையராய கோடியர் என்க.

(வி-ரை) செய்யின் - செய்யிலுள்ள பயிர்போல என்க. ஒம்புதல் - பிறர்க்கு வழங்காமலும் பின் தமக்கு வேண்டுமென்று கருதியும் பொருளைப் பாதுகாத்தல். முதலை ஆவித்தன்ன - முதலை கொட்டாவி விடுத்துக் கொட்டு முழவு புணர்ந்து இசைப்ப, சிறு பல்லியத்தொடு, பல்லூர் பெயர்வனர் ஆடி, தலைப்புணர்ந்து அசைத்த கலப்பையராய கோடியர் என்க.

1. பத்து. பெரும்பான்.50 உரை.

2. அகம்.111

3. மலைபடு.6

4. புற். 152

வருவனவற்றால் அறிக. குறு நெடுந் தூம்பு - குறுந்தூம்பும் நெடுந்தூம்பும் என்க. சில்லரி - சிலவாகிய அரித்தெழும் ஓசை என்க.

302. குறிஞ்சி

(பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது)

சிலம்பிற் போகிய செம்முக வாழை
அலங்கல் அந்தோ டசைவளி யறுதொறும்
பள்ளி யானைப் பருஉப்புறந் தைவரும்
நல்வரை நாடனொடருவி யாடியும்

5. பல்விதழ் நீலம் படுச்சனைக் குற்றும்
நறுவீ வேங்கை இனவண் டார்க்கும்
வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும்
அரிய போலுங் காதலந் தோழி
இருங்கல் அடுக்கத் தென்னையர் உழுத
10. கரும்பெனக் கவினிய பெருங்குரல் ஏனல்
கிளிபட விளைந்தமை யறிந்துஞ் செல்கென
நம்மவன் விடுநள் போலாள் கைம்மிகச்
சில்சணங் கணிந்த செறிந்துவீங் கிளமூலை
மெல்லியல் ஓலிவருங் கதுப்பொடு
15. பல்கால் நோக்கும் அறனில் யாயே.

- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.

(சொ-ன்) 1-8. காதல் அம் தோழி - அன்புடைய தோழியே! சிலம்பில் போகிய செம்முக வாழை - மலையில் நீண்டு வளர்ந்த செவ்வாழையின், அலங்கல் அம் தோடு - அசையும் அழகிய இலைகள், அசைவளி உறுதொறும் - அசையும் காற்று மோதுந் தோறும், பள்ளி யானைப் பருஉப்புறம் தைவரும் - துயில்கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும், நல்வரை நாடனோடு - நல்ல மலை நாட்டினையுடைய நம் தலைவனுடன், அருவி ஆடியும் - அருவி நீராடியும், படுச்சனை பல் இதழ் நீலம் குற்றும் - பொருந்திய சுணையிலுள்ள பல இதழ்களையுடைய நீலப் பூக்களைப் பறித்தும், நறுவீ வேங்கை - நறிய பூக்களையுடைய வேங்கையின்கண், இனம் வண்டு ஆர்க்கும் - தொகுதியாய வண்டுகள் ஓலிக்கும், வெறி கமழ் சோலை - மனம் வீசும் சோலைக்கண், நயந்து விளையாடலும் - விரும்பி விளையாடலும், அரியபோலும் - அரியனவாகும் போலும்;

9-15. இரு கல் அடுக்கத்து - பெரிய கற்களையுடைய பக்க மலையில், என் ஜையர் உழுத - என் தமையன்மார் உழுதவிடத்தே, கரும்பு எனக் கவினிய பெரு குரல் ஏனல் - கரும்பு போலத் திரண்டு

அழகுற்ற பெரிய கதிரினையுடைய தினை, கிளிபட விளைந்தமை அறிந்தும் - கிளிகள் வந்து வீழ விளைந்ததை அறிந்து வைத்தும், அறன் இல் யாய்- அறவுனர்ச்சியில்லாத தாய், செல்க என நம் அவன் விடுநள் போலாள் - செல்வீராக என நம்மை அங்குப் போக்குவாள் போன்றிலாளாய், கைம்மிக - அழகு மிக, சில் சணங்கு அணிந்த - சிலவாய தேமலை அணிந்த, செறிந்து வீங்கு இளமூலை - நெருங்கிப் பெருத்த இள முலைகளை, மெல் இயல் ஓலிவரும் கதுப்பொடு - மென்மைத் தன்மையுடன் தழைத்தல் கூடிய கூந்தலொடு, பல்கால் நோக்கும் - பன் முறையும் நோக்காநிற்கும்.

(முடிபு) காதல் அம் தோழி! அறன் இல் யாய், இளமூலை கதுப்பொடு பல்கால் நோக்கும்; ஆகவின் ஏனல் கிளிபட விளைந்தமை அறிந்தும் செல்கென நம் அவன் விடுநள் போலாள்; (இனி, நாம்) நாடனோடு அருவி யாடியும் சுணைக்குற்றும் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும்.

(வி-ரை) ஆடியும் குற்றும் சோலை விளையாடல் என்க. ஈண்டு அருவியாடுதல் பொழில் விளையாட்டில் அடக்கப்பட்டது. விளையாடலாவது 'யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து' வருதல்; 'செல்வம் புலனே புணர்வு விளையாட்டு'² என்னுஞ் சூத்திர உரை காண்க. உழுத ஏனல் பெருங்குரல் ஏனல் எனத் தனித்தனி இயையும். உழுத ஏனல் என்றது 'பகடு நடந்த கூழ்'³ என்பழிப் போலப் பெயரெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது. யாய் பல்கால் நோக்கும், நம் அவன் விடுநள் போலாள் என்பன இந்செறிப்பு நிகழுமாற்றைத் தலைவனுக்குத் தோழி அறிவித்தபடியாம்.

303. பாலை

தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதார்ந்த
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

இடைபிற ரறித லஞ்சி மறைகரந்து
பேனய் கண்ட கனவிற் பன்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
மறமிகு தானைப் பசும்பூட் பொறையன்

5. கார்புகன் ரெடுத்த சூர்புகல் நனந்தலை
மாயிருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
ததைந்துசெல் லருவியின் அலரெழுப் பிரிந்தோர்
புலங்கந் தாக இரவைர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்

10. உரைசால் வண்புகழிப் பாரி பறம்பின் நிரைபறைக் குரீஇயினங்க காலைப் போகி முடங்குபுறச் செந்நெற் றரீஇயர் ஓராங்கு இரைதேர் கொட்டின வாகிப் பொழுதுபடப் படர்கொன் மாலைப் படர்தந் தாங்கு
15. வருவாரென் றுணர்ந்த மடங்கெழு நெஞ்சம் ஜூயந் தெளியரோ நீயே பலவுடன் வறங்மரம் பொருந்திய சிள்ளீ இமணர் கணநிரை மணியினி னார்க்குஞ் சுரனிறந்து அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர்
20. வழிநடைச் சேறல் வலித்திசின் யானே.

- ஓளவையார்.

(சொ-ள்) 1-3. இடை பிறர் அறிதல் அஞ்சி - நம்மிடை நிகழ்ந்தனவற்றைப் பிறர் அறிதலை அஞ்சி, பேன்ய கண்ட கனவின் - பேய் தான் கண்ட கனவினைக் கூறாதது போன்று, மறை கரந்து - மறையினை வெளிப்படுத்தாது அடக்குதலால், பல்மாண் நுண்ணிதின் இயைந்த - பல மாண்புடன் கூடி நுட்பமாகப் பொருந்திய, காமம் - நம் காதலானது,

3-7. வென் வேல் - வென்றி பொருந்திய வேலினையும், மறம் மிகு தானை - வீரம் மிக்க சேணையினையும் உடைய, பசும்பூட் பொறையன் - பசும்பூண்களையுடைய பொறையனது, கார் புகன்று எடுத்த - மேகம் விரும்பி மழை பெய்த, சூர்புகல் நன்ந்தலை - தெய்வம் விரும்பி யுறையும் அகன்ற இடத்தினையுடைய, மா இரு கொல்லி உச்சித் தாஅப் - மிகப் பெரிய கொல்லி மலையின் உச்சியில் பரவி, ததைந்து செல் அருவியின் - மிக்குச் செல்லும் அருவியின் ஒலி போன்று, அலர் ஏழ் - அலராகி வெளிப்பட, பிரிந்தோர் - நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர்,

8-14. புலம் கந்து ஆக - தம் அறிவு பற்றுக்கோடு ஆக, இரவலர் செலினே - இரப்போர் வரின், வரைபுரை களிற்றொடு நல்கலன் ஈயும் - அவர்கட்கு மலைபோலும் களிறுக்கஞ்டன் நல்ல அனிகளையும் அளிக்கும், உரைசால் வண்புகழ் - உரைத்தல் அமைந்த வளவிய புகழினையுடைய, பாரி பறம்பில் - பாரியினது பறம்பு அரணில், நிரைபறைக் குரீஇனம் - வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம், காலைப்போகி - காலையில் புறம்போய், முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் - வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு, ஓராங்கு இரைதேர்

(பாடம்) 1. இழிநீர்.

கொட்டினவாகி - ஒருங்கே அந் நெற்கதிருள்ள இடத்தை ஆராய்ந்து திரிதலையுடையனவாகி, பொழுதுபட - ஞாயிறு மறைய, படர்கொள் மாலைப் படர்தந்தாங்கு - துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதில் மீண்டு வந்தாற் போல,

15-16. வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் - மீண்டு வருவர் என்று எண்ணிய அறியாமை பொருந்திய நெஞ்சமே, ஜூயம் தெளி நீ - நீ ஜூயம் நீங்கித் தெளிவுறுவாயாக.

16-20. வறன் மரம் பொருந்திய சிள்ளீடு - வற்றல் மரத்தினைப் பொருந்திய சிள்ளீடு என்னும் வண்டுகள், பல உடன் - பலவும் ஒருங்கு சேர்ந்து, உமணர் கணம் நிரை மணியின் ஆர்க்கும் - உப்பு வாணிகரது கூட்டமாய ஏருதுகளின் மணியொலிபோல ஒலிக்கும், சுரன் இறந்து - சுரத்தினைக் கடந்து, அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு - நீர் வற்றும்பொழுது அதிலுள்ள மீன் நீர்உள்ள இடத்திற்கு மீண்டு சென்றாற்போல, யான் அவர் வழிநடைச் சேறல் வலித்திசின் - யான் அவர் சென்ற வழியே செல்லுதலைத் துணிந்துவேன்.

(முடிபு) மறை கரந்து நுண்ணிதின் இயைந்த காமம் அலர் ஏழப் பிரிந்தோர் வருவர் என்று உணர்ந்த நெஞ்சம்! நீ ஜூயம் தெளியரோ; சுரன் இறந்து அவர் வழிநடைச் சேறல் யான் வலித்திசின்.

(வி�-ரை) இடை- இடம்; இடத்து நிகழ்ச்சி. கரந்து, சுரத்தலால் எனத் திரிக்க. பசம் பூண் - பசம் பொன்னாலாய பூண். பொறையன் - சேரன். குரீஇ இனம் - கிளிகளின் கூட்டம். பாரியின் பறம்பு அரணை மூவேந்தரும் முற்றியிருந்த பொழுது, அகத்திருப்பார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் கிளிகளை வளர்த்து வெளியிலிருந்து கதிர்களைக் கொண்டுவரச் செய்தனர் என்பது வரலாறு. இதனை 'உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய் மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று, செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு..... வேந்தர் ஒட்டிய கடும்பரிப் புரவிக் கைவண்பாரி' என்பதனாலும், 'கபிலன் சூழ என்றது, பாரியை அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்து கதிர் கொண்டுவர விட்ட கதை' என்ற அதன் பழைய உரையினாலும் அறிக. குரீஇ இனம் மாலைப் படர்தந்தாங்கு என்ற உவமையால், தலைவர் பொருளீட்டிக் கொண்டு குறித்த பொழுதில் தவறாது வருவர் என்னும் பொருள் பெறப்படும்.

304. முல்லை

(பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

இருவிகம் பிவர்ந்த கருவி மாமழை
நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தலைபோற்
சூர்பளிப் பன்ன தன்வரல் ஆலியொடு
பருஉப்பெயல் அழிதுளி தலைஇ வானவின்று

5. குருஉத்துளி பொழிந்த பெரும்புலர் வைகறை செய்துவிட்டன் செந்தில மருங்கிற செறித்துநிறுத் தன்ன தெள்ளால் பருகிச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பினை வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
10. அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச் சுரும்பிமிர் பூதப் பிடவுத்தளை யவிழ் ³அரும்பெரும் மஞ்சனஞ யால் ⁴வரிமணல் மணிமிடை பவளம் போல அணிமிகக் காயாஞ் செம்மல் தாஅய் - பலவும் சேரப் பரந்து, ஸர்ம் புறம் வரிப்ப - நிலத்தில் ஸரம்பட்ட இடத்தை அழகு செய்ய,
15. ஈயல் மூதாய் ஸர்ம்புறம் வரிப்பப் புலன்னி கொண்ட காரெதிர் காலை ஏந்துகோட் டியானை வேந்தன் பாசறை வினையொடு வேறுபுலத் தல்கி நன்றும் அறவ ரல்வர்நம் அருளா தோரென
20. நந்தோய் தன்வயின் அறியாள் எந்தொந்து புலக்குங்கொல் மாஅ யோளே.

- இடைக்காடனார்.

(சொ-ன்) 1-5. (நெஞ்சே!) இரு விகம்பு இவர்ந்த கருவி மாமழை - பெரிய வானில் எழுந்த தொகுதியாய கரிய மேகம், நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் - (பனங்காயின்) நீர் நிறைந்த நுங்காகிய கண் சிதறி விழுந்தவைபோலும், சூர் பனிப்பு அன்ன தன்வரல் ஆலியொடு - தெய்வம் நடுக்கஞ் செய்தல் போன்ற குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டியோடு, பருஉப் பெயல் அழி துளி தலைஇ - பருத்த பெயலாய மிக்க துளிகளைப் பொருந்தி, வான் நவின்று - வானிடத்தே பயின்று, குருஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை - விளக்கம் வாய்ந்த அத் துளிகளைச் சொரிந்த இருள் மிகப் புலர்ந்த விடியற்காலத்தே,

(பாடம்) 1. பாசறைப் பிரிந்த.
3. இரும்பொறி

2. சிதர்ந்தவைபோல்.
4. விரிமணல்.

6-10. செய்து விட்டனன செந் நில மருங்கின் - செவ் வணணம் தீட்டி வைத்தாற் போன்ற சிவந்த நிலத்திடத்தே, செறித்து நிறுத்தன் தெள் அறல் பருகி - தேக்கி வைத்தாற் போன்ற தெளிந்த அறல் பட்ட நீரைக் குடித்து, சிறு மறி தழீ இய தெறிநடை மடப் பினை - சிறிய குட்டியைத் தழுவிக்கொண்ட துள்ளிய நடையினையுடைய இளைய பெண்மான், வலம் தீரி மருப்பின் அண்ணல் இரலையொடு - வலமாகத் திரிந்த கொம்பினையுடைய தலைமையுடைய கலைமாளொடு, அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய - அசையும் கிளை வினையுடைய குருந்த மரத்தின் பொருந்திய நிழலில் தங்கியிருக்க,

11-12. சுரும்பு இமிர்பு ஊதப் பிடவுத் தளை அவிழ் - வண்டு ஒலித்து ஊதப் பிடாவினது அரும்புகள் மலர, அரும் பொறி மஞ்சனை ஆல - அரிய புள்ளிகளையுடைய மயில் ஆட,

12-15. வரி மணல் - வரிப்பட்ட மணலில், மணி மிடை பவளம் போல - நீல மணியுடன் கலந்த செம்பவளம் போல, அணி மிக - அழகு மிக, காயாஞ் செம்மல் - காயாவின் வாடற்பூவும், ஈயல் மூதாய் - தம்பலப் பூச்சியும், பல உடன் தாஅய் - பலவும் சேரப் பரந்து, ஸர்ம் புறம் வரிப்ப - நிலத்தில் ஸரம்பட்ட இடத்தை அழகு செய்ய,

16. புலன் அணி கொண்ட கார் எதிர் காலை- (இங்நனம்) காடாகிய நிலம் அழகு பெற்ற கார்காலம் தோன்றிய பொழுதில்,

17-21. மாயோள் - மாமை நிறத்தினையுடைய நம் தலைவி, ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை - நிமிர்ந்த கொம்பினையுடைய யானையையுடைய அரசனது பாசறைக்கண்ணே, வினையொடு வேறு புலத்து அல்கி - அவன் ஏவி விட்ட வினையினால் வேற்று நாட்டில் தங்கி, நம் அருளாதோர் நன்றும் அறவர் அல்லர் என - நமக்கு அருள் செய்யாதோர் பெரிதும் அறத்தினை யுடையர் அல்லர் என்று, நம் நோய் தன்வயின் அறியாள் - அவளைக் கருதி நாம் அடையும் நோயினை அறியாளாய், எம் நொந்து புலக்கும் கொல் - எம்மை நொந்து வேறுப்பாளோ.

(முடிபு) நெஞ்சே! கார் எதிர்காலை மா அயோள், வேந்தன் பாசறை வினையொடு வேறு புலத்து அல்கி, நம் அருளாதோர், அறவர் அல்லரென எம் நொந்து புலக்குங்கொல்.

மழை பொலிந்த வைகறை, வதிய, ஊத, அவிழ், வரிப்ப, புலன் அணி கொண்ட கார் எதிர் காலை என்க.

(வி-ரை) நூங்கின்கண் - நூங்காகிய கண்; கண் போறலின் கண் எனப்பட்டது. இனி, நூங்கு என்றது பனங்காயை உணர்த்திற்றுமாம். நூங்கின்கண் ஆலிக்கு வடிவும் உருவும் பற்றிய உவமையாகும். சூர் பனிப்பு அன்ன என்றது ஆலியின் தட்ப மிகுதியை உணர்த்தியபடி.

மழையால் மேடு பள்ளம் நிரவப் பெற்றுச் சமமாக இருத்தலின், செய்து விட்டன்ன செந்திலம் எனப்பட்டது என்றலுமாம். செய்து வைத்தாற் போல இயல்பில் அமைந்த (செந்தில மருங்கிற) பொய்கை என்றலுமாம். அல்கு நிழல் - பிற்பகவின் நிழல் என்றுமாம். மணி மிடை பவளம் போலக் காயாஞ் செம்மலும் மூதாயும் வரிக்கும் என்னும் இது, “அரக்கத்தன் செந்திலப் பெருவழிக், காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன், ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு, மணி மிடைந்தன் குன்றம்’ என முன் வந்ததனோடு சொல்லாலும் பொருளாலும் ஒத்திருத்தல் அறிந்து மகிழ்தற் குரியது.

305. பாலை

(பிரிவுணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.)

பகலினும் அகலா தாகி³யாமம்
தவலில் நீத்தமொ டையெனக் கழியத்
தனிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்

5. பல்படை நிவந்த வறுமையில் சேக்கைப் பருகு வன்ன காதலோடு திருகி மெய்ப்புகு வன்ன கைகவர் முயக்கத்து ஒருயிர் மாக்கனும் புலம்புவர் - சுருடம்பிழ்கு ஓர் உயிரெனத் தகும் காதலர்களும் வருந்தா நிற்பரன்றோ;
10. எவ்வந் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான் யானெனவன் உள்ளே தோழி தானே பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய் ஒருதனி அன்றில் உயவுக்குரல் கடைஇய உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
15. கணையெரி பிறப்ப ஊதும் நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே.

-³வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்.

(சொ-ன்) 11. தோழி-,

1-4. பகலினும் அகலாதாகி - பகற் காலத்தும் நீங்காதாகிப் பெய்து, யாமம் தவல் இல் நீத்தமொடு - இரவினும் நீங்குதல் இல்லாத வெள்ளத்துடன், ஐ எனக் கழிய - மெல்லெனக் கழிய, தளி மழை பொழிந்த - மேகம் மழையைச் சொரிந்தமையால், தண் வரல் வாடையொடு பனிமீக்கூரும் - குளிர்ந்து வருதலையுடைய வாடைக்

1. அகம்.14

(பாடம்) 2. இருங்

3. பெருஞ்சாத்தன்.

காற்றால் நடுக்கம் மிகும், பைதல் பால் நாள் - வருத்தத்தையுடைய பாதியிரவில்,

5-8. பல் படை நிவந்த வறுமையில் சேக்கை - பல அடுக்கு மெத்தைகளால் உயர்ந்த வளம் மிக்கபடுக்கையின்கண், பருகு அன்ன காதலோடு - பருகுதலை யொத்த காதலுடன், திருகி மெய் புகுவு அன்ன கைகவர் முயக்கத்து - மாறி ஒருவர் மெய்யில் ஒருவர் மெய் புகுவுது போலும் கை விரும்பும் முயக்கத்தால், ஓர் உயிர் மாக்கனும் புலம்புவர் - சுருடம்பிழ்கு ஓர் உயிரெனத் தகும் காதலர்களும் வருந்தா நிற்பரன்றோ;

9. அருள் இலாளர் பொருள்வயின் அகல - அருள் இல்லாத நம் தலைவர் பொருள் ஈட்டும் வினைக்குச் செல்ல.

10-11. எவ்வாம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான் - துன்பத்தைச் சுமந்த வருத்தமுற்ற நெஞ்சடையேனாகிய யான்,

12-16. பரு அரைப் பெண்ணை ஒரு தனி சேக்கும் - பரிய அடியினை யுடைய பனை மரத்தில் துணையின்றித் தனியே தங்கியிருக்கும், கூர்வாய் அன்றில் உயவு குரல் கடைஇய - கூரிய வாயினையுடைய அன்றிலின் வருத்தத்தையுடைய குரல் மூட்டுதலால், உள்ளே கனலும் உள்ளம் - அகத்தே கொதிக்கின்ற உள்ளத்திட்டதே, கணை ஏரி பிறப்ப - மிக்க தீ உண்டாக, நினையா மாக்கள் மெல்லென ஊதும் தீங்குழல் கேட்டு - சூழ்சியில்லாத மாக்கள் மெல்லென ஊதும் இனிய குழல் ஒசையைக் கேட்டு,

11. எவன் உளன் - எங்குனம் ஆற்றியிருப்பேன்.

(முடிபு) தோழி! வாடையொடு பனி மீக்கூரும் பைதற் பானாள், கைகவர் முயக்கத்து ஒருயிர் மாக்கனும் புலம்புவர்; அருளிலாளர் பொருள்வயின் அகல, எவ்வாம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான், உள்ளம் ஏரி பிறப்ப ஊதும் குழல்கேட்டு, எவன் உள்ளே.

(விரை) தளி - மேகம். பொழிந்த என்னும் பெயரெச்சமும், அகல என்னும் வினையெச்சமும் காரணப் பொருளன. பருகு: முதனிலைத் தோழிற்பெயர். பருகு வன்ன காதல் என்றது, காதல் மிகுதியை உணர்த்தியபடி. “பருகுவார் போலினும்”, ²பருகு வனன் அருகா நோக்கமொடு’ என்பன காண்க. அன்பால் செறிய முயங்கும் முயக்கம், இவ்வாறே மெய்ப்பு வன்ன கைகவர் முயக்கம் என, இந்துவில் முன்னரும் (11) பின்னரும் (379) வந்துள்ளமையுங் காண்க. ஒருயிர் மாக்கனும் புலம்புவர் என்றது, வாடையின் கொடுமை மிகுதியை உணர்த்தியபடியாம். எவ்வழும் இடும்பையும் தாங்கிய 1. குறள். 82:1 2. பத்தும் பொருந். 77.

நெஞ்சம் என்றலுமாம். எவ்வும், அருளின்றித் தலைவர் பிரிந்ததனாலாகிய துண்பமும், இடும்பை வாடையால் வருந்தும் வருத்தமும் ஆகக் கொள்க. குழலோசை, துணைவரைப் பிரிந்திருக்கும் நம் உள்ளத்தில் துண்பமாகிய நெருப்பினை முட்டுவுதாகவும், அதனைச் சிறிதும் ஓராது தமக்கு ஒரு விளையாட்டாகக் குழல் ஊதுகின்றனர் என்பாள் கணை யெரி பிறப்ப ஊதும், நினையா மாக்கள் தீங்குழல் என்றாள் என்க. அருளிலாளர் பொருள்வயின் அகல, தீங்குழல் கேட்டு எவ்வும் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான் ஓருயிர் மாக்களும் புலம்புதற்கு ஏதுவாகிய வாடையால் எவன் உள்ளே என முடித்தலும் ஆம்.

(மே-ன்) ¹உரிப்பொரு ஓல்லன மயங்கவும் பெறுமே’ என்னுஞ் சூத்திரத்து, ‘இப்பாட்டினுள் பெருமண லுலகத்துப் பாலை வந்தது’ என்றனர் நச்.

306. மருதம்

(தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது)

பெரும்பெயர் மகிழ்ந் பேணா தகண்மோ
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஸ்ரூ மாத்தின் இளந்தளிர் வருட

5. ஆர்க்கு குறங்கும் நீர்குழ் ²வளவுயற் கழனிக் கரும்பின் சாப்பிடும் ஊர்ந்து பழன யாமை பசுவெயிற் கொள்ளும் நெல்லுடை மறுகின் நன்னர் ஊர் இதுவோ மற்றுநின் செம்மல் மாண்ட
10. மதியேர் ஒண்ணுதல் வயங்கிழழ யொருத்தி இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித் தன்னறுங் கமழ்தார் ³பரீஇயினன் நூம்மொடு ஊடினள் சிறுதுனி செய்தெம்
15. மனான்மலி மறுகின் இறந்திசி னோளே.

- மதுரைக் கூலவாணிகண் சீத்தலைச் சாத்தனார்.

(சொ-ன்) 1. பெரும் பெயர் மகிழ்ந் - பெரிய புகழையுடைய தலைவனே!

2-8. பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய - அகன்ற பொய்கைக் கண்ணதாய பிரம்பினொடு கூடி நீண்டு வளர்ந்த, முன் 1. தொல் அகத்-13 (பாடம்) 2. அகல் வயல்-17 3. பாரீஇயினன் நூம்மொடு.

கொம்பு ஈங்கை - முள்ளையுடைய கொம்பினையுடைய ஈங்கையின், தூய் தலை புதுவீ - பஞ்ச போன்ற உச்சியினையுடைய புதிய பூவும், ஈன்ற மாத்தின் இளம் தளிர் - ஈன்பட்ட மாமரத்தின் இளம் தளிரும், வருட - தன்னைத் தடவதலின், ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வளவுயல் - மீனை யுண்ட நாரை துயிலும் நீர் குழ்ந்த வளம் பொருந்திய வயலிடத்தே யுள்ள, கழனிக் கரும்பின் சாப்பிடும் புறம் ஊர்ந்து - நன்செய்க் கரும்பின் செறும்பினையுடைய புறத்தே ஊர்ந்து சென்று, பழன யாமை பசு வெயில் கொள்ளும் - பொய்கையிலுள்ள யாமை இளவெயிற் காயும், நெல் உடை மறுகின் நன்னர் ஊர் - நெற்களையுடைய தெருவினையுடைய நல்ல வளம் வாய்ந்த ஊரனே!

9-15. மாண்ட மதி ஏர் ஓள் நுதல் - மாட்சிமையுற்ற திங்களை யொத்த ஒளி பொருந்திய நெற்றியினையும், வயங்கு இழை - விளங்கும் அணியினையும் உடைய, ஒருத்தி - நின் பரத்தையாய ஒருத்தி, இகழ்ந்த சொல்லும் சொல்லி - நின்னை இகழ்ந்து கூறும் சொல்லும் கூறி, சிவந்த ஆய் இதழ் மழைக்கண் நோய் உற நோக்கி - சிவந்த அழகிய இதழினையுடைய குளிர்ந்த கண்ணால் வருத்தம் மிகப் பார்த்து, தன் நறு கமழ் தார் பரீஇயினன் - நினது தண்ணிய நறிய மணம் கமழும் மாலையினை அறுத்து, நும்மொடு ஊடினள் சிறு துனி செய்து - நும்முடன் ஊடிச் சிறு கலாம் செய்து, எம்மனல்மலி மறுகின் இறந்திசினோள் - எமது மனல் நிறைந்த தெருவழியே சென்றாளன்றே;

9. இதுவோ நின் செம்மல் - இதுதான் நினது தலைமையோ;

1. பேணாது அகன்மோ - எம்மைப் போற்றாது அகன்று செல்வாயாக.

(முடிபு) பெரும் பெயர் மகிழ்ந்! வயங்கிழழ ஒருத்தி, இகழ்ந்த சொல்லும் சொல்லி, நோயுற நோக்கி, தார் பரீஇயினன், நும்மொடு ஊடினள், சிறுதுனி செய்து, எம்மறுகின் இறந்திசினோள்; இதுவோ நின் செம்மல்; பேணாது அகன்மோ.

(வி-ரை) பெரும் பெயர் மகிழ்ந் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தனது தலைமை தோன்றப் பரத்தையரை இழித்துரைத்துத் தலைவியைப் பாராட்டி, வாயில் வேண்டி நின்றானாக, இன்ன தன்மையாள் ஒருத்தி, நும்மை இகழ்ந்துரைத்துத் தாரினைப் பரிந்து ஊடிச் சிறு துனி செய்து எம் மறுகின் இறந்திசினோள் ஆதலின் அதுதான் நும் தலைமையோ, எம்மைப் பேணுதலை ஒழிலீராக என்று கூறித் தோழி வாயில் மறுத்தாள் என்க.

(உ-ரை) ஈங்கைப் புதுவீயும் மாத்தின் இளந்தளிரும் வருட ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வளவுயல் என்றது, தலைவன் குறியாத இன்பத்தினையும் எளிதின் எய்துவான் என்றபடி.

307. பாலை

(பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது)

சிறநூல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழுப்பில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்
பெயலுறு மலரிற் கண்பனி வார்

5. ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து
நீங்கல் ஒல்லுமோ ஜய வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து
இயங்குநர்ச் செகுக்கும் எய்ப்படு நனந்தலைப்
10. பெருங்கை எண்கிளம் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர் புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழைமையிற் றந்ததல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
15. பெருங்கல் வைப்பின் மலைமுத லாரே.

- மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்.

(சொ-ள்) 6. ஜய - ஜயனே!

6-15. வேங்கை அடு முரண் தொலைத்த - வேங்கையின் அடுகின்ற மாறுபாட்டை ஒழித்த, நெடு நல் யானை - நீண்ட நல்ல யானை, மையல் கடாஅம் செருக்கி - மயக்கத்தைத் தரும் மதத்தால் செருக்குந்று, மதம் சிறந்து - வலிமிக்கு, இயங்குநர்ச் செகுக்கும் - வழிப்போவாரைக் கொல்லும், எய் படு நனந்தலை - முள்ளம் பன்றி பொருந்திய அகன்ற காட்டின் இடத்தையும், பெரு கை எண்கு இனம் - பெரிய கையினையுடைய கரடிக் கூட்டம், குரும்பி தேரும் - புற்றாம் பழஞ் சோற்றினை ஆராயும். புற்று உடைச் சுவர் - புற்றுக்களையுடைய சுவரினையுடைய, புதல் இவர்- புதர்கள் படரப் பெற்ற, பொதியில் - பொதியிலிடத்தே, கடவுள் போகிய கரு தாள் கந்தத்து - தெய்வம் போய்விட்ட வலிய தாளினையுடைய தூணில், உடன் உறை பழைமையில் - நெடுங்காலம் கூடியிருந்த பழைமை பற்றி, துறத்தல் செல்லாது - விட்டு நீங்காமல், இரு புறா பெடையொடு பயிரும் - பெரிய புறாக்கள் பெட்டைகளோடு கூடி ஒலிக்கும், பெரு கல் வைப்பின் மலை முதல் ஆறு - பெரிய கற்கள் பொருந்திய ஊர்களையுமுடைய மலையாடியிலுள்ள நெறியில்,

1-6. சிறுநுதல் பசந்து - சிறிய நெற்றி பசப்புற்று, பெருதோள் சாஅய் - பெரிய தோள் மெலிந்து, அகல் எழில் அல்குல் அவ்வரி வாட - அகன்ற எழிலுடைய அல்குலின் அழகிய வரிகள் வாட, பகலும் கங்குலும் மயங்கி - பகலும் இரவும் மயங்குதலுற்று, பை என - மெஸ்லென, பெயல் உறு மலரில் கண்பனி வார் - மழை பெய்தலை ஏற்ற மலரைப் போலக் கண்ணில் நீர்பெருகி வழிய, ஈங்கு இவள் உழக்கும் என்னாது - இங்கே இவள் தனித்துத் துயரால் வருந்துவள் என்று எண்ணாது, வினை நயந்து - பொருளீட்டும் வினையை விரும்பி, நீங்கல் ஒல்லுமோ - நீ பிரிந்து செல்லுதல் பொருந்துவதாமோ?

(முடிபு) ஜய! நனந்தலையினையும் பெருங்கல் வைப்பினை யும் உடைய மலை முதல் ஆற்றில், இவள் உழக்கும் என்னாது, வினை நயந்து நீங்கல் ஒல்லுமோ?

(வி-ரை) பசந்து, சாஅய் என்பன சினைவினையாகவின் உழக்கும் என்பதனோடு முடியும். இயங்குநர்ச் செகுக்கும் நனந்தலை எனவும் எய்ப்படு நனந்தலை எனவும் தனித்தனி கூட்டுக. புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாட் கந்தம் என்றது, ஊர் பாழாயினமையைப் புலப்படுத்தும். மலை முதல் ஆறு, இவள் உழக்கும் என்னாது நீங்கல் ஒல்லுமோ என்றதனால், நின்னைப் பிரிதலாலும் நீ இத்தகைய ஏதும் மிக்க கொடிய நெறியிற் செல்லுவை என்றதனாலும் தலைவி வருந்துவள் எனக் கூறித் தோழி செலவு விலக்கினாள் என்க.

308. குறிஞ்சி

இரவு வருவானைப் பகல் வருகென்றது)

உழுவையொ டுழந்த உயங்குநடை யொருத்தல்
நெடுவகிர் விழுப்புன் கழாஅக் கங்குல்
ஆலி யழிதுளி பொழிந்த வைகறை
வால்வெள் ஸருவிப் புளன்மலிந் தொழுகவின்

5. இலங்குமலை புதயை வெண்மழை கவைகுக்
கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல்வரின்
தொலையா வேலின் வண்மகி ழழந்தை
களிறணந் தெய்தாக் கண்முகை இதனத்துச்
10. சிறுதினைப் படுகிளி யெம்மொ டோப்பி
மல்ல லறைய மலிர்ச்னைக் குவளைத்
தேம்பா யொண்டு நறும்பல அடைச்சிய
கூந்தல் மெல்லனைத் துஞ்சிப் பொழுதுபடக்
காவலர்க் கரந்து கடிபுனந் துழைஇய

15. பெருங்களிற் ஹொருத்தலிற் 1பெயர்குவை
கருங்கோற் குறிஞ்சிநும் உறைவி னூர்க்கே.

- பிசிராந்தையார்.

(சொ-ன்) 5-6. இலங்கும் மலை புதைய வெண்மழை கவைஇ - விளங்கும் மலை மறையுமாறு வெள்ளிய மேகம் சூழ்ந்து, கலம் சுடு புகையில் தோன்றும் நாட - மட்கலம் சுடும் சூளையிற் புகை போலத் தோன்றும் நாடனே!

1-7. உழுவையொடு உழுந்த உயங்கு நடை ஒருத்தல் - புலியோடு பொருதுமூந்த வருந்திய நடையினையுடைய களிற்றியானையின், நெடு வகிர் விழுப் புன் கழாஅ - நீண்ட பிளப்பாகிய மத்தகப் புண்ணைக் கழுவி, கங்குல் ஆலி அழி துளி பொழிந்த - இரவில் முகிள்கள் ஆலங் கட்டியுடன் கூடிய மிக்க பெயலைப் பொழிந்த தமையால், வைகறை - விடியற் காலத்தே, வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின் - மிக்க வெண்மையையுடைய அருவியின் நீர் மிக்குப் பெருகி வருதலின், இரவில் வருதல் எவனோ - இத்தகைய இரவில் நீ வருதல் என்னையோ;

7-13. பகல் வரின் - பகற் கண்ணே வரின், தொலையா வேலின் வண் மகிழ் எந்தை - தொலைதல் இல்லாத வேலினையுடைய வளவிய மகிழ்ச்சியையுடைய எம் தந்தை அமைத்த, களிறு அண்ந்து எய்தா - ஆண் யானை மேல் நிமிர்ந்து பற்றலாகாத, கல் முகை இதணத்து - மலைக் குகையின் மேலதாகிய பரணில், சிறுதினைப் படு கிளி எம் மொடு ஓப்பி - சிறிய தினையிற் படியும் கிளியினைப் படம்முடனிருந்து ஓட்டியும், மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை - வளமுடைய பாறையின் இடத்தவாய பெருகிய நீரினையுடைய சுனையிலுள்ள குவளையின், தேம்பாய் ஒண்டு நறும் பல அடைச்சிய - தேன் பாயும் ஒள்ளிய நறிய பல பூக்களைச் சூடிய, கூந்தல் மெல் அணை துஞ்சி - கூந்தலாய மெல்லிய அணையில் துயின்றும், பொழுதுபட - இவ்வாறு பகற்பொழுது இனிது கழிய,

14-16. கரு கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கு - கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரங்களையுடைய இருத்தற்கு இனிமையுடைய நும் ஊர்க்கு, காவலர் கரந்து கடி புனம் துழைஇய - காவலாளர்க்கு மறைந்து காவல் கொண்ட புனத்தை வளைத் துண்ட, பெரு களிற்று ஒருத்தலின் - பெரிய களிற்றியானையைப் போல, பெயர்குவை - செல்வாய்.

(முடிபு) நாட! அருவி புனல் மலிந்து ஒழுகலின் இரவில் வருதல் எவனோ; பகல் வரின், கிளி எம்மொடு ஓப்பி, கூந்தல்

(பாடம்) 1. போகுவை.

மெல்லணைத் துஞ்சி, பொழுதுபட, நும் உறைவு இன் ஊர்க்குக் களிற்று ஒருத்தலிற் பெயர்குவை.

(வி-ரை) வெண் மழை என்றது, பெய்துவிட்ட மழை யென்றபடி. அண்ந்து - அண்ணாந்து, நிமிர்ந்து. இரவில் புனத்தினை மேய வரும் களிறு பரணின் மீதிருந்து கவண் முதலியவற்றால் தன்னை ஒட்டுவாரைக் கோற்கு முயறல் உண்டாகவின், அதற்கு எட்டாத சேய்மையில் பரண் இடப்பெற்றிருக்கும் என்பது களிறு அணந் தெய்தாக் கன் முகை இதணத்து என்பதனாற் பெறப்படும்.

309. பாலை

பிரிவிடை வேறுபட்ட தலைமகளு வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
பயநிரை தழீஇய கடுங்கண்¹ மழவர்
அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்

5. கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியில் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர்
10. ²பெரும்படைக் குதிரை நற்போர் வானவன்
திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு
நாஞ்செவின் எவனோ தோழி காம்பின்
³வனைகழை யுடைந்த கவண்விசைக் கடியிடிக்
களைச்சடர் அமையத்து வழங்கல் செல்லாது
15. இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்
தண்பெரும் படாஅர் வெருஉம்
குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே.

⁴கருலூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்.

(சொ-ன்) 1-11. பயம் நிரை தழீஇய கடு கண் மழவர் - பாலைனை யுடைய பசுவினத்தைப் பற்றிக் கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி வீரர், வய வாள் எறிந்து அம்பு வில்லின் நீக்கி - (தம்மொடு பொருத கரந்தையாரை) வெற்றி பொருந்திய வாளால் வீசியும் அம்பினை வில்லினின்று விடுத்தும், சேண் படுத்து - நெடுந்தாரம் போக்கிவிட்டு,

- (பாடம்) 1. மழவர் 2. பகம்படை.
3. விளை கழை. 4. கருலூர் கதப்பிள்ளைச் சாத்தனார்.

வன்புலத்து உய்த்தென - வலிய காட்டு நிலத்தே செலுத்தினார்களாக, தெய்வம் சேர்ந்த பரு அரை வேம்பின் - தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ ஏறிந்து - கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி தூஷ்ய - உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட - அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய, வான் கண் அகல் அறை - உயரிய இடம் அகன்ற பாறையில், களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து - களிறு தண் புறத்தினை உரசிக்கொண்ட கரிய அடியினையுடைய இலவ மரத்தின், அரலை வெண்காழ் - விதையாத வெள்ளிய கொட்டை, ஆலியில் தாஅம் காடு - ஆலங்கட்டு போலப் பரவிக் கிடக்கும் காடுகள், மிக நெடிய என்னார் - மிகச் சேயன் ரெண்ணாராய், கோடியர் - கூத்தர், பெரும்படை குதிரை - பெரிய குதிரைப் படையினையுடைய, நல் போர் வானவன் - நல்ல போர்த்திறன் வாய்ந்த சேரனது, திருந்து கழல் சேவடி - திருந்திய வீரக்கழலையனிந்த சிவந்த அடியினை, நசைஇ படர்ந்தாங்கு - விரும்பிச் சென்றாற்போல,

12-17. தோழி-, காம்பின் வனை கழை உடைந்த - மூங்கிலின் அழிய தண்டு உடைதற்கு ஏதுவாய, கவண் விசை கடி இடி - கவண் கல்லின் வேகந் தங்கிய கடிய தாக்குதலை உடைய, கணை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது - வெப்பமிக்க கதிர்களையுடைய பகற் பொழுதில் இயங்குதல் இன்றி, இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழும் - இரவின்கண் தினைப் புனத்தை மேய்ந்த வலிய சினம் கொண்ட யானை, தண் பெரும் படாஅர் வெறுஉம் - குளிர்ந்த பெரிய தூற்றினை அஞ்சம், குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டு - குன்றுகள் குறுக்கிடும் நெறிகளையுடைய நம் தலைவர் சென்ற நாட்டின்கண், நாம் செவின் எவனோ - நாம் சென்றால் என்னையோ?

(முடிபு) தோழி! கோடியர், வானவன் திருந்துகழற் சேவடி நசைஇக் காடு மிக நெடிய என்னார் படர்ந்தாங்கு, நாம் குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டுச் செவின் எவனோ?

(வி-ரை) அம்பு வில்லின் நீக்கி எனக் கொண்டு கூட்டுக. பயம் - பால்; பய நிரை - கறவை இனம் என்றபடி. வான் கண்: கண் அசை. மழவர் கொழுப்பா ஏறிந்து புழுக்குண்ட அகல் அறையில் இலவத்து வெண் காழ் ஆலியில் தாஅம் காடு என்க. பெரும் படை; படை - குதிரைக் கலனையமாம். படாஅர் - தூறு; பாந்தளின் இயல்பின தாகிய தூறு ஒன்று உண்டாகலின் அதனைக் கண்டு வேழும் அஞ்சம் என்க. ‘அகல்வாய்ப் பாந்தட் படாஅர்’ (68) என முன் வந்திருப்பதுங் காண்க. கோடியர் காடு மிக நெடிய என்னார் வானவன் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு என்ற உவமையால் செல்லும் நெறி நெடிய

என்னாது நாமும் தலைவரை நங்சி அவர் நாட்டுச் செல்லின் எவனோ என்று தலைவி உரைத்தாளாகக் கொள்க. இனி, காடு மிக நெடிய என்னார் குன்ற விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டு என இயைத்து உரைத்தலுமாம்.

310. நெய்தல்

(தலைமகற்குக் குறைநேரந்த தோழி சொல்லியது)

கடுந்தே ரிளையரோடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை யன்றி நீயும்
தொழுதகு மெய்யை ஆழிவுமுந் துறுத்துப்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்

5. குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு
இவளும் பெரும்பே துற்றன னோருந்
‘தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்
காதலின் வளர்ந்த மாத ராகவின்
பெருமட ² முடையரோ சிறிதே யதனாற்
10. குன்றிற் ரோன்றுங் குவவுமனற் சேர்ப்ப
இன்றிவன் விரும்பா தீமோ ³சென்றப்
ழவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்
கூலங்க ணஃதே தெய்ய ஆங்கண்
உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்த
15. இளைப்படு பேடை யிரியக் குரைத்தெழுந்து
உருமிசைப் புனரி யுடைதரும்
பெருநீர் வேவியெஞ் சிறுநல் லூரே.

- நக்கிரனார்.

(சொ-ள்) 10. குன்றில் தோன்றும் குவவு மனல் சேர்ப்ப - குன்று போலத் தோன்றும் திரண்ட மனலையுடைய கடற்கரைத் தலைவனே!

1-4. கடுந்தேர் இளையரோடு நீக்கி நின்ற - விரைந்து செல்லும் தேரினை ஏவலாளருடன் சேய்மைக்கண் நிறுத்தி இங்கு வந்து நிற்கும், நெடுந்தகை நீர்மையை - பெருந்தன்மையாகிய இனிய குணத்தினை யுடையை ஆகின்றாய், அன்றி - அதுவே யன்றி, தொழுதகு மெய்யை - பிறர் வணங்கத் தக்க தோற்றத்தினையுடையை, நீயும் - இத்தகைய நீயும், ஆழிவு முந்துறுத்து - மனச் சிதைவை மேற்கொண்டு, பல் நாள் வந்து - பல நாளும் வந்து, பணி மொழி பயிற்றலின் - பணிந்த மொழிகளைப் பலகாற் கூறலின்,

(பாடம்) 1. தாயுறை வியனகர்.

2. உடையன் சிறிதே.

3. சென்றிப்.

5-6. இவனும் - , குவளை உண்கண் கலுழு - கருங் குவளை மலர் போன்ற மையுண்ட கண் கலங்க, நின்மாட்டுப் பெரும் பேது உற்றனள் - நின்னிடத்துப் பெரிய மயக்கத்தினை எய்தியுளாள்;

7-9. தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட - தாய்மார் உள்ள பெரிய மனையில் சுற்றத்தார் பாராட்ட, காதலின் வளர்ந்த மாதர் ஆகவின் - காதலொடு வளர்ந்த பெண்டிர் ஆதலான் (இவளைப் போன்றார்), சிறிது பெருமடம் உடையர் - சில காலத்திற்கு மிகக் நாணினையுடையர் ஆவர், அதனால் - ஆகையால்,

11-17. இன்று இவண் விரும்பாதீ - இன்று இவ்விடத்திருத்தலை விரும்பற்க; உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு ஆங்கண் வந்த - உப்பினைச் செலுத்தி வரும் உப்பு வாணிகரது வண்டியுடன் அவ்விடத்தே வந்த, இளைப்பு பேடை இரிய - பாதுகாவல் எய்திய பேடை அஞ்சியோட, உரும் இசைப் புணரி - இடுபோலும் ஒலியினையுடைய அலை, குரைத்து எழுந்து உடைதரும் - ஒலித்து எழுந்து சிதறிவிழும், பெருநீர் வேலி எம் சிறு நல் ஊர் - கடலை எல்லையாகவுடைய எமது சிறிய நல்ல ஊர், சென்று - சிறிது சென்ற வழி, அ பூ விரி புன்னை மீது தோன்றும் - அந்தப் பூக்கள் விரிந்த புன்னையின் மேலே தோன்றுகின்ற, பெண்ணை - பனை மரத் தினின்றும், கூடும் கண்ணஃதே - கூப்பிடு தூரத்தே யுள்ளதேயாம்.

(முடிபு) சேர்ப்ப! நெடுந்தகை நீர்மையை; அன்றித் தொழுதகு மெய்யை; நீயும் அழிவு முந்துறுத்துப் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றவின், இவனும் நின்மாட்டுப் பெரும்பேது உற்றனள்; காதலின் வளர்ந்த மாதராகவின், சிறிது பெருமடம் உடையர்; அதனால் இன்று இவண் விரும்பாதீமோ; எம் சிறு நல்லூர் பெண்ணைக் கூடுங் கண்ணது, (அவண் வருக.)

(வி-ரை) புரவலன் போலும் தோற்ற முடைய நீ இரவலன் போல் வந்து பலகால் பணிமொழி கூறினை என்பாள் "கடுந்தே ரினையரோடு நீக்கி நின்ற, நெடுந்தகை நீர்மையை யன்றி நீயும், தொழுதகு மெய்யை..... பன்னாள் வந்து பணிமொழி பயிற்றவின் என்றாள். நின்மாட்டு இவனும் பெரும்பேது உற்றனள் என்றது, நீ எய்திய துங்பத்திற்குத் தானும் வருந்தி நின்னையே நினைந்து அறிவுநிலை கலங்குவாளாயினள் என்றபடி. ஒரும், ஒ தெய்ய - அசைநிலை. மோ - முன்னிலையசை. கூடங்க கண்ணஃது - ஆய்தம் விரித்தல். பெண்ணைக்கு ஊங்கண்ணஃது எனப் பிரித்து, பெண்ணைக்கு அப்பாலாய இடத்து என உரைத்தலுமாம்.

311. பாலை

(பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது)

இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
அருங்கடிக் காப்பின் அகனகர் ஓருசிறை
எழுதி யன்ன தின்னிலைக் கதவும்
¹கழுதுவழங் கரைநாள் காவலர் மடிந்தெனத்

5. திறந்துநப் புணர்ந்து நம்மிற் சிறந்தோர்
இம்மை யுலகத் தில்லெனப் பன்னாள்
பொம்மல் ஒதி நீவிய காதலொடு
²பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப
வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
10. மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட் டும்பர்ச் செல்லருஞ்
சுரமிறந் தேக்கினும் நீடலர்
அருண்மொழித் தேற்றிநம் அகன்றிசி னோரே.

- மாழுலனார்.

(சொ-ன்) 1-7. இரு பிடி பரிசிலர் போல - பெரிய பெண் யானையினைப் பரிசில் பெறும் பாணர் போல, கடை நின்று - நமது மனையின் கடையில் நின்று (பின்), அரு கடி காப்பின் அகல் நகர் - அரிய காவலையுடைய மதில் சூழ்ந்த அகன்ற மனையின், ஒரு சிறை - ஒரு பாலுள்ள, எழுதி அன்ன தின் நிலைக் கதவும் - எழுதினாற் போன்ற செறிந்த நிலையினை யுடைய கதவினை, கழுது வழங்கு அரை நாள் - பேய் வழங்கும் பாதியிரவில், காவலர் மடிய - காவலர்கள் சோர்ந்திருக்கும் செவ்வி பார்த்து, திறந்து - திறந்து வந்து, நம் புணர்ந்து - நம்மைக் கூடி, நம்மிற் சிறந்தோர் இம்மை உலகத்து இல் என - நம்மைப் போன்று அன்பிற் சிறந்தோர் இவ்வுலகத்தே யாரும் இல்லை என்று கூறி, பஸ் நாள் - பல காலம், பொம்மல் ஒதி நீவிய காதலொடு - பொலிவு பெற்ற கூந்தலைத் தடவி அளிசெய்த காதலொடு,

14. அருள் மொழித் தேற்றி நம் அகன்றிசினோர் - இரக்கம் தோன்றும் மொழியால் நம்மைத் தெளிவித்து அகன்று சென்றோர்,

1-13. பயம் தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப - நீர் அற்று ஒழியத் தீசையெல்லாம் கொதிக்க, வம்பலர் வருவழி பேணி - புதிய வழிப்போக்கர் வருங்கால் அவர்களைப் போற்றி, கோவலர் - ஆயர்கள், மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி - இளைய (பாடம்) 1. கழுதுயங் கரைநாள் காவலர் மடிந்தென.

2. மழைதலை.

எருதுகளின் கழுத்திற் கட்டியுள்ள மூங்கிற் குழாயிலுள்ள இனிய புளிச் சோற்றை, செவி அடை தீர் -அப் புதியிரின் காதடைப்பு நீங்க, தேக்கு இலை பகுக்கும் - தேக்கின் இலையில் பசிர்ந்து அளிக்கும், புல்லிநல் நாட்டு உம்பர் - புல்லி என்பானது வேங்கட நன்னாட்டிற்கு அப்பாலுள்ள, செல் அரும் சுரம் இறந்து ஏகினும் - கடத்தற் கரிய சுரநெறியைக் கடந்து சென்றிருப்பினும், நீடலர் - தாழ்க்காது விரைவில் வருவார்.

(முடிபு) தோழி! நப்புணர்ந்து காதலொடு அருண் மொழித் தேற்றி நம் அகன்றிசினோர், புல்லி நன்னாட்டும்பர்ச் செல்லரும் சுரம் இறந்தேகினும் நீடலர்.

(வி-ரை) பெண் யானையைப் பரிசில் பெறும் அகவலர் முதலாயினார், மனை வாயிலில் ஒதுங்கி நிற்ப ராகவின், இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று என்றாள். பரிசிலர் வாயிலில் நிற்றல் ‘பரிசில் கடைஇய கடைக் கூட்டு நிலை’ எனப்படும். மடிய - மடிந்திருக்கும் பொழுது என்க. செவியடை - பசியாற் காது கேளாத நிலையை அடைதல்.

312. குறிஞ்சி

(தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. தலைமகள் சொல்லியதுமாம்)

நெஞ்சுடம் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி
இரவின் வருஞம் ²இடும்பை நீங்க
வரையக் கருதும் ஆயின் பெரிதுவந்து
ஒங்குவரை யிழிதரும் வீங்குபெயல் நீத்தம்

5. காந்தளாஞ் சிறுகுடிக் கெளவை பேணாது
அரிமதர் மழைக்கண் ³சிவப்ப நாளைப்
பெருமலை நாடன் மார்புணை யாக
ஆடுகம் வம்மோ காதலந் தோழி
வேய்ப்பில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்து
10. இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார்
ஒடுபுறங் கண்ட தாடோப் தடக்கை
வெல்போர் வழுதி செல்சமத் துயர்த்த
அடுபுகழ் எஃகம் போலக்
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே.

- மதுரை மருதன் இளநாகனார்.

(சொ-ள்) 8. காதல் அம் தோழி - காதல் மிக்க தோழியே,

7. பெருமலை நாடன் - பெரிய மலை நாட்டினனாகிய நம் தலைவன்,

1-3. நெஞ்சுடம்படுதலின் - இருவர் நெஞ்சும் ஒன்று படுதலின், ஒன்று புரிந்து அடங்கி - வரைந்து கோடலாய அதனையே விரும்பி யமைந்து, இரவின் வருஞம் இடும்பை நீங்க - இரவில் வருதலாய துன்பம் அகல, வரையக் கருதும் ஆயின் - வரைந்து கொள்ளலை எண்ணும் ஆகவின்,

3-8. காந்தள் சிறுகுடிக் கெளவை பேணாது - காந்தட் பூக்களை யுடைய இச்சீறுரின் அலரினைப் போற்றாது, ஒங்குவரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் - உயர்ந்த மலையினின்றும் வீழும் மிக்க மழையாலைய அருவி நீரில், மார்பு புணையாக - (நம் தலைவன்) மார்பு தெப்பம் ஆக, அரி மதர் மழை கண் சிவப்ப - செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் சிவந்திட, நாளை பெரிது உவந்து ஆடுகம் - நாம் நாளை மிகவும் மகிழ்ந்து விளையாடுவேம், வம்மோ - வருவாயாக;

9-14. வேய் பயில் அடுக்கம் புதைய - மூங்கில் நெருங்கிய பக்கமலை மறைய, கால் வீழ்த்து - கால் இறங்கி, இன் இசை முரசின் இரங்கி - இனிய இசை பொருந்திய முரசம் போல ஓலித்து, ஒன்னார் ஒடுபுறங் கண்ட - பகைவர் ஒடும் புறக் கொடையினைக் கண்ட, தாள் தோய் தட கை - முழந்தாளினைப் பொருந்தும் பெரிய கையினை யுடைய, வெல் போர் வழுதி - போர் வெல்லும் பாண்டியன், செல் சமத்து உயர்த்த - வென்று செல்லும் போரில் தூக்கிய, அடு புகழ் எஃகம் போல - கொல்லும் புகழ் வாய்ந்த வேல் போல, கொடி பட மின்னி - ஒழுங்கு பட மின்னி, மழை பாயின்று - மழை பரவி யுள்ளது; (காண்பாயாக)

(முடிபு) காதலம் தோழி! பெருமலை நாடன் வரையக் கருதும் ஆயின், வீங்கு பெயல் நீத்தம் மார்பு புணையாக ஆடுகம் வம்மோ; மழை பாயின்றால்.

(வி-ரை) கருதும் ஆயின் - கருதும் ஆகவின், நீத்தம் கண் சிவப்ப மார்பு புணையாக ஆடுகம் எனவும், கெளவை பேணாது மார்பு புணையாக ஆடுகம் எனவும் தனித் தனி கூட்டுக. பேணாது - ஒரு பொருளாகக் கொள்ளாமல். முரசின் இரங்கி எஃகம் போல மின்னி என்புழிப் பொருள் உவமை யாயின; ‘பொருளே யுவமம் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினங் துவமை யாகும்’ என்பது விதியாகலான்.

313. பாலை

(பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)

இனிப்பிறி துண்டோ அஞ்சல் ஓம்பென
அனிக்கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறுநினைந் தல்கலுங்
குளித்துப்பொரு கயவிற் கண்பனி மல்க

5. ஜய வாக வெய்ய வயிரா
இரவும் எல்லையும் படரட வருந்தி
அராவுநுங்கு மதியின் நுதலொளி கரப்பத்
தம்மல தில்லா நம்மிவண் ஒழியப்
பொருள்புரிந் தகன்றன ராயினும் அருள்புரிந்து
10. வருவர் வாழி தோழி பெரிய
நிதியஞ் சொரிந்த நீவி போலப்
பாம்புன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
15. ஒற்றுக்செல் மாக்களின் ஒடுங்கிய குரல்
இல்வழிப் படுஞ் காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலையிறந் தோரே.

- பாலைபாடிய பெருங்குங்கோ.

(சொ-ன்) 10. தோழி-, வாழி-,

1-3. இனி பிறிது உண்டோ - இனி நீ வருந்தற் குரிய தொன்று உண்டோ, அஞ்சல் ஓம்பு என - அஞ்சதலை ஒழிவாயாக என்று கூறி, அனி கவின் வளர முயங்கி - அழகிய ஒளி பெருகத் தழுவி, நெஞ்சம் பிணித்தோர் - நம் உள்ளத்தைக் கவர்ந்தோராகிய நம் தலைவர்,

3-9. சென்ற ஆறு நினைந்து - தாம் சென்ற சர நெறியை நாம் நினைந்து, அல்கலும் - நாடோறும், குளித்துப் பொரு கயவில் கண் பனி மல்க - நீரில் மூழ்கிப் பொரும் கயல்களைப் போலக் கண்களில் நீர் பெருக, ஜய ஆக வெய்ய உயிரா - மென்மையாக வெவ்விய உயிர்ப்பினை உயிர்த்து, இரவும் எல்லையும் படர் அட வருந்தி - இரவும் பகலும் துண்பம் நலிய வருந்தி, அராவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அரா விழுங்கிய திங்களை நெற்றி ஒளியினை இழந்திட, தம் அலது இல்லா நம் இவண் ஒழிய - தம்மை யல்லாது வேறு களைகண் இல்லா நாம் இங்கே தங்கி யிருக்க, பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் - பொருளை விரும்பிச் சென்றன ராயினும்,

10-17. பெரிய நிதியம் சொரிந்த நீவி போல - மிக்க நிதியினை சொரிந்து விட்ட உள்ளீட்டில்லாத துணிப்பை போல, பாம்பு ஊன்

தேம்பும் வறம் கூர் கடத்திடை - பாம்பு உடல் வாடிக் கிடக்கும் வறட்சி மிக்க காட்டிடத்தே, கணை இட - ஆறலைப்போர் அம்பினை எய்தலால், தொலைந்தோர் - இறந்து பட்டோராய, நீங்கா வம்பலர் - ஒழியாத புதியோரது, வசிபடு புண்ணின் குருதி மாந்தி - பின்த புண்ணினின் றிழியும் செந்தீரைக் குடித்து, காக்கை - காகங்கள், ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல - ஒற்றராகச் செல்லும் மக்களைப் போல உள்ளடங்கிய குரலினவாய், இல் வழிப் படுஉம் - மனையிடத்தே வந்து தங்கும் இடமாய, கல்லுயர் பிறங்கல்மலை இறந்தோர் - கற்கள் உயர்ந்த பக்கமலைகளையுடைய மலையைக் கடந்து சென்றோராய அவர்,

9-10. அருள் புரிந்து வருவர் - நம்பால் அருள் செய்து வருவர்.

(முடிபு) தோழி! வாழி! நெஞ்சம் பிணித்தோர், தம்மலதில்லா நம் இவண் ஒழியப் பொருள் புரிந்து அகன்றன ராயினும், மலையிறந்தோராய அவர், அருள்புரிந்து வருவர்.

(வி-ரை) இனிப் பிறிது உண்டோ என்றது, இனி நமக்குப் பிரிவென்பது இல்லை எனக் குறிப்பித்தபடி; இனிப் பிரியுமாறு இல்லையெனத் தன் நெஞ்சம் ஒருப்படத் தெருட்டிய தலைவர், பிரிந்து சென்றாராகவின், தலைவி கண் பனிமல்க வெய்ய உயிரா வருந்தி யிருந்தனள் என்க. பொருகயல் - ஒன்றோ டொன்று எதிர்த்துப் பொரும்கயல் என கண்ணின் வடிவு புலப்படக் கூறிய வாறாம். நம் இவண் ஒழிய - நாம் இவண் ஒழிய என்க. அருள் புரிந்து - அருளை விரும்புதலுடையர் ஆகலால் என ஏதுப் பொருண்மை குறிப்பினாற் கொள்ளப்படும். நீவி - மடிச்சீலை; மடியிற் சுற்றிக் கட்டிக் கொள்ளும் நீண்ட வடிவுடைய பணப்பை. பாம்பு ஊன் தேம்பும் கடம் என்றது காட்டின் வெம்மை மிகுதி கூறியபடி. நீங்கா வம்பலர் - இடையறாது சென்று கொண்டிருக்கும் புதியர். கணையிட - ஆறலைப்போர் கணையிடலால் என வருவித்துரைக்க.

(மே-ன்) 'அவைதாம், அன்ன ஏய்ப்ப' என்னும் சூத்திரத்து 'குளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க' என்பது உவம உருபின்றி இன்னுருபு தன் பொருட் கண்ணும் வந்தது என்றனர் நச்.

314. மூல்லை

(வினைமுற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது)

நீலத் தன்ன நீர்ப்பொதி கருவின்
²மாவிசும் பதிர மழங்கி ஆவியின்
நிலந்தன் ஜென்று காங்க குழைப்பு
இனந்தேர் உழவர் இன்குர லியம்ப

5. மறியுடை மடப்பினை தழீஇப் புறவில் திரிமருப் பிரலை பைம்பயிர் உகள ஆர்ப்பைல் உதவிய கார்செய் காலை நூனெறி நூணங்கிய கானவில் புரவிக் கல்லெனக் கறங்குமனி யியம்ப வல்லோன்
10. வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர் ஈர்ப்புற இயங்குவழி யறுப்பத் தீந்தொடைப் பையுன் நல்யாழ் செவ்வழி² பிறப்ப இந்நிலை வாரா ராயின் தந்நிலை எவன்கொல் பாண உரைத்திசிற் சிறிதெனக்
15. கடவுட் கற்பின் மடவோள் கூறச் செய்வினை யழிந்த மையல் நெஞ்சில் துனிகொள் பருவால் தீர வந்தோய் இனிதுசெய் தனையால் வாழ்க்கநின் கண்ணி வேலி சுற்றிய வால்வீ மூல்லைப்
20. ³பெருந்தார் கமமும் விருந்தொலி கதுப்பின் இன்னகை பிளையோள் கவவ மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே.

- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்.

(சொ-ள்) 1-7. நீலத்து அன்ன நீர் பொதி கருவின் - நீலமணியை யொத்த நீர் பொதிந்த சூலினைக் கொண்டு, மா விசம்பு அதிர முழங்கி - கரிய வானினிடத்தே அதிர இடித்து, ஆலியின் - பெய்த நீரினால், நிலம் தண்ணென்று - நிலம் தட்ப முற்று, கானம் குழைப்பப் - காடு தழைத்திட, இனம் தேர் உழவர் - இனத்தை ஆராயும் உழவர், இன்குரல் இயம்ப - இனிய குரல் ஒலிக்க, மறியுடை மடப்பினை தழீஇ - சூட்டியினையுடைய இளைய பெண் மானைத் தழுவிக் கொண்டு, புறவில் - காட்டில், திரி மருப்பு இரலை - முறுக்கிய கோட்டினையுடைய கலைமான், பை பயிர் உகள் - பசிய பயிரிலே துள்ளித் திரிய, ஆர் பெயல் உதவிய கார் செய் காலை- மேகம் மிக்க பெயலைத் தந்த கார்ப்பருவத்தைச் செய்யும் காலத்தே,

8-15. பாண - பாணனே, நூல் நெறி நூணங்கிய - புரவி நூல் கூறும் முறைப்படி நுண்ணிதின் அமைந்த, கால் நவில் புரவி - வேகத்தாற் காற்றெனக் கூறத் தகும் குதிரை, கல் எனக் கறங்கும் மணி இயம்ப - கல்லென்று ஒலிக்கும் மணி (இடையறாது) ஒலிக்க, வாய்ச் செல - வாவிச் செல்ல, வல்லோன் வணக்கிய தா பரி நெடுந்தேர்- வன்மையுடைய பாகனால் அடக்கி விடப்படும் தாவும்

1. கார்ப் பெயல்

2. மறுப்பு

3. பொருந்திதழ் கமமும்.

செலவினையுடைய நீண்ட தேர், ஈர் புற இயங்கு வழி அறுப்ப - ஈரம் பொருந்திய இடங்களில் தான் செல்லும் வழியினை அறுத்துச் செல்ல, தீம் தொடை பையுன் நல் யாழ் செவ்வழி பிறப்ப - இனிய நரம்புத் தொடையினையுடைய நல்ல யாழில் வருத்தத்தைத் தரும் செவ்வழிப் பண் தோன்ற, இ நிலை வாரார் ஆயின் - இத்தகைய மாலைப் போழ்தில் வந்து சேராராயின், தம் நிலை எவன்கொல் - அவர்தம் நிலை யாதாகுமோ, உரைத்திசின் சிறிது என - சிறிது உரைப்பாயாக என்று, கடவுள் கற்பின் மடவோள் கூற - தெய்வக் கற்பினையுடைய மடப்பம் வாய்ந்தவளாகிய எம் தலைவி கூற,

16-22. பெரும-, செய்வினை அழிந்த மையல் நெஞ்சில் - செய்யப்படும் வினைகள் அழிதற் கேதுவாய மயக்கம் பொருந்திய நெஞ்சில், துனி கொள் பருவரல் தீர - வெறுப்புத் தரும் துன்பம் அகல, வந்தோய் - நீ வந்துற்றனை அதனால், இனிது செய்தனை - எம் தலைவிக்கு இனிய தொன்றினைச் செய்தாய் ஆவாய்; வாழ்க நின் கண்ணி - நின் கண்ணி வாழ்வதாக; நின் மலர்ந்த மார்பு - நினது அகன்ற மார்பு, வேலி சுற்றிய வால் வீ மூல்லை - மனையின் வேலியாகச் சூழ்ந்த வெள்ளிய மூல்லை மலர்களாகிய, பெரு தார் கமமும் - பெரிய மாலை கமமும், விருந்து ஒலி கதுப்பின் - புதுமையுறத் தழைத்த கூந்தலையுடைய, இன் நகை இளையோள் கவவ - இனிய நகையையுடைய இளையோளாகிய இவள் தழுவிக் கொள்ளள, மன்னுக - நிலை பெறுவதாக.

(முடிபு) கார் செய் காலை, புரவி வாய்ச் செல வல்லோன் வணக்கிய தாப்பரி நெடுந்தேர் இயங்கு வழி யறுப்ப, யாழ் செவ்வழி பிறப்ப, தலைவர் இந்நிலை வாராராயின், தம் நிலை எவன்கொல், பாண, சிறிது உரைத்திசின் என மடவோள் கூற, அவளது மையல் நெஞ்சிற் பருவரல் தீர வந்தோய்; பெரும! இனிது செய்தனை; நின் கண்ணி வாழ்க; இளையோள் கவவ நின் மலர்ந்த மார்பு மன்னுக.

கானங் குழைப்ப, உழவர் இன்குரல் இயம்ப, இரலை உகளப் பெயல் உதவிய கார்செய் காலை என்க.

(வி-ரை) ஆலி - ஸண்டு நீரினைக் குறித்தது. இனம் தேர்தல் - தமது உழு தொழிற்கு இனமாவாரைத் தேர்தலும், ஏருது முதலிய இனத்தினைத் தேர்தலும் ஆம். குரல் - உழுதல் வித்துதல் முதலியன செய்வழி எழும் குரல்; பாடப்படும் குரலுமாம். மகிழ்ச்சியுடன் கூடியதாகவின் இன்குரல் ஆயிற்று. கார் ஆர் பெயல் உதவிய கார் செய் காலை எனக் கார் என்பதனை முன்னும் கூட்டி யுரைக்க. நூணங்கிய புரவி, கால் நவில் புரவி எனத் தனித் தனியே கூட்டுக. வாய் - வாவி. வாச் செல என்னும் பாடத்திற்கு வாவுதலாகச் செல்ல என்க. புரவி செல்ல, வல்லோன் வணக்கிய நெடுந்தேர் இயங்குவழி

யறுப்ப வாராராயின் எனக் கூட்டுக. பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப, இந்திலை வாராராயின் என்று பிரிந்தார்க்கு வருத்தத்தைச் செய்யும் செவ்வழிப் பண் தோன்றும் இத்தகைய மாலைப் பொழுதில் வாராராயின் என்றபடி தம் நிலை, அவருடைய வாய்மை. கூற - கூறிய காலை என்க. செய்வினை - உண்டியும் ஒப்பனையும் முதலாயின. இளையோள் கவவ மார்பு மன்னுக என்றது. மார்பு தலைவியின் அகத்தீடு இடையீடில்லையாகப் பொருந்துக என்றபடி.

(மே-ன்) 'பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த' என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறியது என்றனர் நஃ.

315. பாலை

மகட் போக்கிய தாய் சொல்லியது)

கூழையுங் குறுநெறிக் கொண்டன மூலையும்
குழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்டுணை சான்றனள் இவளெனப் பன்மான்
கண்டுணை யாக நோக்கி நெருநையும்

5. அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும்
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்க் சிலம்புங் கழியாள்
சேஞ்சூர் சென்று வறுஞ்சுளைக் கொல்கிப்
10. புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகட் பசங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காக கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
3. சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை³ குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக் கயரும் முன்றிற
கான்கெழு வாழ்ந்றர் சிறுகுடி யானே.

- குடவாயிற் கீரத்தனார்.

(சொ-ன்) 1-6. கூழையும் குறுநெறி கொண்டன - தலை மயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, மூலையும் குழி மெல்முகம் செப்புடன் எதிரின - மூலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன, இவள் பெண் துணை சான்றனள் -

1. தொல். கற்ப. 9

(பாடம்) 2. வறுநிலத்து

3. குவித்த.

இவள் பெண் எனும் இயல்பினை அமைந்தனள், என - என்று, கண் துணை ஆகப் பல்மாண் நோக்கி - என் கண்களே துணையாகப் பலமுறை பார்த்து, நெருநையும் அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் - எனது நெஞ்சமானது நேற்றும் மிகவும் ஜயுற்றது, பெயர்த்தும் அறியாமையின் செறியேன் யானே - அதன்பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை இற்செறியா தொழிந்தேன்;

7-14. பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன - பெரிய புகழினை யுடைய பாண்டியனது மதுரையை யொத்த, தன் அருங்கடி வியன்நகர் சிலம்பும் கழியாள் - தனது அறிய காவல்பொருந்திய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பும் செய்யப் பெறாளாய், சேண் உறச் சென்று - நெடுந்தாரம் சென்று, வறு சுணைக்கு ஒல்கி - நீரற்ற சுணைக்கண் நீர்பெறாது தளர்ந்து, புறவு குயின்று உண்ட - புறா துளைத்து உண்டமையின், புல்காய் நெல்லி - புல்லிய காய் களையுடைய நெல்லியின்கண், கோடை உதிர்த்த குவி கண் பசகாய் - மேல் காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினை யுடைய பசிய காய்கள், அறுநால் பளிங்கின் துளை காசு கடுப்ப - நால் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளை யொப்ப, வறு நிலத்து உதிரும் அத்தம் - வறிய நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறியில், கூர்வேல் விடலை பொய்ப்பப் கதுமெனப் போகி - கூரிய வேவினையுடைய தன் தலைவன் பொய்கூறி அழைத்துச் செல்ல விரைந்து சென்று,

15-18. புதல்போல் குரம்பை முன்றில் - புதர்போலும் குடிசையின் முன்றிலில், தேக்கின் அகல் இலை குவித்த - தேக்க மரத்தின் அகன்ற இலையில் குவிக்கப்பெற்ற, ஊன் புழுக்கு அயரும் - புழுக்கிய ஊனினை உண்ணும், கான்கெழு வாழ்ந்றர் - காட்டில் பொருந்திய வாழ்க்கையினை யுடையாரது, சிறு குடியான் - சீறாரின்கண், தான் சேக்குவள் கொல் - அவள் தங்கியிருப்பனோ.

(முடிபு) பெண் துணை சான்றனள் இவள் என நோக்கி நெருநையும் நெஞ்சம் அயிர்த்தன்று; பெயர்த்தும் அறியாமையின் யான் செறியேன்; தான், தன் வியன் நகர் சிலம்பும் கழியாள், அத்தம் விடலை பொய்ப்பப் போகி, சிறுகுடியான் சேக்குவள் கொல்.

(வி-ரை) குழி மென்முகம் - படாம் அணிந்த மெல்லிய முகம் என்றுமாம். பெண்துணை சான்றனள் - பெண்மை யடுத்த மகளென் கிளாவி¹ என்பதனால் புறத்துப் போய் விளையாடும் சிறுமி பெண்மகள் எனப்படுதலுண்டாகவின், அங்ஙனம் அல்லாத பருவ முற்றனள் என்பது போதாப் பெண்துணை சான்றனள் என்றாள். பன் மாண்,

1. தொல். சொல். 164.

கண்ணுணையாக நோக்கி நெருநையும் அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் என்றது, அங்குனமாகவும் இற்செறியாமையாகிய தவறு செப்துவிட்டேனே எனக் கழிவிரக்கம் தோன்றக் கூறியபடியாம். தன் வியங்கர் சிலம்பும் கழியான் என்றது, தன் மனையின்கண் சிலம்பு கழித்தலாகிய நோன்பும் செய்யப் பெறாளாய் என்றபடி. சிலம்பு கழித்தல், கல்யாணத்திற்கு முன்பு செய்யப்பட்டுவதொரு நோன்பு என்பது, ‘நூம்மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மனைம் கழிகெனச், சொல்லின் எவனோ’ என்பதனானும் ‘உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக் கொண்டு புக்குழி, அவன் தாய் அவட்குச் சிலம்புகழி நோன்பு செய்கின்றாள் எனக் கேட்ட நற்றாய் ஆண்டு நின்றும் வந்தார்க்குச் சொல்லியது’ என்னும் அதன் பழைய உரைக் கருத்தாலும் அறியப்படும். மற்றும் ‘சிறுவன் கண்ணி சிலம்புகழீஇ, அறியாத் தேர்த்தன் ஆகுதல் கொடிதே² ‘சிலம்பு கழீஇய செல்வம், பிறருநைக் கழிந்தவென் னாயிழை யடியே³ என்பனவும் அதனைக் குறித்தல் காண்க. கணக்கு, வேற்றுமை மயக்கம்.

316. மருதம்

(தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது.)

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தன் ஏருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்

5. பெந்தினா வராஅல் குறையப்⁴பெயர்தந்து
⁵குருஉக்கொடிப் பகன்றை சூடி முதார்ப்
⁶போர்ச்செறி மள்ளாரிற் புகுதரு மூரன்
தேர்தர வந்த தெரியிழை⁷ நெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
10. பரத்தைமை தாங்கலோ விலெனன வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அதுபலந் துறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட் டுண்டு தமிய ராகித்
15. தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுந் ராகுதல் அறிந்தும்
அறியா ரம்மவஃ் துடலு மோரே.

- ஓரம்போகியார்.

1. ஜங்குறு. 399
(பாடம்) 4. போதந்து.

2. அகம். 385
5. பழுங் கொடி.

3. நந். 279
6. போர் செறி.
7. நெகிழ்த் தோள்.

(சொ-ன்) 1-7. துறை மீன் வழங்கும் பெருநீர் பொய்கை - துறையின்கண் மீன்கள் இயங்கும் பெரிய நீர் நிறைந்த பொய்கைக் கண், அரிமலர் ஆம்பல் மேய்ந்த - விளங்கும் ஆம்பல் மலரை மேய்ந்த, நெறி மருப்பு ஈர் தன் சுவல்படு முது ஏருமைப் போத்து - நெறித்த கோட்டினையும் மிக்க குளிர்ச்சியுற்ற முதுகினையுமடைய முதிய ஏருமைக்கடா, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி - மிக்க சேற்றின் குழம்பிலே கிடந்து இரவெல்லாம் துயின்று, பொழுது பட - ஞாயிறு தோன்றிய காலையில், பை நினை வரால் குறையப் பெயர் தந்து - பசிய நினைத்தினையுடைய வரால் மீன்கள் மிதிபட்டு அழிய வெளிப்பட்டு, குருஉ கொடி பகன்றை சூடி - வெள்ளிய பூக்களையுடைய பகன்றைக் கொடியினைச் சூடிக்கொண்டு, முது ஊர் - பழமையான ஊரின் கண், போர்ச்செறி மள்ளாரில் புகுதரும் ஊரன் - போரில் வென்றி எய்திய வீரர் வருமாறு புகும் ஊரினையுடைய நம் தலைவன்,

8-11. தேர்தர வந்த - தனது தேரிற் கொணர்தலால் வந்த, தெரி இழை நெகிழ்தோள் - விளங்கும் அணி நெகிழ்ந்த தோள்களை யுடைய, ஊர் கொள்கல்லா மகளிர் - ஊர் தாங்காத பரத்தையர், பரத்தைமை தரத்தர - பரத்தைமையை மேன்மேலும் தன்பால் எய்து விக்க, தாங்கலோ இலன் என - அதனைத் தாங்க லாற்றாதவனாக வள்ளான் என்று, மனை கெழு மடந்தை - மனை வாழ்க்கை மேவிய கற்புடைய மடந்தையாகியால், வறிது புலத்தல் ஒல்லுமோ - பயனின்றி அவன்பால் ஊடுதல் பொருந்துமோ?

12-17. அது புலந்து உறைதல் வல்லியோரே - தலைவன் பரத்தைமையைப் புலந்து பிரிந்துறையும் வன்மையுடையோர், செய்யோள் நீங்க - தமிழிடத்து நின்றும் திருமகள் நீங்க, சில் பதம் கொழித்து - சிறிய அரிசியைப் புடைத்து, தாம் அட்டு உண்டு தமியர் ஆகி - தாமே சமைத்துண்டு தனித்தோர் ஆகி, தேம் மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப - தேன்போலும் இனிய மொழியினையுடைய மக்கள் பால் இன்றிச் சுருங்கிய முலையினைச் சுவைத்துப் பார்க்க, வைகுநர் ஆகுதல் அறிந்தும் - எளிமையுடன் தங்குவார் ஆதலை அறிந்துவைத்தும், அஃது உடலுமோர் - தலைவன் பரத்தைமை குறித்து மாறுபாடுறுவோர், அறியார் - அறிவிலா ராவர்.

(முடிபு) ஊரன் தேர்தர வந்த மகளிர் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ இலன் என, மனை கெழு மடந்தை நீ புலத்தல் ஒல்லுமோ? அது புலந்துறைதல் வல்லியோர், செய்யோள் நீங்கச் சில்பதம் அட்டு உண்டு தமியராகி, புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, வைகுநர் ஆகல் அறிந்தும், அது உடலுமோர் அறியார்.

(வி-ரை) பொழுது படுதல் - ஞாயிறு தோன்றுதல். குறைய - அஞ்சி இரிய என்றுமாம். போர்ச்செறி மள்ளார் - போருக்குச் சென்று வெற்றிபெற்ற வீரர். பகன்றைக் கொடியை அறுத்துக் கொம்பிலே

ஏற்குக் கொண்டமை, அதனைச் சூடினமை போன்றிருத்தலால், பகன்றை சூடி எனப்பட்டது. கண்ணி சூடுதலானும் ஊருக்குப் பெருமித்துடன் சேறலானும் மள்ளர் உவமையாயிற்று. ஏருமை முதுபோத்து புகுதரும் ஊரன் என இயையும். புகுதரும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. தலைவன் பரத்தையரைத் தேரேற்றி வருபவனாதவின், தேர்தா வந்தான் என்றாள். தெரியிழை நெகிழ்தோள் என்றது, புணர்ச்சிக்கு முன் நிகழ்வதோர் மெய்ப்பாடு; இதனை, ‘கூழை விரித்தல்’ என்னுஞ் சூத்திரத்து, ‘ஊழனி தைவரல்’ என்பதனாலும், அதற்குக் காட்டிய ‘நிழலனி மணிப்புண் நெஞ்சொடு கழல்’ என்ற மேற்கோளானும் அறிக் ஊர்கொள் கல்லா என்றது, ஊர் இடமில்லை யாம்படி நிறைந்த என்றபடி; அன்றி, ஊரை யெல்லாம் இடமாகக்கொண்ட கல்வியில்லாத மகளிர் என்றுமாம். தேர்தா வந்த மகளிர் மேன்மேலும் தருதலால் பரத்தமை தாங்கலாற்றானாயினன் என, மனைகெழு மடந்தையாகிய நீ புலத்தல் கூடுமோ எனவும், புலந்துறைதல் வல்லியோர். புதல்வர் திரங்கு மூலை சுவைப்ப வறியராய் வைகுநராதல் அறிந்தும், அஃது உடலுமோர் அறியா தாராகுவர் எனவும் தோழி தலைவியைச் சினந்து கூறினாள் என்க.

(உறை) பொய்கை ஆம்பல் மேய்ந்த ஏருமைப் போத்து அள்ளால் துஞ்சிப் பொழுதுபட வரால் குறையப் பகன்றை சூடி முதூர் மள்ளரிற் புகுதரும் ஊரன் என்றது, தலைவன் பரத்தையர் சேரிக்கண்ணே அப்பரத்தையரை நுகர்ந்து இரவெல்லாம் அவ் விழிந்த இன்பத்திலே மயங்கிக் கிடந்து, காலையில், தன் பெருமை குறையவும் அலர் மிகவும் நாணின்றிப் போந்தான் என்றபடி.

(மே-ள்) ‘பெற்கரும் பெரும்பொருள் முடிந்தபின்’² என்னுஞ் சூத்திரத்து, ‘உனர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின், உனர்த்தல் வேண்டிய கிழவோன் பானின்று, தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்’ என்னும் பகுதிக்கண், இச் செய்யுளைக் காட்டி, இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க என்றும், ‘வருத்த மிகுதி சுட்டுங்காலை’³ என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை, ‘அது புலந் துறைதல் வல்லியோரே’ எனப் புலவியால் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க என்றும் கூறினர் நச்.

317. பாலை

(தலைமகன் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது)

மாக விசம்பின் மழைதொழில் உலந்தெனப்
பாஅப் அன்ன பகவிருள் பரப்பிப்
புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்
குவிமுகை முருக்கின் கூர்ந்தனை வையெயிற்று

1. தொல். மெய்ப் : 14

2. தொல். கற் : 9

3. தொல். பொருளியல்: 32

5. நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும் முதிராப் பல்விதழ் உதிரப் பாய்ந்துடன் மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப் பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி நுண்கோல் அறைகுறைந் துதிர்வன போல
10. அரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்து ஒங்குசினை நறுவீ கோங்கலர் உறைப்பத் துவைத்தெழு தும்பித் தவிரிசை விளரி உதைத்துவிடு நரம்பின் இம்மென இமிரும் மானே முற்ற காமர் வேனில்
15. வெயிலவிர் புரையும் வீதை மராஅத்துக் குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப வருவே மென்ற பருவம் ஆண்டை இல்லை கொல்லெலன மெல்ல நோக்கி நினைந்தன மிருந்தன மாகநயந் தாங்கு
20. உள்ளிய மருங்கின் உள்ளம் போல வந்துநின் றனரே காதலர் நந்துறந்து என்னுழி யதுகொல் தானே பன்னாள் அன்னையும் அறிவுற அணங்கி நன்னுதற் பாஅய பசலை நோயே.

- வடமோதங்கிழார்.

- (சொ-ள்) 1-14. மாக விசம்பின் மழை தொழில் உலந்தென - வானின் கண்ணே மழை பெய்து முடிந்ததாக, பாஅய் அன்ன இருள் பகல் பராப்பி - பராப்பி வைத்தாற் போன்ற இருளினைப் பகலினும் விரித்து, புகைநிற உருவின் அற்சிரம் நீங்க - புகையின் நிறம் போலும் உருவினையுடைய பனிக்காலம் நீங்க, வை எயிற்று நகைமுக மகளிர் - கூரிய பற்களையும் ஒள்ளிய முகத்தையையுடைய பெண்டிரது, ஊட்டு உகிர் கடுக்கும் - பஞ்சி ஊட்டிய நகத்தினை யொக்கும், குவிமுகை முருக்கின் - குவிந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தினது, கூர்நுனை முதிராப் பல் இதழ் - கூரிய முனையினை யுடைய முற்றாத பல பூ விதழ்கள், உதிர - உதிருமாறு, மலர் உண் வேட்கையின் சிதர் உடன் பாய்ந்து சிதர்ந்து உகுப்ப - மலர்த் தேனை உண்ணும் விருப்பினால் வண்டுகள் ஒருங்குகூடிடப் பாய்ந்து கிண்டி உதிர்த்திடவும், பொன் செய் கன்னம் பொலிய - பொன்னானியன்ற கன்னத்தட்டு பொலிந்திட, வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல - வெள்ளியின் மெல்லிய கம்பி அறுத்தலால் குறைந்து உதிர்வனவற்றைப்போல, அரவ வண்டு இனம் ஊது (பாடம்) 1. மானேமுற்ற.
2. நந்துறந்து.

தொறும் - ஒலியினையுடைய வண்டின் கூட்டம் ஊதுந்தோறும், கோங்கு அலர் - கோங்கின் பூவகத்தே, குரவத்து ஒங்கு சினை நறுவீ - குரவமரத்தின் உயர்ந்த சினையிலுள்ள நறிய மலர்கள், உறைப்ப - குறைந்து உதிரவும், துவைத்து எழு தும்பித் தவிர் இசை - ஒலித்து எழுகின்ற வண்டின் விட்டிசைக்கும் ஒலி, உதைத்துவிடு - தெறித்து விடும், விளாரி நரம்பின் - விளாரி நரம்பின் ஒலிபோல, இம் என இமிரும் - இம்மென ஒலிக்கும், மான் ஏழற்ற காமர் வேணில் - மானினங்கள் இன்பமுற்ற அழகிய வேணிலில்,

15-19. வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து - வெயிலின் விளக்கத்தை யொக்கும் மலர்கள் செறிந்த மராமாத்திலிருந்து, குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப - குயில் செய்யும் ஆரவாரத்தினை நம்முடனிருந்து கேட்க, வருவேம் என்ற பருவம் - யாம் வருதும் என்று நம் தலைவர் குறித்த இவ்விளவேனிற் பருவம், ஆண்டை இல்லை கொல் என - அவரிருக்குமிடத்தில் இல்லையோ என, மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தன மாக - மெல்லென ஆராய்ந்து சிந்தித்து இருந்தேமாக;

19-21. நயந்து உள்ளிய மருங்கின் உள்ளாம்போல - (திண்மை யுடையோர்) ஒன்றை விரும்பி நினைத்தவிடத்து உள்ளத்தில் நினைந்தவை வந்து சேர்வதுபோல, காதலர் வந்து நின்றனர் - நம் காதலர் வந்து நின்றார்;

21-24. பல்நாள் அன்னையும் அறிவற அணங்கி - பலநாளாக நம் அன்னையும் அறிந்திட நம்மை வருத்தி, நல் நுதல் பாய பசலை நோய் - நம் நல்ல நெற்றியில் பரவிய பசலை நோய், நம் துறந்து - நம்மைப் பிரிந்து, என உழியதுகொல் - எவ்விடத்துச் சென்றதோ.

(முடிபு) காமர் வேணில் மராஅத்துக் குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப, (தலைவர் தாம்) வருவேம் என்ற பருவம் ஆண்டை இல்லைகொல் லென மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக, காதலர் வந்து நின்றனர்; நன்னுதற் பாய பசலை நோய் நம் துறந்து என்னுழியதுகொல்.

(வி-ரை) மாக விசம்பு - மாகமாகிய விசம்பு என இருபெய ரொட்டு. மழை தொழில் உலந்தென என்றது கூதிர்க்காலத்தின் கழிவையும், அற்சிரம் நீங்க என்றது பனிக்காலத்தின் கழிவையும், மான் ஏழற்ற காமர் வேணில் என்றது, இளவேனிற் பருவத்தின் வருகையையும் குறிப்பன என்க. முருக்கின் கூர்நுனை இதழேனவும் உகிர் கடுக்கும் இதழ் எனவும் கூட்டுக. சிதர் - வண்டு. சிதர்ந்து - கிண்டி. சிதர் உகுத்தலால் இதழ் உதிர் என்றுரைத்தலுமாம். கன்னம் - பொற்கொல்லரது சிறிய தராசத்தட்டு. கோங்கலர்க்குக் கன்னமும், குராவின் மலர் அற்று உதிர்வதற்கு வெள்ளிக் கம்பி அற்று

உதிர்வனவும் உவமையாம். உகுப்ப, உறைப்ப, இமிரும் வேணில் என இயையும். பருவம் ஆண்டை இல்லை கொல் என என்றது, இருப்பின் நம்மை நோக்கி வராதிரார் என்னும் கருத்தாலாம் என்க. நோக்கி நினைந்தனம் இருந்தனமாக என்பதற்குத் தலைவன் உருவை அகத்தே நோக்கி அவரது வருகையை நினைந்து இருந்தேமாக என்றுரைத் தலுமாம். நயந்தாங்கு - ஆங்கு அசை. உள்ளாம்போல - உள்ளத்து உள்ளிய பொருள் வருதல்போல. பசலை ஒழியும் என்னும் துணிவால், என்னுழியதுகொல் என்றாள்.

318. குறிஞ்சி

(இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவுகடாயது)

கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமுநனி உரும்
அரவும் புலியும் அஞ்சகதக வுடைய
'இரவுசு சிறுநெறி தமிழை வருதி

5. வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம்
²மூழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்றுதலை யாக வாரல் வரினோ
10. ³எழுறு துயரம் யாமிவண் ஒழிய
எற்கண்டு பெயருங் காலை யாழிநின்
கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு
வேய்ப்பயி ஸழுவத்துப் பிரிந்தநின்
15. நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே.

- கடிலர்.

(சொ-ன்) 5-7. வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் - மலையினின்றும் வீழும் அருவியொலியுடன் வண்டின்ஒலி கூடி, மூழவுச்சேர் நரம்பின் இம் என இமிரும் - தண்ணுமை யொலியுடன் கூடிய யாழ் நரம்பின் ஒலிபோல இம்மென்று ஒலிக்கும், பழ விறல் நனந்தலை பயம் மலை நாட - பழைமையான வெற்றியினையும் அகன்ற இடத்தினையும் உடைய பயன்பொருந்திய மலையை யுடைய நாட்டிடற்குத் தலைவனே!

1-4. கானம் மான் அதர் யானையும் வழங்கும் - காட்டிலுள்ள விலங்குகள் செல்லும் நெறியில் யானைகளும் இயங்கும், வானம் மீ

(பாடம்) 1. இர வழங்கு சிறுநெறி 2. முழு சேர் 3. எழுறு துயரமொ தூயாமிவெணாழிய.

மிசை உருமும் நனி உரறும் - வானத்தில் மிக உயர்ந்த இடத்தே இடியும் மிகவும் முழங்கும், அரவும் புலியும் அஞ்ச தகவு உடைய - மேலும் அந் நெறிகள் பாம்பினையும் புலியினையும் யாவரும் அஞ்சமாறு உடையன, சிறுநெறி - இத்தகைய ஒடுங்கிய நெறியில், இரவு - இரவிலே, தமியை வருதி - நீ துணையின்றி வருகின்றன;

8. மன்றல் வேண்டினும் பெறுகுவை - நீ வரைந்து கோடலை விரும்பினும் பெறுவாய், (ஆகவே)

8-15. ஒன்று -, இன்று தலையாக வாரல் - இன்று முதலாக அங்குனம் வாராதே (அன்றி), வரினே - நீ வருதி யேல், ஏம் உறு துயரம் யாம் இவண் ஒழிய - யாங்கள் இவ்விடத்தில் மயக்கமுறும் துயரத்தின் நீங்குமாறு, என் கண்டு பெயரும் காலை- என்னைக் கண்டு நீங்கும் காலத்து, நின் கல் கெழு சிறு குடி எய்திய பின்றை - நினது மலைகள் பொருந்திய சீறாரை அடைந்த பின்னர், வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் வேட்டொடு நாய் - வேட்டமாடுங்கால் மூங்கில் மிக்க காட்டில் பிரிந்த நின் வேட்டுவர்களோடு நாய்களை, பயிர் குறி நிலை கொண்ட கோடு - அழைக்கும் குறிப்பினைக் கொண்டுள்ள ஊது கொம்பினை, சிறிது ஊதல் வேண்டும் - சிறிது ஊதுதல் வேண்டும்.

(முடிபு) பயமலை நாட! யானையும் வழங்கும்; உருமும் உரறும்; புலியும் அஞ்சத்தகவுடைய; சிறு நெறி இரவில் தமியை வருதி; மன்றல் வேண்டினும் பெறுகுவை; இன்று தலையாக வாரல்; வரினே, ஏழூறு துயரம் யாம் இவண் ஒழிய, ஏற் கண்டு பெயருங்காலை நின் சிறுகுடி எய்திய பின்றை அழுவத்துப் பிரிந்த வேட்டொடு நாய் பயிர் கோடு சிறிது ஊதல் வேண்டும்.

(வி-ரை) யானை முதலியன இரவில் வழங்கும் சிறுநெறி எனவும், நீ இரவில் தமியை வருதி எனவும் இரவினை ஈரிடத்தும் கூட்டிப் பொருள் கொள்க. அருவிப்பாடு : பாடு - ஓசை. பிரசம் - வண்டின் இசை. அருவியோசையோடு கூடிய வண்டின் இசை முழவொலியோடு கூடிய நரம்பின் ஓலிபோல ஒலிக்கும் என்க; அருவிக்கு முழவும் பிரசத்திற்கு நரம்பும் உவமம். நீ இரவில் வரும் நெறி ஏதம் மிக்கதாகலானும், நீ மன்றலை விரும்பின் எமர் வரை வெதிர்கொள்வர் ஆகலானும், இன்று முதலாக இரவுக்குறிக்கண் வாரற்க என்றாள். பின்னும் அவன் வரின் தாம் எய்தும் கலக்கத்தை அறிவுறுப்பாளாய், ஏழூறு துயரம் யாமிவண் ஒழிய நின் கோட்டினைச் சிறு குடி எய்திய பின்றை ஊதல் வேண்டும் என்றாள் என்க. ஒன்று : உறழ்ச்சிப் பொருளில் வந்துளது; அது, வாரற்க, ஊதல் வேண்டும் என்பவற்றோடு தனித்தனி சென்றியையும்.

(மே-ள்) 'நாற்றமும் தோற்றமும்' என்னுஞ் சூத்திரத்து, ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் என்னும் பகுதிக்கண், கலக்கம் எனப் பொதுப் படக்கூறிய அதனால், ஆற்றிடை ஏதமின்றிச் சென்றமை தோன்ற ஆண்டு ஓர் குறி செய் எனக் கூறுவனவுங் கொள்க என்றுரைத்து, இச்செய்யுளைக் காட்டி, இதனுள், 'வரினே ஏழூறு துயரம் நாமிவண் ஒழிய நின் நாய் பயிர் குறிநிலை கொண்ட கோட்டை ஊதல் வேண்டுமாற் சிறிது' என்றவாறு காண்க என்றார் நக்.

319. பாலை

(செலவுணர்த்திய தலைமகற்குத் தோழி செலவழுங்கச் சொல்லியது)

மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
பினிவீழ் ஆலத் தலங்குசினை யேறிக்
கொடுவில் எயினர் குறும்பிற் கூக்குங்
கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

5. படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை
அணங்கென உருத்த நோக்கின் ஜெயன்
நுணங்கிய நுசப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சணங்கணி வளமுலைச்
10. சுரும்பார் கூந்தற் பெருந்தோள் இவள்வயிற்
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும்பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொட்டுக்கூழைத்
துளிரேர் அன்ன தாங்கரும் மதுகையள்
மெல்லியள் இளையள் நனிபேர் அன்பினள்
15. செல்வேம் என்னும் நும்மெதிர்
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலவே.
- எருக்காட்டுரத் தாயங்கணனார்.

(சொ-ள்) 1-5. மணி வாய் காக்கை - கருமணி போன்ற வாயினை யுடைய காக்கையின், மா நிற பெரு கிளை - கரிய நிறத்தினையுடைய பெரிய சுற்றம், பினிவீழ் - பினிப்புற்ற விழுதுகளையுடைய, ஆலத்து அலங்கு சினை ஏறி - ஆலமரத்தின் அசையும் கிளைகளில் ஏறியிருந்து, கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய எயின ராகிய, குறும்பிற்கு ஊக்கும் - குறும்பினின்றும் ஊக்கி எழும், கடுவினை மறவர் - கொடுந் தோழிலையுடைய மறவர், வில்லிடத் தொலைந் தோர் - வில்லால் எய்தலால் இறந்துபட்டோருடைய, படுபினை கவரும் - விழுந்து கிடக்கும் பிணங்களைக் கவர்ந்து உண்ணும், பாழ்படு நனந்தலை - பாழ்பட்ட அகன்ற பாலையிடத்தே,

1. தொல் கள். 23

(பாடம்) 2. மாநிறப் 3. புரையும்

4. கொய்குழை

5. ஒழியோம்.

6-11. அணங்கு என உருத்த நோக்கின் - தெய்வம் என்னுமாறு வடிவுகொண்ட கண்களையும், ஐ என நுணங்கிய நுசுப்பின் - அழகிதாக மெலிந்த இடையினையும், நுண் கேழ் மாமை - நுண்ணிய மாமை நிறத்தினையும், பொன் வீ வேங்கைப் புதுமலர் புரை - பொன் போலும் பூக்களையுடைய வேங்கையின் புதிய மலரை யொப்ப, சணங்கு அணி - தேமலை யணிந்த, நல் நிறத்து எழுந்த வனமுலை - நல்ல மார்பின்கண் எழுந்த அழகிய முலையினையும், சுரும்பு ஆர் கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலையும், பெருந்தோள் - பெரிய தோளினையுமுடைய, இவள் வயின் பிரிந்தனிர் அகறல் சூழின் - இவளிடத்தினின்றும் பிரிந்து அகன்று போதலை எண்ணுதிராயின்,

11-16. நுமக்கு அரும் பொருள் எய்துக - உமக்கு அரிய பொருள் வந்துறுவதாக, கொய் குழைத் தனிர் ஏர் அன்ன - கொய்யப்பட்ட குழையாகிய அழகிய தனிரினை யொத்த, தாங்கரும் மதுகையள் - பிரிதற் றுன்பினைத் தாங்குதற்கரிய வலியினஞும், மெல்லியள் இளையள் - மென்மைத் தன்மையினஞும் இளையஞும், நனிபேர் அன்பினள் - நும்பால் மிகப் பெரிய அன்பினஞுமாகிய இவள், செல்வேம் என்னும் நும் எதிர் - யாம் பிரிந்து செல்வேம் எனும் நுமது எதிரில் நின்று, ஒழிவேம் என்னும் ஒண்மை - பிரிந்து ஆற்றியிருப்பேம் என்று கூறும் அறிவுடைமை, இலள் - இல்லாதவள் ஆவள்; (என் செய்வேன்).

(முடிபு) பாழ்படு நனந்தலை, இவள் வயிற் பிரிந்தனிர் அகறல் சூழின் நுமக்கு அரும்பொருள் எய்துக; தாங்கரும் மதுகையள், மெல்லியள், இளையள், நனி பேரங்பினள் ஆகிய இவள், செல்வேம் என்னும் நும் எதிர், ஒழிவேம் என்னும் ஒண்மை இலள் (என் செய்வேன்.)

(வி-ரை) கிளை - கூட்டம். காக்கை இனத்துடன் கூடி உண்ணும் இயல்பினதாகவின் காக்கைப் பெருங்கினை கவரும் எனப்பட்டது. ஆலத்து - அத்து, சாரியை. எயினரது குறும்பினைக் கொள்ளுதற்கு ஊக்கி எழும் மறவர் என்றலுமாம். குறும்பு - சிற்றாண். அரும் பொருள் எய்துக என்றது, அதற்கு இடையூறு உண்டாதலும் கூடும் எனக் குறிப்பித்தவாறு. தாங்கரும் மதுகையள் என்பது, தாங்கும் மதுகையில்லாதவள் என்றபடி. இனி இவள் என்னும் பெயருடன் தாங்கரும் மதுகையள், இளையள், அன்பினள், ஒண்மையிலள் என்பனவற்றைத் தனித்தனி பயனிலையாக்கி முடித்தலுமாம்.

320. நெய்தல்

(பகற் குறிக்கண் வந்த தலைமகளைத் தோழி வரைவுகடாயது)

ஓங்குத்திரைப் பரப்பின் வாங்குவிசைக் கொள்கிட
திமிலோன் தந்த கடுங்கள் வயமீன்

- தழையனி யல்குற் செல்வத் தங்கையர்
விழவயர் மறுகின் விலையெனப் பகருங்
5. கானலஞ் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப
மலரேர் உன்கணைந் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்கநீ' அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்பமர் எக்கர் அஞ்சிறை உளரும்
 10. தடவநிலைப் புன்னைத் தாதனி பெருந்துறை
நெடுங்கயிர் போழ்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்துநீ'
தோள்புதி துண்ட ஞான்றைச்
குளும் பொய்யோ கடலறி கரியே.

- மதுரைக் கலவாணிகள் சீத்தலைச் சாத்தனார்.

(சொ-ள்) 1-5. ஓங்கு திரைப் பரப்பின் - உயர்ந்த அலைகளை யுடைய கடலில், வாங்கு விசை கொள்கிடி - வலையினை விசைத்து இழுத்தலாற் பற்றி, திமிலோன் தந்த - மீன் பிடிக்கும் படகினன் ஆய தமையன் கொண்டுவந்த, கடு கண் வயமீன் - தறுகண்மையுடைய வலிய மீன்களை, தழை அணி அல்குல் செல்வத் தங்கையர் - தழை அணியினை அணிந்த அல்குலையுடைய செல்வமிக்க தங்கைமார், விழவு அயர் மறுகின் - விழாச் செய்யும் தெருக்களில், விலை என பகரும் - இன்ன விலையின என்று கூறி விற்கும், கானல் அம் சிறுகுடி-கடற்கரைச் சோலை குழ்ந்தச் சீறூர்களையுடைய, பெருநீர்ச் சேர்ப்ப-கடற்கரையையுடைய தலைவனே!

6-7. மலர் ஏர் உண் கண் எம் தோழி எவ்வம் - மலரினை ஒத்த மையுடன் கண்ணினையுடைய எமது தோழியின் துண்பமும், அலர்வாய் - ஊரார் வாயின் அலரும், நீங்கும்படி, நீ' அருளாய் பொய்ப்பினும் - நீ' அருள் செய்யாது பொய்த்தாலும்,

8-14. நெடு கழி துழைஇய குறுகால் அன்னம் - நீண்ட உப்பங்கழியைத் துழவி மீன் பிடித்துண்ணும் குறிய காலினையுடைய அன்னம், அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் - அடும்பங்கொடி பொருந்திய மணல்மேட்டிலிருந்து தனது அழகிய சிறகினைக் கோதி உலர்த்தும், தடவு நிலை புன்னை தாது அணி பெருதுறை - வளைந்த நிலையினையுடைய புன்னை மரத்தின் பூம்பொடி அழகு செய்யும் பெரிய துறைக்கண், நெடுங்கு அயிர் போழ்ந்த கொடிஞ்சி நெடுதேர் - நெகிழும் நுண்மணலைப் பிளந்துகொண்டு வந்த கொடிஞ்சியை யுடைய நீண்ட தேரினை, வண்டல் பாவை சிதைய வந்து - யாங்கள் புனைந்து விலையாடிய வண்டற்பாவை அழிந்திடச் செலுத்திவந்து, நீ' தோள் புதிது உண்ட ஞான்றை - நீ' இவள் தோளின் நலத்தினைப்

புதுவதாக நுகர்ந்த நாளில், கடல் அறி கரி - கடலானது அறியும் சான்றாக, குனும் பொய்யோ - நீ கூறிய குனும் பொய்யோ.

(முடிபு) சேர்ப்ப! எம் தோழி எவ்வும் அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும், நெடுந்தேர் வண்டற்பாவை சிதைய வந்து நீ இவள்தோள் புதிதுண்ட ஞான்றைக் கூறிய குனும் பொய்யோ.

(விரை) வலையினை விசைத்து இழுத்தலால் என ஒரு சொல் வருவித்து உரைக்க. செல்வத் தங்கையர் என்றமையான், திமிலோன் தமையன் ஆயிற்று. விலை எனப்பகரும் - இதற்கு இது விலை எனக் கூறி விற்கும் என்று விரித்து உரைத்துக்கொள்க. எவ்வுமும் அலரும் எனும் என்னும்மை தொக்கன. நீ அருளாய் பொய்ப்பினும் என்றது, நீ வரைந்து கொண்டு இவளைப் பிரியாதிருக்கின்றிலை என்ற படியாயிற்று. சூளாவது இயற்கைப் புணர்ச்சிக் காலத்து யான் நின்னை வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துவேன் எனக் கடற் றெய்வும் சான்றாகக் கூறிய சொல். சூள் பிழைத்தல் தகுதியன்றாகவின் அது பிழையாது இவளை வரைந்துகொள் எனத் தோழி வரைவு கடாயினா ளாயிற்று.

321. பாலை

(மகட் போக்கிய செவிலி சொல்லியது)

பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ்சுளை முகந்த கோடைத் தெள்வினி
விசித்துவாங்கு பறையின் விடரகத் தியம்பக
குதிர்க்கால் அம்பினை உண்ணிய புகலேறு

- 5. குதிர்க்கால் இருப்பை வெண்டு உண்ணாது
ஆண்குரல் விளிக்கும் சேண்பால்¹ வியன்க்கரைப்
படுமணி இனிரை உண்ணிய கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழுக்கட் கூவல்
கன்றுடை மடப்பிடி களிரோடு தடவரும்
- 10. புன்றலை மன்றத் தங்குடி சீரார்த்
துணையொடு துச்சில் இருக்குங் கொல்லோ
கணையோர் அஞ்சாக் கடுங்கட் காளையொடு
எல்லி முன்னுறங் செல்லுங் கொல்லோ
எவ்வினை செயுங்கொல் நோகோ யானே
- 15. அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ
யாயறி வறுதல் அஞ்சி
வேயுயர் பிறங்கல் மலையிறந் தோரோ. - கயமனார்.

(பாடம்) 1. வியன் கவல்

2. கற்கவல்

3. யாயறிந் துணர்தல் அஞ்சி

(சௌ-ன்) 15-17. அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ - பரலினையிட்டு முடிய ஆராய்ந்து கொண்ட சிலம்பினை நீக்கி, யாய் அறிவுறுதல் அஞ்சி - தன் தாய் அறிதலை அஞ்சி, வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோன் - முங்கில் உயர்ந்த பக்க மலையை யுடைய மலையைத் தன் தலைவனுடன் கடந்துசென்ற என் மகள்,

1-6. பசித்த யானைப் பழங்கண் அன்ன - பசியற்ற யானையின் பொலிவற்ற கண்போன்ற, வறு சுனை முகந்த கோடைத் தெள்வினி - நீரற்ற சுனையுட் புகுந்துவரும் மேல் காற்றின் தெளிந்த ஓலி, விசித்து வாங்கு பறையின் விடர் அகத்து இயம்ப - தோலினை இழுத்துக் கட்டிய பறையொலிபோல மலைப்பிளப்பில் ஓலிக்க, கதிர்கால் அம்பினை உண்ணிய - மெலிந்து நீண்ட காலினையுடைய அழகிய பெண்மான் உண்ணுதற்கு, புகல் ஏறு - அதன்பால் விருப்பம் மிக்க கலைமான், குதிர்கால் இருப்பை வெண்டு உண்ணாது - குதிர் போன்ற அடிமரத்தினையுடைய இருப்பை மரத்தின் வெள்ளிய பூவினைத் தான் உண்ணாது, ஆன் குரல் விளிக்கும் - தனது ஆண்குரல் தோன்ற அதனை அழைக்கும், சேண்பால் - சேய்மைக் கண்ணுள்ளா,

6-10. வியன் சுரை படுமணி இனம் நிரை உண்ணிய - பெரிய மடியினையும் ஓலிக்கும் மனியினையுமுடைய கூட்டமாய ஆனிரை கள் பருக, கோவலர் - ஆயர், விடுநிலம் உடைத்த கலுழுக்கண் கூவல் - தரிச நிலத்தே கற்களை உடைத்த இயற்றிய பில்கும் ஊற்றுக் கண்ணினையுடைய கிணற்றினை, கன்று உடை மடட்பிடி களிரோடு தடவரும் - கன்றினையுடைய இளைய பிடி தன் களிற்றுடன் கூடித் தடவிப் பார்க்கும், புந்தலை மன்றத்து அம் குடி சீரார் - பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினையும், அழகிய குடியிருப்பினையும் உடைய சீராரின் கண்ணே,

11-14. எல்லி துணையொடு துச்சில் இருக்குங்கொல் - இரவில் தன் துணைவனுடன் ஓர் ஒதுக்கிடத்தே தங்கியிருப்பனோ (அன்றி அவ்விரவில்), கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு - அம்பினை எய்யும் ஆறலைப் போரை அஞ்சாத தறுகண்மையை யுடைய காளையாய தன் தலைவனுடன், முன் உறச் செல்லும்கொல் - அவன் முன்னே நடந்து செல்லுவானோ? எ வினை செயும் கொல் - என்ன காரியத்தினைச் செய்வனோ? யான் நோகு - யான் நோவேனா கின்றேன்.

(முடிபு) யாய் அறிவுறுதலஞ்சி சிலம்பு கழீஇ மலையிறந் தோள், சேண்பால் சீரார் எல்லி துணையொடு துச்சில் இருக்குங்கொல், காளையொடு முன்னுறங் செல்லுங்கொல், எவ்வினை செயுங்கொல? யான் நோகு.

(வி-ரை) பசியால் வாடிய யானையின் கண் குழிந்து பசையின்றி யிருத்தலின் அதனை வறுஞ்செனக்கு உவமை கூறினார். விதித்து வாங்கு பறை - கடிப்பினை இழுத்து ஒலிப்பிக்கும் இழுகு பறை என்றுமாம். இருப்பையின் பூ, பிணையும் தானும் உண்பதற்குப் போதிய தன்றாகலின், பிணையை மாத்திரம் உண்பிக்க வேண்டிய கலைமான், தான் அதனை உண்ணாமலே பிணையை விளிக்கும் என்றார். ஆண்குரல் விளிக்கும் என்றது, பிணை ஏதமின்றெனத் துணிந்து வருதற்குத் தனது ஆண்மைத் தன்மையுடைய குரலால் விளிக்கும் என்றபடி. சேண்பாலுள்ள சீறார் எனக் கூட்டுக. வியன் சவல் என்பது பாடமாயின் பெரிய கழுத்தின் கண் (பொருந்திய மணி) என்றுரைக்க. விடுநிலம் - பயிர் செய்யாது விடப்பட்ட நிலம். கண்றுடை மடப்பிடி களிரொடு தடவரும் என்றனால், அவற்றுள் ஒன்றேனும் உண்பதற்கு நீரில்லாமை பெற்றார். துச்சில் - பிறர் மனையில் உள்ள ஒதுக்கிடம். இத்தகைய காட்டின்கண் னுள்ள சீறாரில் இராப்பொழுது துணைவை நொடு துச்சில் இருத்தல், அன்றி அவனுடன் நடந்து செல்லுதல் ஆய இரண்டும் துண்பம் விளைப்பனவே என்பாள் எவ்வினை செய்யுங் கொல் நேராகோ யானே என்றாள்.

322. குறிஞ்சி

அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

வயங்குவெயில் ஞெழியப் பாஅய் மின் னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடுஉநின் றலைப்ப
இறுவரை வீழ்ந்தின் நடுங்கித் தெறுவரப்

5. பாம்பெறி கோவிற் றமியை வைகித்
தேம்புதி கொல்லோ நெஞ்சே உருமிசைக்
களிருகண் கூடிய வான்மயங்கு ஞாட்பின்
ஒளிருவேற் றானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற
10. பிறையற்ற மருப்பிற் கடுங்கட்ட¹ பன்றிக்
குறையார் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றரு நெஞ்சிமைப்
புகலரும் பொதியில்² போலப்
15. பெறலருங் குரையனம் அணங்கி யோளே. - பரணர்.

(சொ-ன்) 6. நெஞ்சே!

15. நம் அணங்கியோள் - நம்மை இங்கனம் வருத்திய நம் காதலி,
(பாடம்) 1. பன்றி குறையாக் கொடுவரி.
2. போலும்.

6-15. உரும் இசை களிரு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் - இடிபோன்ற முழக்கினையுடைய ஆண் யானைகள் திரண்ட வாட்கள் பின்னிய போர்க்கண்ணே, ஒளிரு வேல் தானை கடும்தேர் திதியன் - விளக்கும் வேலினையுடைய சேனையினையும் கடிய தேரினையும் உடைய திதியன் என்பானது, வருபுனல் இழிதரு மரம் பயில் இறும்பில் - மலையினின்று வரும் அருவி விழும் மரங்கள் நெருங்கிய காட்டில், பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி - பிறைமதியினை யொத்த கோட்டினையும் அஞ்சாமையினையு முடைய பன்றியினது, குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல் - இறைச்சித் துண்டினைத் தின்ற புவிகள் கூடி முழங்கும் பக்க மலையினையும், அறை உறு தீம் தேன் அறுப்ப முயலுநர் குறவர் - உச்சிப்பாறையில் உள்ள இனிய தேனை அறுத்தெடுக்க முயலும் குறவர்களும், முற்றா - எய்தியறியாத, ஏற்று அரு நெடு சிமை - ஏறுதல் அரிய நீண்ட உச்சிமலையினையு முடைய, புகல் அரும் பொதியில் போல் - புகுதற் கரிய பொதியில் மலையினைப் போல, பெறல் அருங் குரையள் - பெறுதற்கு அருமை யாயவள் அன்றே! (அதனை உணராது),

1-6. வயங்கு வெயில் ஞெழிய பாஅய் - விளக்கும் வெயில் மறையவே (மேகம்) பரந்து, மின்னு வசிபு- மின்னால் பிளந்திட, மயங்கு துளி பொழிந்த - மிக்க மழையைச் சொரிந்த, பானாட் கங்குல் - நடு இரவில், ஆராக் காமம் அடுஉ நின்று அலைப்ப - அமையாத காமம் வருத்தா நின்று அலைத்திட, இறு வரை வீழ்ந்தின் - மலை முகட்டினின்று வீழ்ந்திறப்பார் போல, தெறு வர நடுங்கி - அச்சம் உண்டாக நடுங்கி, பாம்பு எறி கோவில் - கோலால் அடிக்கப்பட்ட பாம்பு போல், தமியை வைகி - வேறு துணையின்றி யிருந்து, தேம்புதி கொல்லோ - வாடுவையோ.

(முடிபு) நெஞ்சே! எம் அணங்கியோள், பொதியில் போலப் பெறலருங் குரையள்; (அதனை உணராது) பானாட் கங்குல் ஆராக் காமம் அடுஉ நின் றலைப்ப, நடுங்கி, கோலெறி பாம்பின் தேம்புதி கொல்லோ.

(வி-ரை) மேகம் பாஅய் என வருவித்துரைக்க. வசிபு - வசிய எனத் திரிக்க. காமம் அடுஉ நின்று அலைப்ப என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, அலைத்தலால் வீழ்ந்தர் போல எனவும் அலைத்தலால் நடுங்கி எனவும் கொள்க. இறு வரை - மலையின் இறுவாய். பாம்பெறி கோவின் என்பதனைக் கோல் எறி பாம்பின் என மாறுக. அடியுண்ட பாம்பு செயலற்றுக் கிடப்பது போல, நீயும் செயலற்றுக் கிடத்தியோ என்பான் பாம்பு எறி கோவில் தேம்புதி கொல்லோ என்றாள். களிரு கண் கூடிய: கண், அசை. திதியனது பொதியில் எனவும், சாரலினையும் சிமையினையு முடைய

பொதியில் எனவும் கூட்டுக. பன்றிக்குறை - பன்றியின் தசை. ஆர்தல் - உண்டல். பன்றி குறையாக் கொடுவரி என்பது பாடமாயின் பன்றியைக் கொன்று புலி (முழங்கும்) என்க. தீந்தேன் அறுப்ப முயலுநர் குறவர் முற்றா எனக் கொண்டு கூட்டுக. குறவரும் முற்றா எனச் சிறப்பும்மை தொக்கதாகக் கொள்க.

323. பாலை

(பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)

இம்மென் பேரலர் இவ்லூர் நம்வயிற்
செய்வோர் ஏச்சொல் வாடக் காதலர்
வருவர் என்பது ¹வாய்வ தாகல்
ஐய செய்ய மதனில சிறியனின்

5. அடிநிலன் உறுதல் அஞ்சிப் பையத்
தடவரல் ஒதுக்கந் தகைகொள இயலிக்
காணிய வம்மோ கற்புமேம் படுவி
பலவுப்பல தடைஇய வேய்ப்பயி லடுக்கத்து
யானைச் செல்லினம் கடுப்ப வானத்து
10. வயங்குகதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின்
பைபட இடிக்குங் கடுங்குரல் ஏற்றொடு
ஆவி யழிதுளி தலைஇக்
கால்வீழ்த் தன்றுநின் கதுப்புறம் புயலே.
- பறநாட்டுப் பெருங் கொற்றனார்.

(சொ-ன்) 7. கற்பு மேம்படுவி - கற்பினால் மேம்பட்ட தலைவியே,

8-13. பலவு பல தடைஇய - பலா மரங்கள் பல திரண்டுள்ள வேய்ப்பயில் அடுக்கத்து - மூங்கில் நெருங்கிய பக்க மலையில், யானை செல்லுனம் கடுப்ப - செல்லுகின்ற யானைக் கூட்டத்தினைப் போல, வானத்து - வானின்கண், வயங்கு கதிர் மழுங்க பாஅய் - விளங்கும் ஞாயிறு மழுங்குமாறு பரவி, பாம்பின் பை பட இடிக்கும் கடு குரல் ஏற்றொடு - பாம்பினது படம் அழிய இடிக்கும் கடிய குரவினையுடைய இடியேற்றுடன், ஆவி அழிதுளிதலைஇ - நீர்க்கட்டியுடன் கடிய மிக்க துளிகளைப் பெய்து, நின் கதுப்பு உறழ் புயல் - நின் கூந்தலை யொத்த மேகம், கால் வீழ்த்தன்று - கால் இறக்கியது;

1-3. இம் என் பேர் அலர் - இம்மென்று எழும் பெரிய அலரினை, இஹர் - இவ்லூரின்கண், நம்வயின் செய்வோர் - நம்பாற் செய்வோரது, ஏ சொல் வாட - செருக்குற்ற சொல் அழிய, காதலர் வருவர் என்பது - நம் காதலர் வந்து விடுவர் என்பது, வாய்வது ஆகல்- உண்மை யாதலை,

(பாடம்) 1. வாய்வதாக, வைய.

4-7. நின் - நினது, ஐய செய்ய மதன் இல சிறிய அடி - அழகிய சிவந்த வலியற்ற சிறிய அடிகள், நிலன் உறுதல் அஞ்சி - நிலத்திற் பொருந்துதலை அஞ்சி, பைய - மெல்லென, தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி - உடல் வளைந்து நடக்கும் நடை அழகு பெற நடந்து, காணிய வம்மோ - காணுதற்க வருவாயாக.

(முடிபு) கற்பு மேம்படுவி, புயல் கால் வீழ்த்தன்று; பேர் அலர் நம்வயிற் செய்வோர், ஏச்சொல் வாடக் காதலர் வருவரென்பது வாய்வதாகல், தகைகொள இயலி, காணிய வம்மோ.

(வி-ரை) இம்மென் பேரலர் - இடைவிடாத பெரிய அலர் என்க. ஏச் சொல் - ஏக்கமுத்தமுடைய சொல், தருக்குடைய சொல். வாடுதல் - ஒழிதல். வாய்வதாகல் காணிய வம்மோ எனவும் தகை கொள இயலி வம்மோ எனவும் கூட்டுக. தடவரல் - வளைவு. ஒதுக்கம் - நடை. வானத்து வயங்கு கதிர் எனவும், வானத்துப் பாஅய் எனவும் வானம் என்பது ஈரிடத்தும் சென்று இயையும். புயல் கால் வீழ்த் தன்று ஆகலால், இனி, கார்க்காலத் தொடக்கத்தே காதலர் வருதல் உண்மை என வேனிலின் இறுதிக்கண் தோழி தலைவியை வற்புறுத் தினாள் என்க.

324. மூல்லை

(வினை முற்றிய தலைமகன் கருத்துணர்ந்து உழையர் சொல்லியது)

விருந்தும் பெறுகுந் போலுந் திருந்திமூத்
தடமென் பணைத்தோள் மட்மொழி யரிவை
தளிரியற் கிள்ளை இனிதின் எடுத்த
¹வளராப் பிள்ளைத் தாவி யன்ன

5. ²வார்பெயல் வளர்த் தபம்பயிர்ப் புறவிற்
பறைக்கன் அன்ன நிறைச்சனை தோறுந்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை யுதிர்த்தவின் வெறிகொள்பு தாஅய்ச்
10. சிர்சிற கேய்ப்ப அற்றகண் வரித்த
வண்டுண் நறுவீ துமித்த நேமி
தண்ணில மருங்கிற் போழந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேரே
15. மூல்லை மாலை நகர்புகல் ஆயுந்தே.

- ஒக்கூர் மாசாத்தியார்.

(பாடம்) 1. வளரினாம்பின்னை

(பாடம்) 2. உளர் பெயல்

(சொ-ன்) 3-15. தளிர் இயல் கிள்ளை - தளிரின் இயல் வாய்ந்த கிளி, இனிதின் எடுத்த - இனிது வளர்த்த, வளராப் பிள்ளை தூவி அன்ன - இளைய பார்ப்பின் சிறகினை யொத்த, வார் பெயல் வளர்த்த பை பயிர் புறவில் - பெய்யும் மழை வளர்த்த பசிய பயிரினையுடைய காட்டில், பறை கண் அன்ன நிறைச் சுனை தோறும், பறையின் கண் போன்ற நிறைதலையுடைய சுனைகள் தோறும் துளிபடு மொக்குள் துள்ளுவன சால - மழை பெய்தலால் உண்டாகிய குமிழிகள் குதிப்பனவற்றை யொப்ப, தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய - சேற்றின் கண்ணே பொருதலால் எழும் குமிழிகள் தோன்றி மறைய, வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் - சினையினின்றும் காற்று உதிர்த்தலால் மணம் கொண்டு பரந்து, சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த - சிச்சிலிப் பறவையின் சிறகினை யொப்ப அறலினிடத்துக் கோலம் செய்த, வண்டு உண் நறுவீ துமித்த நேமி - வண்டுகள் தேன் உண்ணும் நறிய புக்களை அறுத்து ஏகிய தேருருள், தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் - குளிர்ந்த நிலத்திடத்தே பின்து சென்ற சுவட்டில், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகு - ஒன்றன் பின் ஒன்றாக வரிசை யுற்றுச் செல்லும் பாம்பு போல விரைந்து நீர் முடுகிச் செல்ல, மூல்லை மாலை நகர் புகல் ஆய்ந்து - மூல்லை மலரும் மாலைக் காலத்தே நகரின்கண் புகுதலை ஆய்ந்துணர்ந்து, நெடுந்தகை தேர் செல்லும் - பெருந்தகையாய தலைவன் தேர் செல்லாநிற்கும்;

1-2. திருந்து இழை தட மெல் பணை தோள் மட மொழி அரிவை - திருந்திய அணியினையும் பெரிய மென்மை வாய்ந்த மூங்கில் போலும் தோளினையும் மடப்பம் வாய்ந்த மொழியினையு முடைய தலைவி, விருந்தும் பெறுகுநள் போலும் - இன்று விருந்தயர்தலும் பெறுவாள் போலும்.

(முடிபு) நெடுந்தகை தேர், புறவில், தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, நேமி போழ்ந்த வழியுள் நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகு, மாலை, நகர் புகல் ஆய்ந்து செல்லும்; அரிவை விருந்தும் பெறுகுநள் போலும்.

(வி-ரை) அரிவை விருந்தும் பெறுகுநள் போலும் என்க. விருந்தும், உம்மை சிறப்பு. வளர் இளம் பிள்ளை என்னும் பாடத்திற்கு வளர்தற்குரிய இளம் பிள்ளை என்க. சால - ஒப்ப என்னும் பொருட்டு. தொளி - சேறு. பொகுட்டு - கலங்கல் நீரில் எழும் குமிழி. தலைவன் தேர் ஏறிச் செல்வன் என்றதனை, தலைவனது தேர் செல்லும் என்றார். செல்லும் ஆகவின் விருந்தும் பெறுகுநள் போலும் என இயைத்துரைக்க.

(மே-ன்) ‘ஆற்று பண்பும்’ என்னுஞ் சூத்திரத்து, தலைவன் மீஞங் கால் விருந்து பெறுகுவள் கொல்லென இளையோர் தலைவி நிலையுரைத்தலுக்கு இச்செய்யுளைக் காட்டினர் நச்.

325. பாலை

(கொண்டு நீங்கக் கருதி யொழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகன் தோழிக்குச் சொல்லியது)

அம்ம வாழி தோழி காதலர்
வெண்மனைல் நிவந்த பொலங்கடை நெடுநகர்
நளியிருங் கங்குற் புணர்குறி வாய்த்த
களவுங் கைமிக வளர்ந்தன் றன்னையும்

5. உட்கொண் டோவாள் காக்கும் பிற்பெரிது
இவனுறை வெவனோ அளியளொன் றருளி
ஆடுநடைப் பொலிந்த புகற்சியின் நாடுகோள்
அள்ளளைப் பணித்த அதியன் பின்றை
வள்ளுயிர் மாக்கினை கண்ணவிந் தாங்கு
10. மலைகவின் ஆழிந்த கணைகடற் றருஞ்சரம்
வெய்ய மன்றுனின் வையெயி றுணீஇய
தண்மழை யொருநாள் தலைஇயிய ஒண்ணுதல்
ஒல்கியல் அரிவை நின்னொடு செல்கஞ்
சின்னாள் ஆழன்றன யாகெனப் பன்னாள்.
15. உலைவில் உள்ளமொடு வினைவலி யூரீஇ
எல்லாம் பெரும்பிறி தாக வடாஅது
நல்வேற் பாணன் நன்னாட் உள்ளதை
வாட்கன் வானத் தென்றாழ் நீளிடை
ஆட்கொல் யானை அதர்பார்த் தலகும்
20. சோலை அத்தம் மாலைப் போகி
ஓழியச் சென்றோர் மன்ற
பூழியெவன் ஆங்கொல் நோய்த்ரு பாலே.

- மாழுலனார்.

(சொ-ன்) 1-6. தோழி-, வாழி-, அம்ம - யான் கூறுவதனைக் கேட்பாயாக, காதலர் - நம் காதலர், வெண்மனைல் நிவந்த - வெள்ளிய மணல் உயர்ந்த, பொலன் கடை நெடு நகர் - பொலிவு பெற்ற வாயிலையுடைய பெரிய மணையின்கண், நளி இரு கங்குல் - இருள் செறிந்த நீண்ட இரவில், புணர் குறி வாய்த்த - புணரும் குறி அமைந்த,

1. தொல்.கற். 26 (பாடம்) 2. தலைமகன் குறிப்பிறந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
3. வலந்தன்று 4. நாடு, கொள்ளளைப் பணித்த 5. கண்ணவிந்தன்
6. உற்சீய 7. பல்வேற் பாணன்.

களவும் - களவொழுக்கமும், கைமிக வளர்ந்தனரு - வரம்பி கந்து நீண்டது, அன்னையும் - , உட் கொண்டு - இக்களவினை உள்ளத்திற் கொண்டு, ஒவாள் காக்கும் - நீங்காதவளாகிக் காவல் செய்திருக்கும், பின் பெரிது இவண் உறைவு எவன் - பின்னர் மிகவும் இங்குத் தங்கியிருத்தல் எங்ஙனம் இயல்வதாகும், அளியள் - இரங்கத்தக்காள், என்று அருளி - என்று இரக்கமுற்று,

7-14. ஆடு நடைப் பொலிந்த புகந்சியின் - வென்றி யொழுக்கத் தால் மேம்பட்ட விருப்பத்தினால், அள்ளனை நாடுகோள் பணித்த-அள்ளன் என்பானை நாட்டினைக் கொள்ளுமாறு பணித்த, அதியன் பின்றை - அதியன் என்பான் துஞ்சிய பின்பு, வள் உயிர் மா கிணை கண் அவிந்தாங்கு - சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணையானது ஒலி அடங்கினாற்போல, மலை கவின் அழிந்த கணை கடற்று அரு சரம் - மலையின் அழகு ஒழிந்த செறிந்த காடாகிய அரிய பாலை வழிகள், வெய்யமன்ற - ஒரு தலையாகக் கொடியன, நின் வை எயிறு உண்டிய - நின் கூரிய பற்கள் நீர் பருகுமாறு, தண் மழை ஒரு நாள் தலைஇயிய - குளிர்ந்த மழை ஒருநாள் பெய்வதாக, ஒள் நுதல் ஒல்கு இயல் அரிவை - ஒளி பொருந்திய நெற்றியினையும், தளரும் இயலினையுமுடைய அரிவையே, நின்னொடு செல்கம் - பின் நின்னுடன் செல்வேம், சிலநாள் ஆன்றனை ஆக என - சில நாள் அமைந்திருப்பாயாக என்று,

14-16. பல் நாள் உலைவு இல் உள்ளமொடு - பலகாலம் தளர் தலில்லாத ஊக்கத்துடன், வினை வலி யுறீஇ - கொண்டுதலைக் கழிதலாகிய வினையை வற்புறுத் துரைத்து, எல்லாம் பெரும் பிற்தாக - அவையெல்லாம் அழிந்துபோக,

16-21. வடாஅது - வடக்கின்கண், நல் வேல் பாணன் நல்நாடு இள்ளதை - நல்ல வேலையுடைய பாணனது சிறந்த நாட்டின்கண் உள்ளதாய, வாள் கண் வானத்து என்றாற் நீள் இடை - ஒளி பொருந்திய வானின் கண்ணாகிய ஞாயிற்றின் வெம்மை மிக்க நீண்ட சரத்திலே, ஆள் கொல் யானை - நெறிச் செல்வோர்களைக் கொன்றிடும் யானை, அதர் பார்த்து அல்கும் - வழியினைப் பார்த்துத் தங்கியிருக்கும், சோலை அத்தம் மாலை போகி - சோலைகளை யுடைய காட்டு நெறியில் மாலைக்காலத்தேபோய், ஒழிய சென்றோர் - நாம் இவண் ஒழிந்திருக்கச் சென்றார் ஆதலின்,

21-22. நோய் தருபால் - நோயினைச் செய்யும் பகுதியால், மன்ற- ஒருதலையாக, பழி எவன் ஆம் கொல் - யாது பழி உண்டாகுமோ.

(முடிபு) தோழி! வாழி! காதலர், களவுங் கைம்மிக வளர்ந்தனரு; அன்னையும் உட் கொண்டு ஒவாள் காக்கும்; பின்பெரிது இவண் உறைவு எவனோ; அளியள்; என்றாளி,

அருஞ்சரம், வெய்ய நின்றயிறு உண்டிய மழை ஒருநாள் தலை இயிய; அரிவை ! நின்னொடு செல்கம்; சின்னாள் ஆன்றனை யாகென வினைவலி யுறீஇ, எல்லாம் பெரும்பிற்தாக, என்றாற் நீளிடை அத்தம் மாலைப் போகி, ஒழியச் சென்றோர்; நோய்தருபால் மன்ற பழி எவன் ஆங்கொல்.

(விரை) கங்குற் புனர் குறி வாய்த்த என்றது, இரவுக் குறிக்கண் புனர்தல் அமைந்த என்றபடி, ‘ஆடுநடை..... அதியன்’ என்பதிலிருந்து, அள்ளன் என்பான் தனக்கு வெற்றியை அளித்தான் என்ற மகிழ்ச்சியால், அதியன் என்பவன் அவனுக்குப் பரிசிலாக நாடு நல்கினன் போலும் எனக் கருதப்படுகின்றது, அதியன் துஞ்சிய பின்பு என்பது கிணை கண்ணவிந்தாங்கு என்பதனாற் பெற்றாம். கண் - கிணையின் அடிக்கப்படும் இடம். கண் அவிதல் - அடிப்படா தொழிதல். கிணைகண்ணவிந்தாங்கு மலைகவினழிந்த என்க. எயிறு - வாய்க்கு ஆகுபெயர். பெரும்பிற்தாக - அழிந்தொழிய. வாட்கண் வானத்து, ஒளி பொருந்திய வானின்கண் என்க. வான்கண் - ஞாயிறு; ‘வான்கண் விழியா வைகறை யாமத்து’ என்பது காண்க. நமக்கு நோயைச் செய்யும் பகுதியால் அவருக்கு யாது பழியுண்டாகுமோ என்று தலைவி தோழிக்குக் கூறினாள் என்க. நமக்கு வரும் பழி என்னை என்றாளும் ஆம்.

326. மருதம்

(தோழி தலைமகனை வாயில் மறுத்தது)

²ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
பேரமர் மழைக்கட் பெருந்தோட் சிறுநுதல்
நல்லன் அம்ம குறுமகள் செல்வர்
கடுந்தேர் குழித்த ஞானல் ஆங்கண்

5. நெடுங்கொடி நுடங்கும் அட்ட வாயில்
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம்பா ராட்டி நடையெழிற் பொலிந்து
விழவிற் செல்லியர் வேண்டும் வென்வேல்
இழையனி யானைச் சோழன் மறவன்
10. கழையனந் தறியாக் காவிரிப் படப்பைப்
³புனன்மலி புதவிற் போஷர் கிழவோன்
பழையன் ஒக்கிய வேல்போற்
பிழையல் கண்ணவள் நோக்கியோர் திறத்தே.
- பரணா.

(சோ-ள்) 1-3. ஊரல் அ வாய் உருத்த தித்தி - ஊரலாகிய அழகு வாய்ந்த உருப்பெற்ற தேமலையும், பேர் அமர் மழை கண் - பெரிய

அமர் செய்யும் குளிர்ந்த கண்களையும், பெரு தோன் சிறு நுதல் - பெரிய தோளினையும் சிறிய நெற்றியினையும் உடைய, குறுமகள் - நின் இளைய பரத்தை, நல்லள் அம்ம - அழகிற் சிறந்தாளாவள் (ஆகவின், தலைவி!)

8-13. வென் வேல் இழை அணி யானை சோழன் மறவன் - வெற்றி பொருந்திய வேலையும் அணிகளன் அணிந்த யானையையு முடைய சோழனது படைத்தலைவனும், கழை அளந்து அறியா காவிரி படப்பை - ஓடக் கோலால் ஆழம் அளந்தறியப் படாத காவிரியின் கரையினைச் சார்ந்த தோட்டங்களையும், புன்லமலி புதவின் - நீர் நிறைந்து ஒடும் மதகுகளையும் உடைய, போலூர் கிழவோன் - போர் என்னும் ஊருக்குத் தலைவனுமாகிய, பழையன் - பழையன் என்பான், ஒக்கிய வேல் போல் - பகைவர்மீது செலுத்திய வேல் போல, அவள் நோக்கியோர் திறத்து - அவளாற் பார்க்கப் பெற்றார் பக்கல், கண் பிழையல் - அவள் கண்கள் தைத்தல் தப்பா;

3-8. செல்வர் கடுந்தேர் குழித்த ஞேள்ளல் ஆங்கண் - செல்வர் களது விரைந்து செல்லும் தேர் குழித்த தெருக்களிடத்தே, நெடு கொடி நூடங்கும் அட்டவாயில் - நீண்ட கொடி கள் அசையும் அட்ட வாயில் என்னும் ஊரிடத்தேயுள்ள, இரு கதிர் கழனி பெருகவின் அன்ன - நீண்ட கதிர்களையுடைய வயல்களின் பெரிய அழகினை யொத்த, நலம் பாராட்டி - அவளது அழகினைப் பாராட்டி, நடை எழில் பொலிந்து - அழகிய நடையால் விளக்க முற்று, விழவில் செலீஇயர் வேண்டும் - அவளுடன் புனல் விழாவின்கண் செல்லுதல் நினக்குத் தகுவதாகும்.

(முடிபு) தலைவ! குறுமகள் நல்லள் அம்ம; போலூர் கிழவோன் பழையன் ஒக்கிய வேல்போல, அவள் நோக்கியோர் திறத்துக் கண் பிழையல்; அவள் நலம் பாராட்டி, நடைஎழில் பொலிந்து, விழவிற் செலீஇயர் வேண்டும்.

(வி-ரை) ஊரால் - தேமல் வகை. ஊரலாகிய தித்தி என்க. அம்ம - அசை. குறுமகள் நல்லள் என்றமையால், யாம் முதுமையும் அழகின்மையும் உடையேம் எனப் புலந்து கூறியவாறு. நுடங்கும் மட்டவாயில் எனப் பிரித்தற்கும் இடம் உண்டு. நடை எழில் பொலிந்து என்றது, பெருமித்துடன் இருவரும் ஒருங்கு நடக்கும் நடையில் விளக்கமுற்று என்றபடி. செலீஇயர் - தொழிற் பெயர். பழையன் பகைவரிடத்து ஒக்கிய வேல் பிழையாமை 'போலூர் கிழவோன், பழையன் வேல்வாய்த் தன்னாநின், பிழையா நன்மொழி' எனப் பிறாண்டும் வருதல் காண்க. பிழையல் கண் என்றது, நீ அவளை விட்டு நீங்குதல் அரிது என்றபடி.

1. நம். 10

327. பாலை

(பொருள் கடைக் கூட்டிய நெஞ்சினைக் கழறியது)

இன்பழும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறுவே நியல ஆகி மாற்றிர்ந்து
உளவென உணர்ந்தனை யாயின் ஒருங்கும்

5. இன்னா வெஞ்சுரம் நன்னசை தூரப்பத் துண்ணலுந் தகுமோ துணிவில் நெஞ்சே நீசெல வலித்தனை யாயின் யாவதும் நினைதலுஞ் செய்தியோ எம்மே கணைகதீர் ஆவி அவ்வரி நீரென நைசைஇ
10. மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனர்ந்தலைக் களர்கால் யாத்த கண்ணகன் பரப்பிற் செவ்வரைக் கொழிநீர் கடுப்ப அரவின் அவ்வரி யுரிவை அணவரு மருங்கிற புற்றரை யாத்த புலர்சினை மரத்த
15. மைந்நிற உருவின் மணிக்கட் காக்கை பைந்நினங் கவரும் படுபினைக் கவலைச் சென்றோர் செல்புறத் திரங்கார் கொன்றோர் கோல்கழிபு இரங்கும் அதர வேய்பயில் அழுவம் இறந்த பின்னே.

- மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார்.

(சொ-ள்) 6. துணிவு இல் நெஞ்சே - உறுதி யற்ற நெஞ்சமே!

1-6. இன்பழும் இடும்பையும் - இன்பழும் துன்பழும், புணர்வும் பிரிவும் - புணர்தலும் பிரிதலும், நன் பகல் அமையமும் இரவும் போல - நல்ல பகற் பொழுதும் இராப்பொழுதும் போல, வேறு வேறு இயல ஆகி - வேறு வேறு தன்மையினவாகி, மாறு எதிர்ந்து உள என - மாறாக எதிர்ப்பட்டு நிற்பன என, உணர்ந்தனை ஆயின் - நீ உணர்ந்துளா யாயின், ஒருங்கும் இன்னா வெம் சுரம் - இவளை நீங்கிச் செல்லும் இன்னாமையை யுடைய கொடிய சுரநெறியில், நல் நைசை தூரப்ப - நல்ல பொருள் வேட்கை செலுத்த, துண்ணலும் தகுமோ - நீ சென்று சேர்தலும் தகுவதாமா?

7. நீ செல வலித்தனை யாயின் - நீ செல்லுதற்கே துணிந்து விட்டாயாயின்,

(பாடம்) 1. நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.

2. நினைதலுந் நினைதியோ.

3. நைசைஇய.

8-19. கண கதிர் ஆவி அவ் வரி - ஞாயிற்றினது மிக்க கதிரால் தோன்றும் ஆவியாய் அவற்றின் அலைகளை, நீர் என நசைஇ - நீர் என்று என்னி விரும்பி, மா தவ பரிக்கும் - விலங்குகள் மிக ஒடி அலையும், மரல் திரங்கு நனந்தலை - மரற்செடி வாடும் அகன்ற இடத்தினையும், களர் கால் யாத்த கண் அகன் பரப்பின் - களர் பரந்த இடமகன்ற பரப்பினையும், செவ்வரைக் கொழிநீர் கடுப்ப - செங்குத்தாய மலையினின்றும் கொழித்து வரும் அருவி நீர் போல, அரவின் அ வரி உரிவை அணவரும் மருங்கின் - பாம்பினது அழகிய வரிகளையுடைய உரிக்கப் பெற்ற தோல்கள் பொருந்தும் பாறை இடங்களையும் உடைய, புற்று அரை யாத்த - புற்றுக்கள் அடிமரத்தில் கட்டப் பெற்றுள, புலர் சினை மரத்த - காய்ந்த கிளைகளையுடைய மரத்திடத்தவாய, மை நிற உருவின் மணிக் கண் காக்கை - பெய்யும் மேகத்தின் நிறம் போலும் உருவினையும் நீல மணி போலும் கண்ணினையுமுடைய காக்கைகள், பை நினம் கவரும் படு பின் கவலை - பசிய கொழுப்பினைக் கவர்ந்துநன்னும் இடமாய மிக்க பினங்கள் கிடக்கும் கவர்த்த நெறிகளாகிய, சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர் - வழிச் செல்லும் வணிகர்கள் போகும் இடங்களின் பின்னே யிருந்து இரக்கமுறாது அவர்களைக் கொன்ற ஆறலைப்போர், கோல் கழிபு இரங்கும் அதர - தங்கள் அம்புகள் கழிந்ததன் பொருட்டே இரங்கும் நெறிகளையுடைய, வேய் பயில் அழுவம் இறந்த பின் - மூங்கில் நெருங்கிய காட்டினைக் கடந்த பின்,

7-8. எம்மே யாவதும் நினைதலும் செய்தியோ - எங்களைச் சிறிதேனும் நினைத்தலும் செய்வாயோ.

(முடிபு) துணிவில் நெஞ்சே! இன்பமும் துன்பமும் புணர்வும் பிரிவும் வேறுவே றியலவாகி மாறேதிர்ந்து உள என உணர்ந்தனையாயின் வெஞ்சுரம் துன்னலும் தகுமோ; நீ செலவலித்தனையாயின் வேய்ப்பயில் அழுவம் இறந்த பின்னே எம்மை யாவதும் நினைதலும் செய்தியோ.

நனந்தலையினையும் பரப்பினையும் மருங்கினையும் உடைய அழுவம் எனவும் கவலையாகிய அதர்களையுடைய அழுவம் எனவும் தனித்தனி கூட்டுக.

(வி-ரை) இன்பமும் இடும்பையும் மாறு எதிர்ந்துள, புணர்வும் பிரிவும் மாறு எதிர்ந்துள என்க. இதனைப் புணர்வும் அதனாலாய இன்பமும், பிரிவும், அதனாலாய இடும்பையும் என உரைத்தலுமாம். இன்பமும் இடும்பையும் பகலும் இரவும் போல என நிரனிறையாகக் கொள்க. தலைவியைப் புணர்ந்து இன்பம் துய்க்கும் நீ, பிரியின் துன்பமே யுள என்றதனை அறிந்தாயாயின் பொருள் நசையால்

தலைவியைப் பிரிந்து வெஞ்சுரம் துன்னுதல் தகாது என்றான். துணிவு - தெளிவுமாம். நீ செல வலித்தனையாயின் - துன்பமாதலை அறிந்துவைத்தும் நீ செல்லுதலைத் துணிந்தாயாயின் என்க. அழுவம் இறந்தபின் எம்மை நினைதலும் செய்தியோ என்றது, யாம் நின்னுடன் வருவேம் அல்லேம் எனக்கூறிச் செலவழுங்குவித்த படியாம். கால்யாத்தல் - பரத்தல்; ஒரு சொல். பாம்பின் உரி அருவி நீர் போலவுதால், ‘பாம்பின், தூங்குதோல் கடுக்குந் தூவேள் ளருவி’ என்பதனாலும் பெறப்படும்.

328. குறிஞ்சி

(இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது)

வழையமல் அடுக்கத்து வலனேர்ப் வயிரியர்
முழுவதிர்ந் தன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப் பெயல் பொழிந்த நன்ளௌன் யாமத்து
அரவின் பைந்தலை இடறிப் பானாள்

5. இரவின் வந்தெம் ³இடைமுலை பொருந்தித் துனிகண் அகல வளைகிக் கங்குவின் இனிதின் இயைந்த நன்பவர் ⁴முனிதல் தெற்றா குதனற் கறிந்தன மாயின் இலங்குவளை நெகிழிப் பரந்துபடர் அலைப்பயாம்
10. முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு அடக்குவம் மன்னோ தோழி மடப்பிடி மழைதவழ் சிலம்பிற் கடுஞ்குல் என்று கழைதின் யாக்கை விழைகளிறு தைவர வாழையஞ் சிலம்பிற் றுஞ்சுஞ்
15. சாரல் நாடன் சாயன் மார்பே.
- மதுரைப் பண்டவாணிகன் ⁵இளந்தேவனார்.

(சொ-ள்) 11. தோழி-,

1-9. வழை அமல் அடுக்கத்து - சுரபுன்னை மரங்கள் நிறைந்த மலைச்சாரலில், வலன் ஏர்பி - (மேகமானது) வலமாக எழுந்து, வயிரியர் முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு - கூத்தரது முழவம் அதிர்ந்தாற் போன்ற முழக்கத்தினை யுடைய இடியேறுகளுடன் கூடி, உரவு பெயல் பொழிந்த நள் என யாமத்து - மிக்க பெயலைச் சொரிந்த நன்ளௌன்னும் ஒலியினையுடைய நடு இரவில், அரவின் பை தலை இடாரி - பாம்பினது பசிய தலையை இடறிக் கொண்டு, பால்

1. குறுங்- 235

(பாட்டு) 2. தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

3. இடை முலை முயங்கி.

4. முனிதோ, நிற்றா

5. ஈழன் ரேவனார்.

நாள் இரவின் வந்து - அந்தப் பாதி இரவில் வந்து, எம் இடைமுலை பொருந்தி - எம் முலையிடையே பொருந்தி, துனி கண் அகல - தமது வருத்தம் தம்மிடத்து நின்றும் நீங்க, வளைஇ - ஆகத்தைத் தமுவி, கங்குலின் - இரவெலாம், இனிதின் இயைந்த நண்பு - இங்ஙனம் இனிமையாகப் பொருந்திய நண்பினை, இலங்குவளை நெகிழி - விளங்கும் வளை நெகிழிவும், படர் பரந்து அலைப்ப - நமது துண்பம் பரவி வருத்தவும், அவர் முனிதல் தெற்று ஆகுகல் நற்கு அறிந்தனம் ஆயின் - அவர் பின் வெறுத்தல் தெளிவாதலை நாம் நன்கு உணர்வோமாயின்,

11-15. மழை தவழ் சிலம்பில் - மேகம் தவழும் பக்கமலையில், மட பிடி - இளைய பெண் யானை, கடுஞ் சூல் ஈன்று - தனது முதற் சூலினை ஈன்று, கழை தின் யாக்கை - மூங்கிலைத் தின்னும் தன் யாக்கையினை, விழை களிறு தைவர் - தன்பால் விருப்ப மிகக் கதனது ஆண் யானை தடவிக் கொண்டிருக்க, வாழை அம் சிலம்பில் துஞ்சம் - வாழைகளையுடைய அழிகிய அப் பக்க மலையில் துயிலும், சாரல் நாடன் - சாரலையுடைய மலைநாடானாய அத் தலைவனது, சாயல் மார்பு - மென்மையை யுடைய மார்பினை,

9-11. யாம் - நாம், முயங்குதொறும் முயங்குதொறும் - அவர் முயங்குந்தோறும் முயங்குந்தோறும், உயங்க முகந்துகொண்டு அடக்குவும் - வருந்த முகந்துகொண்டு நம் மார்பின்கண்ணே அடக்கியிருப்பேம், மன் - அது கழிந்ததே.

(முடிபு) தோழி! பானாள் இரவின் வந்து கங்குலின் இயைந்த நண்பு வளை நெகிழிப் படர் அலைப்ப அவர் முனிதல் தெற்றாகுதல் நற்கு அறிந்தனமாயின், சாரல் நாடன் மார்பு, முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு அடக்குவும் மன்.

(விரை) மேகம் என வருவித்து, மேகம் ஏர்பு பொழிந்த யாமம் என முடிக்க. அரவின் பைந்தலை இடறி என்பது இருளின் செறிவை உணர்த்தியபடி. எனவே இரவுக் குறியின் ஏதம் அஞ்சாது வந்து என்பதாயிற்று. பைந்தலை, பைத்தலை என்பதன் விகாரம் எனக் கொண்டு படத்தினையுடைய தலை என்றலுமாம். அகல அளைஇ எனப் பிரித்துரைத்தலுமாம். நண்பினை முனிதலாவது நாம் வருந்த நம்மைப் பிரிந்திருத்தல். உயங்க முகந்து கொண்டு - வருந்தும்படி இறுகப் பற்றிக்கொண்டு என்றவாறு. முயங்குதொறும் முயங்க எனப் பிரித்து மேலும் இடைவிடாது முயங்க என்றுரைத்தலுமாம். தோழி சொல்லெல்லூப்பத் தலைமகள் சொல்லியது என்னும் துறைக் கேற்ப, நற்கு அறிந்தனமாயின் என்று தொடங்கித் தோழி கூறி முடிக்குமுன், நாடன் மார்பினை அவன் முயங்குதோறும் முகந்து கொண்டு அடக்குவும் எனத் தலைவி கூறினாள் என்று கொள்க.

(உ-றை) மடப்பிடி மழை தவழ் சிலம்பில் சூழ் ஈன்று யாக்கை களிறு தைவர் சிலம்பில் துஞ்சம் என்றது, தலைவி, தலைவனுடைய செல்வமிக்க மனையில் மகப்பெற்று, தலைவன் அன்பு பாராட்ட இல்லறம் நடத்துதலை விரும்புவன் என்றபடி.

(மே-ள்) 'ஓருதலை யுரிமை வேண்டியும்'¹ என்னுஞ் சூத்திரத்து, 'வழையமல் அடுக்கத்து' என்பதனுள், முகந்துகொண்டடக்குவும் என இடைவிடாது இன்பம் நுகர விரும்பியவாறும், உள்ளுறையான், இல்லறம் நிகழ்த்த விரும்பியவாறும் காண்க என்றார் நச்.

329. பாலை

(பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூழமாம்)

பூங்கனும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து
ஸங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுந் ராயிற் ²காதலர்
குவிந்த குரம்பை அங்குடிச் சீறார்ப்

5. படுமணி யியம்பப் பகவியைந்து உமணர்
கொடுநுகம் பினித்த செங்கயிற் நோழுகைப்
பகடயாக் கொள்ளும் வெம்முளைத் துகடொகுத்து
எறிவளி சழற்றும் அத்தஞ் சிறிதசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே பாய்கொள்பு
10. ³உறுவெரிந் ஒடிக்குஞ் சிறுவரிக் குருளை
நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட
கைகறித் துரும் மைதாங்கு இறும்பில்
புலிபுக்கு ஈனும் வறுஞ்சளைப்
பனிபடு சிமையப் பன்மலை யிறந்தே.

- உறையூர் ⁴முதுகூத்தனார்.

(சொ-ள்) தோழி-,

1-3. காதலர் - நம் காதலர், பூ கனும் நுதலும் பசப்ப - எனது அழிகிய கண்ணும் நெற்றியும் பசலையற, நோய் கூர்ந்து ஈங்கு யான் வருந்தவும் - துன்பம் மிக்கு இங்கே யான் வருந்தாநிற்கவும், நீங்குதல் துணிந்து - நம்மைப் பிரிதலைத் துணிந்து, வாழ்தல் வல்லுநர் ஆயின் - தனித்து வாழ வன்மை யுடைய ராயின்,

4-8. குவிந்த குரம்பை அம் குடிச் சீறார் - தலை கூம்பிய குடிசைகளாகிய அழிகிய குடியிருப்புக்களை யுடைய சிற்றாரின்கண்,

1. தொல். பொருளியல். 31

(பாடம்) 2. நோயி.

3. புறவெரி.

4. கூற்றார்.

படு மணி இயம்ப - பொருந்திய மணி ஒலிக்க, பகல் இயைந்து - பகுத்தல் பொருந்தி, உமனர் கொடு நுகம் பினித்த செங் கயிற்று ஒழுகைப் பகடு - உப்பு வாணிகர் வளைந்த நுகத்திலே செவ்விய கயிற்றினால் பிணிக்கப்பெற்ற வண்டி யிமுக்கும் பகடுகள், அயாக் கொள்ளும் - வருந்தி யிமுக்கும், வெம்முனை - கொடிய இடங்களில் எழும், துகள் - தொகுத்து - புழுதியைத் திரட்டி, ஏறி வளி சுழற்றும் அத்தம் - வீசும் காற்றுச் சுழற்றும் சுர நெறியில், சிறிது அசைந்து - சிறிது தங்கி யிருந்து (பின்பு),

9-14. பாய் கொள்பு உறு வெளிந் ஓடிக்கும் சிறு வரிக் குருளை - பாய்தல் கொண்டு நேர்மை பொருந்திய முதுகினை நெளிக்கும் குறுகிய வரிகளையுடைய புலிக் குட்டி, நெடுநல் யானை நீர் நசைக்கு இட்ட கை கறித்து உரறும் - நீண்டுயர்ந்த நல்ல யானை நீர் வேட்கையால் சுனையின்பால் இட்ட கையினைக் கடித்து முழங்கும் இடமாய, மை தூங்கு இறும்பில் - மேகம் துஞ்சம் காட்டில், புலிபுக்கு ஈனும் வறு சுனை - புலி (நீரின்மையின்) புகுந்து குட்டியை ஈனும் வறிய சுனையினையுடைய, பனி படு சிமையப் பல் மலை இறந்து - பனி உறைந்த உச்சியினையுடைய பல மலைகளையும் கடந்து, தாம் ஏகுவர் கொல்லோ - அவர் போவரோ.

(முடிபு) தோழி! காதலர் ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து வாழ்தல் வல்லுநராயின் வெம்முனைத் துகள் தொகுத்து ஏறிவளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து பன்மலை யிறந்து ஏகுவர் கொல்லோ.

(வி-ரை) பூங்கண் - பூப் போலும் கண்ணும் ஆம். பகல் இயைந்து பினித்த பகடு எனவும், மணி இயம்பப் பகடு அயாக் கொள்ளும் எனவும் கூட்டுக. பகல் இயைதலாவது நுகத்தின் இரு பற்றதும் தம்மின் ஒத்தனவாய பகடுகளைத் தேர்ந்து கொள்ளல். பகல் - பகற் பொழு தெனக் கொண்டு பகலிலே பொருந்தி அயாக் கொள்ளும் என்றலுமாம். ஏறி வளி - குறாவளி. சிறிது அசைந்து - அக் காற்று நிற்குமளவும் தங்கி யிருந்து. பாய் கொள்பு - உடலை நெடிதாக்கல். நசைக்கு - நசயால்; வேற்றுமை மயக்கம்.

330. நெய்தல்

(தலைமகற்குக் குறை நோந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது)

கழிப்பூக் குற்றுங் காளல் அல்கியும்
வண்டற் பாவை வரிமணல் அயர்ந்தும்
இன்புறப் புனர்ந்தும் இனிவரப் பணிந்தும்
தன்றுயர்¹வெளிப்படத் தவறில் நந்துயர்

(பாடம்) 1. வெளிப்படல் உந்தி, தவறி நந்துயர்.

5. அறியா மையின் அயர்ந்த நெஞ்சமொடு செல்லும் அன்னோ மெல்லம் புலம்பன் செல்வோன்¹ பெயர்புறத் திரங்கி முன்னின்று தகைஇய சென்றவேன் நிறையில் நெஞ்சம் எப்தின்று கொல்லோ தானே எய்தியும்
10. காமஞ் செப்ப நாணின்று கொல்லோ உதுவ காணவர் ஊர்ந்த தேரே குப்பை வெண்மனற் குவவுமிசை யானும் எக்கர்த் தாழை மடல்வயி னானும் ஆய்கொடிப் பாசடும்பு அரிய ஊர்பிழிபு
15. சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல நிவந்துபடு தோற்றுமொ டிகந்துமா யும்மே. - உலோக்சனார்.

(சோ-ள்) தோழி! 6. மெல் அம் புலம்பன் - மென்னிலமாகிய நெய்தலையுடைய நம் தலைவன்,

1-6. கழி பூ குற்றும் - கழியிலுள்ள பூக்களைப் பறித்தும், கானல் அல்கியும் - கடற்கரைச் சோலையில் தங்கியிருந்தும், வண்டல் பாவை வரிமணல் அயர்ந்தும் - வரிப்பட்ட மணலில் வண்டற் பாவை செய்து விளையாடியும், இன்பு உற புனர்ந்தும் - இன்பம் உறப் பல கால் வந்து கூடியும், இளிவர பணிந்தும் - சிறுமை தோன்றப் பணி தலைச் செய்தும், தவறு இல் நம் துயர் அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு - குற்றமில்லாத நமது துயரை அறியாமையால் சோர்ந்த நெஞ்சுடன், தன் துயர் வெளிப்படச் செல்லும் - தனது துயரம் வெளிப்பட்டுத் தோன்றச் செல்லாநிற்பன், அன்னோ - அந்தோ!

7-10. செல்வோன் பெயர்புறத்து - அங்குனம் செல்கின்றவன் போகிய திசையில், இரங்கி - இரக்கமுற்று, முன்னின்று தகைஇய - முன்னே நின்று செல்லற்க எனத் தடைசேய, சென்ற என் நிறை இல் நெஞ்சம் - சென்றதாய எனது உறுதியற்ற நெஞ்சமானது, எய்தின்று கொல்லோ - அத் தலைவனைச் சென்று சார்ந்தின்றோ, எய்தியும் - சார்ந்தும், காமம் செப்ப நாணின்று கொல்லோ - நம் காமத்தினைக் கூற நாணியதோ;

11-17. அவர் ஊர்ந்த தேர் உதுவ காண் - அவர் ஏறிச்சென்ற தேர் உங்கே தோன்றலைக் காண்பாயாக, குப்பை வெண் மணல் குவவு மிசையானும் - வெளிவிய மணல் திரண்ட குவியல்களின் மேலும், எக்கர் தாழை மடல்வயினானும் - மணல் மேட்டிடத்துள்ள தாழை மடல்களினிடத்தும், ஆய் கொடி பச அடும்பு அரிய ஊர்பு இழிபு -

1. பெயர்புறத் தியங்கி.

அழகிய அடும்பின் பசிய கொடிகள் அரிபட ஏறியும் இறங்கியும், சிறு கடிப் பரதவர் பெரு கடல் மடுத்த - சிறிய குடி வாழ்க்கையை யுடைய நெய்தல் மாக்கள் பெரிய கடலிற் செலுத்திய, குடு செலல் கொடுதியில் போல - விரைந்து செல்லுதலையுடைய வளைந்த மீன் படகுபோல, நிவந்துபடு தோற்றுமொடு - உயர்ந்து தோன்றும் தோற்றுத் துடன், இகந்து மாயும் - சென்று அப்பால் மறையா நிற்கின்றது.

(முடிபு) தோழி! புலம்பன் அல்கியும் அயர்ந்தும் பணர்ந்தும் பணிந்தும் தவறுஇல் நம்துயர் அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு செல்லும்; செல்வோன் புற்து இரங்கித் தகைஇய சென்ற என் நெஞ்சம் எய்தின்று கொல்லோ; எய்தியும் காமம் செப்ப நாணின்று கொல்லோ; அவர் ஊர்ந்த தேர் பரதவர் கடல் மடுத்த திமில்போல நிவந்துபடு தோற்றுமொடு இகந்து மாயும்; உதுவ காண்.

(வி-ரை) தன் துயர் வெளிப்படச் செல்லும் எனவும், அயர்ந்த, நெஞ்சமொடு செல்லும் எனவும் தனித்தனி கூட்டுக. மன் ஒ எனப் பிரித்து அசைநிலை என்றலுமாம். புலம்பன் - நெய்தற் றலைவன். நெய்தல் மென்னிலமாகலின் நெய்தல்நிலத் தலைவனை மெல்லம் புலம்பன் என்பது வழக்காறு. எய்தின்று - எதிர்மறைச் சொல். 'புக்கில் அமைந்தின்று கொல்லோ' என்புழிப் போல தலைவன் ஏறிய தேர் அண்மையில் நிவந்த தோற்றுமுடையதாயிருந்து சேய்மையிற் செல்லுந்தோறும் மறைதலுக்கு அவ்வாறு சென்று மறையும் திமில் உவமையாயிற்று. இப்பாட்டினைத் தலைவி கூற்றாகக்கொண்டு, தலைவி தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் வெளிப் படக் கூறியதென்பர் நச்சினார்க்கினியர். களவுக் காலத்தில், தலைவன் பால் பரத்தைமையின்றாகவும் காதல் மிகுதியால் உளதாகக் கொண்டு தலைவி ஊடுதல் உண்டு என்பதும் அது புலவியா மென்பதும் அவர் கருத்தாகும்.

(மே-ள்) 'மறைந்தவற் காண்டல்'² என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யளாக் காட்டி, இதனுள், 'அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு' என்பது தன்வயின் உரிமை, இகந்து மாயும் என்பது அவன்வயிற் பரத்தைமை' என்று கூறினர் நச்.

331. பாலை

(தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக் கோடுகடைந் தன்ன கொள்ளள வான்டு
ஆடுபரந் தன்ன ஈனல் என்கின்
³சேடுசினை யூரீ உண்ட மிச்சில்

1. குறள்: 340

2. தொல். கள.: 20

(பாடம்) 3. தோடு சினை யானு.

5. பைங்குழைத் தழையர் பழையர் மகளிர் கண்டிரள் நீளமைக் கடிப்பிற் தொகுத்துக் குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகுமஞ் சீரார் நாடு பலபிறக் கொழியச் சென்றோர் அன்பிலர் தோழி என்றும்
10. அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப் பானர் ஆர்ப்பப் பலகலம் உதவி நாளைவ யிருந்த நனைமகிழ் திதியன் வேளிரொடு ¹பொரீஇய கழித்த வாள்வாய் அன்ன ²வறுஞ்சரம் இறந்தே

- மாழுலனார்.

(சொ-ள்) 9. தோழி-,

1-8. நீடு நிலை அரைய செம் குழை இருப்பை - நீண்ட நிலையாகிய அடிமரத்தினையுடைய சிவந்த தளிர்களையுடைய இருப்பை மரங்களின், கோடு கடைந்தன்ன கொள்ளள வான் பூ - தந்தத்தினைக் கடைந்தாற் போன்ற மிகுதியான வெள்ளிய பூக்களில், ஆடு பரந்த அன்ன - ஆடுகள் பரந்தால் ஒத்த, ஈனல் எண்கின் சேடு - ஈனற பெண் கரடிகளின் திரட்சி, சினை உரீ³ உண்ட மிச்சில் - கினைகளில் பரந்து சென்று உண்ட மிச்சிலாயவற்றை, பை குழை தழையர் பழையர் மகளிர் - பசிய தளிர்களாலாய தழையுடையராகிய எயினர் மகளிர், கண் திரள் நீள் அமைக் கடிப்பில் தொகுத்து - கணுக்கள் திரண்டு நீண்ட முங்கிற் குழாயில் திரட்சி, குன்றகம் சிறு குடி மறுகுதொறும் மறுகும் - குன்றின் கண்ணவாகிய சீராரின் தெருக்கடோறும் சூழன்று விற்றுத் திரியும், அம் சீரார் நாடு பலபிறக்கு ஒழிய - அழகிய சிறிய ஊர்களையுடைய பல நாடுகள் பின்னே கழிய,

9-14. என்றும் - எஞ்சான்றும், அருதுறை முற்றிய கரு கோட்டு சிறு யாழ்ப் பானர் ஆர்ப்ப - அரிய இசைத் துறைகளை முற்ற உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய பானர்கள் ஆரவாரம் செய்ய, பல கலம் உதவி - பல அணிகலன் களை அளித்து, நாளைவ இருந்த நனை மகிழ் திதியன் - நாளோலக்கம் கொண்டிருந்த கள்ளின் மகிழ்வினை யுடைய திதியன் என்பான், வேளிரொடு பொரீஇய கழித்து - வெளிரொடு போர் செயற்கு உருவிய, வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்து - வாளின் வாயினை யொத்த கொடுமையை யுடைய வறண்ட சுரத்தினைக் கடந்து,

9. சென்றோர் அன்பு இலைர் - சென்றவராய நம் தலைவர் நம் பால் அன்பிலாதார் ஆவர் (என் செய்வாம்.)

1. பொரீஇக் கழித்து.

2. அருஞ்சரம்.

(முடிபு) தோழி! சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, வறுஞ்சுரம் இறந்து சென்றோர் அன்பிலர் (என் செய்வாம்.)

(வி-ரை) இருப்பை வான் பூ என்க. ஆடு பரந்தன்ன என்றது எண்கின் மிகுதியை உணர்த்தியபடி சேடு - திரட்சி, கூட்டும் என்றபடி ஓரீ-உருவி என்றுமாம். உண்டமிச்சிலாகிய பூக்களை என்க. பழையர் - கள் விற்போர், எயினர். கடிப்பு - முங்கிற் குழாயை உணர்த்திற்று. மறுகும் - திரியும்; விற்றுத்திரியும் என்றபடி. அன்பிலாராய்ச் சென்றார் என்றுமாம். அருந்துறை - பண்ணும் திறழும் ஆகிய இசையின் கூறுபாடுகள். ஆர்ப்ப - மகிழ்ச்சியால் ஆரவாரிக்க. வாள் வாய் அன்ன கொடுமை யுடைய என விரித்துறைக்க.

332. குறிஞ்சி

(இராவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது)

²முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்
கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை
நீர்நசை மருங்கின் ³நிறம்பார்த் தொடுங்கிய
பொருமரண் உழுவை தொலைச்சிக் கூர்ந்தனைக்

5. குருதிச் ⁴செங்கோட்ட தழிதுளி குழாயுக்
⁵கன்முகை அடுக்கத்து மென்மெல இயலிச்
செறுபகை ⁶வாட்டிய செம்மலொ டறுகால்
யாழிலைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்து
வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும் நாடன்
10. நின்புரைத் தக்க சாயலன் என்றீ
அன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமும்
15. தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.

- கபிலர்.

(சொ-ன்) 12. தோழி-, வாழி-,

1-9. முளை வளர் முதல மூங்கில் முருக்கி - முளைகள் வளரும் தூறுகளிலுள்ள மூங்கில்களை ஒடித்து, கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை - தன் இனத்துடன் தின்ற நிறம் விளங்கிய களிறு, நீர்நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய - நீர்வேட்டுச் செல்லும் துறையருகே தன் உருவினைப் பார்த்துத் தாக்கற்குப் பதுங்கிய,

- (பாடம்) 1. தலைமகள் சொல்லியது. 2. முழு வளர் 3. நிறம்பா தொடுங்கிய 4. செங்கோட்டி 5. கண முகை. 6. ஓட்டிய ஸெம்மல். 7. நாட்போன்.

பொரு முரண் உழுவை தொலைச்சி - போர் செயும் மாறு பாட்டினைக் கொண்ட புலியைப் பொருது கொன்று, கூர் நுனை குருதிச் செம் கோட்டு அழி துளி குழாஅ - கூரிய முனையில் குருதி தோய்ந்த சிவந்த கொம்பினை மிக்க மழையால் கழுவிக்கொண்டு. கல்முகை அடுக்கத்து மெல்மெல இயலி - கல்முனைகளை யுடைய பக்க மலையில் மெல்ல மெல்லச் சென்று, செறு பகை வாட்டிய செம்மலொடு - செற்றங் கொண்ட தன் பகையைத் தொலைத்த செருக்குடன், அறு கால் யாழ் இசை பறவை இமிர - யாழ் போன்ற இசையினையுடைய ஆறு கால்களையுடைய வண்டுகள் ஒலிக்கும் படி சென்று, பிடி புணர்ந்து - தன் பிடியினைக் கூடி, வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் - வாழை மரங்களையுடைய மலையில் துயிலும் நாட்டையுடைய தலைவன்;

10-15. நின் புரை தக்க சாயலன் என - நினது உயர்வுக்கு ஏற்ற மென்மைத் தன்மையன் என, நீ-, அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன்சொல் - அன்பால் உரைத்து என் மனம் அமைதியுறக் கூறிய இன்சொற்க ஜெல்லாம், வாய்த்தன - வாய்மையாய் முடிந்தன, வேட்டோர்க்கு - தன்னை விரும்பியவர்க்கு, அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் - அமிழ்தம் போன்ற இனிய நறிய தாரினையுடைய தன் மார்பின்கண்ணே, வண்டு இடைப்படாஅ முயக்கமும் - வண்டு இடையிற் பொருந்தலாகாத் செறிந்த முயக்கமும், தண்டாக் காதலும் - நீங்காத் காதலும், தலை நாள் போன்ம் - முதலிற் கண்ணுற்ற ஞான்றே போலச் சிறவாநின்றன.

(முடிபு) தோழி! வாழி! நாடன் நின் புரைத் தக்க சாயலன் என நீ அன்புரைத்து அடங்கக் கூறிய இன்சொல் வாய்த்தன; அவன் மார்பின் முயக்கமும், காதலும் தலைநாள் போன்ம்.

யானை உழுவை தொலைச்சிச் செங்கோடு குழாஅ இயலிப் பிடிபுணர்ந்து சிலம்பில் துஞ்சும் நாடன் என்க.

(வி-ரை) நிறம் - வடிவு; மார்புமாம். செம்மலொடு பிடி புணர்ந்து என்க. புரை - உயர்ச்சி; புரைத்தக்க - உயர்ச்சிக்குத் தக்க. வாய்த்தன - வாய் ஆயின. அமிழ்தத் தன்ன மார்பு என்க. கமழ் தார் மார்பாகவின் வண்டு உளதால் பெறப்படும். இடைப் படா முயக்கம் என்றது அவ் வண்டு நீங்குமாறு செறிந்த முயக்கம் என்றவாறு.

(உ-றை) யானை உழுவை தொலைச்சிக் குருதிச் செங்கோடு அழி துளி குழாஅச் செறு பகை வாட்டிய செம்மலொடு யாழிசைப் பறவை இமிரப் பிடி புணர்ந்து வாழையஞ் சிலம்பில் துஞ்சும் என்றது, தலைவன் அலர் கூறுவார் வாயை அடக்கி, களவினாலாகும் மாசு தீரத், தலைவியை மனந்து சுற்றுத்தாரும் பானர் முதலாயினாரும் கொண்டாட வளம் மிக்க மனையில் இன்பம் துய்த்திருப்பன் என்றவாறு.

333. பாலை

(பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

யாஅ ஒண்டளிர் அரக்குவிதிர்த் தன்னின்
ஆக மேனி அம்பசப் பூர
அழிவுபெரி துடையை யாகி அவர்வயின்
பழிதலைத் தருதல் வேண்டுதி மொழிகொண்டு

5. தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்குநின்
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்கா தாயினும் பயங்கெடத் தூக்கி
நீடலர் வாழி தோழி கோடையிற்
குருத்திறுபு உக்க வருத்தம் சொலாது
10. தூம்புடைத் துப்த்தலைக் கூம்புபு திரங்கிய
வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்
மலைச்சேன் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாளிடைப் படாது வருவர் நமரெனப்
15. பயந்தரு கொள்கையின் நயந்தலை ¹திரியாது
நின்வாய் இன்மொழி நன்வா யாக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவனர் காதலர் ஆயினும் இவணம்
பசலை மாய்தல் எனிதுமற் றில்ல
20. சென்ற தேஷத்துச் செய்வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகுபெரு நசையொடு தூதுவரப் பெறினே.

- கல்லாடனார்.

(சொ-ள்) 8. தோழி-, வாழி-,

1-8. யாஅ ஒன் தளிர் அரக்குவிதிர்த்தன்ன - யாமாத்தின் ஒன்னிய தளிரில் அரக்குப் பொடியினைச் சிதறினாற்போன்ற, நின் ஆகம் மேனி அம் பசப்பு ஊரா - நின் உடம்பினது மேனியின்கண் அழிகிய பசலை பரக்க, அழிவு பெரிது உடையை ஆகி - வருத்தம் மிகுதியும் உடையை யாகி, அவர்வயின் பழி தலைத் தருதல் வேண்டுதி - அவரிடத்தே பழியைச் சேர்த்தலை விரும்புகின்றன, ஆங்கு நின் எவ்வம் பெருமை உரைப்பின் - அங்கே நினது துன்ப மிகுதியை யாரேனும் சென்று உரைப்பின், மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ - அம் மொழிகளைக் கேட்டு அவரால் துன்பம் தாங்கி யிருத்தல்

(பாடம்) 1. திரியா.

இயலுமோ, செய் பொருள் வயங்காதாயினும் - செய்யப்படும் பொருள் முற்றாதாயினும், பயம் கெட தூக்கி - இன்பப் பயன் கெடுமாறு அதனையே பெரிதாக ஆய்ந்து, நீடலர் - அங்கே தாழ்த்து விடார்;

8-14. வேனில் - வேனிற் காலத்தில், கோடையில் குருத்து இறுபு உக்க - மேல்காற்றால் குருத்து இற்று உதிர்ந்த, வருத்தம் சொலாது - வருத்தம் நீங்காது, தூம்பு உடை துப் தலை கூம்புபு திரங்கிய - துளையுடைய துப்யை யுடைய உச்சி கூம்பி வற்றிய, வெளிற்றுப் பனை போல் - இளம் பனை போல, கை எடுத்து யானை பெரு நிரை வானம் பயிரும் - கையை உயர்த்தி யானையின் பெருங் கூட்டம் மேகத்தை நோக்கிக் கதறும், மலை சேண் இகந்தனர் ஆயினும் - மலையைக் கடந்து சேய்மைக்கண் சென்றனராயினும், நிலை பெயர்ந்து நாள் இடைப் படாது நமர் வருவர் - தாம் கூறிய கால எல்லை பெயர்ந்திட நாட்கள் இடைப்படாமல் நம் தலைவர் வருவர்;

14-17. என - என்றிங்ஙனம், பயம் தரு கொள்கையின் நயம் தலை திரியாது - பயனை உண்டாக்கும் கொள்கையோடு இனிமை நீங்காது கூறும், நின் வாய் இன் மொழி நன் வாயாக - நின் வாயின் இனிய மொழிகள், நல்ல உண்மையாக, வருவர் ஆயின் நன்றே - வந்திடுவராயின் அது மிகவும் நல்லதே (அன்றி),

17-22. வாராது அவணர் காதலர் ஆயினும் - அங்ஙனம் வாராமல் நம் காதலர் அவ்விடத்தில் தங்குவாராயினும், சென்ற தேஷத்து - தாம் சென்றுள தேயத்தே, செய்வினை முற்றி - தாம் செய்யும் தொழிலை முடித்துக்கொண்டு, மறுதரல் உள்ளத்தர் எனினும் - மீஞும் எண்ணமுடைய ராயினும், குறுகு பெரு நசை யொடு - அங்ஙனம் மீண்டு வரும் பெரு விருப்புடன் விடுக்கும், தூது வரப்பெறின் - தூது வரப் பெறுவேமாயின், இவண் நம் பசலை மாய்தல் எனிது - இவ்விடத்து நமது பசலை மறைதல் எளிதாகும்.

(முடிபு) தோழி! வாழி! நின்மேனி பசப்பூர, அழிவுபெரி துடையையாகி, அவர்வயின் பழிதலைத்தருதல் வேண்டுதி; நின் எவ்வம் பெருமை உரைப்பின் மொழிகொண்டு தாங்கல் ஒல்லுமோ; செய்பொருள் வயங்காதாயினும் நீடலர்; மலைச்சேண் இகந்தனர் ஆயினும் நாளிடைப்படாது நமர் வருவர் எனக் கூறும் நின் வாய் இன்மொழி நன்வாயாக வருவர் ஆயின் நன்றே; காதலர் வாராது அவனர் ஆயினும், செய்வினை முற்றி மறுதரல் உள்ளத்தர் எனினும் தூது வரப் பெறினே இவண் நம் பசலைமாய்தல் எனிது.

(வி-ரை) தளிர் அரக்கு விதிர்த்தன்ன என்பது உரு உவமம். ஆகமேனி; இருபெயரொட்டு. தலைத்தருதல், ஒரு சொல். மற்று, வினைமாற்று. எவ்வம் - பெருமை: மெலித்தல் விகாரம். சொலாது -

நீங்காது. சருச்சரையுடையதாய்க் கரிதாய் நீண்டிருத்தலின் யானைக் கைக்குப் பனை உவமையாகும். ஈண்டு யானையின் துளைக்கை வெம்மையால் திரங்கி மேஸ் நிவந்திருத்தலின் அதற்குக் குருத்து இற்று வாடிய துளையுடைய வெளிற்றுப் பனை உவமையாயிற்று. நிலை பெயர்ந்து - அவ்விடத்தினின்றும் பெயர்ந்து என்றலுமாம். மன், தில்ல அசைகள், மறுதரல் - மீட்சி.

334. மூல்லை

(வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது)

ஓடா நல்லேற் றுரிவை தைஇய
ஆடுகொண் முரசம் இழுமென முழங்க
நாடுதிறை கொண்டன மாயின் பாக
பாடிமிழ் கடவின் எழுந்த சும்மையொடு

5. பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால்வீழ்த்து
இரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ
வணங்கிறை மகளிர்¹ அயர்ந்தனர் ஆடும்
கழங்குறும் ஆவியொடு கதழுறை சிதறிப்
பெயரெநாடங் கின்றால் வானம் வானின்
10. வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப
நால்குடன் பூண்ட கானவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
இனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்து
நோன்குட் டாழி ஈந்திலம் துமிப்ப
15. ஈண்டே கானக் கடவுமதி பூங்கேழ்ப்
பொலிவன் அமர்த்த உன்கன்
ஒலிபல் கூந்தல் ஆய்ச்சிறு நுதலே.

-²மதுரைக் கூத்தனார்.

(சொ-ன்) 3-9. பாக - பாகனே, வானம் - மேகமானது, பாடு இமிழ் கடவின் - ஓலி முழங்கும் கடவின்கண், எழுந்த சும்மையொடு - நீரை முகந்தெழுந்ததாலாய முழக்கினொடு, இரு பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ - கரிய பிடி களின் கூட்டம் போன்று சேர்ந்து திரண்டு, பெரு களிற்று தடகை புரைய கால் வீழ்த்து - பெரிய களிற்றின் பருத்த கை போலக் கால் இறக்கி, வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆவியொடு - வளைந்த முன் கையினையுடைய மகளிர் விரும்பி விளையாடும் கழங்கினை யொத்த பளிக் கட்டி யுடன், கதழ் உறை சிதறி - விரையும் துளிகளைச் சிதறி, பெயல் தொடங்கின்று - பெய்தலைத் தொடங்கிவிட்டது; (மேலும்),

(பாடம்) 1. அமர்ந்தனர் 2. மதுரைக் கடார்த்தனார். மதுரைக் கடார்த்தனார். மதுரைக் கோடார்த்தனார்.

1-3. ஓடா நல் ஏற்று உரிவை தைஇய - பிறக்கிடாது வெல்லும் நல்ல வீரம் மிக்க ஏற்றினது தோலாற் போர்த்த, ஆடு கொள் முரசம் இழும் என முழங்க - வெற்றி கொண்ட முரசமானது இழுமென ஒலிக்க, நாடு திறை கொண்டனம் ஆயின் - பகைவர் நாட்டினைத் திறையாகக் கொண்டோம் ஆகவின்,

15-17. பூ கேழ் பொலிவன் அமர்த்த உன்கன் - அழகிய நிறத்தினாற் பொலிவனவாய் மாறுபட்ட மையுண்ட கண்களையும், ஒலி பல் கூந்தல் - தழைத்த பலவாய கூந்தலையும், ஆய் சிறு நுதல் - அழகிய சிறிய நெற்றியினையுமையுடைய நம் தலைவியை, ஈண்டே காண - இப்பொழுதே காண்டற்கு,

9-15. வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப - வானத்தின்கண் விளங்கும் சிறகினையுடைய அன்னத்தின் கூட்டம் பறந்து செல்லலை யொப்ப (விரைந்து செல்லும்), நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி - வேகத்தாற் காற்றெறனக் கூறப்பெறும் குதிரைகள் நான்கு ஒருசேரப் பூட்டப்பெற்ற, கொடிஞ்சி நெடு தேர் கடும் பரி தவிராது - கொடுஞ்சியையுடைய நீண்ட - தேரின் மிக்க வேகம் தளராது, இன மயில் அகவும் கார்கொள் வியன் புனத்து - கூட்டமாய மயில்கள் ஆடும் கார் காலத்தின் தன்மையுடைய பெரிய மூல்லை நிலத்தே, நோன் குட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப - வலிய வட்டகையினையுடைய உருள்கள் ஈரமாய நிலத்தினைக் கிழித்துச் செல்ல, கடவுமதி - செலுத்துவாயாக.

(முடிபு) பாக! வானம் பெயல் தொடங்கின்று; முரசம் முழங்க நாடு திறை கொண்டனம் ஆயின், ஆய் சிறு நுதலை ஈண்டே காண, புரவி நால்குடன் பூண்ட நெடுந்தேர் கடும்பரி தவிராது வியன் புனத்து ஆழி நிலம் துமிப்பக் கடவுமதி.

(வி-ரை) ஓடா நல்லேற்று உரிவை - புவியொடு பொருது வென்ற கொல்லேற்றின் தோல் என்பதும், அதனால் வீரமுரசம் போர்க்கப்படுதலும், 'புனைமருப் பழந்தக் குத்திப் புவியொடு பொருது வென்ற, கணக்குரு ஒருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரல் முரசம்' என்பதனாலும், 'கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த மாக்கன் முரசம்' என்பதனாலும் அறிக. நாடு திறைகொண்டனமாயின் என்றதனால் தலைவன் அரசர் மரபினாதல் பெற்றாம் அன்னத்து நிரை பறை கடுப்ப என்றமையால் புரவிகள் வெண்ணிற மூடையவாதல் பெற்றாம். நால்கு - நான்கு; இதனைப் பெயர்த் திரிசொல் என்பர் நச்சினார்க் கினியர். வெண்ணிறமூடைய குதிரைகள் சிறந்தனவாதலும், அவை நான்கு பூட்டப் பெறுதலும் 'நிரைபறை அன்னத் தன்ன விரைபரிப் புல்லுனைக் கலிமா²

'பால்புரை புரவி நால்குடன் பூட்டி' என்பவற்றானும் அறியப்படும். ஈண்டு - பொழுதினை உணர்த்திற்று. சிறுநுதல் - சிறிய நுதலையுடையாட்கு ஆயிற்று.

335. பாலை

(தலைமகன் பொருள்கடைக் கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவழூங்கியது.)

இருள்படு நெஞ்சத் திடும்பை தீர்க்கும்
அருணன் குடைய ராயினு மீதல்
பொருளில் லோர்க்காஃ தியையா தாகுதல்
யானு மறிவென் மன்னே யானைதன்

5. ²கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந்து
இன்னா வேனில் இன்றுணை யார்
முளிகினை ³யாஅத்துப் பொளிபளந் தூட்டப்
புலம்புவீஷ் நிருந்த நிலம்பகு வெஞ்சரம்
அரிய ⁴வல்லமன் னமக்கே விரிதார்
10. ஆடுகொள் முரசின் ஆடுபோர்ச் செழியன்
மாட முதூர் மதிற்புறந் தழீலி
⁵நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால்
⁵தொடையமை பல்மலர்த் தோடுபொதிந் தியாத்த
குடையோ ரன்ன கோளமை யெருத்திற்
15. பாளை பற்றிழிந் தொழியப் புறஞ்சேர்பு
வாள்வடித் தன்ன வயிறுடை பொதிய
நாளுறத் தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத் தன்ன அணிகிளர் புதுப்பு
வாருற கவரியின் வண்டுண விரிய
20. முத்தின் அன்ன வெள்வீ தாஅய்
அலகின் அன்ன அரிநிறத் தாலி
நகைநனி வளர்க்குஞ் சிறப்பிற் நகைமிகப்
பூ வொடு வளர்ந்த மூவாப் பசங்காய்
நீள்ளு மினிய வாகிக் கூரெயிற்று
25. அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்
ஓன்டொடிக் குறுமகட் கொண்டனம் செலினே.
- மதுரைத் தத்தங் கண்ணனார்.

(சொ-ன்) நெஞ்சே-,

- 1-4. இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் - வறுமையால்
மயக்கங் கொண்ட நெஞ்சின் வருத்தத்தைப் போக்குகின்ற, அருள்
1. பொருந. 195 (பாடம்) 2. கொண்மருப். 3.மரா அத்து.
4. வள்ள நம்கே 5. தொலையமை பஸ்மலர் கொடு.

நன்கு உடையர் ஆயினும் - அருளினை மிக உடையராயினும்,
பொருள் இல்லோர்க்கு - கைப் பொருள் இல்லார்க்கு, ஈதல் அஃது
இயையாது ஆகுதல் - ஈதலாகிய அச் சிறப்பு இயலாததாதலை,
யானும் அறிவென் - யானும் அறிவேன், மன் - அதனாற் பெற்றதென்?

9-26. விரி தார் ஆடு கொள் முரசின் ஆடு போர்ச் செழியன் -
விரிந்த மலர்த் தாரினையும் வெற்றி பொருந்திய முரசினையும்
வெல்லும் போரினையுமுடைய பான்டியனது, மாடம் முதூர் மதில்
புறம் தழீலி - மாடங்களையுடைய முதிய ஊராய மதுரையின் மதிற்
புறத்தினைத் தழுவி, நீடு வெயில் உழந்த - நீண்ட வெப்பத்தால்
வருந்திய, குறி இறை கணை கால் - குறிய இறைகளையுடைய
திரண்ட அடியினையுடைய கழுகமரத்தின், தொடை அமை
பல்மலர் தோடு பொதிந்து யாத்த குடை ஓரன்ன - தொடுத்தல்
அமைந்த பல மலர்களின் தொகுதியை மூடிக் கட்டிய குடையினை
யொத்த, கோள் அமை ஏருத்தில் - காய்த்தல் பொருந்திய எருத்தி
நிடத்துள்ள, பாளை பற்று இழிந்து ஒழிய - பாளை பற்று நீங்கி
ஒழிய, புறம் சேர்பு - புறத்தை அடைந்து, வாள் வடித்தன் வயிறு
உடைப் பொதிய - வாளை வடித்துவைத்தாற் போன்ற வயிற்றினை
யுடைய பொதியின் கண்ணவாய, நாள் உற தோன்றிய நயவரு
வனப்பின் - பருவம் உற்றவிடத்து வெளிப்பாட் இனிமை பொருந்திய
அழகினையுடைய, ஆரத்து அன்ன அணி கிளர் புதுப்பு - ஆரம்
போலும் அழகு விளங்கும் புதிய புக்கள், வார் உறு கவரியின் வண்டு
உண விரிய - நீட்சி பொருந்திய கவரியின் கண்ணே வண்டு தேன்
உண்ணுமாறு விரிய, முத்தின் அன்ன வெள்வீ தாஅய் - முத்துக்
களைப் போன்ற வெள்விய புக்கள் பரந்து, அலகின் அன்ன அரி
நிறத்து ஆலி - பலகறையை ஒத்த ஒள்ளிய நிறத்தையுடைய ஆலங்கட்டி
போல, நகை நனி வளர்க்கும் சிறப்பின் - மகிழ்ச்சியை மிகுதியும்
உண்டாக்கும் சிறப்புடன், தகைமிக - அழகுமிக, பூவொடு வளர்ந்த
மூவாப் பசு காய் - பூவொடு வளர்தலுற்ற முற்றாத இளங்காயினது,
நீரினும் இனிய ஆகி - நீரைக் காட்டினும் இனிமையுடையவாகி, கூர்
எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் - கூரிய பற்களிடத்தே
அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும், ஒன் தொடி-ஒனி பொருந்திய
வளையினையும் உடைய, குறுமகள் கொண்டனம் செலினே -
இனையளாய தலைவியை நாம் உடன் கொண்டு செல்லின்,

4-9. யானை - களிற்றியானை, தன் கொல் மருப்பு ஓடியக்
குத்தி - தனது கொல்லும் கோடு ஓடிந்திடப் பாய்ந்து, சினம்
சிறந்து - சினம் மிக்கு, இன்னா வேனில் இன் துணை ஆர - கொடிய
வேனிலில் தனது இனிய துணையாய பிடி உண்ணும்படி, முளி
சினை யாஅத்து பொளி பிளந்து ஊட்ட - பட்ட கிளைகளையுடைய
யா மரத்தின் பட்டையைக் கிழித்து ஊட்ட, புலம்பு வீற்றிருந்த -
வருத்தம் குடுகொண்டுள்ள, நிலம் பகு வெம் சுரம் - நிலம் பிளந்த

வெவ்விய சுரங்கஞம், நமக்கு அரிய அல்ல - நமக்குச் செல்லற்கு அரியன வல்ல.

(முடிபு) நெஞ்சே! ஈதல் பொருளில்லோர்க்கு இயையா தாகுதல் யானும் அறிவேன், மன்; மூவாப் பசங்காய் நீரினும் இனியவாகிக் கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் ஒண்டொடிக் குறுமகள் கொண்டனம் செலினே, வெம்சரம் அரிய அல்லமன் நமக்கே.

(வி-ரை) இருள் - மயக்கம். புலம்பு வீற்றிருந்த என்பது வேறிடத்தி வில்லாதவாறு துன்பம் மிக்கிருந்த என்றவாறு. கணைக் கால் - திரண்ட காலையுடைய கழுக மரம்; ஆகுபெயர். கழுகின் கோளாமை ஏருத்து எனவும், குடை ஓரன்ன பாளை எனவும் கூட்டுக. தோடு - மிகுதி; தாழை மடலுமாம். கழுகம் பாளை அகத்தே தொடுத்த மாலை போலும் பூக்களை யுடையையின் தொடையைமை பன்மலர்த் தோடுபொதிந் தியாத்த குடையோ ரண்ன பாளை என உவமை கூறப்பட்டது. பாளை, பற்றிழிந்தொழிய என்றது கழுகம் பாளையின் புற மடல் பற்று நீங்கி ஒழிய என்றபடி. பொதி - பீள், கரு; அது புறமடலின் உள்ளே வாள்போலும் வடிவினை யுடையதா யிருத்தவின் வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதி என்பப்பட்டது. பொதிய புதுப்பு எனவும் வனப்பின் புதுப்பு எனவும் அணிகிளர் புதுப்பு எனவும் தனித்தனி கூட்டுக. பூவின் கொத்து கவரி போல்வதாகவின் கவரி எனப்பட்டது. புதுப்பு, விரிய என்க. தாஅய் - பரக்க எனத் திரிக்க. பசங்காய் - தட்டப் பிகுதியால் ஆவிபோல் மகிழ்ச்சி விளைக்கும் என்க. கழுகின் முற்றாத பசங்காயின் நீர் இனிமை பிகுதையது என்பது,

'அங்கருங் காலி சீவி யூறவைத் தமைக்கப் பட்ட
செங்களி விராய காயுஞ் செம்பழுக் காயும் தீந்தேன்
எங்கணுங் குளிர்த்த இன்னீர் இளம்பசங் காயும் மூன்றும்
தங்களி செய்யக் கூட்டித் தையலார் கைசெய் தாரே.'

என்பதனால் அறிக. இச் செய்யினிற் கூறிய பாக்கின் மூன்று நிலையும் மூவேறு பொழுதிற்கு உரியனவாம் என்பது,

'பைங்கருங் காலிச் செங்களி அளைஇ
நன்பகற் கமைந்த அந்தவர்க் காயும்
இருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும்
வைகறைக் கமையக் கைபுளைந் தியற்றிய
இன்றேன் அளைஇய இளம்பசங் காயும்'

என்னும் பெருங்கதைப் பகுதியாற் பெறப்படும். குறுமகளைக் கொண்டனம் செலின் வெஞ்சரம் நமக்கு அரிய அல்லமன்

1. சீவக, இலக்கண 2473

2. பெருங் மகத, 14: 81-85

என்றமையால், பொருளீட்டுத் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்வது என்னால் இயல்வதன்று; நீ எங்கஙனம் செல்லுதியோ? எனத் தலைமகன் நெஞ்சினைக் கழறிக் கூறினான் என்க.

336. மருதம்

(நயப்புப் பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.)

கழற்காற் சேம்பின் கொழுமடல் அகவிலைப்
பாசிப் பரப்பிற் பற்றோடு வதிந்த
உண்ணாப் பினவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்

5. வாளையோ டுழப்பத் துறைகலுழுந் தமையின்
தெண்கட் டேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழினர்க்
காஞ்சி நீழற் குரவை யயருந்
10. தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்
தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்கினக்
கொல்களிற் றியானை நல்கல் மாறே
15. தாழும் பிறரும் உளர்போற் சேறல்
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாரா மாறே¹ வரினே
சுட்ரோடு திரிதரு நெருஞ்சி போல
என்னொடு திரியேன் ஆயின் வென்வேல்
20. மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீன்டு குறும்பின்² வல்லத்துப் புறமினை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே.

- பாவைக் கொட்டிலார்.

(சொ-ள்) 1-12. குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை- துளை பொருந்திய தண்டினையுடைய சேம்பினது கொழுவிய மடலிலுள்ள அகன்ற இலையுடன் கூடிய, பாசிப் பரப்பில் - பாசியினையுடைய நீர்ப் பரப்பில், பற்றோடு வதிந்த உண்ணாப் பினவின் உயக்கம் சொலிய - குட்டியுடன் கூடியிருக்கும் உண்ணாமையால் வருந்திய பெண் நாயின் வருத்தத்தை நீக்குதற்கு,

(பாடம்) 1. வரினே, வாளினைச்

2. வல்லத்துக் குறுமினை.

நான் இரை தர்இய எழுந்த நீர் நாய் - காலைப் பொழுதிலே இரையினைக் கொணர்தற்கு எழுந்த நீர் நாய், வாளையோடு உழப்ப-வாளையைப் பற்றிப் போர் செய்தலின், துறை கலும்ந்தமையின் - நீர்த்துறை கலங்கினமையால், தென் கள் தேறல் மாந்தி - தெளிந்த கள்ளினைக் குடித்து, மகளிர் - பெண்கள், நுண் செயல் அம் குடம் இர்இ - நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்துவிட்டு, மகிழ்நன் பண்பு இல் பரத்தைமை பாடி - தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, அவிழ் இனர் காஞ்சி நீழல் குரவை அயரும் - விரிந்த பூங்கொத்துக்களை யுடைய காஞ்சி மரத்தின் நிழலில் குரவை ஆடுதலைச் செய்யும், தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் - இனிய பெரிய பொய்கையின் துறை பொருந்திய ஊரையுடைய தலைவனுடைய, தேர் தர வந்த நேர் இழை மகளிர் - தேர்கொண்டு வர வந்த பரத்தையராய நேரிய அணிகளை யனிந்த மகளிர், என்நலன் ஏசுப என்ப - என் அழகினை ஏசுகின்றனர் என்பர்;

12-14. அது - அச்செயல், பாகன் நெடிது உயிர் வாழ்தல் - பாகன் நெடுங்காலம் உயிருடன் வாழ்தல், காய் சினக் கொல் களிற்று யானை நல்கல் மாறே - மிகக் சினத்தினையுடைய கொல்லும் களிற்றியானை அவனைக் கொல்லாது அருள் செய்தலால் ஆவது போலும்;

15-17. தாழும் பிறரும் உளர் போல் சேறல் - அப் பெண்டிரும் பிறரும் சிறப்புளார் போலச் செல்லுதல், முழவு இமிழ் துணங்கை தாங்கும் விழவில் - முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடும் விழாக் காலத்தே, யான் அவன் வாரா மாறே - யான் அவ்விடத்து வாராமையால் ஆயதே;

17-23. வரின் - யான் அவ்விடத்து வரின், சுட்ரோடு திரிதரும் நெருஞ்சி போல - ஞாயிற்றின் செல்கையை நோக்கிச் சமூலும் நெருஞ்சிப் பூப் போல, என்னொடு திரியேன் ஆயின் - அவர்களை யான் செல்லுமிட மெல்லாம் என்னொடு திரியச் செய்வேன், அங்கும் செய்யேன் ஆயின், வென் வேல் மாரி அம்பின் மழைத் தோல் சோழர் - வெற்றி பொருந்திய வேலினையும் மழை போன்ற அம்பினையும் மேகம் போன்ற தோற்கிடுகினையுமடைய சோழரது, வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மினை - விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லத்துப் புறத்தேயுள்ள காவற் காட்டின்கண் வந்தடைந்த, ஆரியர் படையின் - ஆரியரது படைபோல, என் நேர் இறை முன்கை வீங்கிய வளை - எனது நேரிய சந்தினையுடைய முன் கையில் திரண்ட வளைகள், உடைக - சிதைந்தொழில்வனவாக.

(முடிபு) ஊரன் தேர்தரவந்த மகளிர், என் நலன் ஏசுப என்ப; அதுவே பாகன் நெடிதுயிர் வாழ்தல், களிற்றியானை

நல்கல்மாறே, தாழும் பிறரும் உளர் போற் சேறல், விழவின் யான் அவன் வாராமாறே; வரினே சுட்ரோடு திரிதரு நெருஞ்சி போல என்னொடு (திரியச் செய்வேன்) திரியேனாயின், என் முன்கை வீங்கிய வளை சோழர் வல்லத்துப் புற மினை ஆரியர் படையின் உடைக.

(விரை) கட்டேறல் - கள்ளாகிய தேறல் என்க. பண்பின் - பண்பினாலே; முறையாலே என்றுரைத்தலுமாம். ‘அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்’¹ இயல்பினதாகிய யானை, அவனைக் கொல்லாது விட்டிருத்தலே அவன் நெடிது உயிர் வாழ்தற்குக் காரணமாதல் போல, விழவில் யான் அவன் வாராமையே தாழும் பிறரும் உளர்போற் சேறற்குக் காரணமாயிற்று என்றாள். வரின் திரியச் செய்வேன், அங்கும் திரியச் செய்யேனாயின் என விரித் துரைக்க. இற்பரத்தை முதலாயினாரை என்னொடு திரியச் செய்வேன் என்றாளென்க. சோழர் வல்லத்துப் புற மினை என்க. வல்லத்துப் புற மினை ஆரியர் படையின் உடைக என்றநனால், சோணாட்டின் கண்ண தாகிய வல்லத்தின் புறத்தே ஒருகால் ஆரியர் படையெடுத்து வந்து தோற்றேநான் என்னும் வரலாறு பெறப்படுகின்றது. வளை உடைக என்றாளேனும் வளையை உடைப்பேன் என்றாளாகக் கொள்க.

(மே-ன்) ‘புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்’² என்னுஞ் குத்திரத்து, மனையோள் ஒத்தவில் தன்னோ ரன்னோர், மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் என்னும் பகுதிக்கு இச் செய்யுளைக் காட்டி, இதனுள் யானவன் வாரா மாறே எனத் தான் மனையோளைப் போல் இல்லுறைதல் கூறி, ஆண்டுச் செல்லிற் சுட்ரோடு திரியும் நெருஞ்சி போல ஏனை மகளினர் யான் செல்வுழிச் செல்லும் சேடியர் போலத் திரியும்படி பண்ணிக்கொள்வல் எனக் கூறியவாறு காண்க என்பர் நக்.

‘உயர்ந்ததன் மேற்றேயுள்ளங் காலை’³ என்னுஞ் குத்திரத்து, உவமம் உயர்ந்ததாக வேண்டும் எனற்கு, இதனுள் மாரியம்பின் மழைத் தோற் சோழர் என்பதனையும் காட்டி, உவமை யுயர்ச்சி யானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பு எய்துவித்தவாறு கண்டு கொள்க என்றார் பேரா.

337. பாலை

(முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்துவந்த தலைமகன் பின்னும் பொருள் கடை கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது)

சாரல் யாஅத்து உயர்ச்சினை குழைத்த
மாரி ஈர்ந்தளி ரன்ன மேனிப்

1. நாலடி. 22:3

2. தொல். கற்.10

3. தொல். உவம. 3

- பேரமர் மழைக்கண் புலம்புகொண் டொழிய
ஈங்குப்பிரிந் துறைதல் இனிதன் றாகவின்
5. அவண தாக பொருளெளன் றுமனார்
கண்நிரை யன்ன பல்காற் குறும் பொறைத்
தூரதொய் பார்ப்பான் மடிவென் ஸோலை
படையுடைக் கையர் வருதொடர் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
10. பொன்னா குதலும் உன்னெடனக் கொன்னே
தடிந்துடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
தீறனில் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
கொடிவிடு குருதித் தூங்குகுடர்²கற்கி
15. வரிமரல் இயவின் ஒருநரி யேற்றை
வெண்பரல் இமைக்கும் கண்பறி கவலைக்
கள்ளி நீழற் கதறுபு வதிய
மழைக்கண் மாறிய வெங்காட் டாளிடை
எமியங் கழிதந் தோயே பனியிருட்
20. பெருங்கவி வானந் தலைஇய
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ.

(சொ-ன்) 1-5. நெஞ்சே! சாரல் யாஅத்த உயர் சினை மாரி
குழைத்த - பக்க மலையின்கண் யா மரத்தின் உயர்ந்த சினையில்
மாரிக் காலத்தே தளிர்த்த, ஈர் தளிர் அன்ன மேனி - குளிர்ந்த
தளிரையொத்த மேனியினையும், பேர் அமர் மழை கண் - பெரிய
அமரிய குளிர்ந்த கண்களையும் உடைய தலைவி, புலம்பு கொண்டு
ஓழிய- தனிமை யற்றுப் பிரிந்திருக்க, ஈங்குப் பிரிந்து உறைதல் -
இவ்விடத்துப் பிரிந்து தங்கியிருத்தல், இனிது அன்று ஆகவின் -
இனிய தன்று ஆகலான், அவனது ஆக பொருள் - அவனுள் விடத்து இருப்பதே பொருள் ஆவதாக என்றும்,

19-21. பனி இருள் பெரு கவி வானம் தலைஇய - நடுக்கத்
தைத்தரும் இருளில் பெரிய ஆரவாரமுடைய மழை பெய்தமையால்,
இரு குளிர் வாடையொடு வருந்துவள் எனவே - பெரிய குளிர்
கொண்ட வாடையால் அவள் வருந்துவள் என்றும் கூறி,

5-19. உமணர் கணம் நிரை யன்ன குறும்பொறை - உப்பு
வாணிகரது கூட்டு மாகச் செல்லும் கழுதை நிரை போன்ற பாறைகளின்
வழியே, பல்கால் தூது ஓம் பார்ப்பான் - பலகாலும் தூது செல்லும்
(பாடம்) 1. கையர் தேர் வருதொடர். 2. கத்தி

பார்ப்பான், மடி வென் ஓலை - வெள்ளிய ஓலைச்சுருஞ்டன், வரு
திறம் நோக்கி - வருகின்ற இயல்பினை நோக்கி, உண்ணா மருங்குல்
இன்னோன் கையது - உண்ணாமையால் வாடிய விலாவினையுடைய
இவன்கையில் உள்ளது, பொன் ஆருதலும் உண்டு என-பொன்னாதலும்
கூடும் எனக் கருதி, கொன்னே தடிந்து உடன் வீழ்த்த படையுடைக்கையர்
கடுங்கண் மழவர் - பயனின்றி அப்போதே கொன்று வீழ்த்திய கையிற்
படையினையுடைய கொடுமையையுடைய மறவர், திறன் இல்
சிதாஅர் வறுமை நோக்கி - உடுக்கும் கூறுபாடு இல்லாத கந்தையை
உடுத்திருக்கும் வறுமையைப் பார்த்து, செங்கோல் அம்பினர் கை
நொடியா பெயர - குருதியாற் சிவந்த கோலாகிய அம்பினையுடைய
அவர்கள் கையை நொடித்துப் புறம் போக, கொடி விடு குருதி தூங்கு
குடர் கற்கி - நீள ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக்
கடித்து, வரி மரல் இயவில் ஒரு நரி ஏற்றை - வரிகளையுடைய
மரலுள்ள நெறியில் ஓர் ஆண் நரி, வென் பரல் இமைக்கும் கண்
பறி கவலை- வெள்ளிய பரற் கற்கள் மின்னும் கண் ஓளியைக் கவரும்
கவர்த்த நெறியின்கண், கள்ளி நீழல் கதறுபு வதிய - கள்ளி நீழற்
கண்ணே கூக்குரலிட்டுத் தங்கி யிருக்க, மழை கண் மாறிய வெம்
காட்டு ஆர் இடை - மழை பெய்யா தொழிந்த வெப்பமிக்க காட்டு
நெறியாய அரிய இடத்தே, எமியம் கழிதந்தோயே - (முன்பு ஒருகால்)
யாம் தமியேமாக நீ மீண்டுவந்தா யன்றே.

(முடிபு) நெஞ்சே! மழைக்கண் புலம்புகொண் டொழிய
சங்குப் பிரிந்துறைதல் இனிதன்றாகவின், அவணதாக
பொருளெனவும், இருங்குளிர் வாடையொடு வருந்துவள்
எனவும் கூறி, மழை கண் மாறிய வெங்காட்டு ஆர் இடை
முன்பு ஒருகால் எமியம் கழிதந்தோய்.

(வி-ரை) தலைவியைப் பிரியாது உறைதலே பொருளாகும்
என்னும் கருத்து, 'வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்,
தடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை'¹ என்பதனால்
அறியப்படும் அவணதாக பொருள் என்றும், வாடையொடுவருந்துவள்
என்றும் கூறிக் கழிதந்தோய் எனக் கூட்டுக் பல்கால் குறும் பொறை -
பல கால்கள் போலும் கற்களையுடைய பாறை என்றுமாம். பார்ப்பான்
ஓலையுடன் வருதிறம் நோக்கி எனவும், படையுடைக் கையராகிய
கடுங்கண் மழவர் எனவும் கூட்டுக் கூறி உண்ணா மருங்குல் என்றது
பார்ப்பானது இயல்பு கூறியபடி. தம் செய்கையின் பயனின்மையைக்
கருதிக் கையை நொடித்துப் பெயர்ந்தனர் எனக். நெஞ்சே! முன்பு
அங்குனம் வந்தாயாகவின், இப்போது மீட்டும் நின் சொல்லைத்
தெளிந்து நின்னுடன் போதரு மாறு எங்கனம் எனத் தலைவன் தன்
நெஞ்சிற்குக் கூறினான் எனக்.

1. கலிக் பாலை. 1

338. குறிஞ்சி

அல்ல குறிப்பிட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

குன்றோங்கு வைப்பின் நாடுமீக் கூறும்
மறங்கெழு தானை அரச ருள்ளும்
அறங்கடைப் பிடித்த செங்கோ லுடனமர்
மறஞ்சாய்த் தெழுந்த வலனுயர் திணிதோட்

5. பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியன்
அணங்குடை உயர்நிலைப் பொருப்பிற் கவானன்
சிலையொண் காந்தள் நாறும் நறுநுதல்
துணையீர் ஓதி மாஅ யோள்வயின்
நுண்கோல் அவிர்தொடி¹வண்புறஞ் சுற்ற
10. முயங்கல் இயையா தாயினும் என்றும்
வயவறு நெஞ்சத் துயவுத்துணை யாக
ஓன்னார் தேஞ் பாழ்பட நாறும்
துன்னரும் துப்பின் வென்வேற் பொறையன்
அகலிருங் கானத்துக் கொல்லி போலத
15. தவாஅ வியரோ நட்பே அவள்வயின்
அறாஅ வியரோ தூதே பொறாஅர்
வின்பெறக் கழித்த திண்பிடி யொள்வாட்
புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கத்து
20. வழங்க லாணாப் பெருந்துறை
முழங்கிரு முந்தீர்த் திரையினும் பலவே.

- மதுரைக் கணக்காயனார்.

(சொ-ன்) நெஞ்சே! 1-10. குன்று ஒங்கு வைப்பின் மீக் கூறும் நாடு - மலைகள் உயர்ந்த இவ்வுலகில் சிறப்பித்துக் கூறும் நாட்டினை யுடைய, மறம் கெழு தானை அரசருள்ளும் - வீரம் மிக்க படை களையுடைய பேரரசர்களுள்ளும், அறம் கடைப் பிடித்த செங்கோலுடன் - அறத்தினைக் கைக் கொண்ட செங்கோ லாட்சியுடன், அமர் மறம் சாய்த்து எழுந்த - பகைவரது போர் செய்யும் தறு கண்மையைக் கெடுத்து வளர்ந்த, வலன் உயர் திணி தோள் - வெற்றி மிக்க திண்ணைய தோளையும், பலர் புகழ் திருவின் - பலராலும் புகழப்படும் திருவினையு முடையோனாகிய, பசம் பூட் பாண்டியன் - பசம் பூட் பாண்டியனுடைய, அனங்கு உடை உயர்நிலைப் பொருப்பின் கவா அன் - தெய்வத்தையுடைய உயர்ந்த நிலையினைப் பொருந்திய பொதியிலின் பக்க மலையிலுள்ள, சினை ஒன் காந்தள் (ஸாடம்) 1. வள்ளிற் கற்ற, அள்ளிற் கற்ற.

2. கணம் பொர்க் கழித்த.

நாறும் - கிளைத்த ஒனி பொருந்திய காந்தட்டபூப் போல மணக்கும், நறு நுதல் துணை ஈர் ஓதி மாஅயோள்வயின் - நல்ல நெற்றியினையும் அளவொத்த நீண்ட கூந்தலையுமடைய மாமை நிறத்தினாய தலைவியிடத்து, நுண்கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற முயங்கல் - அவளது நுண்ணிய திரண்ட விளங்கும் வளை நமது வளமை பொருந்திய முதுகினைச் சுற்றிக் கொள்ள முயங்குதல், இயையாது ஆயினும் - நமக்குக் கிட்டாதாயினும்,

12-14. ஓன்னார் தேஞ் பாழ்பட நாறும் - பகைவரது தேயம் பாழ்பட அழிக்கும், துன் அரும் துப்பின் வென்வேல் பொறையன் - பகைவரால் கிட்டுதற்கு அரிய வலியினையுடைய வென்றி பொருந்திய வேலினையுடைய சேரனது, அகல் இரு கானத்துக் கொல்லி போல - அகன்ற கரிய காட்டினையுடைய கொல்லி மலைபோல,

10-11. என்றும் வயவு உறு நெஞ்சத்து உயவு துணையாக - எஞ்சோன்றும் வேட்கையுற்ற நெஞ்சிற்கு ஓர் உசாத் துணையாக,

15. நட்பு தவா அவியர் - நட்பு கெடாது நிலை பெறுவதாக;

16-21. பொறாஅர் வின் பெற கழித்த திண் பிடி ஒன் வாள் - பகைவர் வின்னுலகை எய்துமாறு உருவிய திண்ணைய பிடி யினையுடைய ஒனிபொருந்திய வாளையுடைய, புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் - ஈன்ற அணிமையுடைய பசக்களைக் கவர்ந்து வரும் வெட்சி வீரர்களுக்குத் தலைவனான, தொகு போர்ச் சோழன் - திரண்ட போரினை மேற்கொண்டு வெல்லும் சோழனது, பொருள் மலி பாக்கத்து வழங்கல் ஆனா - பண்டங்கள் நிறைந்த பாக்கத்தின் கண் சென்று மீளால் அமையாத, முழங்கு இரு முந்தீர் பெருந்துறை திரையினும் பல - முழங்கும் பெரிய கடலின் பெரிய துறையிடத் துள்ளே அலைகளினும் பலவாக,

15-16. அவள் வயின் தூது அறாஅவியர் - அவளிடத்து விடும் தூது ஒழியாது செல்வதாக.

(முடிபு) நெஞ்சே! மாயோள்வயின் முயங்கல் இயையா தாயினும் கொல்லி போல நட்புத் தவாவியரோ; முந்தீர்ப் பெருந்துறைத் திரையினும் பல தூது அறாஅவியர்.

(வி-ரை) எழுந்த தோள் என்க. செங்கோலுடன் திணி தோளையும் திருவினையுமடைய பாண்டியன் எனக் கூட்டுக. பசம்பூட் பாண்டியன், பெயர். பூணினையும் உடைய பாண்டியன் என்றுமாம். பொருப்பு என்றது பொதியிலை. முயங்கல் இயையா தாயினும் என்றமையால், தலைவன் அல்லகுறிப்பட்டா னென்பது பெற்றாம். நட்பு, நமக்கு அவளோடு உளதாய நட்பு என்க. நெஞ்சத்து உயவுத் துணையாக என்றமையால், அந் நட்பினை

நெஞ்சில் நினைதல் மாத்திரையேனும் இன்புறுவேம் என்றும், தூது அறா அவியர் என்றமையால், பலகாலும் தூது செல்லின் ஒரோவழி அவளை முயங்குதலும் இயைவதாம் என்றும் தலைவன் நெஞ்சிற்குக் கூறினான் என்க.

மதுரைக் கணக்காயனார் பாடிய இப்பாட்டில் மூவேந்தரும் கூறப்படுவது போலவே, இவர் மகனாராகிய நக்கீரனார் பாடிய 'கேள்கே ரேன்றவும்' (93) என்னும் அகப்பாட்டில் மூவேந்தரும் கூறப்பட்டிருத்தல் அறிந்து இன்புறற்குரியது.

339. பாலை

(போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

வீங்குவிசைப் பினித்த விரைபரி நெடுந்தேர்
நோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற
பாம்பென முடுகுநீர் ஓடக் கூம்பிப்
பற்றுவிடு விரலிற் பயறுகாப் ஊழ்ப்ப

- 5. அற்சிரம் நின்றனாற் பொழுதே முற்பட
ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமந் தட்பக்
கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய
இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
- 10. ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
'உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோனே.

- 2^நரைமுடி நெட்டையார்.

(சொ-ன்) 1-5. விரைபரி பினித்த வீங்கு விசை நெடு தேர் - விரைந்த குதிரைகள் பூட்டப் பெற்ற மிக்க விசையையுடைய நெடிய தேரின், நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் - வலிய ஆரினைக் கொண்ட உருளை ஆழ்ந்து செல்லும் சுவட்டில், பாம்பு என முடுகு நீர் ஓட - பாம்பு போல வேகமாகச் செல்லும் நீர் ஓடவும், கூம்பி பற்று விடு விரலில் பயறு காய் ஊழ்ப்ப - குவிந்து பற்று நீங்கின விரல்கள் போல் பயற்றுச் செடியில் காய்கள் முற்றவும், பொழுது அற்சிரம் நின்றன்று - பொழுது பனிப்பருவமாகப் பொருந்தியது;

5-10. ஆள்வினைக்கு எழுந்த அசைவில் உள்ளத்து ஆண்மை முற்பட வாங்க - தாளாண்மை பற்றி எழுந்த தளர்தலைல்லாத நெஞ்சின்கண்ணுள்ள ஆண்மை முன்னே இழுக்கவும், காமம்

(பாடம்) 1. உயிரிடத்தன்ன்

2. நீராழும் நெட்டையார்.

தட்ப - காமமானது பின்னே நின்று தடுக்கவும், கவைபடு நெஞ்சம் - அவற்றால் இருபாற்பட்ட நெஞ்சமே நாம், கண்கண் அகைய - கணுக்களில் தீப்பற்றி ஏரிதலின், இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி - இருதலையும் கொள்ளியினை யடைய ஒரு பழற் றட்டையின் உள்ளே நின்று வருந்தி, ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் - ஒரு பக்கத்தும் செல்ல இயலாது தடுமாறும் எறும்பினை ஒத்துளேம்;

11-14. யாக்கைக்கு உயிர் இயைந்தன் நட்பின் - உடலொடு உயிர் ஒன்றினா லொத்த நட்பினையும், அ உயிர் வாழ்தல் அன்ன காதல் - அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் காதலையும் உடைய, சாதல் அன்ன பிரிவு அரியோள் - அதற்குச் சாதல் போலும் துன்பினைத் தரும் பிரிதல் அருமையை உடைய நம் தலைவி, நோம்கொல் - வருந்தி யிருப்பாளோ, அளியள் - மிகவும் இரங்கத்தக்காள்.

(முடிபு) பொழுது அற்சிரம் நின்றனந்தால்; ஆள்வினைக்கு எழுந்த உள்ளத்து ஆண்மை வாங்க, காமம் தட்ப, கவைபடு நெஞ்சமே! இருதலைக் கொள்ளி யிடை நின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்; நட்பினையும் காதலையும் பிரிதற்கு அருமையையும் உடைய நம் தலைவி நோங்கொல்? அளியள்.

(வி-ரை) தேர் உருள் கிழித்துச் சென்ற சுவட்டில் பாம்பு போல் நீர் ஓடும் என்ற இக் கருத்து, 'நேமி, தண்ணில மருங்கிற போழுந்த வழியுள், நிரைசெல் பாம்பின் விரைபு நீர்முடுகு' (324) என முன்னரும் வந்துள்ளமை காண்க. நீர் ஓடப், பயறுகாய் ஊழ்ப்பப் பொழுது அற்சிரம் நின்றன்று என்க. ஆண்மை முற்பட வாங்க என்றமையின் காமம் பின்னின்று தட்ப என்க. செல்லுதல் தவிர்தல் என்ற இரண்டில் ஓன்றிற்படாமையின், கவைபடு நெஞ்சமாயிற்று. நெஞ்சம், விளி. உறவி - எறும்பு. யாக்கைக்கு உயிர் இயைந்தன் நட்பு என்றது, ஒருவரை யொருவர் இன்றியமையாத நட்பு என்றபடி. 'சாதலின் இன்னாத தில்லை' என்பவாகலின் சாதல் அன்ன பிரிவு என்றது சாதல் போலும் இன்னாமையுடைய பிரிவு என்பதாயிற்று. எனவே அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் என்பதற்கு, அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் இன்பத்தை நல்கும் காதல் எனப் பொருள் கொள்க.

340. நெய்தல்

(பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.)

பன்னாள் எவ்வந் தீரப் பகல்வந்து
புன்னையம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி
மாலை மால்கொள் நோக்கிப் பண்ணாய்ந்து
வலவன் வண்டேர் இயக்க நீயும்

5. செலவுவிருப் புறதல் ஒழிகதில் அம்ம
செல்லா நல்விசைப் பொலம்பூட் டிரையன்
பல்பூங் கானற் பவத்திரி அனவிவள்
நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
10. வள்ளெயிற் றரவொடு வயமீன் கொட்கும்
சென்றோர் மன்ற மான்றின்று பொழுதென
நின்றிறத் தலவம் வீடு இன்றிவண்
சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப
பசுமீன் நொடுத்த ²வெண்ணெண்மாத் தயிர்மிதி
15. ³மிதவை மாவார் குநவே நினக்கே
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர ⁴நறுஞ்சாந் தணிகுவம் தின்டிமில்
எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர்
20. கூர்வளின் ⁵கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன்
கோட்சராக கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி ஏறிதொறும் வினைவிட்டு
முன்றிற் ராமைத் தாங்கும்
தெண்கடற் பரப்பினைம் உறைவின் ஊர்க்கே.

- நக்கீரர்.

(சொ-ன்) 13. பூ கேழ் புலம்ப - பூக்கள் பொருந்திய கடற் கரையை யுடைய தலைவனே,

6-12. செல்லா நல்லீசை பொலம் பூண் திரையன் - என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையும் பொற்பூணினையுமுடைய திரையன் என்பானது, பல் பூ கானல் பவத்திரி அன இவள் - பல பூக்களை யுடைய சோலையினையுடைய பவத்திரி எனும் ஊர் போன்ற இவள், நல் எழில் இள நலம் தொலைய - தனது நல்ல ஆழகு வாய்ந்த இளமைச் செவ்வி தொலையுமாறு, வழி - வழியானது, கழி ஒல் என ஓதம் மல்கின்று - கழி ஒல்லெனஞும் ஒலியுடன் நீர் பெருகப் பெற்றுள்ளது, வள் எயிற்று அரவொடு வயமீன் கொட்கும் - மேலும் கூரிய பற்களையுடைய பாம்பினொடு சுறாமீன் திரியப்பெறும், பொழுது மன்ற மான்றின்று - பொழுது ஒருதலையாக மயங்கியது, சென்றோர் - இங்ஙனமாகவும் நம் தலைவர் சென்று விட்டனரே, என - என்று கூறி, நின்திறத்து அவலம் வீடு - நின்னிடத்துக் கொள்ளும் துன்பம் ஒழியி,

(பாடம்) 1. நல்லெழி வின்னலம் 2. வெண்ணெணால் மாஅத், தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே
3. தமிர்மிதி மா அ ஆர்குவ நினக்கே 4. நறுஞ்சாந் தயர்குவம் 5. கடுவிசை மாட்டிலின் பாய்புடன்.

18-24. தின் திமில் எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் - தின்னிய படகுடன் சென்று பகலிலே மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய செயலையுடைய மீன் பிடிப்போர், கூர் வளி கடு விசை மண்டலின் - கடிய காற்றின் மிக்க விசையுடன் செல்லுதற் கண், கோள் சுறா பாய்ந்து உடன் கிழித்த கொடுமுடி நெடுவலை - கொலைத் தொழிலையுடைய சுறா மீன்கள் ஒருங்கே பாய்ந்து கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலைகள், வினைவிட்டு - தொழில் ஒழிந்து, தண் கடல் அசைவளி ஏறிதொறும் - குளிர்ந்த கடலினின்று அசைந்துவரும் காற்று வீசுந்தோறும், முன்றில் தாழை தூங்கும் - மனை முற்றங்களிலுள்ள தாழை மரத்தின் மீது கிடந்து அசையா நிற்கும், தெள்கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கு - தெளிந்த கடற் பரப்பினையுடைய எமது உறைதற்கினிய ஊரின்கண்,

12-13. இன்று இவன் சேப்பின் எவனோ - நீ இன்று எம்மிடத்தே தங்கிச் செல்லின் வரும் குறை யாது?

14-18. பசு மீன் நொடுத்த வெண் நெல் மா தயிர் மிதி மிதவை - பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெணல்லின் மாவைத் தயிரிட்டுப் பிசைந்த கூழினை, மா ஆர்குந் - குதிரைகள் உண்பனவாகும், நினக்கு, வடவர் தந்த வான் கேழ் வட்டம் - வட நாட்டிலுள்ளார் கொணர்ந்த வெள்ளிய நிறத்தையுடைய வட்டக் கல்லில், குட புல உறுப்பில் கூட்டுபு நிகழ்த்திய - குடமலையாய பொதியிற் சந்தனக் கட்டையால் பிற மனைப் பொருள்களையும் கூட்டி யுண்டாக்கிய, வண்டு இமிர் நறு சாந்து அணிகுவம் - வண்டுகள் ஒலிக்கும் நறிய சாந்தினை அணிவிப்பேம்;

1-5. பல் நாள் எவ்வும் தீர பகல் வந்து - பல நாளும் நினது வருத்தம் நீங்கப் பகற் பொழுதிலே வந்து, புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி - புன்னை மரங்களையுடைய அழகிய சோலையின் இனிய நிழலில் பொழுதைக் கழித்து, மாலை மால் கொள நோக்கி - மாலைப் போழ்து வர அதனை மயக்கம் தோன்றப் பார்த்து, வலவன் பண் ஆய்ந்து வண் தேர் இயக்க - நின் பாகன் தேரினைப் பூட்டுதலை ஆராய்ந்து அழகிய அத் தேரினைச் செலுத்த, நீயும் செலவு விருப்புறதல் ஒழிக - நீயும் செல்லுதற்கு விரும்புதலை ஒழிவாயாக.

(முடிபு) புலம்ப! இவள், தன் நலம் தொலைய, வழியே கழி ஓதம் மல்கின்று; அரவொடு வயமீன் கொட்கும்; பொழுது மன்ற மான்றின்று; சென்றோர்; என நின் திறத்துக் கொள்ளும் அவலம் வீடு, எம் உறைவு இன் ஊர்க் கண் இவண் இன்று சேப்பின் எவனோ? மா மிதவை ஆர்குந; நினக்கு நறுஞ்சாந் தயர்குவம்; ஆதலால் நீயும் செலவு விருப்புறதல் ஒழிகதில்.

(வி-ரை) ஒழிக்கில்: தில் விழைவின்கண் வந்தது. அம்ம, அசை. இவள் இள நலம் தொலைய நின் திறத்துக் கொள்ளும் அவலம் என விரித்துரைக்க. பசுமீன் நொடுத்த வெண்ணெல் - மீனைக் கொடுத்து அதற்கு மாறாகப்பெற்ற நெல் என்க. வடவர் தந்த வட்டம் - வடவர் வடமலையினின்றும் கொண்டுவந்த வட்டக் கல் என்க. வடமலையில் உண்டாகிய கல்லும் தென்மலையில் உண்டாகிய சந்தனக் கட்டையும் சிறந்தனவாகப் பண்டையோர் கொண்டிருந்தனர் என்பது, 'வடவர் தந் வான்கேழ் வட்டம், தென்புல மருங்கிற சாந்தொடு துறப்பு' 'வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத், தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகு² என்பன வற்றான் அறியப்படும். பொதியின்மலை குடமலை எனவும் படுமாகவின், அதனைக் குடபுலம் என்க்கொண்டு அதனிலுண்டாகிய கட்டையை உறுப்பு என்றார். அன்றி, குடபுல உறுப்பு என்பதற்கு யவன தேயத்திலுண்டாகிய விரைக்கு உறுப்பாம் பொருள்கள் என்றலுமாம். 'குடத்திசை மருங்கின் வெள்ளயிர்³ என வருவது காண்க.

(மே-ன்) 'நாற்றமும் தோற்றமும்⁴ என்னும் குத்திரத்து, வேளாண் பெருநெறி வேண்டிய விடத்து என்னும் பகுதிக்கு, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் தனக்கும் புரவிக்கும் கொடுப்பன கூறித் தடுத்த வாறு காண்க என்பர் நச்.

341. பாலை

(பிரிவின் கட் தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

உய்தகை யின்றால் தோழி பைபயக்
கோங்கும் கொய்குழை யற்றன குயிலும்
தேம்பாய் மாஅத் தோங்குசினை விளிக்கும்
நாடார் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைத்

5. கழையழி நீத்தம் சாஅய வழிநாள்
மழைகழிந் தன்ன மாக்கால் மயங்கறல்
பதவுமேயல் அருந்து துளங்கிமில் நல்லேறும்
மதவுநடை நாக்கொ டசைவீடப் பருகிக்
குறங்காற் காஞ்சிக் கோதை மெல்லினர்ப்
10. பொற்றகை நூண்டாது உறைப்பத் தொக்குடன்
குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சம்
யானர் வேனில் மன்னிது
மாணலம் நுகருந் துணையுடை யோர்க்கே.

- ஆஹர் மூலங்கிழார்.

1. நெடுங்கல் : 51-52 2. சிலப். 4: 37-38
3. சிலப். 4: 35 4. தொல். கள. 23

(சொ-ள்) 1-3. தோழி-, கோங்கும் பை பய கொய் குழை உற்றன - கோங்கும் மெல்ல மெல்லக் கொய்யப்படும் தளிர்களை எய்தின, குயிலும் தேம் பாய் மாஅத்து ஒங்கு சினை விளிக்கும் - குயிலும் தேன் பெருகும் மாமரத்தில் உயர்ந்த கிளையிலிருந்து கூவும்;

4-11. நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை - நாடுகள் நிறைதற் கேதுவாய காவிரியின் கரையைப் பொருந்திய மிக்க பெருக்காகிய, கழை அழி நீத்தம் - ஓடக்கோல் மறையும் வெள்ளம், சாஅய வழிநாள் - வற்றிய பின்னாளில், மழை கழிந்தன்ன மா கால் மயங்கு அறல் - மழை பெய்து கழிந்தா லொத்த பெரிய வாய்க்கால் களிற் ரங்கிய நீரினை, பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறும் - அறுகம் புல்லாய உணவினைத் தின்ற அசையும் கொண்டையினை யுடைய நல்ல ஏறுகளும், மதவு உடை நா கொடு அசை வீட பருகி - வலிமையுடைய நாவினால் தளர்ச்சி நீங்கக் குடித்து, குறுகால் காஞ்சி கோதை மெல் இனர் பொன் தகை நுண் தாது உறைப்ப - குறிய அடியினையுடைய காஞ்சி மரத்தின் மாலை போன்ற மெல்லிய பூங் கொத்துக்களினின்று உதிரும் பொன்னின் அழகுடைய நுண்ணிய பொடிகள் மேலே உதிர்ந்திட, தொக்கு உடன் குப்பை வார் மணல் எக்கர் துஞ்சம் - ஒருங்கு கூடி நெடிய மணலின் குப்பையாகிய மேட்டிலே துயிலும்,

12-13. இது - இங்ஙனமாய இக்காலம்; மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கு - சிறந்த இன்பத்தை நுகரும் துணையினைப் பக்கலில் உடையார்க்கு, யானர் வேனில் - அழகிய வேனிற் பருவமாகும், மன் - அதனாற் பெற்ற தென்?

1. உய்தகை இன்று - துணையைப் பிரிந்துள்ள நாம் உய்யுமாறு இல்லையே.

(முடிபு) தோழி! கோங்கும் கொய் குழை யுற்றன; குயிலும் விளிக்கும்; நல்லேறும் அறல் பருகி நுண்தாது உறைப்ப எக்கர்த் துஞ்சம்; இது துணையுடையோர்க்கு யானர் வேனில் மன்; நாம் உய்தகை இன்று.

(வி-ரை) அறல் பருகி எனக் கூட்டுக. நா கொடு - நாவினைக் கொண்டு; நாவினால். துஞ்சம் என்பதனைப் பெயரெச்சமாகக் கொண்டு துஞ்சம் இது என்றுரைத்தலுமாம். யானர் வேனில் - இன்பத்தைத் தரும் வேனில் என்க.

342. குறிஞ்சி

(அல்ல குறிப்பட்ட தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.)

ஒறுப்ப ஒவைலை நிறுப்ப நில்லைலை
புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியாள்

- கிளைஞன் அல்லனோ நெஞ்சே தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை
5. மன்கொள் புற்றத் தருப்புழை திறப்பின்
ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங்குறும் பெறிந்த ஆற்றலோடு பருந்துபடப்
பல்செருக் கடந்த செல்லுறம் தடக்கைக்
10. கெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅ
நீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ்
வரையர் மகளிரின் அரியள்
அவ்வரி அல்குல் அணையாக் காலே.

- மதுரைக் கணக்காயனார்.

(சொ-ன) 3-4. நெஞ்சே-, தெனாஅது - தெற்கின் கண்ணே
யுள்ளதாகிய, வெல் போர் கவுரியர் நல் நாட்டு உள்ளது - போர்
வெல்லும் பாண்டியரது நல்ல நாட்டிலுள்ளதாய,

5-13. மன்கொள் புற்றத்து - மன்னாலாய புற்றினையுடைய,
அருப்பு உழை திறப்பின் - காட்டரணீன் இடத்தைத் திறத்தலோடு,
ஆகொள் மூதூர் கள்வர் பெருமகன் - பகைவர் ஆக்களைக் கவர்ந்து
கொள்ளும் பழைய ஊரினராய கள்வர்கட்டு முதல்வனும், ஏவல்
இளையர் தலைவன் - ஏவுதலைச் செய்யும் வீரர்கட்டுத் தலைவனும்,
மேவார் அரு குறும்பு எறிந்த ஆற்றலோடு - பகைவரது அரிய
அரண்களை அழித்த வலிமையுடன், பருந்துபட பல் செரு கடந்த -
பருந்துகள் வந்து கூடப் பகைவரது பல போரையும் வென்ற, செல்
உறம் தட கை - இடியுடன் மாறுபடும் பெரிய கையினையும்,
கெடாஅ நல் இசை - என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையுமடை
யானும் ஆகிய, தென்னன் - பாண்டியனது, தொடாஅ நீர் இழி
மருங்கில் - தோண்டப்படாத அருவி விழும் பொய்கையினை
யுடைய, கல்அளை - மலையின் குகையில், கரந்த - மறைந்த, வரையர
மகளிரின் - வரையர் மகளிர்போல, அரியள் - அரியளாய, அ வரி
அல்குல் - அழகிய வரிகளையுடையளாய தலைவி, அணையாக்கால்
- நம்மை அணையப் பெறாதவிடத்து,

1-3. ஒறுப்ப ஓவலை - உன்னை வன் சொற் கூறி ஒறுக்கவும்
ஒழிவாய் அல்லை, நிறுப்ப நில்லலை - இன்சொற் கூறி நிறுத்தவும்
நிற்பாய் அல்லை, நினக்கு யான் கிளைஞன் அல்லனோ - உனக்கு
யான் உறவினன் அல்லனோ, புணர்ந்தோர்போல போற்றுமதி -
உள்ளம் ஓன்றிய நண்பரைப்போல யான் கூறுவதனைப் போற்று
வாயாக.

(முடிபு) நெஞ்சே! வரையர மகளிரின் அரியள் அவ்வரி
அல்குல் அணையாக்கால், ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
நினக்கு யான் கிளைஞன் அல்லனோ; புணர்ந்தோர்போலப்
போற்றுமதி.

கள்வர் பெருமகனும் இளைஞர் தலைவனும் தடக்கையும்
நல்லிசையும் உடையோனுமாகிய தென்னன் என்க.

(வி-ரை) ஒறுத்தல் - வன்சொற் கூறிக் கழறுதல். மேல் ஒறுப்ப
என்றமையால் நிறுப்ப என்பதற்கு இன்சொற் கூறி நிறுத்தவும் என்க.
இவ்விருதிறத்தானும் அறிவுறுத்தல் கிளைஞர் செயலாதலின், நினக்கு
யான் கிளைஞன் அல்லனோ என்றான். அல்ல குறிப்பட்ட
தலைமகன் தலைவி பெறுதற்காயள் ஆகவின் ஆண்டுச் செல்லுதல்
ஒழிக ஈங்கே நில் என்று உரைத்தும் நெஞ்சு கேளாது செல்லுதலின்
அதனை நோக்கி இங்கனம் கூறினான் என்க.

தெனாஅது - குறிப்புமுற்று எச்சமாகியது. உள்ளதை - ஐ
சாரியை. நன்னாட்டு உள்ளதாகிய கல் அளை என்று கூட்டுக.
அருப்பம் - அருப்பு என்றாயது. அருப்பம் - காட்டரண். மேவார் -
வேளிரும் வேந்தருமாகிய பகைவர். வேளிரது குறும்பு எறிந்த
என்றும், வேந்தரது பல் செருக் கடந்த என்றும் கொள்க. வேளிர் -
குறுநில மன்னர். தொடா மருங்கு - தோண்டப்படாத இடம்;
இயற்கையாய நீர்நிலை; இது பொய்கை எனப்படும்.

343. பாலை

(தலைமகன் இடைச்சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழிப் போயது)

வாங்கமை புரையும் வீங்கிறைப் பணைத்தோள்
சில்சணங் கணிந்த பல்பூண் மென்முலை
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்

5. புன்றலை சிளத்தத் வன்றலை நடுகற்
கண்ணி வாடிய மன்னா மருங்குற்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
கண்பொரி கவலைய காளத் தாங்கண்
10. நனந்தலை யாஅத் தந்தளிர்ப் பெருஞ்சினை
இல்போல் நீழுற் செல்வெயில் ஒழிமார்
நெஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புற்றிறை பண்டத்துப் பொறையாசுக் களைந்த
பெயர்படை கொள்ளார்க் குயவுத்துணை யாகி

15. உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்துநின்று
உள்ளினை வாழியென் நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கன்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையிற் பிரிந்த நீயே.

- மதுரை மருத னினாகனார்.

(சொ-ன்) 16-19. என் நெஞ்சே வாழி-, கள்ளின் மகிழின் மகிழ்ந்த- கள்ளால் ஆகிய மகிழ்வேலோல மகிழ்தற்கு ஏதுவாகிய, அரி மதர் மழைகண் - செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையும், சில மொழிப் பொலிந்த துவர் வாய் - சிலவாய மொழிகளாற் பொலிவுற்ற பவளம்போன்ற வாயினையும், பல் மாண் - பலவாய மாண்பு களையும் உடைய, பேதையின் பிரிந்த நீ - நம் தலைவியைப் பிரிந்துவந்த நீ,

415. மரம் கோள் உமண் மகன் பெயரும் பருதி - வண்டியினைக் கொண்ட உப்பு வாணிகனது பெயர்ந்து செல்லும் உருளின், புன் தலை - பொலிவில்லாத பூண், சிதைத்த வன் தலை நடுகல் - சிதையச் செய்த வலிய பாறையிலுள்ள நடுகல்லின், கண்ணி வாடிய மண்ணா மருங்குல் - இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில், கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து - கூரிய உளியால் இயற்றப்பெற்ற கீற்றுக்கள் மறைந்த எழுத்துக்கள், அ ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் - அவ் வழியிலே செல்லும் புதியர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும், கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் - இடங்கள் பொரிந்த கவர்த்த நெறிகளையுடைய காடாகிய அங்குள்ள, நன்றலை யாஅத்து அம் தனிர் பெருசினை - அகன்ற இடத்தின்கண்ணே யா மரத்தின் ஆழுகிய தனிர் களையுடைய பெரிய கிளைகளின், இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் - இல்லின் கண் இருப்பது போன்ற நிழலில் தாம் வந்த வெயிலின் வெப்பம் ஒழிதற்கு, நெடு செவி கழுதை குறுகால் ஏற்றை - நீண்ட செவியினையும் குறிய காலினையுமுடைய ஆண் கழுதையின், புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த - புறத்தே நிறைந்துள்ள பண்டங்களின் பாரத்தாலாய தளர்வினைப் போக்கியவராகி, பெயர்ப்படை கொள்ளார்க்கு - மீண்டும் புறப்பாடு செய்யாதிருந்தார்க்கு, உயவு துணையாகி - உசாவியிருக்கும் வழித்துணையாகி, உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் - மிக்க முயற்சியினை விரும்பி நின்றனை, (ஆயினும் இப்போது),

1-3. வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் - வளைந்த மூங்கிலை ஒக்கும் மிக்க இறையினையுடைய பெருத்த

1. செல்வாய்

2. பெயர்ந்த நீயே.

தோளினையும், சில சணங்கு அணிந்த பல் பூண் மென் முலை - சிலவாய தேமலை அணிந்த பல் பூண்களையுடைய மெத்தென்ற முலையினையுமுடைய தலைவியின், நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து - நல்ல அழிய ஆகத்தினைத் தழுவுதலை விரும்பி,

15-16. பெயர்ந்து நின்று உள்ளினை - மீண்டு நின்று இம்முயற்சியினைக் கைவிட நினைத்துளாய்; இது தகுமா?

(முடிபு) என் நெஞ்சே! வாழி! பேதையிற் பிரிந்த நீ கானத்து ஆங்கண உயர்ந்த ஆள்வினைபுரிந்தோய் ஆயினும், இப்போது, மென்முலை ஆகம் புல்லுதல் நயந்து பெயர்ந்து நின்று உள்ளினை; இது தகுமா?

(வி-ரை) மரம் கோள் : மரம் என்பது அதனாலாய வண்டியைக் குறித்தது; மரக்கலத்தைக் குறித்தல்போல. அது மரக் கலத்தைக் குறித்தல். 'பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்' 'மரத்தாரிம் மாணாக் குடிப் பிறந்தார்'² 'இல்லை மரம் போக்கிக் கூவி கொண்டார்'³ என்பவற்றான் அறியப்படும். பருதி - வண்டியின் உருள். பயம் - பொருள். பெயர்ப்படை - பெயர்பு அடை; பெயர் தலைப் பொருந்தல். தலைவி உசாத்துணை யின்றி வருந்த அவளைப் பிரிந்து, சுரத்திலே செல்லும் பண்ட வாணிகர்க்கு உசாத் துணையாகிப் பெரிய முயற்சியை மேற்கொண்ட நீ இப்பொழுது இடைச் சுரத்தே மீண்டு நின்று தலைவியை நினைப்பது என்னை? எனத் தலைவன் நெஞ்சினைக் கழறினான் என்க.

344. மூல்லை

(வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது)

வளமழை பொழிந்த வானிறக் களாரி
உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத்
தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின்
வையேர் வாலெயிற் ரொண்ணுதல் மகளிர்

5. கைமான் தோளி கடுப்படப் பையென
மயிலினம் பயிலும் மரம்பயில் கானம்
எல்லிடை யுராஅ வளவை வல்லே
⁴கழிலொளி நாவில் தெண்மனி கறங்க
⁵நிழலொலிப் பன்ன நிமிர்பரிப் புரவி
10. வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பாய்ந்து
இயக்குமதி வாழியோ கையுடை வலவ

1. பதின்று. 76

2. நாலடி. 15:5

3. பழெமாழி. 1

(பாடம்) 4. கழ லொளி.

5. நிழலொலிப் பன்ன நிமிர்பரிப் புரவி

பசப்புறு படரட வருந்திய
நயப்பின் காதலி நகைமுகம் பெறவே.

- மதுரை அளக்கர் ஞாழார் மகனார்¹ மள்ளனார்.

(சொ-ன்) 11-13. கை உடை வலவ - தேர் ஊர்தலில் கை தேர்ந்த பாகனே! வாழி!, பசப்பு உறு படர் அட வருந்திய - பசலை உற்ற துன்பம் வருத்த வருந்திய, நயப்பு இன் காதலி - அன்பு மிக்க இனிய காதலியின், நகை முகம் பெற - நகையுடன் கூடிய முகத்தினை அடைய,

1-6. வள மழை பொழிந்த - வளந்தரும் மழை சொரிந்த, வால் நிற களரி - வெள்ளிய நிறத்தினையுடைய களர் நிலமாகிய காட்டில், உள்ரதரு தண் வளி உறுதொறும் - வீசும் குளிர்ந்த காற்று மிகுந் தொறும், நிலவு என தொகு முகை விரிந்த முட கால் பிடவின் - நிலவோளி என்னுமாறு தொக்க அரும்புகள் விரிந்த வளைந்த அடியினையுடைய பிடா மரத்தின் கண்ணே, வை ஏர் வால் எயிற்று ஒன் நுதல் மகளிர் கை மாண் தோளி கடுப்ப - கூரிய அழகிய வெள்ளிய பற்களையும் ஒளி தங்கிய நெறியினையுடைய மகளிரது ஒழுங்கு மாட்சிமைப்பட்ட தோளி என்னும் விளையாட்டை யொப்ப, பை என மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம் - மெல்லென மயிற் கூட்டங்கள் இயலும் மரங்கள் அடர்ந்த காட்டு நெறியில்,

7. எல் இடை உறா அளவை - இருள் இடைப்படா முன்னரே,

7-11. வல்லே - விரைந்து, கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க - கழலாகிய ஒலிக்கும் நாவினையுடைய தெளிந்த மணி ஒலிக்க, நிழல் ஒலிப்பு அன்ன நிமிர் பரிப் புரவி - ஒளியின் தழைத்தலை யொத்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளை, வள்பு ஆய்ந்து - கடிவாளத்தினை ஆய்ந்து செலுத்தி, வயக்கு உறு கொடிஞ்சி பொலிய - விளக்கமுறும் கொடிஞ்சி பொலிவுற்றுக் காண இவர்ந்து, இயக்குமதி - தேரினைச் செலுத்துவாயாக.

(முடிபு) வலவ! வாழி! காதலி நகைமுகம் பெற, கானம் எல் இடை உறா அளவை, புரவி வள்பு ஆய்ந்து கொடிஞ்சி பொலிய (இவர்ந்து தேரினை) இயக்குமதி.

(விரை) களரி - களர் நிலம், பிடவின் கண் மயிலினம் பயிலும் கானம் என்க. தோளி மகளிர் விளையாட்டுள் ஒன்று. இது பல்வரிக் கூத்துள் ஒன்றாதலைச் சிலப்பதிகார அரங்கேற்று காதை உரையான் அறிக. தோளை வீசி ஆடுதலின் தோளி எனப்பட்டது. கை மாண் - கை வீசுதல் மாட்சியுற்ற என்றுமாம். திருவாசகத்திற் கூறப்பட்ட தோணோக்கம் என்பதும் இதுவேபோலும். கார்காலத்தில் பிடவின்

1. அம் மள்ளனார்.

மீது மயில்கள் உவகையுடன் உலாவுதலுக்கு ஒண்ணுதல் மகளிரது தோள் வீச்சு உவமம் ஆயிற்று.

345. பாலை

(தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

விசம்புதனி பொழிந்து வெம்மை 'நீங்கித் தண்புதம் படுதல் செல்கெனப் பன்மாண் நாஞ்செல விழைந்தன மாக ஒங்குபுகழ்க் கானமர் செல்வி அருளவின் வெண்காற்

5. பல்படைப் புரவி எய்திய தொல்லிசை நுணங்குநுன் பனுவற் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழிற் குன்றத்துக் கருங்கால் வேங்கைச் செம்பூம் பிளையைல் ஜதேந் தல்குல் யாமணிந் துவக்குஞ்
10. சின்னாள் கழிக என்று முன்னாள் நம்மொடு பொய்த்தனர் ஆயினுந் தம்மொடு திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார் மாழறி ஈன்று மரக்கொம் பகைப்ப உறைகழிந் துலந்த பின்றைப் பொறைய
15. சிறுவெள் எருவித் துவலையின் மலர்ந்த கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச் செம்மனற் சிறுநெறி கம்மென வரிப்பக் காடுகவின் பெறுக தோழி ஆடுவளிக்கு ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்
20. கல்கண் சீக்கும் அத்தம் அல்குவெயில் நிழல் அசைந்தனர் செலவே.

- குடவாயிற் கீரத்தனார்.

(சொ-ன்) 18. தோழி,-

1-3. விசம்பு தளி பொழிந்து - வானம் துளியைச் சொரிந்து, வெம்மை நீங்கி - வெப்பம் கழிந்து, தண் பதம் படுதல் - குளிர்ந்த நிலைமை எய்துதலின், செல்க என - எம்மையும் உடன்கொண்டு செல்வாயாக என்று கூறி, நாம் பல் மாண் செலவிழைந்தனம் ஆக - நாம் பலமுறையும் உடன் செல்ல விரும்பி வேண்டினேமாக,

3-11. ஒங்கு புகழ் கான் அமர் செல்வி - மிக்க புகழ் வாய்ந்த கொற்றவை, அருளவின் - அருள் கூர்ந்து அளித்தலின், வெண்கால்

(பாடம்) 1. நீங்க.

பல படை புரவி எய்திய - வெள்ளிய காலினையும் பல படையினை யும் உடைய குதிரைகளை அடைந்த, தொல் இசை நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய - பழமையான புகழினையுடைய மிக நுண்ணிய செய்யுட்களை இயற்றிய புலவனாற் பாடப்பெற்ற, இனம் மழை தவழும் ஏழில் குன்றத்து - கூட்டமாய மேகங்கள் தவழும் ஏழில் எனும் குன்றத்தின்கண்ணுள்ள, கரு கால் வேங்கை செம் பூ பிணையல் - கரிய அடியினையுடைய வேங்கை மரத்தின் சிவந்த பூக்களாலாய மாலையை, ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் - அழகியதாய உயர்ந்த அல்குலில் யாம் அணிந்து மகிழும் பருவமாய, சில் நாள் கழிக என்று - சில நாள் கழிவதாக என்று, முன் நாள் நம்மொடு பொய்த்தனர் ஆயினும் - முற்காலத்தே நம்பால் பொய் கூறிச் சென்றுவிட்டாராயினும்,

18-21. ஆடு வளிக்கு ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் - அசையும் காற்றினால் தளரும் நிலை வாய்ந்த இற்றி மரத்தின் ஒன்றாகித் தனித்த நீண்ட விழுது, கல் கண் சீக்கும் அத்தம் - மலையின் இடத்தினைத் துடைக்கும் சர நெறியில், அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செல - பொருந்திய வெயிற்காக நிழலின்கண் தங்கின ராகிச் செல்கு,

11-18. தம்மொடு திருந்து வேல் இளையர் - தம்முடனே திருந்திய வேலினையுடைய ஏவலாளரும், சுரும்பு உன மலைமார் - வண்டுகள் உண்ணும்படி தரித்துக்கோடற்கு, மா முறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப - சிறந்த தளிர்களை ஈன்று மரத்தின் கொம்புகள் தளிர்க்கு மாறு, உறை கழிந்து உலந்த பின்றை - மழை பெய்து நீங்கிய பின்பு, பொறைய சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த - குன்றுகளினிடத் தவாய சிறிய வெள்ளிய அருவிகளின் நீர்த் துளியால் மலர்ந்த, கரு கால் நுணவின் பெரு சினை வான் பூ - கரிய அடியினையுடைய நுணா மரத்தின் பெரிய கிளைகளிற் பூத்த வெள்ளிய பூக்கள், செம்மணல் சிறு நெறி கம் என வரிப்ப - சிவந்த மணலையுடைய சிறிய வழிகளிலே கம் மென்று மணக்குமாறு உதிர்ந்து அழகு செய, காடு கவின் பெறுக - காடு அழகு பெறுவதாக.

(முடிபு) தோழி! பன் மாண் நாம் செல விழைந்தனமாக, வேங்கைப் பூம் பிணையல் யாம் அணிந்து உவக்கும் சின்னாள் கழிக என்று முன்னாள் பொய்த்தனராயினும், அத்தம் நிழல் அசைந்தனர் செல, மா முறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப, நுணவின் வான்பூ சிறு நெறி கம்மென வரிப்பக், காடு கவின் பெறுக.

(வி-ரை) படுதலின் உடன் கொண்டு செல்கென விரித்துரைக்க. 'கானமர் செல்வி அருளாவின்.... புரவி எய்திய.... புலவன் பாடிய ஏழிற் குன்றம்' என்பதனால், ஏழிற் குன்றத்தைப் பாடிய சிறந்த புலவன்

ஒருவனுக்குக் கானமர் செல்வி குதிரை அளித்ததோரு வரலாறு பெறப்படுகின்றது. படை - குதிரைக்கலனை, ஏழிற் குன்றம் - நன்னன் என்பானது; மேல் கடற் பக்கத்தது. தம்மொடு இளையர் மலைமார் - தாழும் இளையரும் மலைதற்கு என்க. தலைவர் இப்பொழுது நம்மைப் பொய்த்து அகன்றனராயினும் பன்னாளும் நமக்கு இன்பம் விளைத்தவராகவின், அவர் செல்லும் நெறி நிழலில் இளைப்பாறிச் செல்லுதற்குக் காடு கவின் பெறுவதாக எனத் தோழியை நோக்கித் தலைவி கூறினாள் என்க.

346. மருதம்

(தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது)

நகைநன் றம்ம தானே இறைமிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத் தன்ன
கூறர் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்டோ டன்ன கயல்குறித்துக்

5. கள்ளார் உவகைக் கவிமகிழ் உழவர்
காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சலை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிலை
10. மீதழி கடுநீர் நோக்கிப் பைப்பயய்
பார்வல் இருக்கும் பயங்கேழ் ஊர
யாமது பேளின்றோ இலமே நீரின்
பண்ணமை நல்யாழ்ப் பாணனோடு விசிபினி
மண்ணார் முழவின் கண்ணதிர்ந் தியம்ப
15. மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி
எம்மனை வாரா யாகி முன்னாள்
நும்மனைச் சேர்ந்த ஞான்றை யம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர்
இழையனி யானைப் பழையன் மாறன்
20. மாடமலி மறுகிற் கூடல் ஆங்கன்
வெள்ளத் தானையொடு 'வேறுபுத் திறுத்த
கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
ஏதின் மன்னர் ஊர்கொளக்
25. கோதை மார்பன் உவகையிற் பெரிதே.

(பாடம்) 1. வேண்டுபுலத் திறுத்தக்

- நக்கீரர்.

(சொ-ன்) 1-11. மாரி சதையின் இறைமிசை ஈர் புறத்து அன்ன - மாரிக்காலத்தே இறப்பின் மேலுள்ள சதை பூசிய குளிர்ந்த மேலிடத்தையொத்த, கூரல் குறும் பறை கொக்கின் சேவல் - இறகினையுடைய குறுகக் குறுகப் பறக்கும் கொக்கின் சேவலானது, வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து - வெள்ளியாலாய வெள்ளிய இதழ் போன்ற கயல் மீனைப் பெறல் கருதி, கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் - கள்ளினையுண்ட மகிழ்வாலாய மிக்க செருக்கினைக் கொண்ட உழவர், காஞ்சி குறு தறி குத்தி - காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நட்டு, தீம் சுவை மெல் கழை கரும்பின் நல் பல மிடைந்து - இனிய சுவையுடைய மெல்லிய தண்டினை யுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் கட்டிக் குறுக்கே வைத்து அடைத்து, பெரு செய் நெல்லின் பசு அவஸ் பொத்தி - பெரிய நெற்பயிரையுடைய செய்யாகிய பசிய பள்ளங்களில் நீரைத் தேக்கி, வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடு சிறை - வருத்தமுற்று இயற்றிய வலிய இடத்தினையுடைய வளைந்த அணையின், மீது ஆழி கடு நீர் நோக்கி - மேலே தேங்கி வழியும் கடிய நீரினைப் பார்த்து, பை பய பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊரா - மெல்லமெல்லச் சென்று நோக்கியிருக்கும் பயன் பொருந்திய ஊரினை யுடையவனே,

12-17. நீ நின் பண் அமை நல்யாழ் பாணனொடு - நீ நினது பண்ணின் திறம் அமைந்த நல்ல யாழினையுடைய பாணனுடன், விசிபினி மண்ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப - இறுகிய கட்டினையுடைய மார்ச்சனை அமைந்த முழவின் கண்கள் முழங்கி ஒலிக்க, மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி - மகிழ்ச்சியுற்ற நினக்குத் துணையாகிய சுற்றத்துடன் கள்ளுண்டு, எம் மனை வாராய் ஆகி - எமது மனையின்கண் வாரா தொழிந்து, முன் நாள் - முன்னை நாளில், நும் மனை சேர்ந்த ஞான்றை - நுமது மனையாய அப் பரத்தை இல்லின் கண் சேர்ந்திருந்த போழ்து,

17-25. அம் மனை குறு தொடி மடந்தை - அம்மனையிலுள்ள சிறிய தொடியினையனிந்த நின் பரத்தை, நெடு தேர் இழைஅணி யானை பழையன மாறன் - நீண்ட தேரினையும் இழையை அணிந்த யானையினையுமுடைய பழையன் மாறன் என்பானை, மாடம் மலி மறுகின் கூடல் ஆங்கண் - மாடங்கள் மிக்க தெருக்களையுடைய கூடலாகிய அங்கே, வெள்ளம் தானையொடு வேறுபுலத்து இறுத்த - மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர் செய வந்து தங்கியிருந்த, கிள்ளி வளவன் நல் அமர் சாஅய் - கிள்ளி வளவன் நல்ல போரின்கண் சாய்த்து, கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி - கடிய செலவினையுடைய குதிரைகளுடன் பல யானைகளையும் பற்றிக் கொண்டு, ஏதில் மன்னர் ஊர் கொள - பகை மன்னரது ஊரினைப் பற்றிக் கொள்ள, கோதை மார்பன் உவகையின் பெரிது -

கோதை மார்பன் என்னும் சேரன் எய்திய மகிழ்வினும் பெரிதாக, உவந்தனள் - மகிழ்ந்தனள் அன்றோ.

12. யாம் அது பேணின்றோ இலம் - யாங்கள் அதனைக் கருதியது இலம்;

1. நகை நன்று அம்ம - அங்ஙனமாகவும் நீ மறுப்பது மிக்க நகையை உண்டாக்குவதாகும்.

(முடிபு) பயம் கேழ் ஊரா! நீ நின் பாணனொடு முழவின் கண் இயம்ப மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி எம் மனை வாராயாகி நூம் மனைச் சேர்ந்த ஞான்றை, அம்மனைக் குறுந்தொடி மடந்தை, கோதைமார்பன் உவகையிற் பெரிது உவந்தன ஓன்றோ! யாம் அதனைப் பேணின்றோ இலம். நகை நன்று அம்ம.

(வி-ரை) கூரல் - சிறகு. சேவல் கயல் குறித்துக் கொடுஞ் சிறை மீதழி கடுநீர் நோக்கிப் பார்வவிருக்கும் என்க. பார்வல் இருத்தல் - பதுங்கிப் பார்த்திருத்தல். கரும்பினை மிடைந்து என்றது மருத நிலத்தின் வளமிகுதி கூறியவாறு. நெல்லின் செய்யாகிய அவஸ் என்க. சிறைமீது வழியும் நீரில் கயல் மீன்கள் ஏறி வருமாகவின், கொக்கின் சேவல் அதனை நோக்கியிருக்கும் என்க. பழையன் மாறன் - மோகுரிவிருந்த ஒரு குறுநில மன்னன்; பாண்டியன் படைத் தலைவன் கிள்ளி வளவன் பழையன் மாறனைக் கூடற்கண்ணே அமரில் சாய்த்துப் புரவியொடு களிறு பல வவ்வி ஊர்கொள் என்க. இப் பழையன் மாறனைக் கூடலையாண்ட பேரரசனாகக் கருது வாரும் உளர். (இராகவையங்கார் 'தமிழ் வரலாறு' பக்கம் (51) காண்க.) குறுந்தொடி மடந்தை உவந்தனள், யாம் அது பேணின்று இலம், அங்ஙனமாகவும், யாம் வேறு யாரையும் அறியேம் என நீ கூறுதல் பெரிதும் நகை விளைவிக்கின்றது எனத் தோழி தலைவனை மிகக் கழித் தலைவியின் ஊடல் நீங்குமாறு கூறினாளேன்க.

(மே-ன்) 'பெறற்கரும் பெரும் பொருள் முடந்தபின் வந்த' ¹ என்னுஞ் சூத்திரத்து, 'பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி, இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்' என்னும் பகுதிக்கண், 'பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச் சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின்கண் ஊடல் நீங்கும் தன்மை உளதாக்கிக் கூட்டும்' என்றுரைத்து அதற்கு இச் செய்யுளைக் காட்டினர் நச்.

(உ-றை) கொக்கின் சேவல் கயல் குறித்துப் பார்வல் இருக்கும் என்றது தலைவன் பரத்தையரை நோக்கியிருப்பன் என்றபடி.

1. தொல். கற்ட. 9

- 347. பாலை**
- (தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது)
- தோனுந் தொல்கவின் தொலையை நானும்
நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
சால்பெருந் தானைச் சேர வாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பறுத் தியற்றிய
5. பன்னாமை முரசின் கண்ணதிர்ந் தன்ன
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் முதூர் அலர்ந்மக் கொழியச்
சென்றன ராயினுஞ் செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் வாழி தோழி வாயாது
10. மழைகரந் தொளித்த கழைதிரங் கடுக்கத்து
ஓன்கேழ் வயப்புவி பாய்ந்தெனக் குவவடி
வென்கோட் டியானை முழக்கிசை வெரீஇக்
கன்றொழித் தோடிய புன்றலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
15. கெடுமகப் பெண்டிரிற் ரேரும்
நெடுமர மருங்கின் மலையிறந் தோரே.

- மாழுலனார்.

(சொ-ன்) 9-16. தோழி-, வாழி-, வாயாது மழை காந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து - மழை பெய்யாது மறைந்து ஒளித்தமையால் மூங்கில்கள் வாடிய பக்க மலையில், ஓன்கேழ் வய புலி பாய்ந்தென - ஓள்ளியினிற்முடைய வலிய புலி பாய்ந்ததாக, குவவு அடி வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ - திரண்ட அடியினையும் வெள்ளிய கொம்பினையும் உடைய களிறு முழக்கிய ஒலியினைக் கேட்டு அஞ்சி, கன்று ஒழித்து ஓடிய புல் தலை மட பிடி - தன் கன்றினை விட்டு ஓடிய புல் லென்ற தலையினையுடைய இளைய பிடியானை, கை தலை வைத்த மையல் விதுப்பொடு - கையைத் தலைமீது வைத்துக்கொண்ட மயக்கம் தங்கிய விரைவுடன், கெடு மக பெண்டிரின் தேரும் - தம் மகவினைக் காணா தொழிந்த பெண்டிர் போல அக் கன்றினைத் தேடித் திரியும், நெடு மர மருங்கின் மலை இறந்தோர் - நீண்ட மரங்களையுடைய பக்கத்தினையுடைய மலையைக் கடந்து சென்றவராய நம் தலைவர்,

1-2. தோனும் தொல் கவின் தொலையை - தோன்கள் பழைய அழகு கெடவும், நாளும் நலம் கவர் பசலை நல்கு இன்று நலிய - ஒவ்வொரு நாளும் அழகினைக் கவர்ந்துகொள்ளும் பசலையானது அருளதலின்றி வருத்தவும்,

3-8. சால் பெரு தானைச் சேரலாதன் - நிறைந்த பெரிய சேனையினையுடைய நெடுஞ்சேரலாதன் என்பான், மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய - பெரிய கடலின்கண் பகைவர் களை ஓட்டி அவர்தம் காவன் மரமாய கடம்பினை அறுத்துச் செய்த, பண் அமை முரசின் கண் அதிர்ந்தன் - பண்ணுதல் அமைந்த முரசினது கண் முழங்கினாற்போன்ற, மூதூர் கௌவை தாற்றும் வெவ்வாய்ச் சேரி அம்பல் அலர் - மூதாரின்கண் பழியினைத் தாற்றும் கொடியவாயினையுடைய சேரிப் பெண்டிருடைய அம்பலும் அலரும், நமக்கு ஒழிய - நம்மிடத்தே தங்கியிருக்கவும், சென்றனர் ஆயினும் - நம்மைப் பிரிந்து சென்றார் ஆயினும்,

8-9. அவர்க்குச் செய்வினை வாய்க்க - அவர்க்குச் செய்யும் வினை கை கூடுவதாக.

(முடிபு) தோழி! நெடு மர மருங்கின் மலையிறந்தோர், தோள் கவின் தொலையை, பசலை நலிய, அம்பல் அலர் நமக்கு ஒழியச் சென்றனராயினும், அவர்க்குச் செய்வினை வாய்க்க தில்.

(வி-ரை) தோனும் என்பதிலுள்ள உம்மையைத் தொலையவும் என மாறியும். நலிய, ஒழிய என்புழி உம்மை விரித்தும் உரைக்க. சேரலாதன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் அரசன். அவன் மேல்கடற்கண்ணே பகைவரை ஓட்டி அவரது கடம்பினைத் தடிந்து முரசியற்றினான் என்பது பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தால் அறியப்படும். இந்நாலுள்ளே ‘வலம்படு முரசிற் சேரலாதன், முந்தீ ரோட்டிக் கடம்பறுத்து’ என முன் வந்திருத்தலும் காண்க. கவ்வை தூற்றுதலே இயல்பாகவுடைய வெவ்வாய் என்க. அம்பலும் அலரும் என்க. அம்பலாகிய அலர் என்றுமாம். வாய்க்க தில்; தில் விழைவின்கண் வந்தது.

348. குறிஞ்சி

தலைமகன்? சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லெடுப்பத்
தலைமகள் சொல்லியது)

என்னா வதுகொல் தானே முன்றில்
தேன்தேர் கூவைய திரளரை மாஅத்துக்
கோடைக் கூழ்த்த கமழ்ந்துந் தீங்களி
பயிர்ப்பறு பலவின் எதிர்க்களை யளைஇ

5. இறாலொடு கலந்த வண்டுழு சரியல்
நெடுங்கண் ஆடமைப் பழுநிக் கடுந்திறற்
பாப்புக்கடுப் பன்ன தோப்பி வாள்கோட்டுக்
கடவுள் ஓங்குவரைக் கோக்கிக் குறுவர்
முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி

10. அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி
யானை வவ்வின¹தினையென நோனாது
இளையரும் முதியருங் கிளையுடன் குழீஇச்
சிலையாய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நன்மொழி தேறிய நெஞ்சே.

- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்.

(சொ-ன்) 1-10. முன்றில் - முன்றிலின்கண்ணுள்ள, தேன் தேர் சுவைய - தேன் எனத்துகும் சுவையினவாகிய, தீரள் அரை மாத்துக் கோடைக்கு ஊழ்த்த கமத் நறு தீம் கணி - திரண்ட அடியினையுடைய மாமாத்தின் கோடைக்காலத்தே முதிர்ந்த நன் மனங் கமமும் இனிய கணிகளுடன், பயிர்ப்பு உறு பலவின் எதிர் சளை அளைஇ - பிசினையுற்ற பலவினது ஒளி பொருந்திய சளைகளையிட்டு, இறாலொடு கலந்த - தேனுடன் கூட்டியாக்கிய, வண்டு முசு அரியல் - வண்டு மொய்க்கும் அரியலாகிய, நெநு கண் ஆடு அமை பழுநி - அசையும் மூங்கிலின் நீண்ட கணுவிடையுள்ள குழாயில் நெடி திருந்து முதிர்தலின், கடுதிறல் பாப்பு கடுப்பு அன்ன தோப்பி - கடிய வேகம் கொண்ட பாம்பினது வெகுட்சியையொத்த கள்ளினை, வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஒக்கி - உயர்ந்த சிமையத்தை யுடைய தெய்வம் உறையும் உயர்ந்த மலைக்குப் படைத்துப் பின், முறித் தழை மகளிர் மடுப்ப - தளிராலாய தழையுடைய யணிந்த மகளிர் உண்பிக்க, குறவர் மாந்தி - புனங் காக்கும் குறவர் அதனை உண்டு, அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி - பக்க மலையிலுள்ள பெரிய தினைப்புனங்காவலை மறந்தவிடத்து.

11-14. யானை தினை வவ்வின என - யானைகள் தினைப்புனத்தைக் கவர்ந்துண்டனவாக, நோனாது - அதனைப் பொறாது, இளையரும் முதியரும் கிளைஉடன் குழீஇ - இளையரும் முதியருமாய சுற்றமெலாம் ஒருங்கே கூடி, சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் - வில்லை ஆராய்ந்து கொண்டு திரியும் நாட்டை யுடையோனாகிய நம் தலைவனது, நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே - உறுதியல்லாத இனிய சொல்லை மெய்யெனத் தெளிந்த நெஞ்சமே,

1. என் ஆவது கொல் - இனி நமக்கு என்ன தீங்கு உறுமோ.

(முடிபு) நாடன் நிலையா நன்மொழி தேறிய நெஞ்சே! என் ஆவது கொல். தோப்பி மகளிர் மடுப்பக் குறவர் மாந்திப் புனம் மறந்துழி, தினை யானை வவ்வின என, கிளையுடன் குழீஇச் சிலை ஆய்ந்து திரிதரும் நாடு என்க.

(வி-ரை) தேன் தேர் சுவை - தேனோ என ஆராயும் சுவை. எதிர்ச்சளை - சுவை மிக்க சளை என்றுமாம். மதுவின் களிப்பு

1. தினையென நோனாது.

மிகுதிக்குப் பாம்பின் வெகுளியையும், பாம்பு தேன் என்பவற்றின் நஞ்சின் வேகத்தையும் உவமை கூறுவர், ‘பாம்பு வெகுண் டன்ன தேறல்’¹ ‘தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்’² என்பன காண்க. அரியலாகிய தோப்பி என்க. மாந்தி அம் மயக்கத்தால் மறந்துழி என விரித்துரைக்க.

349. பாலை

(தலைமகன் பிரிவின்கண் தோழிகுத் தலைமகள் சொல்லியது.)

அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
வரைந்துதாம் பினித்த தொல்கவின் தொலைய
எவனாய்ந் தனர்கொல் தோழி ஞேமன்ன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி

5. உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக
அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை
குழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு
ஏழிற் குனறத்துக் கவாஅற் கேழ்கொளத்
10. திருந்தரை நிவந்த கருங்கால் வேங்கை
எரிமருள் கவளாம் மாந்திக் களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்லூர் பாம்பிற் ரோன்றுஞ்
சொல்பெயர் தேஏத்த சரனிறந் தோரே.

- மாழுலனார்.

(சொ-ன்) 3-14. தோழி-, ஞேமன்ன் தெரிகோல் அன்ன - பொருளின் அளவை அறியும் கருவியாய துலாக்கோலையொத்த, செயிர்தீர் செம்மொழி - குற்றமற்ற மெய்ம்மொழியினையுடைய னாகிய, உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே - வறுமையால் அழிந்த சுற்றத்துடன் பானர் முதலியோர் செல்வின், உரன் மலி உள்ளமொடு - ஊக்கம் மிக்க நெஞ்சத்துடன், முனைபாழ் ஆக - மாற்றார் போர்முனை பாழ்ப்பட, அரு குறும்பு எறிந்த - அவரது அரிய அரணைத் தொலைத்துக் கொண்ட, பெரு கல வெறுக்கை - விலை மிக்க அணிகலன் முதலாய செல்வங்களை, குழாது சுரக்கும் - அப்பாடுநர் தகுதி முதலிய ஆராயாது மிக அளிக்கும், நன்னன் நல் நாட்டு - நன்னன் என்பானது நல்ல நாட்டின்கண்ணுள்ள, ஏழில் குனறத்துக் கவாஅன் - ஏழில் என்னும் மலைச்சாரலில், கேழ்கொள் - நன்னிறம் பொருந்த, திருந்து அரை நிவந்த - செவ்விதாய அடிமரம் உயர்ந்த, கருங்கால் வேங்கை - கரிய அடியினையுடைய வேங்கை

1. சிறுபாண். 237

2.புற். 392

(பாட்) 3. கேழ்களாத்

மரத்தின், எரி மருள் கவளம் மாந்தி - தீயை யொத்த பூக்களாய உணவினை உண்டு, களிறு - ஆண் யானை, தன் வரிநுதல் வைத்த வளி தேம்பு தட கை - தனது வரிகள் தங்கிய நெற்றியில் வைத்த வளிமை குன்றிய பெரிய கை, கல் ஊர் பாம்பில் தோன்றும் - குன்றத்தே ஏறும் பாம்பு போலத் தோன்றும், சொல் பெயர் தேந்தத சரன் இறந்தோர் - மொழி வேறுபட்ட தேயத்திடத்தவாகிய சரநெறியைக் கடந்து சென்றோர்,

1-3. அரம் போழ் அ வனை செறிந்த முன் கை - அரத்தாற் பிளக்கப்பெற்ற அழகிய வளைகள் செறிந்த முன் கையினை, தாம் வரைந்து பினித்த - தாம் வரைந்துகொண்டு பற்றியதாலாய, தொல் கவின் தொலைய - பழைய அழகுகெட, எவன் ஆய்ந்தனர் - என்ன பொருளைக் கருதினரோ?

(முடிபு) தோழி! சரன் இறந்தோர், தொல் கவின் தொலைய எவன் ஆய்ந்தனர்?

(விரை) பினித்த - பற்றிய. முன் கையைப் பற்றி வரைந்த என மாறுக. வரைந்த தொல்கவின் - மணந்தமையால் அஞ்ஞான்று எய்திய அழகு. கைப்பற்றி வரையும் வழக்கினை, 'நேரிறை முன்கை பற்றி நுமர்தர, நாடறி நன்மனை அயர்கம்' என்பதனால் அறிக. ஞேமன்கோல் எனக் கூட்டுக் கொலி - பொருள்களை ஆராய்ந்து அறிதல். செம்மொழியையுடைய நன்னன் எனவும், சூழாது சுரக்கும் நன்னன் எனவும் தனித்தனி இயையும். களிறு சுரத்தில், வேறு தக்க கவளம் கிடைக்கப் பெறாமையால், வேங்கைப் பூவை உண்டு பசி தனியாது வளி குன்றியிருக்கும் என்க.

350. நெய்தல்

பகற்குறி வந்து நீங்குந் தலைமகற்குத் தோழி சொல்லியது)

கழியே, சிறுகுரு னெய்தலோடு காவி கூம்ப
எறிதிரை போதந் தரலா னாதே
துறையே, மருங்கிற் போகிய மாக்கலை மருப்பின்
இருஞ்சேற் ற்றளை அலவன் நிவப்ப

5. வழங்குநர் இன்மையிற் பாடான் றன்றே
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்தெழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேர்ந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப
10. இலங்கிரும் பரப்பின் ஏரிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்றிமிற் பரதவர்

1. குறிஞ்சிப் பாட்டு. 231-232.

ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கவிகெழு கொற்கை எதிர்கொள் இழிதருங் குவவுமணல் நெடுங்கோட் டாங்கன்

15. உவக்கான் தோன்றுமெஞ் சிறுநல் ஹாரே.

- சேந்தன் கண்ணனார்.

(சொ-ள்) 9. பெரு நீர்ச் சேர்ப்ப - பெரிய கடற்கரையையுடைய தலைவனே!

1-5. கழியே சிறு குரல் நெய்தலோடு காவி கூம்ப - கழியிடத்தே சிறிய புங்கொத்துக்களையுடைய நெய்தற் பூவும் கருங்குவளைப் பூவும் குவிய, ஒதம் எறி திரை தரல் ஆனாது - கடல் வீசும் திரையைத் தருதல் அமையாது, துறையே - துறை, மருங்கில் போகிய மா கவை மருப்பின் - பக்கத்தே நீண்ட பெரிய கவர்த்த கோட்டினையுடைய, இரு சேற்று ஈர் அனை அலவன் - கரிய சேற்றின்கண் ணுள்ள ஈரமுடைய வளையிலிருக்கும் ஞேண்டு, நிவப்ப - மேலே வெளிப்பட, வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்று - செல்வோர் இல்லாமையால் ஒலி அடங்கியது,

10-15. இலங்கு இரு பரப்பின் - விளங்கும் பெரிய கடற் பரப்பில், எறி சுறா நீக்கி - ஏறியும் சுறா மீனை ஒதுக்கி, வலம்புரி மூழ்கிய - வலம்புரியின் முத்தினை மூழ்கியெடுத்த, வான் திமில் பரதவர் - பெரிய படகினையுடைய பரதவர், ஒலி தலைப் பணிலம் கல் என ஆர்ப்ப - ஒலியைத் தன்னிடத்தேயுடைய சங்குகள் கல்லென ஆர்க்கும்படி, கவிகெழு கொற்கை எதிர்கொள் - ஆரவார மிக்க கொற்கையோர் எதிர்கொள்ளுமாறு, இழிதரும் - படகினின்று இறங்கும், குவவு மணல் நெடு கோட்டு ஆங்கண் - திரண்ட மணலை யுடைய நீண்ட கரையாய அவ்விடத்தே, எம் சிறு நல் ஊர் உவக் காண் தோன்றும் - எமது சிறிய நல்ல ஊர் உங்கே தோன்றாநிற்கும், காண்பாயாக;

6-9. கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி - வளைந்த நுகத்திற் பூட்டப் புக்க திரண்ட காலினையுடைய கோவேறு கழுதையை, வடி மணி நெடு தேர் பூண ஏவாது - வடித்த மணியினையுடைய நீண்ட தேரினிற் பூணும்படி நின் பாகற்கு ஆணை செய்யாது, ஏந்து எழில் மழை கண் இவள் குறையாக - மிக்க அழகு பொருந்திய குளிர்ந்த கண்ணினையுடைய இவள் காரியமாகச், சேர்ந்தனை சென்மோ - இன்றிரவு இவ்வுரில் தங்கிச் செல்வாயாக.

(முடிபு) சேர்ப்ப! கழியே திரை ஒதம் தரல் ஆனாது, துறையே வழங்குநர் இன்மையின் பாடான்றன்று, எம் சிறு நல் ஊர் உவக்காண் தோன்றும். அத்திரி நெடுந்தேர் பூண ஏவாது இவள் குறையாகச் சேர்ந்தனை சென்மோ.

(வி-ரை) கழியிலே திரை ஓதம் தரல் ஆனாது, துறை பாடான்றன்று என்பன, பகர்பொழுது கழிந்தமையை உணர்த்துவ ஆயின. நெய்தல் நிலத்துப் போதரும் தலைவன் அத்திரி ஊர்ந்து வருதல் உண்டென்பது, 'கழிச்சுறை எறிந்த புட்டான் அத்திரி, நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ' என்பதனாற் பெறப்படும். ஈண்டு, அத்திரி பூண்ட தேர் ஊர்தல் கூறப்பட்டது. அத்திரி தேர் பூண்ப பாகனை ஏவாது என விரித்துரைக்க. குறை - முடிக்கப்படும் காரியம். வலம்புரி மூழ்கிய - வலம்புரிச் சங்கினை மூழ்கி எடுத்த என்றுமாம். பரதவர் ஆர்ப்ப இழிதரும் நெடுங்கோட்டாங்கண் ஊர் தோன்றும் என்க.

351. பாலை

(பொருண்முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

வேற்றுநாட் இறையுன் விருப்புறப் பேணிப்
பெறலருங் கேளிர் பின்வந்து விடுப்பப்
பொருளாகப் படுத்த புகன்மலி நெஞ்சமொடு
குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்

5. அறிவுறுஉங் கொல்லோ தானே கதிர்தெறக்
கழலிலை யுகுத்த கால்பொரு தாழ்சினை
அமலைகைந் தன்ன அங்குழழப் பொதும்பிற்
புழல்வீ யிருப்பைப் புன்காட் தத்தம்
மறுதர லுள்ளமொடு குறுகத் தோற்றிய
10. செய்குறி ஆழி வைக்கோ றெண்ணி
எழுதுகவர் ²நென்ற அழுதுவார் மழைக்கண்
விலங்கிவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்பத்
திருந்திமூ முன்கை அனலைசத் தூன்றி
இருந்தனை மீது ³பொருந்துழிக் கிடக்கை
15. வருந்துதோட் பூசல் களையு மருந்தென
உள்ளுதொறு படிஉம் பல்லி
புன்றுத்தொழு துறைவி செவிமுத லானே.

- பொருந்தில் இளங்கீரனார்.

(சொ-ன்) நெஞ்சே! 1-4. வேற்றுநாட்டு உறையுள் விருப்பு உற பேணி - வேறு நாட்டிற் சென்று தங்குதலை விருப்பம் மிகக் குறிக்கொண்டு, பெறல் அரும் கேளிர் பின்வந்து விடுப்ப- பெறுதற் கரிய சுற்றுத்தார் பின் வந்து விடைதரப் போந்து, பொருள் அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு - பொருளை ஈட்டிய விருப்புமிக்க நெஞ்சினுடன், குறைவினை முடித்த நிறைவுஇன் இயக்கம் -

1. அகம். 120.

(பாடம்) 2. நினைந்த

3. பொருந்துவீச் கிடக்கை.

முடிக்கப்படும் வினையைச் செய்து முடித்தமையால் ஆகிய நிறைவுடன் கூடிய இனிய செலவினை,

5-9. கதிர் தெற - ஞாயிற்றின் கதிர் வெதுப்ப, கழல்இலை உகுத்த கால்பொரு தாழ்சினை - கழன்ற இலைகளை உதிர்த்த காற்று அலைக்கும் தாழ்ந்த கிளைகளில், அழல் அகைந்தன்ன அம் குழை பொதும்பில் - தீ கப்ப விட்டாலோத்த அழகிய தளிர்களையுடைய மரச் செறிவில், பழல் வீ இருப்பை புல் காட்டு அத்தம் - உட்டுளை பொருந்திய பூக்களையுடைய பொலிவற்ற இருப்பை மரங்களை யுடைய காட்டு நெறியில், மறுதரல் உள்ளமொடு குறுக - யான் மீஞும் எண்ணமுடையேனாகி வந்து கொண்டிருக்கவும்,

9-17. தோற்றிய செய்குறி ஆழி - சுழித்த செய்குறியாய வட்டத்தை, வைகல்தோறு எண்ணி - நாள்தோறும் எண்ணி, எழுது சவர் - அவை எழுதப்பட்ட சவர், நனைந்த - நனைதற்கு ஏதுவாய, அழுது வார் மழைக்கண் விலங்கி வீழ் அரிப் பனி - அழுதலால் நீண்ட குளிர்ந்த கண்களிலிருந்து விலகி விழும் ஐதாகிய நீரானது, பொலம் குழை தெறிப்ப - காதிலனிந்த பொற் குழையிற் றெறித்துவிழு, திருந்து இழை முன்கை அணல் அசைத்து உன்றி - திருந்திய அணி களையுடைய முன்கையைக் கவுனில் பொருந்தவைத்து, அணைமீது இருந்து - அணையின்மீது இருந்து, கிடக்கை பொருந்துழி - பின் படுக்கையிற் கிடத்தல் பொருந்திய விடத்து, வருந்து தோள் பூசல் களையும் மருந்து என - வருந்தும் தோளின் வருத்தத்தைப் போக்கும் மருந்து இதுளை, உள்ளுதொறு படுஉம் பல்லி - நினைக்குந்தோறும் ஓலிக்கும் பல்லியானது, புள்ளுத் தொழுது உறைவி - நிமித்தத்தைப் பரவியிருக்கும் தலைவியின், செவிமுதலான - காதின் அகத்தே,

5. அறிவுறுஉம் கொல்லோ - அறிவுறுத்துமோ.

(முடிபு) நெஞ்சே! குறைவினை முடித்த நிறைவு இன் இயக்கத்தினை, புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே, பல்லி, பூசல் களையும் மருந்தென அறிவு றூஉங் கொல்லோ.

(வி-ரை) கேளிர் - தோழி முதலாயினார். அகப்படுத்த, முடித்த என்னும் பெயரெச்சங்கள் காரணப் பொருளன. குறை - முடிக்கப் படும் பொருள். இதனைப் 'பயக்குறை யில்லைத் தாம் வாழும் நானே' என்பதன் உரையால் அறிக. நிறைவு - உள்ள நிறைவு. அறிவுறு உங்கொல் - அறிவுறுத்துங்கொல், பிறவினை மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய - மீஞும் உள்ளத்துடன் குறுகுதலைத் தெறிவித்தற்கு என்றுமாம்; இதற்குத் தோற்றிய என்பது செய்யிய என்னும் வினையெய்ச்சமாகும். அணைமீது இருந்து கிடக்கை பொருந்துழி

என மாறுக. உள்ளுதொறு படிஉம் பல்லி என்றது, பல்லியின் இயற்கை கூறியபடி. புள்ளுத் தொழுது உறைவி, சுட்டு; அவள் என்றபடி.

352. குறிஞ்சி

(வரைந்து எய்திய பின்றை மணமளைக்கட் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.)

- ¹முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவென்
பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடுமையில் முன்ன தாகக் கோடியார்
5. விழவுகொள் மூதூர் விறலி பின்றை
மழவன் போல அகப்படத் தழீஇ
இன்றுணைப் பயிருங் குன்ற நாடன்
குடிநூலுகு உடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலன் அன்பினன் என்றீ
10. வல்ல கூறி வாய்வுதிற் புணர்த்தோய்
நல்லை காணில் காதலந் ²தோழி
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
15. என்னுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்
புதுவது புளைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.

- ³அஞ்சியத்தை மகள் நாகையார்.

(சொ-ள்) 11. காதல் அம் தோழி! - காதல் மிக்க அழகிய தோழியே,
காணில் நல்லை - ஆராயுமிடத்து நீ மிகவும் நன்மையையுடையை;

- 1-7. முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரு பழம் - வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை, பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவென் - பல சுற்றத்திற்குத் தலைவனாகிய கல்லாத ஆண்குரங்கு, பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் - மிக ஒலிக்கும் அருவியையுடைய கற்பாறை யிடத்தே, ஆடும் மயில் முன்னது ஆக-ஆடுகின்ற மயில் ஒன்று தனக்கு முன்னே நிற்க, கோடியர் விழவு கொள் மூதூர் விறலி பின்றை - கூத்தர் விழாவினைக் கொண்டாடும் முதிய ஊரில் விறலியின் பின்பு நிற்கும், மழவன் போல அகப்படத் தழீஇ - மழவு இயம்புவோன் போலத் தன்னகத்தே பொருந்தத் தழுவிக்கொண்டு, இன் துணை பயிரும் குன்ற நாடன் - இனிய (பாடம்) 1. முடவுமுதற் பலவின் 2. தோழீ.
3. அஞ்சிஸந்தை மகள் நாகையார்; அஞ்சிஸந்தை மகனார்.

துணையாய் பெண் குரங்கினை அழைக்கும் மலைநாட்டையுடைய நம் தலைவன்,

8-10. குடி நன்கு உடையன் - உயர் குடிப்பிறப்பு உடையவன், கூடுநர் பிரியலன் - தன்னுடன் கூடுகின்றவர்களைப் பிரியான், நா கெடு மொழியலன் - நாவால் கெடுமொழிகளைக் கூறுவானல்லன், அன்பினன் - அன்பு உடையவன், என நீ வல்ல கூறி வாய்வுதிற் புணர்த்தோய் - என்று நீ அவன் சிறப்புக்களைக் கூறிப் பொருந்த முறக் கூட்டிவைத்தனை, அங்குனமே,

12-17. கடும் பரி புரவி நெடு தேர் அஞ்சி - கடிய வேகத்தினை யுடைய குதிரைகள் பூண்ட நீண்ட தேரினையுடைய அதியமானஞ்சி யின், தொல் இசை நிறீஇய உரைசால் பாண் மகன் - பழைய புகழை நிலைபெறச் செய்த புகழ்சான்ற பாண் மகனானவன், நல் இசை நிறுத்த நயவரு பனுவல் - நல்ல இசைகளை வரையறை செய்த இனிமை மிக்க நூலின், எண்ணு முறை நிறுத்த - எண்ணைன் முறைப்படி இயற்றிய, பண்ணினுள்ளும் - பண்ணைக் காட்டினும், புதுவது புனைந்த திறத்தினும் - அவன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும், வதுவை நாளினும் - வதுவை செய்த நாளினும், எமக்கு இனியன் - நமக்கு இனியனாக வுள்ளான்.

(முடிபு) காதல் அம் தோழி! குன்றநாடன் குடிநன்கு உடையன், கூடுநர்ப் பிரியலன், கெடுநா மொழியலன், அன்பினன் என்றீ வல்ல கூறிப் புணர்த்தோய். ஆகவின், நல்லை. அஞ்சியின் பாண்மகன் பண்ணினுள்ளும் திறத்தினும் வதுவை நாளினும் எமக்கு இனியன்.

(வினா) கடுவன் பலவின் பெரும் பழத்தை மழவன் போலத் தழுவிக்கொண்டு துணையை அழைக்கும் குன்றம் என்க. ஆடுகின்ற மயிலின் பின்னே கடுவென் பலாப் பழத்தைத் தழுவி நிற்பது, ஆடுகின்ற விறலியின் பின்பு முழவினையுடையவன் நிற்பது போலும் என உவமை கொள்க. விறலி - விறல்பட ஆடுபவள். குடிப்பிறந்தார் இயல்பிலே பல நல்களும் உடையராவர் ஆகவின், குடிநன்குடையன் என அதனை முற்கூறினாள். கெடு மொழி - பொய்ம் மொழி. அஞ்சியைப் பாடி அவனது தொல் இசையை நிறுத்திய பாண்மகன் என்க. நயவரு பனுவல் என்று இசைத் தமிழ் நாலை. எண்ணு முறை நிறுத்த - அலகு முறைப்படி அமைத்த. அலகு - சுருதி. பண்களுள்ளே எழு நரம்பான் இயன்றது பண் எனவும், ஆறு, ஐந்து, நான்கு எனக் குறைந்த நரம்புகளான் இயன்றது திறம் எனவும் படும் என்பது, 'நிறை நரம்பிற்றே பண்ணென்னலாகும் 'குறை நரம்பிற்றே திறமெனப்படுமே' என்னும் நூற்பாக்களான் அறியப்படும். இனி புதுவது புனைந்த திறத்தினும் என்றதற்கு, நின் புதுமையுறக் கை செய்த வகையினும் என்றுரைத்தலும் ஆம்.

(உ-றை) பல்கிளைத் தலைவனாகிய கடுவன் பலாப் பழத்தைத் தழுவித் துணையை அழைக்கும் குன்றநாடன் என்றது, தலைவன் பல சுற்றத்தையும் பேணித், தலைவிபால் மிக்க அன்புடையனாக இருப்பன் என்பது உணர்த்தியவாறு.

(மே-ள்) ‘அவனறி வாற்ற வறியு மாகலின்’ என்னும் தலைவி கூற் றில், நிறுத்தற்கண்ணும் என்னும் பகுதியில், தலைவனது பண்பிளைத் தோழி கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறுதற் கண்ணும் என்றுரைத்து, இச் செய்யுளைக் காட்டினர் இளம்.

353. பாலை

(முன்னொரு காலத்துப் பொருள்வபிற் பிரிந்த தலைமகன் பொருண்முற்றி வந்திருந்த காலத்து மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது)

ஆள்வினைப் பிரிதலும் உன்டோ பிரியினும்
கேளினி வாழிய நெஞ்சே நாளும்
கனவுக் கழிந்தனைய வாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்

5. அரிதுபெறு சிறப்பிற் காமத் தியற்கையும்
இந்நிலை அறியா யாயினுஞ் செந்திலை
அமையா டங்கழை தீண்டிக் கல்லென
ஞுமையிலை உதிர்த்த ஏரிவாய்க் கோடை
நெடுவென் களரி நீறுமுகந்து சுழலக்
10. கடுவெயில் திருகிய வேனில் வெங்காட்டு
உயங்குநடை மடப்பினை தழீஇய வயங்குபொறி
அறுகோட் டெழிற்கலை அறுகயம் நோக்கித்
தெண்ணீர் வேட்ட சிறுமையிற் றழைமறந்து
உண்ணீர் இன்மையின் ஒலகுவன தளர
15. மரநிழல் அற்ற இயவிற் சரனிறந்து
உள்ளுவை யல்லையோ மற்றே உள்ளிய
விருந்தொழி வறியாப் பெருந்தன் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணைத்
தாதுதுகள் உதிர்த்த தாழையங் கூந்தல்
20. வீழிதழ் அலரி மெல்லகஞ் சேர்த்தி
மகிழ்ணி மறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன்மொழி நவிலும்
பொம்மல் ஒதிப் புனையிழை குணனே.

- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார்² மன்னார்.

1. தொல். கற்ப. 6

(பாடம்) 2. அம்மாள்ளார்.

(சௌ-ள்) 1-2. நெஞ்சே-, வாழிய-, ஆள்வினைப் பிரிதலும் உண்டோ - பொருளீட்டும் முயற்சியால் நாம் இனிப் பிரிதலும் கடுமோ, பிரியினும் இனி கேள் - அன்றிப் பிரிவதாயினும் இப்பொழுது யான் கூறுவதனைக் கேள்;

2-6. நாளும் கனவு கழிந்தனைய வாகி - நாடோறும் கனவிலே பொருள்கள் தோன்றி மறைந்த அத் தன்மையவாகி, நனவின் - நனவின் கண்ணே, நாளது செலவும் - நாளின் கழிதலும், மூப்பினது வரவும் - மூப்பின் வருகையும், அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் - அரிதாகப் பெறும் சிறப்பினையுடைய காமத்தின் தன்மையும் ஆய இவற்றை, இநிலை அறியாய் ஆயினும் - இப்பொழுது அறிந்திலாயாயினும்,

6-15. செந்திலை அமை ஆடு, அம் கழை தீண்டி - செவ்விய நிலையினையுடைய மூங்கிலின் அசையும் தண்டினைத் தாக்கி, கல் என ஞேகை இலை உதிர்த்த ஏரிவாய்க் கோடை - கல்லென்னும் ஓலியுண்டாக ஞேகை மரத்தின் இலைகளை உதிர்த்த வெப்பம் பொருந்திய கோடைக் காற்று, நெடு வெண் களரி நீறு முகந்து சுழல்- நீண்ட வெள்ளிய களர் நிலத்துள்ள புழுதியை முகந்துகொண்டு சுழன்றிட, கடுவெயில் திருகிய வேனில் வெம் காட்டு - கொடிய வெய்யில் முறுகிய வேனிற்காலத்து வெவ்விய காட்டில், உயங்கு நடை மட பினை தழீஇய - வருந்திய நடையினையுடைய இளைய பினையை உடன்கொண்ட, வயங்கு பொறி அறு கோட்டு எழில் கலை- விளங்கும் புள்ளிகளையும் அறல்பட்ட கொம்பினையும் உடைய அழகிய கலைமான், தெள் நீர் வேட்ட சிறுமையின் - தெளிந்த நீர் வேட்ட துன்பத்தால், தழை மறந்து - தழை உண்டலைக் கைவிட்டு, அறு கயம் நோக்கி - நீர் அற்ற குளத்தினை நோக்கிச் சென்று, உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர - ஆங்கு உண்ணும் நீர் இன்மையின் மெலிந்து தளர, மரம் நிழல் அற்ற இயவின் சரன் இறந்து - மரங்கள் நிழல் அற்றனவாயுள நெறியினையுடைய பாலையைக் கடந்து,

16-23. உள்ளிய விருந்து ஒழிவு அறியா பெரு தன் பந்தர் - விரும்பி வரும் விருந்தினர் ஒழிதல் அறியாத பெரிய குளிர்ந்த பந்தினின்கண், வருந்தி வருநர் ஓம்பி-வறுமையால் வருந்தி வருவோரைப் பாதுகாத்து, தன் என - குளிர்ச்சியாக, தாழை - தாழையின், தாது துகள் உதிர்த்த - தாதாகிய பொடியை அப்பிய, கூந்தல் - கூந்தவின், மெல் அகம் - மெல்லிய பின்னவில், வீழ் இதழ் அலரி சேர்த்தி - விரும்பப்படும் பூவின் இதழை வைத்துப் பின்னி, மகிழ் அணி முறுவல் - மகிழ்ச்சியினை அணிபெறக் கொண்ட புன்னகையுடன், மாண்ட சேக்கை - மாண்புற்ற பள்ளியின்கண் ணிருந்து, நம்மொடு நன்மொழி நவிலும் - நம்முடன் நல்ல மொழிகளைக் கூறும், பொம்மல் ஒதி புனை இழை குணன் - பொலவிப் பெற்ற கூந்தலையும் அழகிய அணிகளையும் உடைய நம் தலைவியின் குணங்களை,

16. உள்ளுவை அல்லையோ - நினைத்து மயங்குவாய் அல்லையோ.

(முடிபு) நெஞ்சே! வாழிய! பிரிதலும் உண்டோ? நாளது செலவும் மூப்பினது வரவும் காமத்தியற்கையும் இந்நிலை அறியாயாயினும், சுரன் இறந்து புனையிழை குணன் உள்ளுவை அல்லையோ.

(வி-ரை) கனவிலே பொருள்கள் தோன்றிக் கழிதலாவது தோற்ற மாத்திரையானே மறைதல். அதுபோல் நாட்கள் விரைந்து செல்வன என்றான். நாளது செலவும் மூப்பினது வரவும் காமத்து இயற்கையும் அறியாய் என்றது. 'நாளது சின்மையும் இளமைய தருமையும் அன்பின தகலமும்' ஒன்றாமை கூறிப் பொருள்வயிற் செல்லுதலை விலக்கியவாறு. 'இளமையுங் காமமும் நின்பாணி நில்லா' எனவும், 'இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார், வளமை விழைதக்க துண்டோ'³ எனவும் போந்தன ஈண்டு ஒப்பு நோக்கற் பாலன. கோடை சுழல, கலை ஒல்குவன தளர, மர நிழலற்ற இயலிற் சுரன் என்க. விருந்தோம்புதலும் வறியார்க்கு ஈதலும் முதலாய இல்லறம் புரிதலாகிய தலைவியின் செய்கையும், கூந்தல் அலரி சேர்த்து முறுவல் மாண்ட அவளது மேனி வனப்பும் சேக்கையில் நம்மொடு நன்மொழி நவிலுதலாகிய மொழியின் இனிமையும் பேரின்பம் விளைப்பன வாகலின், துன்பம் தரும் கொடிய காட்டிடைச் செலவழி, அவ் வின்பத்தை நினைத்து மீள்வை என்பான் 'சுரன் இறந்து உள்ளுவை அல்லையோ..... புனையிழை குணனே' என்றான் என்க.

354. மூல்லை

(வினைமுற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது)

மதவலி யானை மறவிய பாசறை
⁴இடியுமிழ் முரசம் பொருகளத் தியம்ப
 வென்றுகொடி யெடுத்தனன் வேந்தனும் கன்றொடு
⁵கறவைப் பல்லினம் புறவுதொ றுகளக்

5. குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்து இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக் கடுநடைப் புரவி வழிவாய் ஓட வலவன் வள்புவலி யுறுப்பப் புலவர் புகழ்குறி கொண்ட பொலம் தார் அகலத்து - அழகிய மாலையினைத் தரித்த மார்பில், தன் கமழ் சாந்தம் நுண் துகள் அனிய - தண்ணிய கமழும் சாந்தினொடு நுண்ணிய பொடிகளை அனிய, வென்றி கொண்ட உவகையொடு புகுதல் வேண்டின் - வெற்றி கொண்ட உவகையுடன் நின் மனையிற் புகுதலை நீ விரும்பினமையான்,
10. தண்கமழ் சாந்தம் நுண்டுகள் அனிய வென்றிகொ ஞுவகையொடு புகுதல் வேண்டின்

1. தொல். அகத். 41
 (பாடம்) 4. இடியுமிழ்

2. கவி. பாலை 11
 5. கறவைப் புல்லினம்.

3. கவி. பாலை. 17

யான்டுறை வதுகொல் தானே மாண்ட
 போதுறந் கொண்ட உண்கண்
 தீதி லாட்டி திருநுதற் பசப்பே.

- மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்.

(சொ-ள்) 1-5. தலைவு! மதவலி யானை மறவிய பாசறை - மிக்க வலியையுடைய யானை போர் வேட்டு மாறுபடும் பாசறைக் கண்ணே, இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப - இடியென ஓலிக்கும் வென்றி முரசம் போர்க்களத்தே ஓலிக்க, வேந்தனும் வென்று கொடி எடுத்தனன் - அரசனும் போர் வென்று கொடியை உயர்த்தினன், பல் கறவை இனம் கன்றொடு புறவு தொறு உகள் - பலவாகிய கறக்கும் ஆனினங்கள் கன்றொடு காடுதோறும் தாவி வர, கோவலர் வாய் குழல் வைத்தனர் - ஆயர்கள் தம் வாயிற் குழல் வைத்து ஊதுவாராயினர்;

5-11. இளையர் வல் விரைந்து ஏகுவனர் பரிய - நின் ஏவலர் மிக விரைந்து ஏகுவாராய் முன்செல்ல, விரி உளை கடு நடை புரவி வழிவாய் ஓட - விரிந்த பிடிரி மயிரினையும் கடிய நடையினையும் உடைய குதிரை நெறியின்கண்ணே ஓடுமாறு, வலவன் வள்பு வலி உறுப்ப-பாகன் கடிவாளத்தினை வலிந்து பிடித்துச் செலுத்த, புலவர் புகழ் குறி கொண்ட - புலவர் புகழும் படையின் குறியாய விழுப்புன் கொண்ட, பொலம் தார் அகலத்து - அழகிய மாலையினைத் தரித்த மார்பில், தன் கமழ் சாந்தம் நுண் துகள் அனிய - தண்ணிய கமழும் சாந்தினொடு நுண்ணிய பொடிகளை அனிய, வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் - வெற்றி கொண்ட உவகையுடன் நின் மனையிற் புகுதலை நீ விரும்பினமையான்,

12-14. மாண்ட போது உறழ் கொண்ட உண்கண் - மாண்புற்ற நீல மலரொடு மாறுபட்ட மையுண்ட கண்ணினையுடைய, தீதிலாட்டி-தீதற்றவளாய தலைவியின், திரு நுதல் பசப்பு - அழகிய நெற்றியிற் படர்ந்த பசலை, யாண்டு உறைவதுகொல் - இனி எங்குத் தங்கும்?

(முடிபு) தலைவு! வேந்தனும் வென்று கொடி எடுத்தனன். கோவலர் குழல் வாய்வைத்தனர். வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின், தீதிலாட்டி திருநுதற் பசப்பு யாண்டு உறைவதுகொல்!

(வி-ரை) மத - வலியெனப் பொருள்படும் உரிச்சொல். மதவலி-ஒருபொரு ஸிருசொல், மிக்க வலியையுடைய என்றபடி. முரசம் இயம்ப வென்று, பாசறைக்கண் கொடி எடுத்தனன் என்க. வேந்தனும் எடுத்தனன் என்றமையால், தலைமகன் வேந்தற்கு உற்றுழிப்பிரிந்தானாயிற்று. குழல் வாய் வைத்தனர் கோவலர் என்றது மீண்டு ஏகற்குரிய மாலைப் பொழுது வந்தமையைக் குறித்தபடி. புரவி ஓடுமாறு வள்பு வலியுறுப்ப

எனவும், இளையர் ஏகுவனர் பரியவும் வலவன் வள்பு வலியுறுப்பவும் சாந்தம் நுண்துகள் அணியவும் புகுதல் வேண்டின் எனவும் கூட்டி முடிக்க. புலவர் புச்சு குறி என்றது மார்பிற் பட்ட விழுப்புண். சாந்தம் நுண் துகள் அணிய என்றது எதிர்வு பற்றியது. வேண்டின் - வேண்டினையாகலின்.

355. பாலை

(பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

மாவும் வண்டளிர் ஈன்றன குயிலும்
இன்றீம் பல்குரற் கொம்பர் நுவலும்
முதிலை யொழித்த போதவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை

5. நரம்பார்த் தன்ன வண்டினம் முரலுந்
துணிகயந் துன்னிய தூமணல் எக்கர்த்
தாதுகு தன்பொழில் அல்கிக் காதலர்
செழுமனை மறக்குஞ் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
10. இலங்குவளை¹ நெகிழ்ந்த எவ்வங் காட்டிப்
புலந்தனம் வருகம் ²சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே
பொன்னயந் தருளிலை யாகி
இன்னை யாகுதல் ஒத்தன்றால் எனவே.

¹⁻³தங்காற் பொற் கொல்லனார்.

(சொ-ள்) 11. தோழி-,

1-9. மாவும் வண் தளிர் ஈன்றன - மாமரங்களும் அழகிய தளிர்களை ஈன்றன, குயிலும் கொம்பர் இன் தீம் பல்குரல் நுவலும் - குயிலும் அவற்றின் கொம்புகளிலிருந்து மிக இனிய குரலால் பல காலும் கூவாநிற்கும், முது இலை ஒழித்த போது அவிழ் பெரு சினை- முதிர்ந்த இலைகளை உதிர்த்த மலர்கள் விரிந்த பெரிய கிளைகளில், வல்லோன் தைவரும் நரம்பு வள் உயிர் பாலை ஆர்த்தன்ன - யாழ் வல்லோன் தடவும் நரம்பு இனிய இசைகொண்ட பாலைப் பண்ணை ஒலித்தா லொத்த இசையுடன், வண்டு இனம் முரலும் - வண்டின் கூட்டங்கள் ஒலிக்கும், துணி கயம் துன்னிய - தெளிந்த நீர் நிலையை அடுத்த, தாது உகு தன் பொழில் - பூந்துகள் உதிரும் குளிர்ந்த சோலையில் உள்ள, தூ மணல் எக்கர் - தூய மணல் மேட்டில், அல்கி- தங்கி, காதலர் செழு மனை மறக்கும் - காதலராயினார் தமது வளவிய

(பாடம்) 1. நெகிழ்ந்த
2. சென்மா

3. தங்கால் முடக்கொற்றனார். தங்கால் முடக்கோவனார்.

மனையினை மறந்திருக்கும், செவ்வி வேனில் வந்தன்று - இளவேனிற் காலம் வந்துளாது, ஆயின் - ஆதலான், (நாம் தலைவன் பாற் சென்று),

9-14. இலங்கு வளை ஆனாது நெகிழ்ந்த எவ்வம் காட்டி - விளங்கும் வளை பலகாலும் நெகிழ்ந்து வீழும் துன்பினை நம் தலைவற்குக் காட்டி, யாமே எமியம் ஆக - யாம் தமியேம் ஆக, நீயே பொன் நயந்து அருள் இலையாகி - நீ பொருளை விரும்பி அருள் இல்லாய் ஆகி, இன்னை ஆகுதல் ஒத்தன்று - இத் தன்மையை யுடையை ஆதல் நின் தகுதிக்கு ஒத்தது அன்று, என - என்று கூறி, புலந்தனம் வருகம் - அவனை வெறுத்து வருதற்கு, சென்மோ - நாம் செல்லக்கடவேம்.

(முடிபு) தோழி! காதலர் தண் பொழில் அல்கிச் செழுமனை மறக்கும் இளவேனில் வந்தன்று. ஆதலான், நாம் தலைவன்பாற் சென்று நம் வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி, யாம் எமியம் ஆக நீ பொன் நயந்து அருளிலை யாகி, இன்னையாகுதல் ஒத்தன்று எனப் புலந்தனம் வருகம் சென்மோ.

(வி-ரை) பெருஞ்சினை வண்டினம் முரலும் தண் பொழில் எனவும் துணிகயம் துன்னிய தண்பொழில் எனவும் கூட்டுக். துணிகயம், வினைத்தொகை; நீர் தெளிந்த கயம் என்க. மறக்கும் - மறக்கற்கு ஏதுவாகிய. ஆயின் - ஆதலால் என்க. நெகிழ்ந்த எவ்வம் - நெகிழ்தற்கு ஏதுவாகிய எவ்வம். நெகிழ்த்த எவ்வம் என்னும் பாடத்திற்கு, நெகிழுச் செய்த எவ்வம் என்றுரைக்க. சென்மோ என்பது விகாரம்.

356. மருதம்

(பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது)

மேற்றுறைக் கொள்ளிய கழாலிற் கீழ்த்துறை
உகுவார் அருந்தப் பகுவாய் யாமை
கம்புன் இயவன் ஆக விசிப்பினித்
தெண்கட் கிளையிற் பிறழும் ஊரன்

5. இடை நெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
பொற்றொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றினென் அவன்கைவிட் டனேன்
தொன்னசை¹காவாமை நன்னன் பறம்பிற்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
10. கற்போல் நாவினேன் ஆகி மற்றது
செப்பலென் மன்னால் யாய்க்கே நற்றேர்க்
கடும்பகட் டியானைச் சோழர் மருகன்

(பாடம்) 1. சாலாமை.

- நெடுங்கதீர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி யுள்ளா னாகவும் ²ஓன்னார்
15. ³கதுவு முயற்றும் முயல்பு அதாஅன்று
ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது
கொன்றனன் ஆயினுங் கொலைபழு தன்றே
அருவி யாம்பல் கலித்த முன்றுறை
நன்னன் ⁴ஆய்பறம் பன்ன
20. மின்னீர் ஓதி என்னைநின் குறிப்பே.

- பரணர்.

(சொ-ள்) 18-20. அருவி ஆம்பல் கலித்த முன் துறை - அருவி நீர் பெருகுமிடத்து ஆம்பல் தழைத்துள்ள முன் துறையினையுடைய, நன்னன் ஆய் பறம்பு அன்ன - நன்னனது அழகிய பறம்பு போன்ற, மின் சர் ஓதி - மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையாலே!

1-4. மேல் துறை கொள்கிய கழாலின் - மேலைத் துறையில் கள்ளினைக் கொண்ட கலங்களைக் கழுவதலின், கீழ் துறை உகுவார் அருந்த - கீழ்த் துறையின் ஒழுகும் கள்ளின் கலங்கல் நீரை அருந்திட, பகு வாய் யாமை - பிளந்த வாயினையுடைய யாமையானது, கம்புள் இயவன் ஆக - சம்பங்கோழி வாச்சியக்காரன் ஆக, விசி பிணி தெள் கண் கிணையின் பிறழும் ஊரன் - இறுகப் பிணித்த தெளிந்த கண்ணினையுடைய கிணைப் பறை போலப் பிறழும் ஊரையுடையோன்,

5-8. இடை நெடு தெருவில் கதுமெனக் கண்டு - நீண்டதெருவின் நடுவே விரைந்து என்னைக் கண்டு, என் பொன் தொடி முன் கை பற்றினன் ஆக - எனது பொன் வளையினை யனிந்த முன் கையைப் பிடித்தானாக, அன்னாய் என்றனென் - அன்னாய் என்று கூவினேன், தொல் நஶ காவாமை - நீண்ட நாளாக வரும் விருப்பினை நீக்காமலே, அவன் கைவிட்டனன் - அவன் என் கையை விட்டுவிட்டான்;

8-11. நன்னன் பறம்பில் - நன்னனது பறம்பு மலையில், சிறு காரோடன் - சிறிய பணை செய்வோன், பயினொடு சேர்த்திய கல் போல் - அரக்கொடு சேர்த்து இயற்றிய சாணைக் கல்லினைப் போலும், நாவினேன் ஆகி - வன்மை அமைந்த நாவினேன் ஆகி, அது யாய்க்குச் செப்பலேன் - அந் நிகழ்ச்சியை நம் தாய்க்குக் குறினேன் அல்லேன். (என்னை யெனின்),

11-17. நல் தேர் கடு பகட்டு யானை சோழர் மருகன் - நல்ல தேரினையும் கடிய களிற்றியானைகளையு முடைய சோழரது வழி வந்தோனாகிய, நெடு கதீர் நெல்லின் வல்லம் கிழவோன் - நீண்ட நெற் கதீர்களையுடைய வல்லத்தின் தலைவன், நல் அடி உள்ளானாகவும் -

1.நல்லஸி.

2. ஓல்லார்.

3. கதவம்.

4. ஆய்பிரம்பன்.

நன்மையுள்ளவனாகவும், ஒன்னார் கதுவு முயற்றும் முயலவு - அவன் பகைவர் அவனைப் பற்ற முயல்வதும் செய்வரன்றே, அதா அன்று - அது கிடக்க, ஒலி பல் கூந்தல் - தழைத்த பலவாய கூந்தலையுடையாய், நம் வயின் அருளாது - நம்பால் அருள் செய்யாது, கொன்றனன் ஆயினும் - துண்புறுத்தினன் ஆயினும், கொலை பழுது அன்று - அது குற்றமுடைத்து ஆகாது; ஆகவின்,

20. என்னை நின் குறிப்பே - நின் கருத்து யாதோ கூறுவாயாக.

(முடிபு) மின் சர் ஓதி! ஊரன், இடைநெடுந் தெருவில் என் முன்கை பற்றினனாக, அன்னாய் என்றனன். நஶ காவாமை அவன் கைவிட்டனன். மற்று அது கற்போல் நாவினேன் ஆகி யாய்க்குச் செப்பலேன். அவன் நம் வயின் அருளாது கொன்றனன் ஆயினும், கொலை பழுது அன்று, நின் குறிப்பு என்னை?

(வி-ரை) கொள்கிய - கொண்ட கலங்கள், வினையாலையையும் பெயர். உகு வார் - சிந்துகின்ற கலங்கல்நீரின் ஒழுக்கு. யாமை இங்ஙனம் கள்ளின் கலங்கலை உண்டல், 'வள்ளுகிர் யாமை..... அகன்றுறைப், பகுவாய் நிறைய நுங்கிற் கள்ளின், உகுவார் அருந்தும.....' என முன்னரும் போந்துள்ளமை காண்க. அருந்த என்னும் எச்சம் பகு என்பது கொண்டு முடிந்தது. யாமை கிணையிற் பிறழும் ஊர் என்க. யாமையும் கிணையின் கண்ணும் வடவான் தூதிருத்தலின் கிணையின் என்பது மெய்யுவமத்தின்கண் வந்தது. 'கயத்துவாழ் யாமை காழ் கோத் தன்ன, நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை'² ‘ஆமை யகடுபோல் அங்கட் டடாரி’³ என்பன ஈண்டு அறியற்பாலன். காவாமை - வருதலைக் காவாமல், நீக்காமல் என்றபடி. தொன்னசை சாலாமை என்று பாடங் கொள்ளினும் இதுவே பொருளாமென்க. சிறுகா ரோடன் பயினோடு சேர்த்திய கற்போல என்னும் இத்தொடர் இந்நாலின் முதற்செய்யுளிலும் வந்துள்ளமை காண்க. சோழர் மருகனாகிய வல்லங்கிழவோன் என்க. நல்லடி - நன்மை, அது பிறர்க்குத் தீங்கு இயற்றாமை. அதா அன்று என்பது அது போல்வது இது என எடுத்துக் காட்டுதற்கண் வந்தது. முன்பு கை விட்ட அவன் நம்மை அருளாது துண்புறுத்தினாயினும், பழங் கண்ணோட்ட முடைய நாம் அதனைத் தீங்காகக் கொள்ளமாட்டோம் என்பாள் கொன்றனனாயினும் கொலை பழுதன்றே என்றாள். என்னை நின் குறிப்பு என்றது அவன் குறையினை விரும்பி ஏற்றுக் கொள்ளலே தக்கது என்று உணர்த்தியபடியாம்.

1. அகம். 256

2. புறம். 70

3. பு-வெ. 186

357. பாலை

- பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறியியது)
- கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
வான்முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பினவின் உயக்கம் தீரிய
தடமருப் பியானை வலம்படத் தொலைச்சி
5. வியலறை சிவப்பவாங்கி முணங்கு நிமிர்ந்து
புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி
பயிலிருங் கானத்து வழங்கல் செல்லாது
பெருங்களிற் றினநிரை 'கைதொடுஒப் பெயரும்
தீஞ்களைப் பலவின் றொழுதி உம்பற்
 10. பெருங்கா டிரந்தன் ராயினும் யாழிநின்
திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி
உள்ளா தமைதலோ இலரே² நல்குவர
மிகுபெயல் நிலையை தீநீர்ப் பொய்கை
அடையிறந் தவிழ்ந்த தணகமழ் நீலம்
 15. காலொடு துயல்வந் தன்னநின்
ஆயிதழ் மழைக்கண் அமர்த்த நோக்கே.
- எருக்காட்டுர்த் தாயங்கண்ணார்.

(சொ-ன்) 1-10. (தோழி! நம் தலைவர்) கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த - வளைந்த முள்ளினையுடைய இண்டங்செடி பிரம்புடன் செறிந்துள்ள, வால்முகை இறும்பின் - வெள்ளிய அரும்புகளை யுடைய குறுங்காட்டின்கண், வயவொடு வதிந்த - குல் வேட்கையுடன் கிடந்த, உண்ணாப் பினவின் உயக்கம் தீரிய - உண்ணாத பெண்புலியின் வருத்தத்தை நீக்க, தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி - பெரிய கோட்டினையுடைய யானையை வலப் பக்கத்தே விழக் கொன்று, வியல் அறை சிவப்ப வாங்கி - அகன்ற பாறைகள் குருதியாற் சிவக்கும்படி கிழித் திழுத்துவந்து, முனங்கு நிமிர்ந்து - மூரி நிமிர்ந்து, புலவு புலி புரண்ட - புலால்நாறும் புலி கிடந்துபுரண்டதால், புல்சாய் சிறுநெறி பயில் இரு கானத்து - புற்கள் சாய்ந்து கிடக்கும் சிறிய நெறிகள் மிக்க பெரிய காட்டிலே, வழங்கல் செல்லாது - இயங்குதல் பொருந்தாது, பெரு களிற்று இன நிரை - பெரிய களிற்றின் கூட்டமாய நிரை, கை தொடுஒப் பெயரும் - தம் கைகளாற் றோண்டித் தின்று போகும், தீம் சளைப் பலவின் தொழுதி - இனிய சளைகளையுடைய பலா மரத்தின் கூட்டத்தை யுடைய, உம்பல் பெரு காடு இறந்தனர் ஆயினும் - பெரிய உம்பற் காட்டைக் கடந்து சென்றுளாராயினும்,

(பாடம்) 1. கைகொடுஒப் பெயரும் 2. நல்குவர்.

10-11. நின் திருந்து இழை பணை தோள் வருந்த நீடி - நினது திருந்திய அணிகளை யணிந்த மூங்கில் போன்ற பெருத்த தோட்கள் வருந்தி யினைக்குமாறு தாழ்த்து,

12-16. மிகு பெயல் நிலையை தீ நீர் பொய்கை - மிக்க மழை நிலைபெற்றமையால் பெருகிய இனிய நீரினையுடைய பொய்கை யின் கண், அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் - இலைகளை விட்டு மேலெழுந்து விரிந்த தண்ணியை கமழ்கின்ற நீலப்பூ, காலொடு துயல் வந்தன் - காற்றினால் அசைந்தாலோத்த, நின் ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கு - நினது அழகிய இதழ் பொருந்திய குளிர்ந்த கண்களின் அமரிய பார்வையினை, நல்கு வர - அருளுண்டாக, உள்ளாது அமைதல் இலர் - நினையாதிருத்தல் இலராவர்.

(முடிபு) தோழி! நம் தலைவர், உம்பற் பெருங்காடு இறந்தனராயினும், நின் பணைத் தோள் வருந்த நீடி, நின் மழைக்கண் அமர்த்த நோக்கு, நல்குவர உள்ளாது அமைதல் இலர்.

(வி-ரை) தீரிய - செய்யிய என்னும் ஏச்சம். தீரிய தொலைச்சி என்க. பெயரும் காடு எனவும் பலவின் தொழுதியையுடைய காடு எனவும் கூட்டுக. பெயரும் காடு - பெயர்தற்கு இடனாயிருந்த காடு. சேரனாட்டக்கத்து உம்பற்காடு எனப் பெயரிய இடம் ஒன்று உண்டு என்பது, 'உம்பற்காட்டு ஐந்தாறார்' (இரண்டாம் பத்து) 'உம்பற் காட்டைத் தன் கோனிற்இ' (மூன்றாம் பத்து) 'உம்பற்காட்டு வாரியையும்' (ஐந்தாம் பத்து) எனப் பதிற்றுப்பத்தின் பதிகங் களில் வருதலான் அறியப்படும். உம்பற்காடென்பது யானையை மிகுதியாக உடைமையாற் பெற்ற பெயர் போலும். நல்குவர - அருள் உண்டாதல் பொருந்த, நல்குவர் என்பது பாடமாயின், அருள்வர் என முற்றாக்குக.

358. குறிஞ்சி

பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது)

நீலத் தன்ன நிறங்கிளர் எருத்திற்
காமர் பீலி ஆய்மயிற் றோகை
இன்றீங் குரல துவன்றி மென்சீர்
ஆடுதகை எழினலங் கடுப்பக் கூடிக்

5. கண்ணேர் இதழ் தன்னறுங் குவளைக் குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை நீடுநீர் நெடுஞ்சளை ஆயமொடாய் உயங்கிய மனத்தை யாகிப் புலம்புகொண்டு இன்னை யாகிய நின்னிறும் நோக்கி

10. அன்னை¹வினவின ளாயின் அன்னோ என்னென உரைக்கோ யானே² துன்னிய பெருவரை இழிதரும் நெடுவெள் ளருவி ஒடை யானை உயர்மிசை யெடுத்த ஆடுகொடி கடுப்பத் தோன்றும்
15. கோடுயர் வெற்பன் உற்றிய நோயே.

- ³மதுரை மருதனிலா நாகனார்.

(சொ-ள்) 1-10. தோழி! நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் - நீல மணியை யொத்த நிறம் விளங்கும் கழுத்தினையும், காமர் பீலி - அழகிய பீலியாகிய, ஆய் மயில் தோகை - சிறந்த தோகையை யுடைய மயில்கள், இன் தீம் குரல் துவன்றி - மிக்க இனிய குரலினையுடையவாய் நெருங்கி, மெல்சீர் ஆடுதகை எழில் நலம் கடுப்ப - மெல்லிய தாள் அறுதி கொண்டு ஆடும் தகுதியாய் அழகின் சிறப்பினை ஒப்ப, கண் நேர் இதழ தண் நறு குவளை - கண்ணை யொத்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய குவளை மலரின், குறு தொடர் அடைச்சிய நறு பஸ் கூழை - குறிய மாலையினைச் செருகிய நறிய பலவாய கூந்தல் பரக்க, நீடு நீர் நெடு சனை ஆயமொடு கூடி ஆடாய் - ஆழ்ந்த நீரினையுடைய நீண்ட சனையின் கண் நின் ஆயத்துடன் கூடி ஆடாதே, உயங்கிய மனத்தை ஆகி - வருந்திய மனத்தினையுடையையாகி, புலம்பு கொண்டு - தனிமை கொண்டு, இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி - இத் தன்மையையாகிய நினது மேனி வேறுபாட்டைப் பார்த்து, அன்னை வினவினாள் ஆயின் - நம் அன்னை (அதன் காரணத்தைக்) கேட்டனளாயின,

11-15. துன்னிய பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி - பொருந்திய பெரிய மலையினின்றும் ஒழுகும் நீண்ட வெள்ளிய அருவியானது, ஒடை யானை உயர்மிசை எடுத்த ஆடு கொடி கடுப்ப தோன்றும் - நெற்றிப் பட்டத்தினையுடைய யானையின் மீது தூக்கிய அசையும் வென்துகிற் கொடியினை யொப்பத் தோன்றும், கோடு உயர் வெற்பன் உற்றிய நோய் - சிகரம் உயர்ந்த மலையையுடைய தலைவன் நம்மை அடைவித்த இந்நோயினை, அன்னோ - அந்தோ, யான் என் என உரைக்கு - யான் யாதினான் நிகழ்ந்ததென்று சொல்லுவேன்?

(முடிபு) தோழி! அன்னை, உயங்கிய மனத்தையாகிப் புலம்பு கொண்டு இன்னையாகிய நின்னிறம் நோக்கி, வினவினளாயின், வெற்பன் உற்றிய நோய் அன்னோ! யான் என்னை உரைக்கு.

(பாடம்) 1. வினவுவளாயின்.

2. துன்னிப்.

3. மதுரை மருதங்கண்ணார்.

(விரை) பீலி ஆகிய தோகையையுடைய மயில் எனக் கூட்டுக. இன்தீம் - ஒரு பொருட் பன்மொழி. மயில் பல கூடி இனிய குரலையுடையவாய்த் தோகையைவிரித்து ஆடுதல்போல நீயும் ஆயத்துடன் கூடித் கூந்தல் பரக்கச் சுனையில் ஆடுதல் செய்யாய் என உவமையும் பொருஞம் ஒத்து நின்று மகிழ்ச்சி வினைத்தல் காண்க. உவமையில் இன்றீங்குரல் என்பதற் கேற்பப் பொருளிலும் இனிய குரலுடன் பாடிக்கொண்டு ஆடாய் என விரித்துரைக்க.

359. பாலை

(பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது)

பனிவார் உண்கணும் பசந்த தோஞும்
நனிபிறர் அறியச் சாஅய நாஞுங்
கரந்தனம் உறையும் நம்பன் பறியார்
நீடினர் மன்னோ காதலர் என்றீ

5. எவன்கை யற்றனை இகுளை அவரே
வான் வரம்பன் வெளியத் தன்னநம்
மாணலந் தம்மொடு கொண்டனர் முனாஅது
அருஞ்சரக் கவலை யசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயமெழுந் தாங்கு
10. வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை
கூர்புல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்
பொய்யா நல்லிசை மாவன் புல்லி
கவைக்கத்திர் வரகின் யானர்ப் பெந்தாள்
முதைச்சுவன் மூழ்கிய கான்கடு குருஉப்புகை
15. அருவித் துவலையொடு மயங்கும்
பெருவரை அத்தம் இயங்கி யோரே.

- மாழுலனார்.

(சொ-ள்) 1-5. இகுளை - தோழி! பனி வார் உண் கணும் - நீர் ஒழுகும் மையுண் கண்கஞும், பசந்த தோஞும் - பசலையுற்ற தோள்கஞும், நனி பிறர் அறியச் சாஅய - பிறர் மிகவும் அறியும்படி வாடுதலுற, நாஞும் கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் - நாடோ றும் அவற்றை மறைத்து வதியும் நம் இயல்பினை அறியாராய், காதலர் நீடினர் என - நம் காதலர் வாராது மிகத் தாழ்த்தனர் என்று, நீ எவன் கையற்றனை - நீ செயலற்றது என்னையோ?

7-16. முனாஅது - முன்பு உள்ளதாகிய, அரு சர கவலை அசைஇய கோடியர் இயம் - அறிய சுரத்தின் கவர்த்த நெறிகளிற் றங்கிய கூத்தரது வாச்சிய ஒலி, பெருங் கல் மீ மிசை எழுந்தாங்கு - பெரிய மலையின் மேலிடத்தே தோன்றினாற் போல, வீழ் பிடி

கெடுத்த நெடு தாள் யானை - விரும்பப்படும் பிடியினை இழந்த நீண்ட காலையுடைய களிற்றியானை, சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் - தெய்வம் விரும்பியறையும் மலைப்பக்கத்தே இடியோடு மாறுபட முழங்கும் இடமான, பொய்யா நல் இசை மா வண் புல்லி - பரிசிலர்க்குப் பொய்யாத நல்ல புகழினையும் சிறந்த வண்மையையுடைய புல்லி என்பானது, கவை கதிர் வரகின் யானைர் பைந் தாள் - கிளைத்த கதிரினையைடைய வரகினது அழகிய பசிய தட்டைக்களையூடைய, முதைச் சுவல் மூழ்கிய - பழங் கொல்லை யாகிய மேஷ்டு நிலத்தைச் சுற்றியுள்ள, கான் சூடு குருப்புகை-காட்டைச் சடுவதா வெழும் விளங்கும் புகை, அருவித் துவலையோடு மயங்கும் - அருவியின் நுண்ணிய துளிகளுடன் விரவித் தோன்றும், பெரு வரை அத்தம் இயங்கியோர் - பெரிய மலை பொருந்திய காட்டிலே சென்றோர் ஆகிய

5-7. அவர் - நம் தலைவர், வான வரம்பன் வெளியத்து அன்ன - வான வரம்பனது வெளியம் எனுமிடத்தை யொத்த, நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர் - நமது சிறந்த அழகினைத் தம்முடன் கொண்டு சென்றனர்.

(முடிபு) இருளை! காதலர் நம் பண்பு அறியார் நீடினர் மன்னோ என நீ எவன் கையற்றனை? மாவண் புல்லி பெருவரை அத்தம் இயங்கியோர் (ஆகிய) அவர், வான வரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர்.

(வி-ரை) நாளும் சாஅய என்றுரைத்தலுமாம். இயங்கியோர் அவர் எனவும் கோடியர் இயம் பெருங்கல் மீமிசை எழுந்தாங்கு எனவும் கொண்டு கூட்டுக. முனாஅது பழையதாகிய என்றுமாம்; பழையதாகிய நமது மாணலம் எனக் கூட்டியுரைத்தலுமாம். இயம் கல் மிசை எழுதல் என்றது, மலையில் எதிரொலி யுண்டாதல். புல்லியின் பெருவரை என்க. மூழ்கிய கான் - சூழ்ந்த காடு. அவர் நம் மாணலம் தம்மொடு கொண்டனர் என்றது, அவர் மீண்டு வருங்கால், நமது நலமும் வந்துவிடும் எனக் கூறி ஆற்றுவித்தவாறாம்.

360. நெய்தல்

(பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்தது.)

பல்பூந் தன்பொழிற் பகலுடன் கழிப்பி
ஒருகால் ஊர்திப் பருதியஞ் செல்வன்
குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
தன்சேற் றடைஇய கணைக்கால் நெய்தல்

5. நுண்டா துண்டு வண்டினம் துறப்பு வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் பொல அந்தி வானமொடு கடலனி கொளாஅ வந்த மாலை பெயரின் மற்றிவள்
10. பெரும்புலம் பின்னே தெய்ய அதனால் பாணி பிழையா மாண்வினைக் கலிமா துஞ்சுர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக் குன்றிழி களிற்றிற் குவவுமணல் நீந்தி
15. இரவின் வம்மோ உரவுநீர்ச் சேர்ப்ப இனமீன் அருந்தும் நாரையோடு பனையிசை அன்றில் சேக்கும் முன்றிற் பொன்னென நுன்மலர் நறுவீ தாஅம் புன்னை நறும்பொழிற் செய்தநங் குறியே.

- மதுரைக் கண்ணத்தனார்.

(சோ-ள்) 15. உரவு நீர் சேர்ப்ப - வலிய கடற்கரையைடைய தலைவனே!

1-10. பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி - பல பூக்களை யூடைய குளிர்ந்த பொழிலில் பகல் முழுவதும் போக்கி, ஒரு கால் ஊர்தி பருதி அம் செல்வன் - ஒற்றை உருள் பூண்ட தேரினையூடைய ஞாயிறாகிய அழகிய செல்வன், குடவயின் மா மலை மறைய - மேற்கில் உள்ளதாகிய பெரிய மலையில் மறைய, கொடு கழி தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல் - வளைந்த கழியிலுள்ள குளிர்ந்த சேற்றில் பொருந்திய திரண்ட காலினையூடைய நெய்தற் பூவின், நுண் தாது உண்டு வண்டு இனம் துறப்ப - நுண்ணிய பொடியை உண்டு வண்டின் கூட்டம் அதனை விட்டேக, வெருவரு கடு திறல் இரு பெரு தெய்வத்து - அஞ்சத்தகும் மிக்க வலியூடைய இரு பெருந் தெய்வங்களாய சிவனும் திருமாலும் ஆய இவர்களது, உரு உடன் இயைந்த தோற்றம் போல - செந்திறமும் கருநிறமும் ஒருங்கு பொருந்திய தோற்றத்தைப் போல, அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ - அந்தி வானத்தின் அழகுடன் கடலின் அழகையும் கொண்டு, வந்த மாலை - வந்த மாலைக் காலத்தே, பெயரின் - நீ நீங்கின், இவள் பெரும் புலம்பினன் - இவள் மிக்க தனிமையுற்றனளாகி வருந்துவள்,

10-14. அதனால்-, பாணி பிழையா மாண்வினைக் கலிமா - தாளத்தை ஒத்து நடத்தல் தப்பாத மாண்புற்ற வினை வல்ல செருக்குறும் குதிரை, துஞ்ச ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி - ஊர்

துயிலும் யாமத்தில் ஒலித்தலைப் பாதுகாத்து, நெடுதேர் அகல நீக்கி - நீண்ட தேரினைச் சேய்மையில் நீக்கி நிறுத்தி, பை என குன்று இழி களிற்றில் குவவு மணல் நீந்தி - மெல்லெனக் குன்றின் இழிந்து செல்லும் களிறு போலத் தீரண்ட மணல் மேட்டினைக் கடந்து,

16-19. இனம் மீன் அருந்தும் நாரையொடு - மீன் இனங்களை உண்ணும் நாரைகளுடன், பனைமிசை - பனைமரத்தின்மீது, அன்றில் சேக்கும் முன்றில் - அன்றில் தங்கியிருக்கும் முற்றத்தே, பொன் என நன் மலர் நறுவீ தாஅம் - பொன் போல நல்ல மலராகிய நறிய பூக்கள் உதிர்ந்து பரவும், புன்னை நறு பொழில் செய்த - புன்னை மரங்களுள்ள நறிய சோலையிற் செய்த, நம் குறி - நமது குறியிடத்திற்கு,

15. இரவின் வம்மோ - இரவின்கண் வருவாயாக.

(முடிபு) உரவு நீர்ச் சேர்ப்ப! நீ தண்பொழில் பகல் உடன் கழிப்பி, மாலை பெயரின் மற்று இவள் பெரும் புலம்பினள். அதனால் நெடுந்தேர் அகல நீக்கி, குவவு மணல் நீந்தி, புன்னை நறும் பொழிந்கண் செய்த நம்குறி இரவின் வம்மோ.

(விரை) பகல் உடன் கழிப்பி, மாலை பெயரின் என இயையும். பருதி அம் செல்வன் மறைய, நெய்தல் உண்டு வண்டினம் துறப்ப அந்தி வானமொடு கடலனி கொண்டு வந்த மாலை என்க. அந்தி வானம் - அந்திக் காலத்துச் செவ்வானம். தெய்ய - அசைச் சொல். ஊர்தஞ்சு யாமம் என மாறுக. இரவுக் குறிக்கு இடையீடு நேராதபடி வருதல் வேண்டும் என்பாள், குதிரை தெவிட்டல் ஓம்பி, தேர் அகல நீக்கி, பை யென மணல் நீந்தி வருக என்றாள். அன்றில் சேக்கும் நறும் பொழில் எனவும் முன்றில் நறுவீ தாஅம் நறும் பொழில் எனவும் கூட்டுக.

361. பாலை

(பொருள்வயிற் பிரிந்து போகானின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மாயிதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன
திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்
அனிவளை முன்கை ஆயிதழ் மடந்தை

5. வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப்புலந் துறையுங் கழிபெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன் றில்லென
அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்
பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே

(பாடம்) 1. அரி மயிர் முன் கை.

- 10. கரியாப் பூவிற் பெரியோர் ஆரா
அழிலெழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு
'உன்னுதல் ஓம்புமதி இனிநீ முன்ளொயிற்றுச்
சின்மொழி அரிவை தோனே பன்மலை
- 15. வெவ்வறை மருங்கின் வியன்சுரம்
எவ்வங் கூர இறந்தனம் யாமே.
- எயினந்தை மகனார் இனங்கீரனார்.

(சொ-ள்) 1-9. தூ மலர் தாமரைப் பூவின் அங்கண் - தூய மலராய தாமரைப் பூவிடத்தே, மா இதழ் குவளை மலர் பிணைத் தன்ன - கரிய இதழ்களையுடைய குவளை மலர் இரண்டினைப் பிணைத்து வைத்தாற்போன்ற, திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் - அழகிய முகத்திடத்தே சமூலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும், அனிவளை முன்கை - அழகிய வளைகளையுடைய முன் கையினையும், ஆய் இதழ் மடந்தை - அழகிய வாய் இதழினையு முடைய நம் தலைவியின், வார்முலை முற்றத்து கவவு - வார் அனிந்த முலைப் பரப்பின் முயக்கத்தினை, நூல் இடை விலங்கினும் - ஒரு நூல் இடையே தடுப்பினும், புலந்து உறையும் - அதனை வெறுத்து உறையும், கழி பெருங் காமத்து இன்பு உறு நுகர்ச்சியில் - மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் காட்டினும், சிறந்தது ஒன்று இல் என - மேம்பட்ட தோர் இன்பம் இல்லை என, அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் - அன்புடன் கூறிய என் மொழியின் ஏற்றுக் கொள்ளாயாகி, பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே - பொருளை விரும்பி வந்த மயக்கத்தினையுடைய நெஞ்சமே,

14-16. பல் மலை வெவ் அறை மருங்கின் வியன் கரம் - பல மலைகளையும் வெவ்விய பாறைகளையுமடைய நீண்ட சுரத்தையும், எவ்வங் கூர இறந்தனம் யாம் - துன்பம் மிக யாம் கடந்து வந்துளே மாகலின்,

10-12. கரியா பூவில் பெரியோர் ஆரா - வாடாத பூவினையுடைய தேவர் உண்டற் பொருட்டு, அழல் எழு தித்தியம் மடுத்த யாமை - அழல் ஓங்கிய வேள்விக் குண்டத்தின்கண் இடப்பெற்ற யாமை, நிழல் உடை நெடு கயம் புகல் வேட்டாங்கு - தான் முன்பிருந்த நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை விரும்புவது போல,

13-14. முன் எயிற்று சிலமொழி அரிவை தோன் - முன் போன்ற பற்களையும் சிலவாய மொழிகளையு முடைய நம் தலைவியின் தோளினை, இனி நீ உன்னுதல் ஓம்புமதி - இப்போது நீ நினைத்தலை ஓழிவாயாக.

1. உன்னுதல் ஓழிமதி நீயே.

(முடிபு) கழி பெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன்றில்லென மொழிந்த என் மொழி கொள்ளாய் ஆகிப் பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! யாம் பன்மலை வியன் சரம் எவ்வும் கூர இறந்தனம் (ஆகவின்) தித்தியம் மடுத்த யாமை நெடுங்கயம் புகல் வேட்டாங்கு, அரிவைதோள் இனி நீ உள்ளுதல் ஓம்புமதி.

(வி-ரை) முகமும் கண்களும் முறையே தாமரைப் பூவும் குவளை மலரும் போல் விளங்கும் என்னும் இவ்வுவமை 'தாமரைப் போதிற் பூத்த தண்ணூறுங் குவளைப் பூப்போற், காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண்' எனத் திருத்தக்க தேவராலும் கூறப்பட்டுளது. நூல் இடை விலங்கினும் என்றது - நூல் இடையே ஊடறுத்து முயக்கத்தை நெகிழிப்பதாயினும் என்றபடி. புலந்து உறைதல் - அவ்விடையீட்டை வெறுத்து உறைதல். நெகிழா முயக்கினை விரும்புவார் தலைவன் தலைவி இருவரும் ஆகவின், புலந்துறைதலும் இருவர்க்கும் கொள்க. 'வீழும் இருவர்க் கினிதே வளியிடை, போழப் படாஅ முயக்கு'² என்பது காண்க. சிறந்தது - சிறந்த இன்பம்; பொருள் முதலியனவுமாம். அடுத்த யாமை எனப் பிரித்து வேள்விக் குண்டத்தைச் சார வைக்கப் பெற்றுள்ள யாமை என்றலுமாம். இக்கருத்து, 'நெடுமணி யூபத் திட்ட தவழ்நடை யாமை நீண்டத், தொடுமணிக் குவளைப் பட்டம் துணையொடு நினைப்பதே போல்³ எனத் தேவராலும் ஆளப் பெற்றுளது. தித்தியமடுத்த யாமை கயம் புகல் வேட்டாங்கு என்ற உவமை, அரிவை தோள் இப்பொழுது கூடுதற்கு அரிது என்பதனை விளக்கியவாறாம். பல மலைகளின் வெவ் வறை மருங்கின் என்றுரைத்தலுமாம்.

362. குறிஞ்சி

(இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது)

பாம்புடை விடர பனிநீர் இட்டுத்துறைத்
தேங்கலந் தொழுக யாறுநிறைந் தனவே
வென்கோட் டியான பொருத புண்கார்ந்து
பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய

5. முருக்கரும் பன்ன⁴வள்ளுகிர் வயப்பினை
கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற் றென்னான் வென்வேல் ஏந்தி
நசைதர வந்த நன்ன ராளன்
நெஞ்குபழு தாக வறுவியன் பெயரின்
10. இன்றிப் பொழுதும் யான்வா ழலனே
எவன்கொல் வாழி தோழிநம் இடைமுலைச்

சணங்கனி முற்றத் தாரம் போலவுஞ்
சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நனிர்ப்பின்
இலங்குவென் எருவி போலவும்

15. நிலங்கொண் டனவால் திங்களங் கதிரே.

- வெள்ளி வீதியார்.

(சொ-ள்) 11. தோழி-, வாழி-,

1-2. பாம்பு உடை விடர - பாம்புகளையுடைய மலை விடர் களினின்று வரும், பனிநீர் - குளிர்ந்த நீர், இட்டுத் துறை - ஒடுங்கிய துறைகளின் வழியாக, தேம் கலந்து ஒழுக - தேனுடன் கூடி ஒழுகலின், யாறு நிறைந்தனவே - யாறுகள் நிறைவற்றன;

3-6. வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து - வெள்ளிய கொம்பினையுடைய யானை பாய்ந்து குத்திய புண் மிகுந்து, பை கண் வல்லியம் கல் அளை செறிய - பசிய கண்ணினையுடைய ஆண் புலி கற்குகையினுள்ளே ஒடுங்கி யிருக்க, முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பினைவு கடி கொள் - செம்முருக்கின் அரும்பினை யொத்த கூரிய நகத்தினையுடைய வலிய பெண்புலி அதனைக் காவல் செய்திருத்தவின், ஆறு வழங்கார் - (யாவரும்) அந்நெறியில் இயங்கார்;

6-10. ஆயிடை எல்லிற்று என்னான் - அந்திலையில் இருள் வந்து விட்டது என்று என்னாதவனாகி, வென் வேல் ஏந்தி - வெற்றியைத் தரும் வேலினைக் கையிற் கொண்டு, நசை தர வந்த நன்னராளன் - நம்பாலுள்ள காதல் கொண்டு வருதலால் வந்த நன்மையாளனாகிய நம் தலைவன், நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் - தன் எண்ணம் பயனிலதாக நம்மைக் கூடாது மீனின், இன்று இப்பொழுதும் யான் வாழலன் - இன்று இவ் விரவும் யான் உயிர் தரித்திரேன்,

11-15. நம் இடை முலை சனங்கு அணி முற்றத்து ஆரம் போலவும் - நமது முலையிடமாய சனங்கு அணிந்த பரப்பில் கிடக்கும் முத்துமாலை போலவும், சிலம்பு நீடு சோலை சிதர் தாங்கு நனிர்ப்பின் இலங்கு வெள் அருவி போலவும் - மலையினிடத்து நீண்ட சோலையில் துளிகள் சிதறும் குளிர்ச்சியினையுடைய விளங்கும் வெள்ளிய அருவி போலவும், திங்கள் அம் கதிர் நிலம் கொண்டன - திங்களின் அழகிய கதிர்கள் மலையிடத்தே பரவின;

எவன் கொல் - நாம் செய்வது என்னையோ.

(முடிபு) தோழி, வாழி! யாறு நிறைந்தன. வயப் பினை கடி கொள ஆறு வழங்கார். ஆயிடை வென் வேல் ஏந்தி நசைதர வந்த நன்னராளன் வறுவியன் பெயரின், இப்பொழுதும் யான் வாழலன். திங்கள் அம் கதிர் நிலம் கொண்டன. எவன் கொல்?

(வி-ரை) பாம்புடை விடர பனிநீர் என்றது நீரினது தீமையையும், இட்டுத் துறை என்றது, துறையினது தீமையையும், யாறு நிறைந்தன என்றது யாற்றினது தீமையையும் உணர்த்தியவாறாம். கடிட கொள என்றதனை, கடிட கொளாநின்றன என விரித்து, யாறு நிறைந்தன, வயப் பினவு கடிடகொளா நின்றன; ஆகவின் ஆறு வழங்கார் என உரைக்க. திங்களங் கதிர் நிலங் கொண்டன என்றமையான், நிலவு வெளிப்பாடு இரவுக் குறிக் கூட்டத்திற்கு இடையீடாதல் பெற்றாம். வறுவியன் பெயரின் என்பதற்கு ஏதுக் கூறுவாள் திங்களங் கதிர் நிலங் கொண்டன என்றாள். எல்லா வகையானும் நன்மை யுடையானாகிய தலைவன், நம்மேலுள்ள அன்பின் மிகுதியால், வழியருமை நோக்காது இரவுக்குறிக் கண் வந்தானாகவின், அவன் கூட்டம் பெறாது பெயரின் யான் உயிர் வாழ்தற்கு ஒருப்படேன். ஆயின், நிலவு வெளிப் பாட்டினால் கூட்டமும் இயைவதன்று. இதற்கு நான் என்ன செய்வேன் என்பாள் போன்று, தலைவன் விரைவில் வரைந்து கொள்ள வேண்டுமெனத் தோழி சிறைப் புறமாக உணர்த்தினா வௌன்கவாழலன் - அன் விகுதி தன்மைக்கண் வந்தது.

363. பாலை

(பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது)

நிரைசெலல் இவுளி விரைவுடன் கடைஇ
அகவிரு விசம்பிற் பகல்செலச் சென்று
மழுகுசுடர் மண்டிலம் மாமலை மறைய
பொழுதுகழி மலரிற் புனையிழை சாஅய்

5. அணையணைந் தினையை யாகல் கணையரைப்
புல்லிலை நெல்லிப் புகரில் பசங்காய்
கல்லதர் மருங்கிற் கடுவளி யுதிர்ப்பப்
பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம்
அத்தம் நன்னி அதர்பார்த் திருந்த
10. கொலைவெங் கொள்கைக் கொடுந்தொழின் மறவர்
ஆறுசென் மாக்கள் அருந்தத் தெறிந்த
எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர்¹ எய்திய
வளைவாய்ப் பருந்தின் வள்ளுகிர்ச் சேவல்
கிளைதரு² தெள்வினி கெழுமுடைப் பயிரும்
15. இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய
செய்வினை வலத்த ராகி இவணயந்து
எய்தவந் தனரே தோழி மையெழில்
துணையேர் எதிர்மலர் உணகன்
பிணையேர் நோக்கம் பெருங்கவின் கொளவே.
- மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்.

(பாடம்) 1. எய்தி.

2. வெள்வினி கெடுமுனை.

(சொ-ன்) 17. தோழி-,

5-15. கணை அரை புல் இலை நெல்லி புகர் இல் பச காய் - திரண்ட அரையினையும் சிறிய இலையினையும் உடைய நெல்லியின் வடுவற்ற பசிய காய்கள், கல் அதர் மருங்கின் கடு வளி உதிர்ப்ப - கற்களையுடைய நெறிகளிடத்தே கடிய காற்று உதிர்த்தலின், பொலன் செய் காசில் பொற்பத் தாஅம் - பொன்னாற் செய்த காச போல் அழுகு பெறப் பரவிக்கிடக்கும், அத்தம் நன்னி அதர்பார்த் திருந்த - காட்டினை அடைந்து அங்கு வழிவருவாரைப் பார்த்துக் கொண்டிருந்த, கொலை வெம் கொள்கை கொடு தொழில் மறவர் - கொலையை விரும்பும் கோட்பாட்டினையும் கொடிய தொழிலையு முடைய மறவர், ஆறு செல் மாக்கள் அரு நிறத்து ஏறிந்த - வழிச் செல்லும் மக்களது அரிய மார்பிலே ஏறிந்த, எஃகு உறு விழு புண் கூர்ந்தோர் எய்திய - வேலாலுற்ற சிறந்த புண்ணை மிகக் கொண்டு பட்டோரை அடைந்த, வளை வாய் வள் உகிர் பருந்தின் சேவல் - வளைந்த வாயினையும் கூரிய நகத்தினையும் உடைய பருந்தின் சேவல். கெழு முடை - ஆண்டுப் பொருந்திய ஊன் உண்ணற்கு, கிளை தரு தெள் வினி பயிரும் - தன் கிளையினைத் தருகிற்கும் தெளிந்த குரலால் அழைக்கும், இன்னா வெம் சரம் இறந்தோர் - இன்னாமையைத் தரும் கொடிய சரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்,

15-19. முன்னிய செய்வினை வலத்தர் ஆகி - தாம் கருதிச் சென்ற பொருளீட்டும் தொழிலில் வெற்றியுடையர் ஆகி, மை எழில் துணை ஏர் எதிர் மலர் உண்கண் பினை ஏர் நோக்கம் - கரிய அழகிய இணை யொத்த எதிர் எதிர் பொருந்திய மலர்களைப் போன்ற மையுண்ட கண்களின் பெண்மானை யொத்த நின் பார்வை, பெரு கவின் கொள் - மிகக் அழகினையுற, இவன் நயந்து எய்த வந்தனர் - நம்மை விரும்பி இங்கே வந்து சேர்ந்தனர்; ஆதவின்,

1-3. நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ - வரிசையாகச் செல்லும் குதிரைகளை விரைவாகச் செலுத்தி, அகல் இரு விசம்பில் பகல் செல சென்று - அகன்ற பெரிய வானில் பகற் பொழுது கழியச் சென்று, மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய - மழுங்கிய ஓளியினையுடைய ஞாயிறு பெரிய மலையில் மறைந்திட,

4-5. புனை இழை - அழகிய அணியுடையாளே, பொழுது கழி மலரில் சாஅய் - பகற்பொழுது கழியவே குவியும் மலர் போல வாடி, அணை அணைந்து - பள்ளியை அடைந்து, இனையை ஆகல் - இத்தன்மை யுடையை ஆகோதேகொள்.

(முடிபு) தோழி! இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய செய்வினை வலத்தராகி, நின் பிணையேர் நோக்கம்

கவின் கொள இவண் எய்த வந்தனர். மண்டிலம் மாமலை மறைய, மலரிற்சா அப் அணை அணைந்து இனையை ஆகல்.

(வி-ரை) பருதியின் தேரிற் பூட்டிய குதிரைகள் ஏழு என்ப ஆகலின், நிரை செல்ல இவுளி என்றார். மண்டிலம் கடையில் விசும்பிற் சென்று மலை மறைய என்க. இனையை ஆகல் - இங்ஙனம் வருந்தாதே என்றபடி. விழுப்புண் சூர்ந்தோர் - விழுப்புண் பட்டு இறந்தோரை என்க. எய்த வந்தனர் - அனுக வந்தனர் என்றுமாம்.

364. மூல்லை

பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்து
எறுடைப் பெருமழை பொழிந்தென அவறோறு
ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க
ஆய்பொன் அவிரிமை தூக்கி யன்ன

5. நீடினர்க் கொன்றை¹ கவின்பெறக் காடுடன் சுடர்ப்பரை தோன்றிப் புதறலைக் கொளாஅ மூல்லை இல்லமொடு மலரக் கல்ல பகுவாய்ப் பைஞ்சனை மாவுண மலிரக் கார்தொடங் கின்றே காலை காதலர்
10. வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் யாதுசெய் வாங்கொல் தோழி நோதகக் கொலைகுறித் தன்ன மாலை துணைதரு போழ்தின் நீந்தலோ அரிது - விரைந்து நம்பால் வருங்கால் அதனைக் கடந்து செல்லல் அரிதாகு மன்றோ, யாது செய்வாம் - யாம் என் செய்வாம்.

- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணார்.

(சொ-ள்) 12. தோழி! 1-9. மாதிரம் புதைய பாஅய் கால் வீழ்த்து-திசை யெல்லாம் மறையப் பரவிக் கால் இறங்கி, ஏறு உடை பெரு மழை பொழிந்தென - இடியேற்றினையுடைய பெரிய மழை சொரிந்ததாக, அவல் தோறு ஆடு கள பறையின் வரி நுணல் கறங்க-பள்ளங்க டோறும் ஆடும் களத்தே ஒலிக்கும் பறை போல வரிகளையுடைய தேரை ஒலிக்க, ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன - சிறந்த பொன்னாலாய விளங்கும் அணிகளைத் தொங்க விட்டாற் போன்ற, நீடு இனர் கொன்றை கவின் பெற - நீண்ட பூங்கொத்துக்களை யுடைய கொன்றை அழுகு பெற, காடு உடன் - காடு முழுவதும், சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ - தோன்றிச் செடி விளக்குப் போன்ற பூக்களைத் தன்னிடத்தே கொள்ள, மூல்லை இல்லமொடு மலர - மூல்லைப் பூக்களும்

(பாடம்) 1. கவின் பெறக் காட்ட

2. யாது செய்வர் கொல்.

தேற்றாவின் பூக்களும் மலரவும், கல்ல பகு வாய் பை சனை மா உண மலிர - மலையிடத்தனவாகிய அகன்ற வாயினையுடைய அழகிய சனைகள் விலங்குகள் நீர் உண்ணுமாறு நீர் நிறைய, காலை கார் தொடங்கின்று - (இங்ஙனம்), இக்காலம் கார்ப்பரூவத்தைத் தொடங்கியது,

9-14. காதலர் வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை - நம் காதலரோ கொடிய சினத்தினையுடைய அரசனது மிகப் பெரிய பாசறைக்கண்ணே, வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் - பகைவரை வென்றி கொள்ளும் விருப்பத்தால் நம்மை நினைத்தலும் செய்திலர், நோதக கொலைகுறித் தன்ன மாலை - நாம் வருந்த நம்மைக் கொல்லுதல் கருதி வருவது போன்ற மாலை, துணைதரு போழ்தின் நீந்தலோ அரிது - விரைந்து நம்பால் வருங்கால் அதனைக் கடந்து செல்லல் அரிதாகு மன்றோ, யாது செய்வாம் - யாம் என் செய்வாம்.

(முடிபு) தோழி! காலை கார் தொடங்கின்று. காதலர் வேந்தன் பாசறை வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார். மாலை துணைதரு போழ்தின், நீந்தலோ அரிது. யாது செய்வாம்.

(வி-ரை) தேரை யொலிக்கு வாச்சிய ஒலி ஒப்பாதல், 'நெடுநீரவல பகுவாய்த் தேரை, சிறுபல் வியத்தின் நெடுநெறிக் கறங்க'² தேரை யொலியின் மானச் சீர் அமைத்துச், சில்லரி கறங்கும் சிறு பல் வியத்தொடு³ என முன்னரும் சூறப்பெற்றுள்ளன. காடுடன், என்பதனை இடைநிலை விளக்காகக் கொண்டு, கவின் பெற, தலைக் கொள்ள, மலர என்பவற்றோடுங் கூட்டுக. சுடர் புரை பூ என விரித்துத் தலைக் கொளாஅ என்பதனைத் தலைக்கொள்ள எனத் திரிக்க. காலை என்பது - காலம் என்னும் பொருட்டாதலை. 'கழகத்துக் காலை புகின்'⁴ என்பதனாலும், காதலரைப் பிரிந்தார்க்கு மாலை கொல்வது போல் வரும் என்பதனை, 'காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து, ஏதிலர் போல வரும்'⁴ என்பதனாலும் அறிக.

365. பாலை

(தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது)

அகல்வாய் வானம் ஆவிருள் பரப்பப் பகலாற்றுப் படுத்த பையென் தோற்றமொடு சினவல் போகிய புஞ்கள் மாலை அத்தம் நடுகல் ஆளென உதைத்த

5. கான யாளைக் கதுவாய் வள்ளுக்கிர் இரும்பனை இதக்கையின் ஓடியும் ஆங்கன்

1. அகம். 154

2. அகம். 301

3. குறள். 937

4. குறள். 1224

கடுங்கண் ஆடவர் 'ஏழையல் கிடக்கை
வருநர் இன்மையிற் களையுநர்க் காணா
என்றாழ் வெஞ்சரம் தந்த நீயே

10. துயர்செய்தாற்றா யாகிப் பெயர்பாங்கு
உள்ளினை ²வாழிய நெஞ்சே வென்வேல்
மாவன் கழுவன் ³காழுர் ஆங்கண்
பூதந் தந்த பொரியரை வேங்கைத்
தண்கமழ் புதுமலர் நாறும்
15. அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே.

- மதுரை மருதனிலாநாகனார்.

(சொ-ன்) 11. நெஞ்சே-, வாழிய-,

1-3. அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப - அகற்சி வாய்ந்த
வானத்தின்கண் மிக்க இருள் பரக்க, பகல் ஆற்றுப்படுத்த -
ஞாயிற்றைப் போக்கிய, பை என் தோற்றுமொடு - பசிய தோற்ற
துடன், சினவல் போகிய - சினத்தல் மிக்க, புன்கண் மாலை -
துன்பத்தைச் செய்யும் மாலைக் காலத்தே,

4-9. அத்தம் நடு கல் ஆள் என உதைத்த - காட்டு நெறியிலுள்ள
நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்த, கான யானை - காட்டு
யானையின், கதுவாய் வள் உகிர் - சிதைவுற்ற வளவிய நகம்,
இருபனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் - பெரிய பனை நுங்கின்
தோடு போல ஒடிந்திடும் அவ்விடத்தே, கடுங்கண் ஆடவர் ஏழையல்
கிடக்கை - வன்கண்மையுடைய ஆற்றலைப்போர் அம்பு எய்யும்
முயற்சியொடு பதுங்கி யிருத்தற்கண், வருநர் இன்மையின் களையுநர்
காணா - வழிவருவார் இல்லாமையால் தம் வறுமை களைவோரைக்
காணலாகாத இடமாய, என்றாழ் வெம் சுரம் தந்த நீ - வெப்பம் மிக்க
கொடிய சுர நெறியில் என்னை அழைத்து வந்த நீ,

10-15. துயர் செய்து ஆற்றாய் ஆகி - எனக்குத் துயரினைச்
செய்து நீயும் ஆற்றாயாகி, பெயர்பு - மீண்டு, வென்வேல் மா வண்
கழுவன் - வென்றி வேலினையும் சிறந்த வண்மையினையுமடைய
கழுவன் என்பானது, காழுர் ஆங்கண் - காழுராகிய அவ்விடத்து,
பூதம் தந்த பொரி அரை வேங்கை - பூதத்தால் தரப்பட்ட பொரிந்த
அடிமரத்தினையுடைய வேங்கையின், தண் கமழ் புது மலர் நாறும்
- தண்ணிதாகி மணக்கும் புது மலர் போல நாறும், அம் சில் ஓதி -
அழகிய சிலவாகிய கூந்தலையுடைய நம் தலைவியின், ஆய் மடத்
தகை - அழகிய மடப்பமாகிய குணத்தினை, உள்ளினை -
நினைப்பாய் ஆயினை.

(பாடம்) 1. ஏயியல் கிடக்கை.

2. வாழியே ணெஞ்சே.

3. காலூர்.

(முடிபு) நெஞ்சே! புங்கண்மாலை வெஞ்சரம் தந்த நீ,
துயர்செய்து ஆற்றாயாகி, பெயர்பு, அஞ்சில் ஓதியின் ஆய்மடத்
தகையினை உள்ளினை.

(விரைவு) ஆல் இருள் - நிறைந்த இருள், ஆலுதல் - நிறைதல்,
மால் எனப் பிரித்தலுமாம். பை என் தோற்றம் - பசந்த தோற்றம்.
போகிய - மிக்க. மாலையில் வெஞ்சரம் தந்த என்க. இனி, மாலையில்
நடுகல் ஆள் என உதைத்த எனவும், மாலையில் துயர் செய்து
ஆற்றாயாகி என்றும் முடித்தலுமாம். கதுவாய் - சிதைவு, உதைத்தலால்
சிதைவுற்ற உகிர் என்க. இதக்கை - பனை நுங்கின் தோடு. வருநர்
இன்மையின் என்றது, காட்டுன் கொடுமையால் வருவார் இல்லாமை
யால் என்க. சரத்தின் கொடுமை கருதாது என்னை அழைத்து வந்த
நீயே, இடைச் சரத்தில், மீண்டு நின்று, தலைவியின் நலத்தினை
உள்ளி மீறுகின்றனை; நின் அறிவு இருந்தவாறு என்னையோ எனத்
தலைவன் நெஞ்சினை நோக்கிக் கழறினான் என்க.

366. மருதம்

(பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில்
வேண்டியவிடத்துத் தோழி சொல்லியது)

தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்குழ் வியன்களம் பொலியப் போர்பழித்துக்
கள்ளார் களமர் பகடுதளை மாற்றிக்
கடுங்காற் றற்றியப் போகிய துரும்புடன்

5. காயற் சிறுதடி கண்கெடப் பாய்தவின்
²இருநீர்ப் பரப்பிற் பனித்துறைப் பரதவர்
தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலிற் சினைஇக்
கழனி உழவரொடு மாறேதிரந்து மயங்கி
இருஞ்சேற் றள்ளல் ஏறிசெருக் கண்டு
10. நரைழு தாளர் கைபினி விடுத்து
நளைமுதிர் தேறல் நுளையர்க் கீழம்
பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன
நலம்பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு
மணங்கமழ் தண்பொழில் அல்கி நெருநை
15. நீதற் பிழைத்தமை அறிந்து
கலுழுந்த கண்ணளைம் அணங்கன் னாளே.

- குடவாயிற் சீரத்தனார்.

(சொ-ன்) தலைவ! 1-5. தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய -
தாழ்ந்த கிளைகளையுடைய மருத மாரம் சிறக்க ஆழகு பெற்றிருக்கும்,
(பாடம்) 1. தலைமாற்றி.
2. நீண்டப் பரப்பிற்.

நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து - நீர் சூழ்ந்த அகன்ற களம் பொலிவுறப் போரினைப் பிரித்துக் கடாவிட்டு, கள் ஆர் களமர் - பின் கள்ளுண்டு வந்த உழவர், பகடு தளை மாற்றி - அக் கடாக்களைக் கட்டவிட்தது விடுத்து, கடு காற்று எறிய - கடிய காற்றில் நெல்லினைத் தூற்ற, போகிய துரும்பு உடன் - பறந்து போன துரும்புகள் முழுவதும், காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் - உப்பளத்தி இல்லாத சிறிய பாத்திகளில் இடமில்லாது எங்கும் வீழ்ந்து பரத்தலின்,

6-9. இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் - பெரிய கடற் பரப்பில் குளிர்ந்த துறைக்கண் ஞுள்ள நுளையர்கள், தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் - இனிமை மிக்க வெள்ளுப்பு கெட்டமையின், சினைஇ - சினந்து, கழனி உழவரொடு மாறு எதிர்ந்து - வயல் உழவரொடு மாறுபட்டு எதிர்த்து, மயங்கி இரு சேற்று அள்ளல் எறிசெரு கண்டு - கைகலந்து மிக்க சேற்றுக் குழம்பினை எறிந்து செய்யும் போரினைக் கண்டு,

10-11. நரை முதாளர் கை பிணி விடுத்து - நரைத்த முதியோராகிய மருத நிலமக்கள் போர் செய்யும் கைப் பிணிப்பினை விடுத்து விலக்கி, நனை முதிர் தேறல் - முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை, நுளையர்க்கு ஈயும் - பரதவர்க்கு அளிக்கும் இடமாகிய,

12-16. பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன - பொற் பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னும் ஊர்போன்ற, நலம் பெறு பணை தோள் நல்நுதல் அரிவையொடு - அழகு பெற்ற முங்கில் போலும் தோரும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையொடு, மணம் கமம் தன் பொழில் அல்கி - மணம் நாறும் குளிர்ந்த சோலையிலே தங்கி, நெருநை - நேற்று, நீ தன் பிழைத்தமை அறிந்து - நீ தனக்குத் தீங்கு செய்தமையை யுணர்ந்து, எம் அணங்கு அன்னாள் - எம் தெய்வம் போன்றவளாய தலைவி, கலுழுந்த கண்ணன் - அழுத கண்ணினை யுடையள் ஆயினாள்.

(முடிபு) தலைவ! நீ எவ்வி நீழல் அன்ன அரிவையொடு நெருநை தண்பொழில் அல்கி, தற்பிழைத்தமை அறிந்து, எம் அணங்கு அன்னாள் கலுழுந்த கண்ணள் ஆயினாள்; என் செய்தனை.

பரதவர், உழவரொடு மாறைதிர்ந்து மயங்கி, அள்ளல் எறி செருக் கண்டு, நரை முதாளர், கை பிணி விடுத்து, தேறல் நுளையர்க்கு ஈயும் நீழல் என்க.

(வி-ரை) போர்பு - நெற்கதிரின் போர். அள்ளல் எறி செரு - அள்ளலி னின்று தாக்கும் செரு என்றுமாம். நுளையர் பக்கல் தீங்கு இன்மையின், நரை முதாளர், அவர்க்குத் தேறல் நல்கி அமைதி

செய்வாராயினர் என்க. ஈயும் என்னும் பெயரெச்சம் நீழல் என்னும் இடப்பெயர் கொண்டது. பனித்துறைப் பரதவரும் கழனி உழவரும், இங்ஙனம் செருச்செய்தற் கிடமாகிய நீழல் என்றமையால், அவ்வுர் நெய்தலும் மருதமும் மயங்கியதால் பெற்றாம். ‘யாழிசை மறுகின் நீரூர் கிழவோன், வாய்வாள் எவ்வி’ என முற் போந்தமையின், நீழல் என்பது நீடல் என்பதன் திரிபாதலுங் கூடும். கண்ணள் - கண்ணள் ஆயினாள் என ஆக்கச் சொல் விரித்து உரைக்க.

367. பாலை

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது)

இலங்குசுடர் மண்டிலம் புலந்தலை பெயர்ந்து
பல்கதிர் மழுகிய கல்சேர் அமையத்து
அலந்தலை மூதேறு ஆண்குரல் விளிப்ப
மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய

5. ²முணையுழை யிருந்த அங்குடிச் சீரூர்க் கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின் மிகுபதம் நிறைந்த தொகுகூட் டொருசிறைக் குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை ஊனசைப் ³பிணவின் உயங்குபசி களைஇயர்
10. தளிர்ப்பரை கொடிற்றிற் செறிமயிர் எருத்திற் கதிர்த்த சென்னிக் கவிர்ப்பு அன்ன நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் புல்லெல் மாஸையும் இனிதுமன் றம்ம நல்லக வனமுலை அடையப் புல்லுதொறு
15. உயிர்குழைப் பன்ன சாயற் செய்தீர் இன்றுணைப் புணர்ந்திசி னோர்க்கே.

- பரனார்.

(சொ-ள்) தோழி, 14-16. நல் அகம் வன முலை அடைய புல்லுதொறு - நல்ல மார்பகத்தே யுள்ள அழகிய முலையினைப் பொருந்தப் புல்லுந்தொறும், உயிர் குழைப்பு அன்ன - உயிர் குழைவது போலும், சாயல் - மென்மை வாய்ந்த, செயிர்தீர் இன் துணை - குற்றமற்ற இனிய துணைவரை, புணர்ந்திசினோர்க்கு - கூடியிருப்பவர்கட்டு,

1-13. இலங்கு சுடர் மண்டிலம் - விளங்கும் ஒளி வாய்ந்த நூயிறு, புலம் தலை பெயர்ந்து - வானிடத்தினின்றும் நீங்கி, பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து - தனது பலவாகிய கதிர்களும்

1. அகம். 266

2. மழையுழை

3. பிணவினினைங்கு பசி.

வெம்மை குறையப் பெற்ற மேற்கு மலையினை அடையும் போழ்தில், அலந்தலை முது ஏறு - கலக்க முற்ற முதிய ஏறு, ஆண்குரல் விளிப்பப் - தனது ஆண் குரல் தோன்ற அழைத்திட, மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய - மனையைச் சூழ்ந்து வளரும் நொச்சியின் கண் மான்கள் சேர்ந்து தங்கியிருக்க, முனை உழை இருந்த அம் குடி சிறு ஊர் - காட்டரண்களின் பக்கத்தேயிருந்த அழகிய குடியிருப் புக்களையுடைய சிற்றுரௌன்கண்ணே, கரு கால் வேங்கை செஞ் சவல் வரகின் - கரிய அடியினையுடைய வேங்கைமரம் சூழ்ந்த சிவந்த மேட்டு நிலத்தே விளைந்த வரகாகிய, மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை - மிக்க தானியம் நிறைந்த தொகுதியாகவுள்ள கூட்டின் ஒரு பக்கத்தே, குவி அடி பைங் கண் வெருகின் ஏற்றை - குவிந்த அடியினையும் பசிய கண்ணினையு முடைய காட்டுப் பூணையின் ஆண், ஊன் நடை பின்னின் உயங்கு பசி களைஇயர் - ஊனை விரும்பியுள்ள பெண் பூணையின் வருத்தும் பசியினை நீக்குமாறு, தளிர்ப்புரை கொடித்தின் - தளிரையொத்த கண்ணத் தினையும், செறி மயிர் எருத்தின் - நெருங்கிய மயிரினையுடைய கழுத்தினையும், கதிர்த்த சென்னி - நிமிர்த்த தலையின்கண், கவிர் பூ அன்ன நெற்றி - முருக்கம் பூவினை யொத்த சூட்டினையு முடைய, சேவல் அற்றம் பார்க்கும் - கோழிச் சேவலைப் பற்றும் அமையத்தினைப் பார்த்திருக்கும், புல் என் மாலையும் - பொலிவற்ற இம் மாலைப் போதும், மன்ற இனிது - உறுதியாக இனிதாகும்.

(முடிபு) தோழி! இன் துணைப் புணர்ந்துசினோர்க்குப் புல்லென் மாலையும் மன்ற இனிது.

(வி-ரை) மண்டிலம் பெயர்ந்து கல் சேர் அமையம் எனவும், பல் கதிர் மழுகிய அமையம் எனவும் தனித்தனி கூட்டுக. அலந்தலை - கலக்கம்; முதுமையாலாயது; வேட்டுவராற் பெண்மானுக்குத் தீங்குண்டாகுமோன்றங்கலக்கமுமாம்; அலந்தலைன்பதன் விகாரமுமாம். ஏறுவிளித்தலால்மாசேர்புவதியென்கவிளிப்பென்னும் எச்சம் காரணப் பொருட்டாயது. நொச்சி மா சேர்பு வதிய, வெருகின் ஏற்றை சேவல் அற்றம் பார்க்கும் புல்லென் மாலை என்க. வெருகு மாலைப் பொழுதில் கோழியைப் பற்றி யுண்ணும் இயல்பினது என்பது, கோழிச் சூறங்காற் பேடை, வேலி வெருகினம் மாலை யுற்றென, புகுமிட னரியாது தோகுபுடன் குழிஇப், பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கு¹ என்றதனாலும் அறியப்படும். மாலையும், என்ற உம்மை இழிவு சிறப்பு. மன்ற என்பதன் ஈறு தொக்கது. புணர்ந்துசினோர்க்கு மாலையும் இனிது என்றதனால், தலைவனைப் பிரிந்துள்ள யான், இத்தகைய மாலைப் பொழுதில் எங்ஙனம் ஆற்றியிருப்பேன் என வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் எதிரழிந்து கூறினாள் என்க.

1. குறுந். 139

368. குறிஞ்சி

(பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது)

தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம் கரிபுறங் கழீஇய பெரும்பாட் மரத்துத் தோடுவெளர் பைந்தினை நீடுகுரல் காக்கும் ஒண்டொடாடி மகளிர்க்கு ஊசல் ஆக

5. ஆடுசினை யொழித்த ¹கோடினர் கஞ்விய குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை மடமயிற் குடுமியிற் ரோன்றும் நாடன் உயர்வரை மருங்கிற் காந்தளஞ் சோலைக் குரங்கறி வாரா மரம்பயில் இறும்பிற்
10. கடிசளைத் தெளிந்த மணிமருள் தீநீர் பிடிபுனர் களிற்றின் எம்மொ டாடிப் ²பன்னாள் உம்பர்ப் பெயர்ந்து ³சின்னாள் கழியா மையே வழிவழிப் பெருகி அம்பணை விளைந்த தேக்கட் டேறல்
15. வண்டுபடு கண்ணியர் மகிழும் சீரூர் எவன்கொல் வாழி தோழி கொங்கர் மணியரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழுவின் அன்ன அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே.

- மதுரை மருதனினானாகனார்.

(சொ-ள்) 16. தோழி-, வாழி-,

1-7. தோடு தோல் கானவன் சூடு உறு வியன் புனம் - காலிலே செருப்பினை அணிந்த வேடன் சுட்டெரித்த அகன்ற கொல்லையில், கரி புறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்து - கரிந்த இடங்களைக் கழுவிச் சென்ற மிக்க பெயலாய மழை ஈரத்தில், தோடு வளர் பைந்தினை நீடு குரல் காக்கும் - இதழ்கள் வளர்ந்த பசிய தினையின் நீண்ட கதிர்களைக் காத்திருக்கும், ஒள் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக ஆடுசினை ஒழித்த - ஒளி பொருந்திய வளையலை அணிந்த மகளிர் தமக்கு ஊசல் ஆகக் கொண்டு ஆடும் கிளைகளைப் போக்கிய, கோடு இணர் கஞ்விய - கொம்பிலே பூங்கொத்துக்கள் நெருங்கிய, குறும் பொறை அயலது - குன்றின் பக்கத்திலுள்ளதாகிய, நெடு தாள் வேங்கை - நீண்ட அடியினையுடைய வேங்கைமரம், மட மயில் குடுமியில் தோன்றும் நாடன் - இளைய மயிலின் உச்சியிலுள்ள குடுமி போலத் தோன்றும் மலை நாட்டையுடைய நம் தலைவன்,

(பாடம்) 1. கோடினர் கஞ்விக்

2. பலநாள்

3. சிலநாள்.

8-13. உயர் வரை மருங்கில் காந்தன் அம் சோலை - உயர்ந்த மலைப் பக்கத்தேயுள்ள காந்தனையுடைய அழகிய சோலையாகிய, குரங்கு அறி வாரா மரம் பயில் இறும்பில் - குரங்குகளும் ஏறி அறிதல் இல்லாத நீண்ட மரங்கள் செறிந்த காட்டில், கடி சனை தெளிந்த மணி மருள் தீம் நீர் - விளக்கம் பொருந்திய சுனையில் உள்ள தெளிந்த பளிங்கினை யொத்த இனிய நீரில், பிடி புணர் களிற்றின் எம்மொடு பல்நாள் ஆடி - பிடியுடன் கூடிய களிறு போல நம்முடன் பல நாளும் ஆடி, உம்பர் பெயர்ந்து - நம்மைப் பிரிந்து வேறிடம் சென்று, சின்னாள் கழியாமையே - சில நாள் கழிதற்கு முன்பே, வழிவழி பெருகி - அந் நிகழ்ச்சி முறைமுறையாகப் பெருகி,

14-15. அம் பனை வினைந்த தேன் கள் தேறல் - அழகிய மூங்கிற குழாயில் முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை, வண்டு படு கண்ணியர் மகிழும் சீறுர் - வண்டு மொய்க்கும் கண்ணியை யுடையாராய் உண்டு மகிழும் சிற்றுரின்கண்ணே,

16-19. பலர் வாய் பட்டு - பலர் வாயிலும் பேசப்பட்டு, கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் - கொங்கு நாட்டினர் மணியினை இடையிற் கட்டிக் கொண்டு தெருவில் ஆடும், உள்ளி விழுவின் அன்ன - உள்ளி விழுவின் ஆரவாரம் போன்ற, அலர் ஆகின்றது - அலராகா நின்றது; எவன்கொல் - இஃதென்னையோ!

(முடிபு) தோழி, வாழி! வேங்கை மடமயிர் குடுமியிற் ரோன்றும் நாடன், சுனைத் தீ நீர் பன்னாள் எம்மொடாடி, பெயர்ந்து சின்னாள் கழியாமை, அந்திகழ்ச்சி, வழிவழிப் பெருகி, பலர் வாய்ப்பட்டு, உள்ளிவிழுவின் அன்ன அலராகின்றது எவன்கொல்.

(வி-ரை) ஆடு சினை, பக்கங்களிற் படிந்த கினை யென்றும், கோடு, மேலே நிவந்த கொம்பென்றுங் கொள்க. பைந்தினை காக்கும் மகளிர்க்கு ஊசலாக ஆடு சினை யொழித்த என்றது, இனித் தாம் தினைப்புனம் காக்குமாறு இல்லை என்றதனைக் குறிப்பினால் உணர்த்தியபடியாம். இனர் கஞலிய வேங்கை எனவும் குறும் பொறை அயலதாகிய வேங்கை எனவும் தனித்தனி கூட்டுக. சோலையாகிய இறும்பு என்க. அன்றி, சோலைக்கண்ணதாகிய இறும்பு என்றலுமாம். குரங்கும் என்னும் உம்மை தொக்கது. அறிவாரா - அறியலாகாத. அந் நிகழ்ச்சி வழிவழிப் பெருகி யென வருவித்துரைக்க. கொங்கர் - கொங்கு நாட்டினர். தலைவன் கேட்டு வரைந்து கொள்ள வேண்டுமென்னும் கருத்தால் அலராகின்றது எவன்கொல் எனத் தோழி தலைமகட்குச் சொல்லுவாள்போற் கூறினாள் என்க.

369. பாலை

(மகட் போக்கிய செவிலி சொல்லியது)

கண்டிசின்¹ மகளே கெழீஇ இயைவெனை ஒண்டொடி செறித்த முன்கை ஊழுகொள்பு மங்கையர் பலபா ராட்டச் செந்தார்க் கிள்ளையுந் தீம்பால் உண்ணா மயிலியற்

5. சேயிமழ மகளிர் ஆயமும் அயரா தாழியும் மலர்பல அணியா கேழ்கொள்² காழ்புனைந் தியற்றிய வனப்பமை நோன்சவர்ப் பாவையும் பலியெனப் பெறா ஆ நோய்பொர் இவைகன் டினைவதன் தலையும் நினைவிலேன்
10. கொடியோள் முன்னிய துணரேன் தொடியோய் இன்றுநின் ஒலிகுரல் மண்ணால் என்றதற்கு எற்புலந் தழிந்தன ளாகித் தற்றகக் கடலந் தானைக் கைவண் சோழர் கெடலரு நல்லிசை உறந்தை யனன்
15. நிதியுடை நன்கார்ப் புதுவது புனைந்து தமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர்முதல் ஒமை நீடிய உலவை நீளிட மணியணி பலகை மாக்காழ் நெடுவேல் துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
20. அறியாத் தேஎத்து அருஞ்சரம் மடுத்த சிறியோற் கொத்தவென் பெருமடத் தகுவி சிறப்புஞ் சீரும் இன்றிச் சீறுர் நல்கூர் பெண்டின் புலவேய் குரம்பை³ ஓரா யாத்த ஒரு தூண் முன்றில்
25. ஏதில் வறுமனைச் சிலம்புடன் கூழீ மேயினள் கொல்லென நோவல் யானே.

- நக்கீர்.

(சொ-ள்) 1. மகளோ-, கெழீஇ இயைவெனை - அவங்நடன் பொருந்தி இயைந்திருந்தேனுடைய நிலையினை, கண்டிசின் - காண் பாயாக;

2-8. ஒள் தொடி செறித்த முன் கை ஊழு கொள்பு - ஒளி பொருந்திய வளையலைச் செறித்த முன் கையில் முறையானே கொண்டு, மங்கையர் பல பாராட்ட - சூழ நின்ற மங்கையர் (பாடம்) 1. மகளை கேழியலேனை. 2. காழ் புணர்ந்தியற்றிய. (பாடம்) 3. ஓரா வார்த்த.

பலவாறாகப் பாராட்ட, செந்தார்க் கிள்ளையும் - சிவந்த இரேகையினை யுடைய கிளிகளும், தீம்பால் உண்ணா - இனிய பாலை உண்கின்றில, மயில் இயல் சேய் இழை மகளிர் ஆயமும் - மயில் போலும் சாயலையுடைய சிவந்த அணிகளை யணிந்த தோழியர் கூட்டங் களும், அயரா - விளையாடுகின்றில, தாழியும் மலர் பல அணியா - பூஞ்செடி யுடைய தாழிகளும் பல மலர்களைக் கொண்டில, கேழ் கொள காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன்சுவர் பாவையும் பலி என பெறாஅ - அழகிய நிறம் பொருந்த முத்துவடம் முதலிய புனைந்து செய்த அழகு அமைந்த வலிய சுவரின்கண் னுள்ள பாவைகளும் பலி என எதனையும் கொண்டில,

8-9. இவை கண்டு நோய் பொர இனைவதன் தலையும் - இவைகளைக் கண்டு நோய் வருத்த வருந்துவதன் மேலும்,

9-12. நினைவிலேன் - சூழ்சி யில்லேனாகிய யான், கொடியோள் முன்னியது உணரேன் - கொடியளாகிய அவள் என்னியதை உணரேனாகி, தொடியோய் - தொடியனிந்த மகளே, இன்று நின் ஒலி குரல் மன்னல் என்றதற்கு - இன்று நினது தழைத்த சூந்தலைப் புனைக என்றதற்கு, என் புலந்து அழிந்தனள் ஆகி - என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி,

12-16. தன் தக - அவள் தன் செல்வ நிலைக்கேற்ற பரிசு, கடல் தானை கை வண் சோழர் - கடல் போன்ற சேனையினையும் கைவண் மையையும் உடைய சோழரது, கெடல் அரும் நல் இசை உறந்தை அன்ன - நீங்குதல் இல்லாத நல்ல புகழினையுடைய உறையூர் போன்ற, நிதி உடை நல் நகர் புதுவது புனைந்து - செல்வமுடைய நல்ல மனையில் புதுவதாக ஒப்பனை செய்து, தமர் மனன் அயரவும் ஒல்லாள் - தன் தமராவார் மனம் செய்விக்கவும் மனம் பொருந்தாத வளாகி,

16-21. கவர் முதல் ஓமை நீடிய உலவை நீள் இடை - கவர்த்த அடியினையுடைய ஓமை மரங்கள் உயர்ந்துள்ள காடாகிய நீண்ட இடத்தில், மணி அணி பலகை - மணிகள் பதித்த பரிசையினையும், மா காழ் நெடு வேல் - சிறந்த காம்பினையுடைய நீண்ட வேலினை யும், துணிவு உடை உள்ளமொடு - துணிவு தங்கிய நெஞ்சமுடன், துதைந்த முங்பின் - மிக்க மெய் வலியினையும் உடைய, அறியா தேஏத்து அரு சுரம் மடுத்த - அறியப்படாத தேயத்தின்கண் அரிய சுர நெறியில் கொண்டுபோய, சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி - இளையானுக்குப் பொருந்திய பெரிய மடப்பழும் தகுதியுமுடைய என் மகள்,

22-26. சிறப்பும் சீரும் இன்றி - நன்கு மதிப்பும் உயர்வும் இல்லாது, சீரார் நல்கூர் பெண்டின் - சிறிய ஊரில் வறுமையற்ற

பெண்டினது, புல் வேய் குரம்பை - புல் வேய்ந்த குடிலாய, ஓர் ஆயாத் - ஒரு பசு கட்டியுள்ள, ஒரு தூண் முன்றில் - ஒற்றைத் தூண் கொண்ட முகப்பினையுடைய, எது இல் வறு மனை - இயைபில்லாத வறிய மனையில், சிலம்பு உடன் கழீஇ மேயின் கொல் என - சிலம்பு கழித்து அவனுடன் மனம் பொருந்தினாலோ என்று, யான் நோவல் - யான் வருந்துவேன்.

(முடிபு) மகளே! கழீஇ இயைவெளைக் கண்டிசின்; கிள்ளையும் தீம்பால் உண்ணா; ஆயமும் அயரா; தாழியும் மலர் பல அணியா; பாவையும் பலியெனப் பெறாஅ; இவைகண்டு இனைவதன் றலையும், நினைவிலேன் உணரேன், ஒலிகுரால் மண்ணல் என்றதற்கு அழிந்தனளாகி, தமர் மனன் அயரவும் ஒல்லாள், அருஞ் சுரம் மடுத்த சிறியோர்க்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, சீரார் ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ மேயின் கொல் லென யான் நோவல்.

(வி - ரை) மகளே என்றது தோழியை. கெழீஇ இயைவெளை தலைவியுடன் கெழுதகைமை பூண்டு பொருந்தியிருந்த எனது நிலையினை என்க. பாராட்ட - பாராட்டவும், கிள்ளை பால் உண்ணாமை முதலியன தலைவியின் பிரிவால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், ஓரறிவு உயிராகிய தாழிப் பூஞ்செடி முதல் தெய்வம் ஈறாகிய அனைத்துயிரும் தலைவியின் பிரிவால் வருந்தினமை உணர்த்திய வாறு காண்க. இவைகண்டு இனைவதன்றலையும், மேயின் கொல்லென நோவல் எனக் கூட்டுக. தொடியோய் என்றது தலைமகளைச் சொலி விளித்தது. மண்ணல் - மன்னுக என வியங்கோள். தற்றகத் தமர் மனம் அயரவும் என்க. நகர்ப் புதுவது புனைந்து - மனையைப் புதுவதாக ஒப்பனை செய்து என்றுமாம். பலகையினையும் வேலினையும் உள்ளமொடு முன்பினையும் உடைய சிறியோன் எனவும் ஒல்லாள் சிறியோற்கு ஒத்த எனவும் கூட்டுக. சிறப்பு - நன்கு மதிப்பு; சீர் - உயர்வு. 'சீர்மை சிறப்பொடு-நீங்கும்' என்பழிப் பரிமேலழகர் உரைத்தவாறு காண்க. சிலம்புடன் கழீஇ என்பதற்குக் ²'கூட லன்னதன், அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்' என்பழி உரைத்த விளக்கவரை காண்க.

370. நெய்தல்

(பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது)

வளைவாய்க் கோதையர் வண்டல் தைதி
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகவிலைப் புன்னைப் புகரில் நீழற்
பகலே எம்மொ டாடி இரவே

5. காயல் வேய்ந்த தேயா நல்லில்
நோயொடு வைகுதி யாயின் நூந்தை
அருங்கடிப் படுவலும் என்றி மற்றுநீ
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே
வாழலென் என்றி யாயின் ஞாழல்
10. வண்டுபடத் ததைந்த கண்ணி நெய்தல்
தண்ணரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல்கெழு செலவிக் கரைநின் றாங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறிகொள் பாவையிற் பொலிந்தவென் அணிதுறந்து
15. ஆடுமகன் போலப் பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அவர்கவிவ் ஒுரே.

- அம்முவனார்.

(சொ-ன்) தோழி! 1-2. வளை வாய் கோதையர் இளையோர் - வளைவு கொண்ட மாலையை யுடைய இளமகளிர், வண்டல் தைஇ செல்ப - வண்டல் விளையாட்டினைச் செய்து மீண்டு செல்லா நிற்பர், எல்லும் எல்லின்று - பகலும் ஒனி குறைந்தது,

3-7. பகலே - பகற்பொழுதில், அகல் இலை புன்னை புகர் இல் நீழில் - அகன்ற இலைகளையுடைய புன்னையின் புள்ளி யில்லாத நிழிலில், எம்மொடு ஆடி - எங்கஞுடன் விளையாடி, இரவே - இராப் பொழுதில், காயல் வேய்ந்த தேயா நல் இல் - காய்ந்த புல்லால் வேயப் பெற்ற வளங் குன்றாத நல்ல நமது இல்லின்கண், நோயொடு வைகுதி யாயின் - வருத்தத்துடன் பொருந்தி யிருப்பா யாயின், நுந்தை அருங் கடி படுவல் என்றி - உனது தந்தையின் அரிய காவற் படுவேன் என்கின்றன,

7-9. மற்றுநீ செல்லல் என்றலும் ஆற்றாய் - அன்றி நீ இல்லிற்குச் செல்க என்று நான் கூறுதலையும் பொராயாகி, செலினே வாழலென் என்றி - செல்லின் உயிர் வாழேன் என்கின்றன, ஆயின் - அங்கான மாயின்,

9-16. ஞாழல் வண்டு பட ததைந்த கண்ணி - புலிநகக் கொண்டறையது வண்டு மொய்க்க மலர்ந்த மலர்க் கண்ணியுடன், நெய்தல் தண் அரும் பைந்தார் துயல்வர - நெய்தலின் தண்ணிய அரிய பசிய மலர்மாலை அசைய, அந்தி - அந்திக்காலத்தே, கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு - கடற் றெய்வம் கரையின்கண் நிற்பதுபோல, நீ கானல் ஒழிய - நீ இக் கடற்கரைச் சோலையில் தனித்து நிற்க, யான், வெறி கொள் பாவையில் பொலிந்த என் அணி துறந்து - வெறியாட்டம் மேவிய மகள் போன்று பொலிவற்ற எனது

அழகினைத் துறந்து, ஆடு மகள் போலப் பெயர்தல் ஆற்றேன் - அவள் பின் வறிதே பெயர்தல் போல நீங்குதல் இயலாதவளாகின்றேன், இ ஊர் அலர்க - இவ்வூர் அலர் கூறினும் கூறுக.

(முடிபு) தோழி! புன்னை நீழில் பகல் எம்மொடாடி, இரவு நல் இல் நோயொடு வைகுதியாயின், நுந்தை அருங்கடிப் படுவல் என்றி, மற்று, செலின் வாழலென் என்றி, ஆயின் கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு நீ கானல் ஒழிய யான் என் அணி துறந்து ஆடுமகன் போலப் பெயர்தல் ஆற்றேன். இவ்வூர் அலர்க.

(வி-ரை) கோதையர் ஆய இளையோர் என்க. இளையோர் என்றது ஏனை ஆயத்தாரை. இளையோர் செல்ப, எல்லும் எல்லின்று என்றது நாமும் செல்ல வேண்டும் என்பதற்கு ஏதுக் கூறியபடி. காயல் - காய்ந்த புல்; அல், பெயர் விகுதி. செல்ப; எல்லின்று; ஆகலின் பகல் எம்மொடு ஆடிய நீ இரவு நல்லில் செல்லுதல் வேண்டும் என்று கூறிய தோழிக்கு இரவு இல்லிற் சென்று நோயொடு தங்குவேன் ஆயின், என் தந்தையின் காவலிற் படுவேன் என்று தலைவி கூறினாள் என்க. வைகுவே னாயின் எந்தை அருங்கடிப் படுவல் என்ற தலைவி கூற்றைத் தோழி கொண்டு கூறுகின்றாளாகவின், அதற்கேற்ப வைகுதியாயின் எனவும், நுந்தை எனவும் கூறினாளேன்க. படுவலும் - உம்மை அசைநிலை. செல்லல் என்றலும் ஆற்றாய் என்றது, செலின் வாழலென் என்பதற்கு அடையாய் வந்தது. தலைவனைத் தலைப்பெய்யாது செல்லின் உயிர் வாழேன் என்றாளாகக் கொள்க. நீயே, யானே என்பவற்று ஏகாரங்கள் கட்டுரைச் சுவைபட நின்றன, பிரிநிலையுமாம். வெறிகொள் பாவை - வெறியாடும் மகள். ஆடு மகள் - பெயர் மாத்திரையாய் நின்றது. தெய்ய - அசைச்சொல்.

371. பாலை

(பொருள் வயிற் பிரிந்து போகானின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

அவ்வினிம் புரீஸிய விசையமை நோன்கிலைச்
செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக் காடவர்
கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுந் துணைய மறிபுடை யாடப்

5. புன்கண் கொண்ட திரிமருப் பிரலை
மேய்ப்தம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
நெய்தலம் படுவிற் சின்னீர் உண்ணாது
எஃகுறு மாந்தரின் இளைந்துகண் படுக்கும்
பைதற வெம்பிய பாழ்சேர் அத்தம்
10. ¹எமியம் நீந்தும் எம்மினும் பனிவார்ந்து
என்ன ஆங்கொல் தாமே தெண்ணீர்

(பாடம்) 1. தமியம் நீந்தும்.

ஆய்க்கன நிகர்மலர் போன்மென நசை
வீதேர் பறவை விழையும்
போதார் கூந்தனங் காதலி கண்ணே.

- எயினந்தை மகன் இளங்கீரனார்.

(சொ-ன்) நெஞ்சே-, 11-14. தெள் நீர் ஆய் சுனை நிகர் மலர் போன்மென - தெளிந்த நீரினையுடைய அழகிய சுனையிலுள்ள ஒளி பொருந்திய மலரைப் போலும் என, நசை இ வீ தேர் பறவை விழையும் - தேனை விரும்பிப் பூக்களை ஆராயும் வண்டுகள் விருப்புறும், போது ஆர் கூந்தல் நம் காதலி கண் - மலர் நிறைந்த கூந்தலையுடைய நம் காதலியின் கண்கள்,

1-9. அ விளிம்பு உரீயை விசை அமை நோன் சிலை - அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய விசை அமைந்த வலிய வில்லினை யும், செவ் வாய் பகழி - குருதியாற் சிவந்த வாயினையுடைய அம்பினையும் உடைய, செயிர் நோக்கு ஆடவர் - சினம் தங்கிய பார்வையினை யுடைய மறவர், கணை இட கழிந்த - அம்பினை எற்றிடலான் இறந்த, தன் வீழ் துணை உள்ளி - தனது காதல்மிக்க பினையினை நினைந்து, குறு நெடு துணைய மறி புடை ஆட - குறுமையும் நெடுமையும் ஆகிய அளவினையுடைய தன் குட்டிகள் (எதும் உணராமையின்) தன் பக்கலில் விளையாட, புங்கண் கொண்ட திரி மருப்பு இரலை - துண்பினையடைந்த முறுக்குண்ட கோட்டினை யுடைய ஆண்மான், மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து - மேயும் உணவினை வெறுத்த துண்பத்துடன் வருத்தம் மிக்கு, நெய்தல் படுவில் - களர் நிலத்திலுள்ள சிறிய குழியில் தங்கிய, சில நீர் உண்ணாது - சிறிய நீரும் பருகாது, எஃகு உறும் மாந்தரின் இனைந்து கண் படுக்கும் - அம்பு தைக்கப்பெற்ற மக்களைப் போல வருந்திக் கண்ணயர்ந்து கிடக்கும், பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் - பசுமையறக் கொதித்த பாழ்ப்பட்ட சர நெறியினை,

10-11. எமியம் நீந்தும் எம்மினும் - தமிழேமாய்க் கடந்து செல்லும் நம்மைக் காட்டினும், பனி வார்ந்து - நீர் ஒழுகப் பெற்று, என்ன ஆங்கொல் - எத்தன்மையான துண்பத்தினை எய்தா நிற்குமோ.

(முடிபு) நெஞ்சே! நம் காதலி கண்கள் பாழ்சேர் அத்தம் எமியம் நீந்தும் எம்மினும், பனிவார்ந்து என்ன ஆம் கொல்.

(வி-ரை) மறி புடை ஆட - குட்டிகள் இறந்த பெண்மானின் பக்கத்தே விளையாட என்றுமாம். உள்ளிப் புங்கண் கொண்ட இரலை நோய் கூர்ந்து சின்னீர் உண்ணாது இனைந்து கண்படுக்கும் அத்தம் என்க. தலைவியைப் பிரிந்து கொடிய காட்டினைத் தமியமாய்க் கடந்து செல்லுதலால் நாம் எய்தும் துண்பத்தைக் காட்டிலும் நம்மைப் பிரிந்துறையும் காதலியின் கண்கள் என்ன

துண்பத்தினை எய்துமோ எனத் தலைவியைப் பிரிந்து ஏகுதலின் இன்னாமை புலப்படத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான் என்க.

372. குறிஞ்சி

அல்ல குறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன், தன் நெஞ்சிற்குக் கொல்லியது)

- ¹ அருந்தெறன் மரபிற் கடவுள் காப்பப் பெருந்தேன் தூங்கும் நாடுகான் நனந்தலை அணங்குடை வரைப்பிற் பாழி ஆங்கன் வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த
- 5. அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்புநினைந்து வருந்தினம் மாதோ எனினும்: தொல்லாய் இரும்பணைத் தொடுத்த பலரா ரூசல் ஊர்ந்திழி கயிற்றிற் செலவர வருந்தி நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி
- 10. கடுமுனை²யலைத்த கொடுவி லாடவர்
³ ஆ கொள் பூசலிற் பாடுசிறந் தெறியும் பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா மேய்மணி யிழந்த பாம்பின் நீநனி தேம்பினை வாழியென் நெஞ்சே வேந்தர்
- 15. ⁴கோண்டனி எயிலிற் காப்புச் சிறந்து ஈண்டருங் குரையணம் அணங்கி யோனே.

- பரணர்.

(சொ-ன்) 14. வாழி என் நெஞ்சே - என் நெஞ்சே வாழி!

1-6. அரு தெறல் மரபின் கடவுள் காப்ப - பிறரால் தெறுதற்கு அரிய முறைமையினை யுடைய கடவுள் காத்தவின், பெரு தேன் தாங்கும் நாடு காண் நனந்தலை - பெரிய தேன் கூடுகள் தொங்குவதும் நாட்டின் எல்லையினைக் காண்டற்குரிய உயர்ச்சியினையும் அகன்ற இடத்தினையும் உடையதுமாகிய, அணங்கு உடை வரைப்பின் - அச்சம் பொருந்திய பக்கமலையினையுடைய, பாழி ஆங்கண் - பாழிமலையிடத்தே, வேள் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த - பழைய வேள்குடி மக்கள் தமது அகன்ற ஊரின்கண் மறைத்து வைத்த, அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து - அரிய அணிகலமாகிய செல்வத்தைப்போலப் பெறுதற்கு அருமையுடையோளது இன்பத்தை நினைந்து, வருந்தினம் எனினும் - நாம் வாளாதே வருந்தியுள்ளோம் என்று யான் கூறவும், அஃது ஒல்லாய் - அதனை நீ கை விடுதற்குப் பொருந்தாயாய்,

(பாடம்) 1. அருந்திறல் 2. மலைத்த தொடுவில் 3. ஆடுகொள் 4. கொண்டனி பெய்விலிற்.

7-14. இரு பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் - பெரிய கிளையில் கட்டப் பெற்ற பலரும் ஆடும் ஊசலினது, ஊர்ந்து இழி கயிற்றில் செல வர வருந்தி - ஏறியும் இறங்கியும் ஆடும் கயிற்றினைப் போன்று செல்கையாலும் வருகையாலும் வருந்தி, நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி - நீண்ட வழியினையுடைய குதிரைமலைக்குத் தலைவனாகிய கூரிய வேலையுடைய அஞ்சி என்பானது, கடு முனை அலைத்த கொடு வில் ஆடுவர் - கடிய பகைப்புலத்தினை வருத்திய வளைந்த வில்லையுடைய வீரர், ஆ கொள் பூசலில் பாடு சிறந்து எறியும் - தம் பகைவர் நிரைகளைக் கவரும் போரில் ஒலி மிக அடிக்கும், பெரு துடி வள்பின் வீங்குபு நெகிழோ - பெரிய உடுக்கையின் வாரைப் போலச் செறிந்தும் நெகிழிந்தும், மேய் மனி இழந்த பாம்பின்- மேய்தற்பொருட்டு உமிழுந்து வைத்த மணியினை இழந்த பாம்பைப் போல, நீ நனி தேம்பினை - நீ மிகவும் வாடுதலுற்றனை,

14-16. நம் அணங்கியோள் - நம்மை வருத்திய காதலி, வேந்தர் கோண் தனி எயிலில் - பகை வேந்தரது மாறுபாடு தனிதற்கு ஏதுவாகிய மதில் போல, காப்பு சிறந்து - காவல்மிக்கு, ஈண்டு அருங்கரையள் - எய்துதற்கு அருமையை யுடையவன் அன்றோ.

(முடிபு) என் நெஞ்சே வாழி! அரியோள் பண்பு நினைந்து வருந்தினம் எனினும், அஃது ஒல்லாய், செலவர வருந்தி, வீங்குபு நெகிழோ, மணியிழந்த பாம்பின் நீ நனி தேம்பினை, நம் அணங்கியோள் காப்புச் சிறந்து ஈண்டு அருங் குரையள்.

(வி-ரை) அருந்திறல் என்பது பாடமாயின், அரிய ஆற்றலையுடைய என்க. கடவுள் காத்தலால் பிறராற் கவரப்படாது தேனிறால் தூங்கும் என்க. நாடு காண் நனந்தலை - 'தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய ஒக்கமும் அகற்சிய முடைய இடம் என்க. 'கோடு பல விரிந்த நாடுகாண் நெடுவரை' என்பதன் பழைய உரை காண்க. பாழிமலையிடத்ததாய நகரிலே வேள்முதுமாக்கள் கரந்து வைத்த வெறுக்கை என்க. அஃது ஒல்லாய் - அதனைக் கைவிடுதற்குப் பொருந்தாயாய் என விரித்துரைக்க. நெடு நெறிக் குதிரை - உயர்ந்து செல்லும் நெறியையுடைய குதிரை; ஆவது குதிரைமலை; இது வெளிப்படை. கடுமுனை அலைத்த - முன் பல போர்களில் பகைவரை வருத்திய என்க. அஞ்சியின் ஆடுவர் மாற்றார் ஆவினைக் கவர்ந்து வரும் பூசலில் ஏறியும் துடி என்க. பாம்பு மேயுங்கால் மணியினை உமிழும் என்னும் கருத்து, ²நாமநல் ஸ்ராக் கதிர்ப்பட உமிழுந்த, மேய்மணி விளக்கில்' என முன்னரும் போந்துளது காண்க.

1. பதின்று 85

2. அகம் 72

373. பாலை

பிரிந்துபோகாநின்ற தலைமகன் இடைக்காரத்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது)

முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரமுந்து
மனைபாழ் பட்ட மரரேசர் மன்றத்துப்

¹பணைத்தாள் யானை பருட்ப்புற ²முரிஞ்சச்
செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில்

5. அருஞ்சரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப் பெரும்புன் மாலை புலம்புவந் துறுதர
மீளி உள்ளஞ் செலவுவலி யுறுப்பத்
தாள்கை பூட்டிய தனிநிலை யிருக்கையொடு
தன்னிலை யுள்ளும் நந்திலை யுணராள்
10. இரும்பல் கூந்தற் சேயிழை மடந்தை
கனையிருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புகக்கும் நெஞ்சமொ டைதுயிரா
ஆயிதழ் மழைக்கண் மல்க நோய்கூர்ந்து
பெருந்தோள் நனைக்குங் கலுழுந்துவார் அரிப்பனி
15. மெல்விரல் உகிரிற் தெறியினள் வென்வேல்
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில்
ஒரெயின் மன்னன் போலத்
துயிருறந் தனள்கொல் அளியள் தானே

- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணார்.

(சொ-ள்) நெஞ்சே! 1-9. முனை கவர்ந்து கொண்டென - போர்முனை அகப்படுத்திக்கொண்டதாக, கலங்கி - கலக்கமுற்று, பீர் எழுந்து - பீர்க்குப் படர்ந்து, மனை பாழ்ப்பட்ட மரர் சேர் மன்றத்து - மனைகள் பாழ்ப்பட்டுப் போன மரமா வந்தடையும் மன்றத்தின்கண் ஞூள்ள, பணைதாள் யானை பருடப் புறம் உரிஞ்ச - பருத்த காலினை யுடைய யானையின் பரிய முதுகு உரிஞ்சதலால், செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் - சோர்ந்த விட்டம் வீழ்ந்த முதிய தூண்களை யுடைய அம்பலத்தே, அரு சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று - அரிய சாத்தைக் கடந்து வந்த வருத்தத்தால் செயலற்று, பெரு புன் மாலை புலம்பு வந்து உறுதர - பெரிய புற்கென்ற மாலைக் காலத்தே தனிமை வந்தடைய, மீளி உள்ளாம் செலவு வலியுறுப்ப - திண்மையை யுடைய நம் உள்ளாம் மீண்டு செல்லுதலை வற்புறுத்த, தாள் கை பூட்டிய தனிநிலை இருக்கையொடு - முழந்தாள்களைக் கையாற் பூட்டிய தனித்த நிலையினதாகிய இருப்புடன், தன் நிலை

1. பாடம் 1. பணைத்தாள்.

2. முரிஞ்சி.

உள்ளும் - தனது நிலையினையே எண்ணியிருக்கும், நம் நிலை உணராள் - நமது இயல்பினை அறியாளாகி,

10-19. இரு பஸ் கூந்தல் சேய் இழை மடந்தை - நீண்ட பலவாய கூந்தலையும் சிவந்த அணியினையுமுடைய நம் தலைவி, கனை இருள் நடு நாள் - செறிந்த இருளையுடைய நடு இரவில், அணையொடு பொருந்தி - அணையின்கண் கிடந்து, வெய்து உற்று புலக்கும் நெஞ்சமொடு - கொதிப்புற்று வெறுக்கும் உள்ளத்துடன், ஜது உயிரா - மெத்தென உயிர்த்து, ஆய் இதழ் மழை கண் - அழகிய பூவிதழ் போன்ற குளிர்ந்த கண்கள், மல்க நோய் கூர்ந்து - நீர் பெருக வருத்த மிக்கு, பெரு தோள் நனைக்கும் கலுழுந்து வார் அரி பனி - பெரிய தோளினை நனையச் செய்யுமாறு அழுதலின் ஒழுகும் நீர்த் துளிகளை, மெல் விரல் உகிரின் தெறியினாள் - மெல்லிய விரல் நகத்தால் தெறித்து, வென் வேல் அண்ணல் யானை அடு போர் வேந்தர் - வென்றி வேலினையும் தலைமை கொண்ட யானையினை யும் அடும் போரினையும் உடைய அரசர் பலர், ஒருங்கு அகப்படுத்த - ஒருங்கு கூடிச் சூழ்ந்து கொண்டதால், முரவ வாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல - முறிதல் பொருந்திய சூட்டினையுடைய ஒரு மதிலின்கண் அகப்பட்ட அரசனைப் போல, துயில் துறந்தனள் கொல் - துயில் ஒழிந்துளாளோ, அளியள் - இரங்கத்தக்காள்.

(முடிபு) நெஞ்சே! நாம் அருஞ் சரம் நீந்திய வருத்தமொடு கையற்று, பொதியிலின்கண் மாலை புலம்பு வந்துறுதர, உள்ளாம் செலு வலியுறுப்ப, தனி நிலை யிருக்கையொடு தன்னிலை யுள்ளும் நம்பிலை உணராள், மடந்தை, நடுநாள் அணையொடு பொருந்தி உயிரா, நோய் கூர்ந்து, துயில் துறந்தனள்கொல், அளியள்.

(வி-ரை) முனை கவர்ந்து கொண்டென - பகைவர் ஒருவரோடொருவர் போர் செய்தலால் என்றபடி. கலங்குதல் - முன்னிலை மாறுதல். பீர் எழுந்து - பீர்க்கு முளைத்துப் படர. பாழ்ப்பட்ட மன்றம், மரை சேர் மன்றம் என்க. மன்றத்துப் பொதியிலில் இருக்கையொடு எனக் கூட்டுக. காழ் என்று ஈண்டு விட்டத்தை; 'யானை, வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ வொல்கி, இட்டிகை நெடுஞ்சவர் விட்டம் வீழ்ந்தென்' என முன்னர்ப் போந்தமை காண்க. பெரும் புன் மாலை - பெரிய வருத்தத்தைச் செய்யும் மாலை என்றலுமாம். புலம்புவந்து உறுது-தலைவியைப் பிரிந்த தனிமைதோன்றி வருத்துதலால் என்க. தாள்கை பூட்டிய - தாள்களை மடக்கி நிமிர்த்து இரு கையானும் கோத்த என்க. ஆழ்ந்த சிந்தனையிலிருப்பார் அங்குனம் தாள்களைக் கையாற் கோத்திருத்தல் மராபு. மடந்தையாகிய அளியள் எனக் கூட்டி யுரைத்தலுமாம். நம் நிலை உணராள் புலக்கும் நெஞ்சமொடு என்க. ஓர் எயில் மன்னன் என்றது, குறு நில மன்னனை.

1. அகம். 167

374. முல்லை

(பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது)

மாக்கடன் முகந்து மாதிரத் திருளி
மலர்தலை யுலகம் புதைய வலனேர்பு
பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூப்
போழ்ந்த போலப் பலவுடன் மின்னித்

5. தாழ்ந்த போல 'நனிநனி வந்து
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றிப் பானர்
வடியறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன
இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
10. பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச்
செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு முதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவழம் போலக் காயா
அணிமிகு செம்மல ஓளிப்பன மறையக்
15. கார்கவின் கொண்ட ²காமர் காலைச்
செல்க தேரே நல்வலம் பெறுந
பெருந்தோள் நுனுகிய நுசப்பில்
திருந்திழை அரிவை விருந்தெத்திர் கொளவே.

- இடைக்காடனார்.

(சொ-ள்) 16. நல் வலம் பெறுந - நல்ல திறன் வாய்ந்த பாகனே!

1-10. மா கடல் முகந்து - பெரிய கடல் நீரை முகந்து, மாதிரத்து இருளி - திசைகளிற் சென்று இருண்டு, மலர்தலை உலகம் புதைய வலன் ஏர்பு - அகன்ற இடத்தினை யுடைய உலகம் மறைய வலமாக எழுந்து சென்று, பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூ - பொறையால் வருந்துதலைக் கொண்ட வளவிய பல மேகங்கள், போழ்ந்த போல பல உடன் மின்னி - வானைப் பிளந்தன போலப் பலவும் ஒருங்கே தோன்ற மின்னுதலைச் செய்து, தாழ்ந்த போல நணி நணி வந்து - இறங்குவன போல நெருங்க நெருங்க வந்து, சோர்ந்த போல சொரிவன பயிற்றி - கவிழ்ந்தன போல மிக்குப் பொழிந்து, இடியும் முழக்கும் இன்றி - இடித்தலும் குழறுதலும் இன்றி, பானர் வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன - பானரது வடித்தல் உற்ற நல் யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற, இன் குரல் அழி துளி தலைஇ - இனிய குரலுடன் மிக்க துளியைப் பொருந்தி, நன் பல பெயல் பெய்து

பாடம்) 1. நணி அணி வந்து.

2. காமர் மாலை.

கழிந்த - நன்றாகிய பல மழைகளைப் பெய்து கழிந்த, பூ நாறு வைகறை - பூக்கள் நாறும் விடியற்காலத்தே,

11-15. செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் - செறிந்த மணல் மேடு பட்டதும் களர்மண் தோன்றுவதுமாகிய நெறியில், குறு மோட்டு மூதாய் - சிறு வயிற்றினை யுடைய தம்பலப் பூச்சி, குறுகுறு ஓடி - குறுக்குறுகச் சென்று, மணி மண்டு பவழம் போல - நீலமணியுடன் கூடிய பவழம் போல, காயா அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய - காயாவின் அழகு மிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய, கார் கவின் கொண்ட காமர் காலை - கார்ப்பரூவமானது அழகு பெற்ற விருப்பம் பொருந்திய காலத்தே,

16-18. பெருதோள் நுணுகிய நுசப்பில் - பெரிய தோனினையும் நுண்ணிய இடையினையும், திருந்து இழை - திருந்திய அணிகளையும் உடைய, அரிவை விருந்து எதிர்கொள் - நம் தலைவி விருந்தாக நம்மை ஏற்றுக் கொள்ள, தேர் செல்க - நம் தேர் (விரைந்து) செல்வதாக.

(முடிபு) நல் வலம் பெறுந! கார் கவின்கொண்ட காமர் காலை, அரிவை விருந்து எதிர்கொள், தேர் செல்க.

(வி-ரை) பழங்கண் - துன்பம்; பொறை ஆற்றாத துன்பம். போழிந்த போல, தாழ்ந்த போல, சோர்ந்த போல என்பன தற்குறிப் பின்பாற் படுவன. குறு குறு - குறுகக் குறுக, 'குறு குறு நடந்து' என்பதன் உரை காண்க. முகந்து, இருளி, ஏர்பு கொண்ட கொண்மூ எனவும்; கொண்மூ மின்னி, வந்து சொரிவன பயிற்றி, அழி துளி தலைஇ, பெய்து கழிந்த வைகறை எனவும்; வைகறை, இயவில், மூதாய், ஓடி, மறைய, கார்கவின் கொண்ட காலை எனவும் கூட்டுக.

(மே-ள்) 'கரணத்தின் அமைந்து'² என்னுஞ் சூத்திரத்து பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்' என்னும் பகுதிக்கண், தலைவன் தான் பெற்ற இன்பத்தைப் பாகற்குக் கூறியது என்பதற்கு, 'செல்க தேரே நல்வலம் பெறுந் என்பதனை எடுத்துக் காட்டினர் நச்.

375. பாலை

(பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

சென்று நீடுநர் அல்லர் அவர்வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை
அம்புதொடை யமைதி காண்மார் வம்பலர்
கலனிலர் ஆயினுங் கொன்றுபுள் ஞூட்டுங்

5. கல்லா இளையர் கலித்த கவலைக்
கணநரி இனெனாடு குழீஇ நினனருந்தும்

1. புறம் 188

2. தொல். கற்ப. 5

நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்
அத்த ஏருவைச் சேவல் சேர்ந்த
அரைசேர் யாத்த வெண்டிரள்¹ வினைவிறல்

10. எழாஅத் தினிதோட் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி குடிக்கடன் ஆகவிற் குறைவினை முடிமார் செம்புழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
15. கொன்ற யானைக் கோட்டிற் ரோன்றும் அஞ்சவரு மரபின் வெஞ்சரம் இறந்தோர் நோயிலர் பெயர்தல் அறியின் ஆழல மன்னோ தோழியென் கண்ணே.

-² இடையன் சேந்தங் கொற்றனார்.

(சொ-ள்) 1-2. இகுளை - தோழியே! சென்று நீடுநர் அல்லர் - நம் தலைவர் பொருள் ஈட்டுதற்குச் சென்று நீட்டிப்பார் அல்லர், அவர்வயின் இனைதல் ஆனாய் - அவர்திறத்து வருந்துதல் அமை வாயாக, என்றிசின் - என்கின்றாய்.

3-6. அம்பு தொடை அமைதி காண்மார் - தாம் அம்பு விடுத்தலின் சிறப்பினைக் காணும்பொருட்டு, வம்பலர் கலன் இலர் ஆயினும் - புதியராய் வருவோர் அணிகலன் இல்லாதவ ராயினும், கொன்று புள் ஊட்டும் - அவர்களைக் கொன்று பறவைகட்கு உண்பிக்கும், கல்லா இளையர் - ஆழாலைத்தலை யன்றிப் பிறதோழிலை அறியாத இளையர், கலித்த கவலை - செருக்கித் திரியும் கவர்த்த நெறிகளில், கண நரி இனெனாடு குழீஇ - கூட்டமாய நரிகளின் இனத்தொடு கூடி, நினன் அருந்தும் - நினத்தினை உண்ணும்.

7-15. நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் - குருதி படிந்த வளமுடைய நெருங்கிய விரல்களையுடைய, அத்த ஏருவைச் சேவல் சேர்ந்த - காட்டிலுள்ள ஆண்பருந்து தங்கியிருக்கும், அரை சேர் யாத்த வெண் திரள் - அடித்திரண்ட யாமரத்தின் வெள்ளிய திரண்ட கொம்பானது, வினை விறல் எழா அ தினி தோள் - போரின் வெற்றி நீங்காத தின்னிய தோளினை யுடைய, சோழர் பெருமகன் - சோழர் பெருமானாகிய, விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி - என்றும் விளங்கும் புகழினை நிலைநாட்டிய இளம் பெருஞ் சென்னி என்பான், குடிக்கடன் ஆகவின் குறை வினை முடிமார் - தனது குடிக்கு ஆற்றும் கடனாகவின் முடிக்கப்படும் பொருளாய போர்வினையை முடித்தற்கு, செம்பு உறம் புரிசை பாழி நூறி - செம்பினை ஒத்த

(பாடம்) 1. வினை விறல் எழுதத் தினிதோர்.

2. இடையன் செந் கொற்றனார்.

மதிலை யுடைய பாழி என்னும் அரனை அழித்து, வம்ப வடுகர் பைந்தலை சவட்டி - புதிய வடுகரது பசிய தலையைத் தறித்து, கொன்ற யானை கோட்டில் தோன்றும் - கொன்ற யானைகளின் கோடுபோலத் தோன்றும்,

16-18. அஞ்ச வரு மரபின் வெம் சுரம் இறந்தோர் - அச்சம் வரும் இயல்பினையுடைய கொடிய சுரநெறியைக் கடந்து சென்ற நம் தலைவர், நோய் இலர் பெயர்தல் அறியின் - தீங்கிலராய் மீண்டு வருதலை அறிவேணாயின், தோழி - தோழியே, என் கண் ஆழல் - என் கண்கள் அழமாட்டா, (மன் - அறிந்திலனே.)

(முடிபு) இருளை! (நம் தலைவர்) நீடுநர் அல்லர், அவர்வயின் நினைதல் ஆனாய், என்றிசின். வெஞ்சுரம் இறந்தோர் (ஆகிய அவர்) நோயிலர் பெயர்தல் அறியின் என் கண்கள் ஆழல்.

(வி-ரை) கண நரி இன்னொடு குழீஇ நினைன் அருந்தும் ஏருவைச் சேவல் சேர்ந்த யா மரம் என்க. அன்றி, நரி இன்னொடு குழீஇ நினைன் அருந்தும் அரைசேர் யா, ஏருவைச் சேவல் சேர்ந்த யா, எனத் தனித்தனி கூட்டி முடித்தலுமாம். யாத்த - யாமரத்தினுடைய. திரள் - திரண்ட கொம்பு - ஆகு பெயர். விளை விறல் எழுங்குத் தினி தோள் என்பது பாடமாயின், வெற்றியுண்டாகும் எழுங்குப் போலும் தின்னியதோள் என்க. எழுங் - எழு, கணைய மரம். சவட்டி கூடிசொல் லில்லைக் காலத்துப் படினே' என்பதனாற் போந்தது.

376. மருதது

(காதற் பரத்தை புலந்து சொல்லியது.)

செல்லல் மகிழ்நிற் செய்கடன் உடையென்மன்
கல்லா யானை கடிபுனல் கற்றென
மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை
ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக்

5. கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை ஒன்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக் கருங்கச்ச யாத்த காண்பின் அவ்வயிற்று இரும்பொலம் பாண்டில் மனியொடு தெளிர்ப்பப்
10. புனையந் தாடும் அத்தி அணிநயந்து காவிரி கொண்டொளித் தாங்கு மன்னோ நும்வயிற் புலத்தல் செல்லேம் எம்வயின்

1. தொல். எச்சவியல், 56

(பாடம்) 2. அரும்பொலம்.

பசந்தன்று காண்டிசின் நுதலே அசம்பின் அந்தாம்பு வள்ளை அழற்கொடி மயக்கி

15. வண்டோட்டு நெல்லின் வாங்குபீள் விரியத் துய்தலை முடங்கிறாத் தெறிக்கும் பொற்புடைக் குரங்குளைப் புரவிக் குட்டுவன் மரந்தை அன்னவென் நலந்தந்து சென்மே.

- பரணர்.

(சொ-ள்) 1. மகிழ்ந - தலைவனே! செல்லல் - செல்லாதே,

2-5. கல்லா யானை கடி புனல் கற்றென - பாகனாற் பயிற்றப்படாத யானை காவலை யுடைய நீரில் விளையாடலைக் கற்றதாக, மலிபுனல் பொருத மருது ஒங்கு படப்பை - அதனால் மிக்கெழும் நீர் மோதிய மருத மரங்கள் உயர்ந்த தோட்டத்தினையும், ஒலி கதிர் கழனி - தழழுத்த கதிர்களை யுடைய வயல்களையு முடைய, கழாஅர் முன்துறை - கழாஅர் என்னும் பதியின் முன்பு, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண - ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் கரிகால்வளவன் கண்ணுற்று மகிழ்.

6-13. தண் பதம் கொண்டு - புனல் விழாக் கொண்டு, தவிர்ந்த இன் இசை - இனிய இசை தங்கிய, ஒன் பொறி புனை கழல் சே அடி புரள - ஒள்ளிய பொறிகளை உடைய அழகிய வீரக்கழல் சிவந்த அடியில் புரளா, கரு கச்ச யாத்த காண்பு இன் அ வயிற்று மனியொடு-கரிய கச்சினைக் கட்டிய காட்சி இனிதாகிய அழகிய வயிற்றில் கட்டப்பெற்ற மனியுடன், இரும்பொலம் பாண்டில் தெளிர்ப்ப - பெரிய பொன்னாலாகிய கஞ்ச தாளம் ஒலிக்க, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து - புனலின்கண் விரும்பி ஆடிய அத்தி என்பானது அழகினை விரும்பி, காவிரி கொண்டு ஒளித்தாங்கு - காவிரி அவனை வெளவிக்கொண்டு கடலில் ஒளித்தாற் போலச் சேரிப் பரத்தை நின்னைக் கவர்ந்து சென்றாளாக, நும் வயின் புலத்தல் செல்லேம் - நும்பால் யாம் வெறுத்தல் இல்லேம், எம் வயின் பசந்தன்று காண்டிசின் நுதல் - அங்குனமாகவும் எம்மிடத்து நுதல் பசலை யுற்று காண்பாயாக,

13-18. அசம்பின் - சேற்றிலுள்ள, அம் தாம்பு வள்ளை அழல் கொடி மயக்கி - அழகிய துளையுடைய வள்ளையாய ஒள்ளிய கொடியைப் பின்னுவித்து, வள் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய - வளம் பொருந்திய இதழினையுடைய நெல்லினது வளைந்த கதிர் விரிந்திட, துய் தலை முடங்கு இறா தெறிக்கும் - துய்யினைத் தலையில் உடைய வளைந்த இறா மீன் பாயும் இடமாய, பொற்பு

1. மாந்தை.

உடை குரங்கு உளை புரவி குட்டுவன் மரந்தை அன்ன - அழகு பொருந்திய வளைந்த பிடரி மயிரினையுடைய குதிரையை யுடைய குட்டுவனது மரந்தை என்னும் ஊர் போன்ற, என் நலம் தந்து சென்மே - என் அழகினைத் தந்து செல்க.

1. நிற் செய் கடன் உடையென்மன் - நின்பாற் செய்யும் கடமைகளை மிகவும் உடையேன்.

(முடிபு) மகிழ்ந! செல்லல், கழாஅர் முன்றுறை, கரிகால் காண, புனல் நயந்தாடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டொளித்தாங்கு (சேரிப்பரத்தை நின்னைக் கவர்ந்து சென்றாளாக), நும் வயிற் புலத்தல் செல்லேம் எம்வயின் நுதல் பசந்தன்று, காண்டிசின் குட்டுவன் மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே, நிற் செய்கடன் உடையேன், மன்.

(வி-ரை) யானை கடி புனல் கற்றெனப் புனல் நயந் தாடும் அத்தி எனக் கூட்டடி யுரைத்தலுமாம். இப் பொருட்கு யானைக்கும் மணி தெளிர்த்தல் கொள்க. கலி கொள் சுற்றம் - விழவின் ஆரவாரத்தைக் கொண்ட சுற்றம். தவிர்தல் - தங்குதல். தன் பதம் கொண்டு தவிர்ந்த அத்தி, புனல் நயந்தாடும் அத்தி எனக் கூட்டடி யுரைத்தலுமாம். இதற்கு, புனலாடும் அத்தி சுற்றத்துடன் ஏகாது, தங்கிவிட்டாளாக, அவனது அணி நயந்து காவிரி கொண் டொளித்தாற் போல, என்றுரைத்துக் கொள்க. காவிரி கொண் டொளித்தாங்கு, சேரிப்பரத்தை நின்னைக் கவர்ந்து சென்றாளாக என விரித்துரைத்துக் கொள்க. மன் ஓழியிசைப் பொருட்டுமாம்.

377. பாலை

(பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது)

கோடை நீடலின்¹ வாடுபுலத் துக்க
சிறுபுல் லுணவு நெறிபட மறுகி
நுண்பல்² ஏறும்பு கொண்டளைக் செறித்த
வித்தா வல்சி வீங்குசிலை மறவர்

- 5. பல்லாழ் புக்குப் பயனிரை கவரக்
கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து
நரைமு தாளர் அதிர்தலை யிறக்கிக்
கவைமனத் திருத்தும் வல்லுவனப் பழிய
வரிநிறச் சிதலை அரித்தலிற் புல்லென்று
- 10. பெருநலஞ் சிதைந்த பேனமுதிர் பொதியில்
இன்னா ஒருசிறைத் தங்கி இன்னைகச்

(பாடம்) 1. காடுபுலர் நுக்க.

2. ஏறும்பினம்.

3. பல்லார்.

சிறுமென் சாயல் பெருநலம்¹ உள்ளி

வம்பல ராகியுங் கழிப் பன்ற

நசைதர வந்தோர் இரந்தவை

15. இசைபடப் பெய்தல் ஆற்று வோரே

-²மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்.

(சோ-ள்) நெஞ்சே! 14-15. நசை தர வந்தோர் - பொருள் வேட்கையானது கொண்டு வருதலால் வந்துற்ற இரவலர், இரந்தவை - இரந்த பொருள்களை, இசை படப் பெய்தல் ஆற்றுவோர் - புகழ் உண்டாக அளித்தலைச் செய்ய வேண்டுவோர்.

1-6. கோடை நீடலின் - கோடையின் வெம்மை மிக்கமையால் வாடு புலத்து உக்க - வறண்ட நிலத்தே உதிர்ந்த, சிறு புல் உணவு - சிறிய புலஸரிசையை, நுண் பல் ஏறும்பு - சிறிய பலவாய ஏறும்புகள், நெறி பட மறுகி - ஒழுங்கு பெறச் சென்று, கொண்டு அளைச் செறித்த - கொண்டு வந்து தம் வளையில் தொகுத்து வைத்தனவாகிய, வித்தா வல்சி - (தாம்) விதைத்து விளைக்காத அவ்வணவினைக் கொள்ளும், வீங்கு சிலை மறவர் - பெருத்த வில்லையுடைய மறவர்கள், பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர - பல முறை புகுந்து பாற்பசுக் கூட்டங்களைக் கவர்ந்தமையின், கொழு குடி போகிய பெரு பாழ் மன்றத்து - வளமுற்றிருந்த ஊரின் குடிகள் போய்விட்ட இடமாய பெரிய பாழ்பட்ட மன்றத்தின் கண்ணே.

7-13. நரை மூதாளர் - நரையினை யுடைய முதியோர், அதிர்தலை இறக்கி - நடுங்கும் தமது தலையைக் கவிழ்த்து, கவை மனத்து இருத்தும் - தமது கவர்ந்த மனத்திலே இருத்தி வல்லுப் போர் புரியும், வல்லு வனப்பு அழிய - வல்லுத் தரையின் அழகு கெட, வரி நிறச் சிதலை அரித்தலின் - வரிகள் பொருந்திய நிறமுடைய கறையான் அரித்தமையான், புல் என்று - பொலிவற்று, பெரு நலம் சிதைந்த பேளம் முதிர் பொதியில் - பெரிய அழகு கெட்ட அச்சம் மிக்க பொதியிலின், இன்னா ஒரு சிறை தங்கி - இன்னாமை யுடைய ஒரு புறத்தே தங்கி யிருந்து, இன் நகை சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி - இனிய நகையையும் சிறிய மென்மையாகிய சாயலினையும் உடையாளது பேரழுகை நினைத்து, வம்பலர் ஆகியும் - ஏதிலர் ஆகியும், கழிப் பன்ற - ஒரு தலையாக மேலும் செல்லா நிற்பர். (நீ அங்கனம் செல்லுதற்கு வல்லையோ.)

(முடிபு) நசைதர வந்தோர் இரந்தவை இசைபடப் பெய்தல் ஆற்றுவோர், பெரும்பாழ் மன்றத்துப் பெருநலம் சிதைந்த பேளம் முதிர் பொதியில் இன்னா ஒரு சிறைத் தங்கி,

1. உள்ளி.

2. மாறோகம்.

இன்னகைச் சிறுமென் சாயல் பெருநலம் உள்ளி, வம்பல ராகியும் கழிப மன்ற. (நீ அங்ஙனம் செல்லுதற்கு வல்லையோ)

(விரை) எறும்பு கொண்டு அளைச் செறித்த வஸ்சி, வித்தா வல்சி எனத் தனித்தனிக் கூட்டுக. இதனால் மறவர்கள் தம் உணவினை விதைத்து விளைவித்தலின்றிச் சிற்றெறும்புகள் அரிதின் முயன்று அளையிற் செறித்து வைத்தவற்றை அகழ்ந்து எடுத்து உண்ணும் இயல்பினராதல் பெற்றாம். மனத்து இருத்தும் வல்லு - மனத்திலே சூழ்ந்து விளையாடும் வல்லு என்க. வல்லு - சூது கருவி; ஈண்டுச் சூதாடும் இடத்திற்காயிற்று. நரை மூதாளர் பொதியிலின் கண் சூதாடுவார் என்பது, 'பலி கண் மாறிய பாழ்ப்படு பொதியில், நரைமூ தாளர் நாயிடக் குழிந்த, வல்லின் நல்லகம்' என்பதனாலும் அறியப்படும். ஆற்றுவேர் கழிப என்றது, நீ இடைச்சுரத்தில் தலைவியின் நலத்தினை உள்ளி மீவாயெனக் குறிப்பித்தவாறு ஆயிற்று.

378. குறிஞ்சி

(இராவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது)

நிதியந் துஞ்சம் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள்
வங்கூழ் ஆட்டிய அங்குழமை வேங்கை
நன்பொன் அன்ன நறுந்தாது உதிர்க

5. காமர் பீவி ஆய்மயிற் ரோகை
வேறுவே றினத்த வரைவாழ் வருடைக்
கோடுமுற் றிளந்தகர் பாடுவிறந் தியல
ஆடுகள வயிரின் இனிய ஆவிப்
பசும்புற மென்சீர் ஓசிய விசும்புகந்து
10. இருங்கண் ஆடுமைத் தயங்க இருக்கும்
பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரம்
சுடர்கெழு மன்றிலம் மழுங்க ஞாயிறு
15. குடகடல் சேரும் படர்க்கர் மாலையும்
அனைத்தும் அடுங்கின்று நலிய நீமற்று
யாங்குவனம் வாழ்தி என்றி தோழி
நீங்கா வஞ்சினஞ் செய்துநத் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உள்ளே அவர்நாட்டு
20. அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய
கல்லா மந்தி கடுவனோ டுக்குங்

கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங் குன்றத்துப்
பாடின் அருவி சூடி
வான்றோய் சிமையம் தோன்ற வானே.

- காவட்டனார்.

(சொ-ள்) 17. தோழி-,

1-11. நிதியம் துஞ்சம் நிவந்து ஒங்கு வரைப்பின் - மிக்க பொருள் தங்கும் உயர்ந்தோங்கும் மனையகத்தே, வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள் - கலியாணம் செய்த மகளிர் தம் கூந்தல் போல மனம் பொருந்துமாறு, வங்கூழ் ஆட்டிய அம் சூழை வேங்கை நன் பொன் அன்ன நறு தாது உதிர - காற்று அசைத்தலால் அழகிய தளிர்களை யுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய தாது உதிர்தலால், காமர் பீவி ஆய் மயில்தோகை - விருப்பந் தரும் பீவி பொருந்திய சிறந்த தோகையை யுடைய மயில், வேறு வேறு இனத்த வரை வாழ் வருடை - வேறுவேறு வகையினவாகிய மலையில் வாழும் வருடை களின், கோடு முற்று இள தகர் பாடு விறந்து இயல - கொம்புகள் பொருந்திய இளைய கடாக்கள் ஒலியைக் கேட்டு அஞ்சி இரிய, ஆடு கள வயிரின் இனிய ஆலி - ஆடும் களத்தே யொலிக்கும் கொம்பு போல இனியனவாக ஒலித்து, விசும்பு உகந்து - வானிற் பறந்து சென்று, இரு கண் ஆடு அமை - நீண்ட சணுக்களை யுடைய அசையும் மூங்கிலின் கண், பசு புற மென் சீர் ஓசிய - பசிய புறத்தினையுடைய மெல்லிய அழகிய இடம் வளைய, தயங்க இருக்கும் பெரு கல் நாடன் - விளங்கத் தங்கியிருக்கும் பெரிய மலை பொருந்திய நாட்டை யுடையவனாகிய தலைவன், பிரிந்த புலம்பும் - பிரிந்தமையால் ஆகிய தனிமையும்,

12. உடன்ற அன்னை அமரா நோக்கமும் - மாறுபட்ட அன்னையின் பொருந்தாத பார்வையும்,

13-15. வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரம் - வாடையால் அசைக்கப் பெறும் பெய்யும் பனிக்காலத்தே, சுடர் கெழு மன்றிலம் மழுங்க - ஒளி பொருந்திய தனது மன்றிலம் மழுங்கிட, ஞாயிறு சூடு கடல் சேரும் படர் சூர் மாலையும் - ஞாயிறு மேலைக் கடலில் மறையும் துன்பம் மிக்க மாலைப்பொழுதும் ஆய,

16-17. அனைத்தும் அடுலே நின்று நலிய - யாவும் கூடி நின்று வருத்தவும், நீ யாங்ஙனம் வாழ்தி என்றி - நீ எங்ஙனம் உயிர் வாழ்கின்றாய் என்று வினவுகின்றனை,

18-19. நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் - நீங்காமைக் குரிய சூநூறுவு செய்து பின் நம்மைத் துறந்தோராய அவர், உள்ளார் ஆயினும் - நம்மை நினையாராயினும்,

19-24. அவர் நாட்டு அன் இலை பலவின் - அவர் நாட்டில் நெருங்கிய இலைகளையுடைய பலாவின், கனி கவர் கைய - பழத்தினைக் கவர்ந்தெடுத்த கைகளையுடைய, கல்லா மந்தி கடுவனோடு உச்சம் - அறியாத பெண் குரங்கு ஆண் குரங்கினோடு துள்ளித் திரியும், கடு திறல் அணங்கின் நெடு பெரு குன்றத்து - மிக்க வலியமைந்த தெய்வத்தையுடைய நீண்ட பெரிய மலையக்குத்து, பாடு இன் அருவி சூடு- ஒசை இனிதாகிய அருவியைக் கொண்டு, வான் தோய் சிமையம் தோன்றலான் - வானை அளாவிய உச்சி மலை காணப் பெறுதலின்; உளன் - உள்ளேன் ஆகா நின்றேன்.

(முடிபு) தோழி! பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும், அன்னை அமரா நோக்கமும், படர்கூர் மாலையும் நலிய, நீயாங்குனம் வாழ்து என்றி. வஞ்சினம் செய்து துறந்தோர் உள்ளார் ஆயினும், அவர் நாட்டு நெடும் பெருங் குன்றத்து வான்றோய் சிமையம் தோன்றலானே உளன்.

(வி-ரை) கூந்தல் கமழ் கொள் - கூந்தல் போல மணத்தல் செய்ய. கமழ் கொள உதிர என்க. காமர் என்பதற்கு அழகு பொருந்திய என விரித்து, உதிர என்னும் எச்சத்திற்கு முடிபு ஆக்குக. வருடை - மலையில் வாழும் ஒருவகை விலங்கு. இது முதுகில் காலுடையதும் எட்டுக்கால் உடையதும் எனப் பல திறப்படுதலால், வேறு வேறு இனத்த வருடை எனப்பட்டது. ‘மாவும் மாக்கஞம்’ என்னுஞ் சூத்திரத்து, பேராசிரியர் ‘கிளை யென்பன என்கால் வருடையும் குரங்கும் போல்வன. என் கால வாயினும் மா வெனப் படுதலின், வருடை, கிளை ஆயிற்று’ என் றுரைத்ததும், ‘மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள், வரைவாழ் வருடை’² என்னுமிடத்து, ‘முதுகிடத்தே கொண்ட, நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினை யுடைய, வளைந்த காலை யுடைய, வரையிடத்தே வாழும் என் கால் வருடை’ என நச்சினார்க்கிணியர் உரைத்ததும் காண்க. விறந்து - அஞ்சி. ஆவி - ஆவித்து, ஒவித்து. புலம்பும் நோக்கமும் மாலையும் நலிய என்க. உஞ்சிது என்பது பாடமாயின், அவற்றைப் பொறுத்தலைச் செய்து என்றுரைக்க. நம்மைத் துறந்து சென்ற தலைவர் நம்மை நினைந்து மீண்டில ராயினும் அவரது மலையின் உச்சி தோன்றுதலால் அதனைப் பார்த்து யான் ஆற்றியேன் எனத் தலைவி தோழிக்குக் கூறினாள் என்க. தலைவனைப் பிரிந்த தலைவி அவனது மலையைப் பார்த்து ஆற்றி யிருத்தல், ‘அவர்நாட்டுக், குன்றம் நோக்கினென் றோழி, பண்டை யற்றோ கண்டிசின் நுதலே’³ என்பதனாலும் அறிக. உளனே - அன் விகுதி தன்மைக்கண் வந்தது.

1. தொல். மரபு 32

2. மலைபடி. 502 - 503

3. குறுந். 249

379. பாலை

முன்னொரு காலத்துப் பொருளுமற்றி வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.)

நந்யந் துறைவி தொன்னலம் அழியத் தெருளா மையின் தீதொடு கெழீஇ
அருளா நிமிர்த முன்பொடு பொருள்புரிந்து ஆள்வினைக் கெதிரிய மீளி நெஞ்சே

5. நினையினை யாயின் எனவ கேண்மதி விரிதிரை முந்நீர் மண்டினி கிடக்கைப் பரிதியஞ் செல்வம் பொதுமை யினாறி நனவின் இயன்ற தாயினுங் கங்குற் கனவி ஏற்றதன் கழிவே அதனான்
10. விரவுறு பன்மலர் வண்டுகுழ்பு அடைச்சிச் சுவன்மிசை அசைசீய நிலைதயங் குறுமுடி ஈண்டுபன் னாற்றம் வேண்டுவயின் உவப்பச் செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்ப் பய்திய களனதுயில் ஏற்றொறுந் திருகி
15. மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் மிகுதிகண் டன்றோ விலனே நீநின் பல்பொருள் வேட்கையிற் சொல்வரை நீவிச் செலவுவலி யுறுத்தனை யாயிற் காலொடு களனயெயரி நிகழ்ந்த இலையில் அங்காட்டு
20. உழைப்புறத் தன்ன புள்ளி நீழல் அசைசீய பொழுதிற் பசைசீ வந்திவன் மறப்பரும் பல்குணம் நிறத்துவந் துறுதா ஒருதிறம் நினைத்தல் செல்லாய் திரிபுநின்று உறுபுலி யுழந்த வடுமருப் பொருத்தற்குப்
25. பிடியிடு பூசலின் அடிப்படக் குழிந்த நிரம்பா நீளிடைத் தூங்கி இரங்குவை யல்லையோ உரங்கெட மெலிந்தே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ.

(சொ-ன்) 1-5. நம் நயந்து உறைவி - நம்மை விரும்பி இருப்பவளாய நம் தலைவியின், தொல் நலம் அழிய - பழைய அழகு கெட, தெருளாமையின் தீதொடு கெழீஇ - அறிவு தெளியப் பெறாமையின் தீமையுடன் பொருந்தி, அருள் அற - இரக்கம் நீங்க,

(பாடம்) 1. களனயெயரி திகழ்ந்த.

நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து - மிக்க வன்மையுடன் பொருளை விரும்பி, ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே - அதுபற்றி முயலுதற்கு முற்பட்ட வலிய நெஞ்சமே! நினையினை யாயின் எனவ கேண்மதி - சிந்திப்பாயாயின் யான் கூறுவனவற்றைக் கேட்பாயாக.

6-9. விரி திரை முந்தீர் - விரிந்த அலைகளையுடைய கடல் சூழ்ந்த, மண் திணி கிடக்கை - மண் திணிந்த இவ் வுலசு முழுவதும், பொதுமை இன்றி - பிறர்க்குப் பொது இல்லையாக, பருதி அம் செல்வம் - திகிரி யுருட்டும் செல்வமானது, நனவின் இயன்றது ஆயினும் - உண்மையாகவே கை கூடியதாயினும், அதன் கழிவு கங்குல் கனவின் அற்று - அதன் போக்கு இரவில் கனவிற் ரோன்றி மறையும் அத்தன்மையது.

9-16. அதனான் - அதனால், விரவு உறு பல் மலர் - கலப்புற்ற பல மலர்களை, வண்டு சூழ்பு அடைச்சி - வண்டு மொய்க்கும்படி சூடு, சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி - பிடரின் மீது தங்கிய நிலையினின்றும் அசைந்த பெரிய கூந்தலின், ஈண்டு பல நாற்றும் - செறிந்த பலவாய நாற்றும், வேண்டுவயின் உவப்ப - வேண்டு மிடத்துப் பெற்று மகிழ், செய்வு உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு - செய்யப்பெற்ற விளங்கும் அணிகளாற் பொலிவற்ற தோளை அணைந்து, எய்திய கணை துயில் ஏற்றொறும் - பொருந்திய மிக்க துயிலை ஏற்கும்தொறும், திருகி மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கின் மிகுதி - மாறுபட்டு மெய்யினுள் மெய் புகுதலொத்த கைகளால் விரும்பிக் கொள்ளும் முயக்கத்தினும் மேம்பட்ட பொருளை, கண்டன்றோ இலன் - யான் கண்டதில்லேன்.

16-18. நீ நின் பல் பொருள் வேட்கையின் - நீ நின் பல வாய பொருள் விருப்பால், சொல் வரை நீவி - என் சொல்லின் அளவைக் கடந்து, செலவு வலியுறுத்தனையாயின் - செல்லுதலை வற் புறுத்துவை யாயின்,

18-27. காலொடு கணை எரி நிகழ்ந்த இலை இல் காட்டு - காற்றினால் மிக்கெழும் தீ மேவியதாய இலையற்ற காட்டில், உழை புறத்து அன்ன புள்ளி நீழல் - மானின் புறத்துள்ள புள்ளிபோன்ற புள்ளிகளை யுடைய மர நிழலில், அசைஇய பொழுதில் - தங்கி யிருக்குங்கால், இவள் மறப்பு அரு பல் குணம் நிறத்து வந்து உறுதர - இவளது மறத்தற்கரிய பல குணங்களும் நின் நெஞ்சத்து வந்துபுக, பசைஇ - விரும்பி, ஒரு திறம் நினைத்தல் செல்லாய் - ஒரு கூற்றினை நினைத்தல் மாட்டாயாய், திரிபு நின்று - வேறுபட்டு நின்று, உரம் கெட மெலிந்து - திட்பம் அற மெலிந்து, உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு - பெரிய புலியுடன் போர் செய்து வருந்திய வடுப்

பொருந்திய கொம்பினையுடைய களிற்றின் பொருட்டு, பிடி பூசலின் இடு அடிப்பட குழிந்த - பெண் யானை ஆரவாரத்துடன் இட்டேகும் அடிகள் பதிதலால் பள்ளமாய, நிரம்பா நீள் இடை - சென்று தொலையாத நீண்ட சுரத்தின் இடையே, தூங்கி - தங்கி, இரங்குவை அல்லையோ - வருந்துவாய் அல்லையோ.

(முடிபு) பொருள் புரிந்து ஆள்வினைக்கு எதிரிய நெஞ்சே! கேண்மதி, பரிதியஞ் செல்வம் நனவின் இயன்றதாயினும் அதன் கழிவு கனவின் அற்று. அதனால், (தலைவியின்) தோள் சேர்பு, கைகவர் முயக்கின் மிகுதி கண்டன்றோ இலன். நீ பொருள் வேட்கையின் செலவு வலியுறுத்தனையாயின், இவள் பல் குணம் நிறத்து வந்துறுதர, ஒரு திறம் நினைத்தல் செல்லாய் நிரம்பா நீளிடைத் தூங்கி இரங்குவை அல்லையோ.

(விரை) பருதி அஞ் செல்வம் - திகிரி யுருட்டும் செல்வம்; என்றது புவி முழுதானும் செல்வம். நனவின் இயன்றதாயினும் என்றது அதன் அருமையை விளக்கிற்று. கனவின் அற்று என்றது கனவினைப்போல் விரைவிலே தோன்றி மறையும் இயல்பிற்று என்றபடி. சூழ்பு - சூழ எனத் திரிக்க. தயங்குதல் - அசைதல். முடி - கூந்தல். தோளைச் சேர்ந்து துயில் ஏற்குந்தொறும் முயங்கும் முயக்கத்தினும் மேம்பட்ட பொருளைக் கண்டன்றோ இலன் எனத் தலைவன் கூறினான் என்க. 'தாம் வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு' என்பது காண்க. ஒரு திறம் நினைத்தல் செல்லாய் - செல்லுதல், மீஞ்தல் என்னும் இரு கூற்றினில் ஒன்றினைத் துணியமாட்டாயாய். அடு மருப்பு என்று பிரித்துரைத்தலுமாம். பிடி பூசலின் இடு அடி என மாறுக.

380. நெங்தல்

(பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி
தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது)

தேர்சேண் நீக்கித் தமியன் வந்துநம்
ஊர்யா தென்ன நனின்னி ஒதுங்கி
முன்னாட் போகிய துறைவன் நெருநை
அகவிலை நாவல் உன்சுறை உதிர்த்த

5. கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன்
தாழை வேராள வீழ்துளைக் கிடுஉம்
அலவற் காட்டி நற்பாற் றிதுவென
நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே
²உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்

10. நாமெதிர் கொள்ளா மாயின் தானது
துணிகுவன் போலாம் நானுமிக வுடையன்
வென்மனை நெடுங்கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறுமதி நீயே.

- மதுரை மருதனினாகனார்.

(சொ-ன்) 13. தோழி-, அம்ம - நான் கூறுவதனைக் கேட்பாயாக.

1-3. தேர் சேண் நீக்கி - தனது தேரினைச் சேய்மையில் நிறுத்தி, தமியன் வந்து - தனியனாய் வந்து, நும் ஊர் யாது என்ன - நுமது ஊர் யாதென்று வினவி, நணி நணி ஒதுங்கி - குறுக்க குறுக நடந்து, முன் நான் போகிய துறைவன் - முன்னாளில் சென்ற துறைவன்,

3-8. நெருநை - நேற்று, அகல் இலை நாவல் உன் துறை உதிர்த்த - அகன்ற இலையினையுடைய நாவல் மரம் நீர் உண்ணும் துறைக் கண்ணே சொரிந்த, கணி கவின் சிதைய வாங்கிக்கொண்டு - கணியினை அதன் அழகுகெட இழுத்துக்கொண்டு சென்று, தாழை வேர் அளை தன் வீழ் துணைக்கு இருாம் அவவன் காட்டி - தாழையின் வேர்ப்பக்கலுள்ள வளையிலுள்ள தனது அண்பு பொருந்திய பெண் ஞெண்டிர்குத் தரும் ஓர் ஆண் ஞெண்டினைக் காட்டி, நல் பாற்று இது என - இது நல்ல பான்மை யுடையது என்று கூறி, நெடிது நினைந்த நெஞ்சமொடு பெயர்ந்தோன் - நெடிது சிந்தித்த நெஞ்சுடன் மீண்டுசென்றான்,

9-11. இன்றும் உது காண் தேர் தோன்றும் - இன்றும் உதோபார் அவனது தேர் தோன்றா நிற்கும், நாம் எதிர் கொள்ளாம் ஆயின் - நாம் அவனை எதிர்கொள்ளு ஏற்காமாயின், நானு மிக உடையன் - மிக்க நாண முடையன் ஆகலான், தான் அது துணிகுவன் போலாம் - அவன் அதனை மெய் யெனத் துணிவான் போலும்,

12-13. வெண் மணல் நெடு கோட்டு மறைகோ - நான் வெள்ளிய நெடிய மணற் கரையில் மறைந்து கொள்வேனா, நீ கூறுமதி - நீ உன் கருத்தினைக் கூறுவாயாக.

(முடிபு) தோழி! தேர் சேண் நீக்கி வந்து முன்னாட்போகிய துறைவன், நெருநை, அலவற் காட்டி நெடிது நினைந்த நெஞ்சமொடு பெயர்ந்தோன். இன்றும் தேர் உதுக்காண் தோன்றும், நாம் எதிர்கொள்ளாம் ஆயின், தான் அது துணிகுவன் போலாம், நெடுங்கோட்டு மறைகோ, நீ கூறுமதி.

(வி-ரை) யாது என்ன - யாது என்று வினவி. நணி நணி ஒதுங்கி - மெல்ல மெல்ல நடந்து என்க. நற்பாற்று - நல்ல பான்மையுடையது;

1. அம்மா அரிவை, அம்ம வாழி.

பான்மை - ஊழ். இது போன்று என் காதலியை உண்பித்து இன்புறும் பேற்றினைப் பேற்றிலேனே என்று நெடிது நினைந்த நெஞ்சம் என்க. இன்றும் என்பதனை இடைநிலை விளக்காகக் கொண்டு இன்றும் எதிர்கொள்ளாமாயின் எனவும் கூட்டியுரைக்க. அது துணிகுவன் போலாம் என்றது, நாம் எதிர் கொள்ளாமையின் அவன்பால் அன்பிலேம் என்று துணிந்து ஒழிகுவன் போலும் என்றபடி. நானை மிகவுடையன் என்றது, நான் அழியப் பின்னும் பல்கால் வருவான் அல்லன் என்று கூறியபடியாம். இனி, அது துணிகுவன் போலாம் என்றது மட லேறுதல் முதலியவற்றுள் ஒன்றைத் துணிகுவன் போலும் என்றுரைத்தலுமாம். மறைகோ என்றது, நீ அவனது குறையினை முடிப்பாய் எனக் குறிப்பிற் கூறியது.

¹நீக்கன் டனையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான் சேய்கண் டனையன் சென்றாங்கோ ரலவன்றன் சீர்ப்பெடையின் வாய்வன் டனையதோர் நாவற் கணிநினி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே.

என்னும் செய்யுளில் இதன் கருத்து அமைந்திருத்தல் அறிந்து மகிழ்தற் குரியது.

381. பாலை

தலைமகன் இடைச் சுர்த்துச் தன்னாஞ்சிற்குச் சொல்லியது)

ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழ்த்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் ²குருத்தருந்தும்
³அஞ்சவரத் தகுந ஆங்கன் மஞ்சுதப

5. அழல்கான்று திரிதரும் அலங்குகத்திர் மண்டிலம் நிழல்குன் றுண்ட நிரம்பா நீளிடைக் கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர் விற்சினந் தனிந்த வெருவரு கவலைக் குருதி யாடிய புலவுநா நிருஞ்சிறை
10. ஏருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி பச்சுன் கொள்ளை சாற்றிப் பறைநிவந்து செக்கர் வாளின் விசும்பணி கொள்ளும் ⁵அருஞ்சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் முளையரண் கடந்த வினைவல் தானைத்
15. தேனிமிர் நறுந்தார் வானவ னுடற்றிய ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்

1. திருக்கோ. 84

2. குருகருந்து.

3. அஞ்சவரு தகைய.

4. நாறஞ்சிறை

5. அருஞ்சுர முளையை.

பெரும்பாழ் கொண்ட மேனியன் நெடிதுயிர்த்து
வருந்துங்கொ லளியன் தானே சுரும்புண
நெடுநீர் பயந்த நிரையிதழ்க் குவளை

20. எதிர்மல ரினைப்போ தன்னதன்

அரிமதர் மழைக்கன் தெண்பனி கொளவே.

- மதுரை இளங்கௌசிகனார்.

(சொ-ன்) நெஞ்சே! 1-13. ஆளி நல்மான் அணங்கு உடை ஒருத்தல் - ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, மீளிவேழுத்து நெடுந்தகை புலம்ப - வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த, ஏந்தல் வெண்கோடு வாங்கி - அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருத்து அருந்தும் - குருத்தினைத் தின்னும், அஞ்ச வரத் தகுந் ஆங்கன் - அச்சம் உண்டாகத் தக்க சுரத்திடத்தே, மஞ்ச தப - மேகம் பெய்யாதொழிய, அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் - ஏரியினைக் கக்கிக் செல்லும் அசையும் கதிர்களையுடைய ஞாயிறு, நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை - நிழலினை அகுந்து உண்ட செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள, கற்று உரிக் குடம்பைக் கதநாய் வடுகர் - கன்றின் தோலாலாய சூட்டினையும் சினம் பொருந்திய நாயினையுமடைய வடுகர், வில் சினம் தணிந்த வெருவரு கவலை - தமது வில்லாற் பொரும் வெகுளி நீங்கிய அச்சம் வரும் கவர்த்த நெறிகளில், குருதி ஆடிய புலவு நாறு இருசிறை ஏருவைச் சேவல் - குருதி படிந்த புலால் நாறும் பெரிய சிறகினையுடைய ஆண் பருந்தினது, ஈண்டு கிளைத் தொழுதி - கிளையுடன் சூடிய சூட்டாம், பசு ஊன் கொள்ளை சாற்றி பறை நிவந்து - பசிய ஊனின் மிகுதியைத் தெரிவித்துப் பறந்தெழுந்து, செக்கர் வானின் விசம்பு அணி கொள்ளும் - செவ்வானம்போல விசம்பினை ஆழுகு செய்யும், அரும் சுரம் நீந்திய நம்மினும் - அரிய சுரத்தினைக் கடந்து வந்த நம்மைக் காட்டினும், (நம் தலைவி)

13-21. பொருந்தார் முனை அரண் கடந்த வினை வல் தானை - பகைவரது போர் செய்யும் அரணை வென்ற போர்த்தொழில் வல்ல சேனையினையும், தேன் இமிர் நறு தார் - வண்டுகள் ஒலிக்கும் நறிய மாலையினையுமடைய, வானவன் - சேரன், உடற்றிய - போர் புரிந்து அழித்த, ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல - மாறுபட்ட பகைவரது பொருந்திய மதில்போல, பெரும் பாழ் கொண்ட மேனியன் - மிக்க பாழ்பட்ட மேனியளாகி, சுரும்பு உண நெடுநீர் பயந்த நிரை இதழ் குவளை - வண்டு தேனைப் பருக ஆழமான நீரினால் தரப்பட்ட நிரையாகவுள்ள இதழ்களையுடைய குவளையது, எதிர் மலர் இணை போது அன்ன - புதிய மலராய இரண்டு பூக்களைப்

போன்ற, தன் அரிமதர் மழை கண் - தனது செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள், தெண் பனி கொள் - தெளிந்த நீரைக் கொள்ள, நெடிது உயிர்த்து - பெருமுச்செறிந்து, வருந்தும் கொல் - வருந்தியிருப்பனோ, அளியன் - இரங்கத்தக்காள்.

(முடிபு) நெஞ்சே! அருஞ்சுரம் நீந்திய நம்மினும் (நம் தலைவி) பெரும் பாழ் கொண்ட மேனியன் (ஆகி) நெடிது உயிர்த்து தன் கண் தெண் பனி கொள வருந்துங்கொல், அளியன்.

(வி-ரை) ஆளியானது யானைக் கொம்பைப் பறித்து உண்ணும் என்பது, 'மூரித்தாள் ஆளியானைத், தலைநிலம் புராவெண் கோடுண்டதே போன்று' என்பதனாலும் அறியப்படும். குருகு என்னும் பாடத்திற்கும் குருத்து என்பதே பொருளாகும். கான்று சூன்று என்பன இலக்கண வழக்கு வம்பலர் மடிந்து ஒழிந்தமையின் வடுகர் சினந் தணிந்தார் ஆயிற்று. விற்சினம் - விற்கொண்டு பொரும் சினம். கிளையையுடைய சேவலினது தொழுதி என்க. பச்சுன் கொள்ளை சாற்றுதலாவது தாம் பறத்தலால் ஊன் மிகுதியா யிருத்தலை ஏனோர் அறியச் செய்தல். குருதி படிந்த சிறகுடன் விசம்பிலே வட்டமிடுதலால், ஏருவைச் சேவலின் தொழுதி செவ் வானம் போல்வதாயிற்று. நீளிடையில் உள்ள கவலையில் குருதியாடிய ஏருவைச் சேவல் விசம்பு அணி கொள்ளும் அருஞ்சுரம் என்க. எதிர் மலர் - அப்பொழுது அலர்ந்த மலர்.

382. குறிஞ்சி

(இருவக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது)

பிறருறு விழுமம் பிறரும் நோப
தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்புகொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறுபல் குரல் ஒருதுக் கின்னியம்

5. காடுகெழு நெடுவேட் பாடுகொளைக் கேற்ப
³ அணங்கயர் வியன்களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நம்ரென ஆங்கவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
10. செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச்
சாரற் பேரூர் முன்றுறை இழிதரும்
வறனுறை அறியாச் சோலை
விற்னமலை நாடன் சொன்னயந் தோயே.

- கடிலர்.

(சொ-ன்) 8-13. தோழி-, அருவி பாய்ந்த கருவிரல் மந்தி - அருவியின்கட்ட பாய்ந்த கரிய விரலையுடைய பெண் குரங்கு, செழு கோள் பலவின் பழம் - வளமுறக் காய்த்தலைக் கொள்ளும் பலாவின் பழத்தினை, புணையாக - தெப்பமாகக் கொண்டு, சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் - பக்க மலையிலுள்ள பெரிய ஊரின் கண் துறை முன்பு வந்திறங்கும், வறண் உறல் அறியாக் சோலை விறல் மலை நாடன் - வறட்சி யுறுதலை அறியாத சோலையையுடைய வெற்றி பொருந்திய மலை நாட்டின் தலைவனது, சொல் நயந்தோய் - சொல்லை விரும்பி ஏற்றன;

1-2. பிறர் உறு விழுமம் பிறரும் நோப - பிறர்க்கு உறும் துன்பம் காணின் நல்லோர் தாம் பிறரே யாயினும் நோவானின்று விலக்க முயல்வர், (அன்றி), தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம் - தமக்கு உற்ற துன்பினைத் தமக்குப் பெரிதாகக் கொள்ளாது எனிதாகக் கொள்வர், (இது சான்றோர் இயற்கை.)

3-8. நமர் - நம்மவர், கடம்பு கொடி யாத்து - கடம்பின்கட்ட கொடியினைக் கட்டி, கண்ணி குட்டி - மாலை குட்டி, வேறு பல் குரல் ஒரு தூக்கு இன் இயம் - பல் வேறு குரலை உடையனவாகிய தாளத்தின் வழிப்படும் ஒரு தூக்கினையுடைய இனிய வாச்சியங் களைக் கொண்டு, காடு கெழு நெடு வேள் பாடு கொளைக்கு ஏற்ப - காட்டிற் பொருந்திய நெடிய முருகனைப் பாடும் பாட்டிற்குப் பொருந்த, அணங்கு அயர் வியன் களம் பொலிய - வெற்றியாட்டுச் செய்யும் பெரிய களம் சிறப்புற, பைய தூங்குதல் புரிந்தனர் - மெல்ல ஆடுதலை விரும்பினர், என - என்று, ஆங்கு அவற்கு அறியக் கூறல் வேண்டும் - தலைவனைக் காணுமிடத்து அவனுக்கு நீ உணரக் கூறுதல் தக்கது.

(முடிபு) தோழி! மலை நாடன் சொல் நயந்தோய், பிறருறு விழுமம் பிறரும் நோப, தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம், நமர் நெடுவேட் பாடு கொளைக் கேற்பக் களம் பொலியத் தூங்குதல் புரிந்தனர் என அவற்கு அறியக் கூறல் வேண்டும்.

(வி-ரை) பிறருற்ற துன்பத்திற்கு வருந்துதலும் தம்மையுற்ற துன்பத்தைப் பொறுத்தலும் சான்றோர் இயல்பாகலால், நம் தலைவர் நாம் உற்ற துன்பத்தை அறியின் விரைந்து அதனைப் போக்குதற்கு முற்படுவர் எனத் தோழி தலைவிக்குக் கூறினாள் என்க. ஒரு தூக்கு இன்னியம் - தாளங்களின் வழிவரும் செந்தூக்கு முதலாகிய எழுவகைத் தூக்கினுள் ஒன்றினைப் பொருந்திய இன்னியம் என்க. காடு என்றது ஈண்டுக் குறிஞ்சியை. தோழி என்றது தலைவியை.

383. பாலை

(மகட் போக்கிய தாய் சொல்லியது)

¹தற்புரந் தெடுத்த ஏற்றுறந் துள்ளாள் ஊருஞ் சேரியும் ஓராங் கலரேழக்

²காடுங் காவும் அவளொடு துணிந்து நாடுந் தேயமும் நனிபல இறந்த

5. சிறுவன் கண்ணிக் கேர்தே றுவரென வாடினை வாழியோ வயலை நாடொறும் ³பல்கிளைக் கொடிக்கொம் பலமர மலர்ந்த அல்குல் ⁴தழைக்கூட்டு அங்குழை உதவிய வினையமை வரனீர் விழுத்தொடி தத்தக்

10. கமஞ்சுற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு ஆய்ம்டக் கண்ணன் தாய்முகம் நோக்கிப் பெய்சிலம் பொலிப்பப் பெயர்வனள் வைகலும் ஆரந்து ஊட்டிப் புரப்போர் யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே.

- கயமனார்.

(சொ-ன்) 1-6. வயலை - வயலைக் கொடியே, வாழியோ - நீ வாழி, தன் புரந்து எடுத்த - தன்னை வளர்த்தெடுத்த, என் துறந்து உள்ளாள் - என்னையும் நினையாளாய்த் துறந்து, ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழு - ஊரினும் சேரியினும் ஒரு பெற்றியே அலர் மிக, காடும் காவும் அவளொடு துணிந்து - காடும் சோலையும் அத் தலைவனோடு போகத் துணிந்து, நாடும் தேயமும் நனிபல இறந்த - மிகிப் பலவாய நாடுகளையும் தேயங்களையும் கடந்த, சிறு வன் கண்ணிக்கு - இனைய வன்கண்மை யுடையாட்கு, ஏர் தேறுவர் என - அழகு செய்விப்பார் போல, வாடினை - வாடியுள்ளாய்;

6-14. நாள் தொறும் - ஓவ்வொரு நாளும், பல் கிளை கொம்பு - பலகிளையாய ஒழுகிய கொம்புகள், அலமர - பாரம் தாங்காது சமூல, மலர்ந்த - விரிந்த, அல்குல் தழைக்கூட்டு அம் குழை உதவிய - அல்குலில் தழை யுடைக்குக் கூட்டும் அழகிய தளிர்களை நீ தருமாறு, ஆய் மட கண்ணள் - அழகிய மடப்பம் தோன்றும் கண்களையுடைய என் மகள், விழு தோழி தத்த - சிறந்த வளையல் அசையவும், பெய் சிலம்பு ஒலிப்ப - காலிற் பெய்த சிலம்பு ஒலிக்கவும், வினை அமை வரல் நீர் - தோழிற்பட்ட மூங்கிற் குழாயின் வழியாக வந்து விழும் நீரினை, கமம் சூல் பெருநிறை தயங்க முகந்து கொண்டு-

(பாடம்) 1. தற்புந் தெடுத்த ஏற்றுறந் துரூள். 2. காடும் கானமும்.

3. பல்கிளைக் கொடிக்கொம் பலர்ந்த அல்குல், தழைக்கூட்டு மூங்கிற் குழை பல உதவிய

4. தலைக் கூட்டு.

நிறைந்த நீரினைக் கொன்றும் பெரிய சாலில் அசைய முகந்து எடுத்துக் கொண்டு வந்து ஊற்றி, தாய் முகம் நோக்கி - தாயைப் போல நின் முகத்தினைப் பார்த்து, வைகலும் - நாடோறும், பெயர்வனள் - பெயர்வாளாவன் அன்றோ, (அவன் போல) ஆர நீர் ஊட்டி - நிறைய நீரினை உண்பித்து, புரப்போர் மற்று யார் பெறுகுவை - புரப்பார் யாரை இனி நீ பெறுவாய்; நீ அளியை - நீ இரங்கத் தக்காய்.

(முடிபு) வயலை வாழி! காடும் காவும் அவுளை துணிந்து நாடும் தேயமும் இறந்த சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவரென வாடினை. நாடொறும் அம் குழை உதவிய, ஆய்மடக் கண்ணன் அமை வரல் நீர் பெரு நிறை தயங்க முகந்து கொண்டுவந்து ஊற்றித் தாய் முகம் நோக்கிப் பெயர்வனள் அன்றோ. (அவன் போல) இனி நீருட்டிப் புரப்போர் யார் பெறுகுவை நீ; அளியை.

(வி-ரை) சேரி - ஊரின் ஒரு பகுதி, ‘ஊருஞ் சேரியும் உடனியைந் தலைரெழு’ என்பதன் உரை காண்க. காடும் கானமும் என்பது பாடமாயின் காடும் சரமும் என்று பொருள் கொண்க. தேயம் - நாடு பல சேர்ந்தது. தேறுவர் - தெளிபவர்; தெளிந்து செய்விப்பவர் என்னும் பொருட்டு. மலர்ந்த குழை உதவிய எனவும், அமைவரல் நீர் நிறை தயங்க முகந்து கொண்டு எனவும் கூட்டுக. உதவிய - உதவுமாறு; செய்யிய என்னும் வினையெச்சம். அமை மூங்கிற் குழாய். நிறை - சால்; நீர்ச்சால் வயிறு புடைத் திருத்தலின் கமஞ் சூற் பெரு நிறை எனப்பட்டது. தயங்கல் - அசைதல். தாய் முகம் நோக்கி - தாய்போல முகம் நோக்கி என விரிந்துரைக்க. ஆர - நிறைய, உண்ண என்றுமாம். மற்று - வினைமாற்றின்கண் வந்தது.

384. மூல்லை

(வினைமுற்றியதலைமகன் வரவுகண்டு உழையர் சொல்லியது)

இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
எறிய தறிந்தன் றல்லது வந்தவாறு
நனியறிந் தன்றோ இலனே தாஅய்

5. முயற்பறழ் உகரும் மூல்லையம் புறவிற் கவைக்கதீர் வரகின் சீறார் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்றநின் மொழிமருண் டசினே வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ
10. மானுரு வாக்நின் மனம்பூட் டினையோ உரைமதி வாழியோ வலவ எனத்தன்

வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே. 'ஒக்கூர் மாசாத்தியார்.

(சொ-ள்) 11. வலவ - பாகனே, வாழி- வாழ்வாயாக.

1-11. இருந்த வேந்தன் - பாசறைக்கண் னிருந்த நம் அரசன், அரும் தொழில் முடித்தென - அரிய போரினை வென்றி கொண்டு முடித்தானாக, புரிந்த காதலொடு - விரும்பிய காதலொடு, யானும்-, பெரும் தேர் ஏறியது அறிந்தனறு அல்லது - பெரிய தேரின்கண் ஏறியமர்ந்ததை அறிந்ததே யன்றி, வந்தவாறு - இங்கு வந்துற்ற பரிசினை, நனி அறிந்தன்றோ இலன் - நன்கு அறிந்திலேன், முயல் பறழ் தாஅய் உகரும் மூல்லை அம் புறவில் - முயற் குட்டிகள் தாவிக் குதிக்கும் மூல்லையாய் அழகிய காட்டில், கவை கதிர் வரகின் சிறு ஊர் ஆங்கண் - கவர்த்த கதிரினைக் கொண்ட வரகினையுடைய சிறிய ஊரிடத்தே, மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ - மென்மைத் தன்மை வாய்ந்த தலைவியின் இல்லின்கண் தேரினை நிறுத்தி, இழிமின் என்ற நின் மொழி மருண்டிசின் - இறங்குக என்ற நின் சொற்கேட்டு மருட்சியுற்றேன், வான் வழங்கு இயற்கை வளி - வானில் இயங்கும் இயல்பினையுடைய காற்றினை, மான் உருவாக - குதிரையின் வடிவாக, பூட்டினையோ - பூட்டி வந்தனையோ, (அன்றி), நின் மனம் பூட்டினையோ - நினது மனத்தினை (அங்ஙனம்) பூட்டி வந்தனையோ, உரைமதி - கூறுவாயாக, என - என்று கூறி,

13. நெடுந்தகை - பெருந்தகைமையுடைய தலைவன்,

11-13. தன் வரை மருள் மார்பின் நளிப்பனன் முயங்கி - தனது மலையை யொத்த மார்பினகத்தே (அவனைச்) செறிப் போனாய்த்தமுவி, மனை கொண்டு புக்கனன் - தன் மனைக்கண் உடன் கொண்டு புகுந்தனன்;

14. திருந்து இழையோள் - திருந்திய அணிகளையுடைய அவன் தலைவி, விருந்து ஏர் பெற்றனள் - விருந்தோம்பும் சிறப்பினைப் பெற்றாள்.

(முடிபு) வலவ! வாழி! யானும் பெருந்தேர் ஏறியது அறிந்தன்றலது, வந்தவாறு அறிந்தன்றோ இலன், சீறார் ஆங்கண் இல்வயின் நிறீஇ இழிமின் என்ற நின் மொழி மருண்டிசின், நீதான் வளியினை மானுருவாகப் பூட்டினையோ, அன்றி, நின் மனத்தினை அங்ஙனம் பூட்டினையோ, உரைமதி என நெடுந்தகை தன் மார்பின் முயங்கி மனைக் கொண்டு புக்கனன்; திருந்திழை விருந்து ஏர் பெற்றனள்.

(வி-ரை) வேந்தன் அருந்தொழில் முடித்து என - வேந்தனுடைய அரிய தொழிலை யான் முடித்தேனாக என்றுரைத்தலும் ஆம். நனி அறிதல் - நன்கு அறிதல், மொழி மருண்டிசின் - மொழியைக் கேட்டு மருண்டேன். வான் வழங்க கியற்கை வளிபூட் - டினையோ, மானுருவாக நின் மனம் பூட்டினையோ உரைமதி - என்று பிறபொருட்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பு. நளிப்பனன் - செறிப்போனாகி, நளி என்னும் உரியடியாகப் பிறந்த வினை. விருந்தோ பெற்றனள் என்று பாடம் கொள்ளுதலுமாம், இதற்கு ஒகாரம் சிறப்பு.

(மே-ள்) 'புதுமை பெருமை' என்னுஞ் சூத்திரத்து, '.....பெருந் தேர்யானும்..... மருண்டிசினே' என்பதனை மருட்கை என்னும் மெய்ப்பாட்டிற்கு எடுத்துக்காட்டினர், இளம்.

'கரணத்தின் அமைந்து முடிந்த காலை'² என்னுஞ் சூத்திரத்து, பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் என்னும் பகுதிக்கண் இச் செய்யுளைக் காட்டி, இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காணக என்றும், 'வினைவயிற் பிரிந்தோன்'³ என்னும் சூத்திரத்து, இதனுள் 'புரிந்த காதலோடு..... மானுருவாக நின் மனம் பூட்டினையோ, உரைமதி வாழியோ வலவ' என 'உள்ளம் போல உற்றுழி உதவிற்று எனத் தலைவன் கூறியவாறு காணக என்றும் கூறினர், நச்.

385. பாலை

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது)

தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்
என்னோ ரன்ன தாயருங் - காணக
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை யன்ன

5. பொன்னுடை நெடுந்கர்ப் புரையோர் அயர
நன்மாண் விழவில் தகரம் மன்னி
⁴ ஆம்பல புனர்ப்பச் செல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவானன்
அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
10. தித்திக் குறங்கில் திருந்த உரிஞ
வளையுடை முன்கை அளைஇக் கிளைய
பயிலிரும் பிணையற் பசங்காழ்க் கோவை
அகலமை யல்குல் பற்றிக் கூந்தல்
ஆடுமையிற் பீலியிற் பொங்க நன்றும்

1. தொல். மெம்பாடு. 7.

2. தொல். கற்பு 5.

3. தொல். கற்பு 53

(பாடம்) 4. யாம்பால்..... சொல்லாள்!

15. தானமர் துணைவன் ஊக்க ஊங்கி
உள்ளாது கழிந்த மூன்னொயிற்றுத் துவர்வாய்க்
சிறுவன் கண்ணி சிலம்புகழீஇ
அறியாத் தேஏத்தள் ஆகுதல் கொடிதே.

- குடவாயிற் கீரத்தனார்.

(சோ-ள்) 1-7. மயில் இயல் - மயில்போலும் சாயலையுடைய
என் மகள், தன் ஓரன்ன ஆயமும் - தன்னை யொத்த தோழிமாரும்,
என் ஓரன்ன தாயரும் காண - என்னை யொத்த தாய்மாரும் கண்டு
மகிழ், கைவல் யானை கடு தேர் சோழர் - வலிய கையினையுடைய
யானையையும் கடிய தேரினையுமுடைய சோழரது, காவிரிப்
படப்பை உறந்தை அன்ன - காவிரியின் பக்கத்ததாகிய உறையூரை
யொத்த, பொன் உடை நெடு நகர் - செல்வம் மிக்க பெரிய மனையில்,
புரையோர் அயர - மேலோர் வதுவை செய்விக்க (நிகழும்), நல் மாண்
விழவில் - நல்ல சிறப்புற்ற மணவிழாவில், தகரம் மன்னி - அவட்கு
மயிர்ச் சாந்தினைப் பூசி, ஆம் பல புணர்ப்ப செல்லாள் - மற்றும்
பொருந்திய பல சிறப்புக்களையும் செய்விக்க மனந்து செல்லாளாய்,

7-18. காம்பொடு நெல்லி நீடிய கல் அறை கவானன் -
மூங்கிலுடன் நெல்லிமரம் உயர்ந்த கற்பாறைகளையுடைய பக்க
மலையிலே, அத்தம் ஆலத்து அலந்தலை நெடுவீழ் - நெறியிலுள்ள
ஆலமரத்தின் வாடி யசைகின்ற நெடிய விழுது, தித்தி குறங்கில் திருந்த
உரிஞ - தனது தேமல் பொருந்திய துடையில் நன்கு உராய்ந்திட,
கூந்தல் ஆடு மயில் பீலியில் பொங்க - கூந்தலானது ஆடும் மயிலின்
தோகை போலப் பொங்கிப் பரக்க, தான் அமர் துணைவன் -
தன்னால் விரும்பப்பெற்ற துணைவன், வளையுடை முன்கை
அளைஇ - தனது வளை பொருந்திய முன் கையினைப் பற்றியும்,
கிளைய பயில் இரும் பிணையல் பசு காழ் கோவை - பல
கிளையினவாய் நெருங்கிய பெரிய மாலையாய ஆழகிய வடங்களைக்
கொண்ட மேகலை யணிந்த, அகல் அமை அல்குல் பற்றி - அகற்சி
யமைந்த அல்குலை அணைத்தும், நன்றும் ஊக்க - ஊங்கி - பெரிதும்
ஊக்கமுறுத்த ஊக்கங் கொண்டு, உள்ளாது கழிந்த - வழிவருத்தம்
எண்ணாது கழிந்த, முள் எயிற்று துவர் வாய் சிறு வன்கண்னி -
முட்போன்ற கூரிய பற்களையும் பவளம் போன்ற வாயினையு
முடைய அஞ்சாமையுடையளாய இளையன், சிலம்பு கழீஇ
அறியாத் தேஏத்தள் ஆகுதல் - அறியப்படாத தேயத்திலே சிலம்பு
கழித்து வதுவை செய்திருத்தல், கொடிது - இன்னாமையுடையது.

(முடிபு) மயிலியல், ஆயமும் தாயரும் காண, உறந்தை யன்ன
நெடு நகரிலே, புரையோர் அயர, விழவில், தகரம் மன்னி, ஆம் பல
புணர்ப்பச் செல்லாளாய், கல் அறை கவான், தானமர் துணைவன்
ஊக்க ஊங்கிக் கழித்த சிறுவன்கண்னி, சிலம்பு கழீஇ, அறியாத்
தேஏத்தள் ஆகுதல் கொடிது.

(வி-ரை) காவிரிப் படப்பை உறந்தை - காவிரியின் தோட்டக் கூறு குழ்ந்த உறையூர் என்றுமாம். ஆம் பால் புணர்ப்ப என்பது பாடமாயின், ஆகும் ஊழ் புணர்க்க என்று உரைக்க. அலந்தலை - அலந்த தலை என்றதன் விகாரமுமாம். முன் கை கிளைத்தலால் கூந்தல் மயிற்பீவி போலத் தாழ்ந்து அல்குல் பற்றிப் பொங்க என்றுரைத்தலுமாம். ஊக்க ஊங்கி - செலுத்தச் சென்று என்றுமாம். அறியாத் தேஏத்தளாய்ச் சிலம்பு கழீஇ இருத்தல் என மாறுக.

386. மருதம்

(தோழி வாயின் மறுத்தது. தலைமகள் தகுதி சொல்லியதூருமாம்.)

பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
வாளை நாளிரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்
மல்லு மார்பின் வலியுற வருந்தி

5. எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத்திரன் முழவுத் தோள் கையகத் தொழிந்த
தீறனவேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணையன் நாணி யாங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
10. மையீர் ஓதி மடவோய் யானுநின்
சேரி யேனே அயவி லாட்டியேன்
நுங்கை யாகுவென் நினக்கெனத் தன்கைத்
நொடுமணி மெல்விரல் தன்னெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவிப்
15. பகல்வந்து பெயர்ந்த வானுதற் கண்டே.

- பரணர்.

(சொ-ள்) 1-2. பொய்கை புலவு நாறு நீர் நாய் இரும் போத்து - பொய்கைக்கண் ணுள்ள புலால் நாறும் பெரிய நீர் நாயின் ஆண், நாள் இரை வாளை தேரும் ஊர - நாட்காலத்தே வாளையாய இரையினை ஆராயும் ஊரையுடைய தலைவ!

3. பெரும - பெருமானே!

8-15. மறையினள் மெல்ல வந்து - மறைந்து மெல்லென வந்து, நல்ல கூறி - முகமனுரைகள் கூறி, மை ஈர் ஓதி மடவோய் - கரிய பெரிய கூந்தலை யுடைய மடவோனே, யானும் நின் சேரியேனே- யானும் நின் சேரியில் உள்ளவேனே, அயல் இல்லாட்டியேன் - அயன் மனைக்கு உரியேன், நினக்கு நுங்கை ஆகுவென் - உனக்குத் தங்கை (பாடம்) 1. நிறைத்தான் முழவுத்தோள்.

யாவேன், என - என்று கூறி, தன் கை தொடு மணி மெல் விரல் தண் என தைவர நுதலும் கூந்தலும் நீவி - தன் கையின் மோதிரம் அணிந்த மெல்லிய விரலால் தண்ணென்று பொருந்த நெற்றியினையும் கூந்தலையும் தடவி, பகல் வந்து பெயர்ந்த வாள் நுதல் கண்டு - பகற் போதில் வந்து மீண்ட ஒள்ளிய நெற்றியினை யுடைய நின் பரத்தையைக் கண்டு,

3-8. பாணன் மல் அடு மார்பின் வலி உற வருந்தி - பாணன் என்பானது மற்போர் செய்தலில் வல்ல மார்பினது வலிமை மிகலான் வருந்தி, எதிர் தலைக் கொண்ட - அவனோடு எதிர் நின்று பொருதலை மேற் கொண்ட, ஆரியப் பொருநன் - ஆரியப் பொருநன் என்பானது, நிறை திரண் முழவு தோள் - வலி நிறைதலைக் கொண்ட திரண்ட முழவு போன்ற தோள்கள், கை அகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி - அப் பாணன் கையகப்பட்டு ஒழியக் கிடந்த வேறு வகையாகிய கிடக்கையைப் பார்த்து, நல் போர் கணையன் நாணியாங்கு - நல்ல போர் வல்ல கணையன் என்பான் நாணியது போல,

3. யான் நாணினென் - யான் நாணமுற்றேன்.

(முடிபு) ஊர! பெரும! மறையினள் வந்து நல்ல கூறி நுதலும் கூந்தலும் நீவி, பகல் வந்து பெயர்ந்த வானுதற் கண்டு, பாணனோடு பொருத ஆரியப் பொருநன் முழவுத் தோள்கள் அவன் கையகப்பட்டு ஒழியக் கிடந்த கிடக்கையை நோக்கிக் கணையன் நாணியாங்க யான், நாணினென்.

(வி-ரை) 'பாணன்..... கணையன் நாணி யாங்கு' என்னும் பகுதியிற் கூறிய வரலாறு: மற்போரில் வல்ல பாணன் என்பானும் ஆரியப் பொருநன் ஒருவனும் மற்போர் பொருத காலையில், பொருநன் தோள்கள் பாணன் கையகத்து அகப்பட்டு அற்று ஒழிய அவன் இறந்து கிடந்ததனை நோக்கிக் கணையன் என்பான் நாணினான் என்பது, இங்குக் கூறப்பெற்ற கணையன் என்பான் ஆரியப் பொருநனுக்கு நன்பனாகவேனும் அவனே வெல்வான் எனச் சூருரைத்தவனாக வேனும் இருத்தல் வேண்டும். திறன் வேறு கிடக்கை என்றது, உயிர் நீங்கிக் கிடக்கும் கிடக்கையை. ஒழிந்த கிடக்கை - தோள் ஒழிய உடல் கிடந்த கிடக்கை என்க. தோட்கை யகத்து என்பதொரு பாடம் இருப்பின், பாணனானவன் ஆரியப் பொருநனுடைய கையில் அகப்பட்டு ஒழிந்தான் என்று பொருள் கொள்ளல் தகும். அங்கன மாயின் கணையன் பாணனுக்கு நட்பாளன் ஆதல் வேண்டும். மடவோய் என்றது பரத்தை தலைவியை விளித்தது. நுங்கை யாகுவேன் என்றதற்கு நினக்குத் தோழி யாவேன் என நச்சினார்க்கினியர் பொருள் கொள்வர். மணி - மணி பதித்த மோதிரம். தொடுதல் - அணிதல். பகல் வந்து பெயர்ந்த என்றதனால் பரத்தை பலருங் காணக் கூசாது வந்தாள் என்பதும், நுதலும் கூந்தலும் நீவி என்றதனால் அவன்

தலைவியைப் பேணாது ஒழுகினாள் என்பதும் கூறி, அதற்குத் தலைவி நாணினாள் என்பாள் நாணினென்ற யானே என அதனைத் தன் மேல் ஏற்ற்குத் தோழி கூறினாள் என்க.

(உ-றை) நீர் நாயின் புலவுநாறும் போத்துநாட் காலத்தே வாளை இரை தேரும் ஊர் என்றது, தலைவன் தன் புறத்தொழுக்கத்தால் ஊரெல்லாம் அலரெழச் செய்து, விடியலில் தலைவியை நாடி வருகின்றான் என்றபடி.

(மே-ள்) ‘பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த’ என்னுஞ் சூத்திரத்து, பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் என்னும் பகுதிக்கண், இச் செய்யுளைக் காட்டி, இதனுள் யான் நினக்குத் தோழி யாவேன் எனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு, தான் நாணினேனென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க என்றார் நஃ.

387. பாலை

(தலைமகளது குறிப்பறிந்து தோழி தலைமகளைச் செலவழுங்கச் சொல்லியது)

திருந்திழழ நெகிழ்ந்து பெருந்தோள் சாஅப்
அரிமதர் மழைக்கன் கலுழச் செல்வீர்
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
உவருணப் பறைந்த ஊன்றலைச் சிறாஅரோடு

5. அவ்வரிக் கொன்ற கறைசேர் வள்ளுகிரப் பசைவிற்ற புலைத்தி நெடிதுபிசெந் தூட்டிய பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல் அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப் பயிலரிற் கிடந்த வேட்டுவினி வெர்ஜி
10. வரிப்புற இதவின் மனிக்கட் பேடை நுண்பொறி அணிந்த ஏருத்திற் கூர்முட் செங்காற் சேவற் பயிரும் ஆங்கண் வில்லீன் டருஞ்சமந் ததைய நூறி நல்லிசை நிறுத்த நானுடை மறவர்
15. நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி சிறிய ‘தெற்றுவ தாயிற் பெரிய ஒடை யானை உயர்ந்தோ ராயினும் நின்றாங்குப் பெயருங் கானஞ்

1. தொல் கற்பு. 9

(பாடம்) 2. புகருணப் பறைந்த புன்றலை

3. பயிலரிற் கலப்பை

4. தெற்றுவதாயிற்.

20. சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே.

- மதுரை மருதனினாகனார்.

(சோ-ள்) 1-2. திருந்து இமை நெகிழ்ந்து - இவள் திருந்திய அணி நெகிழவும், பெரு தோள் சாஅப் - பெரிய தோள் மெலியவும், அரி மதர் மழை கண் கலுழம் - அரி பரந்த மதர்த்த கண்களில் நீரோழுகவும், செல்வீர் - செல்லும் தலைவரே,

4-8. உவர் உண பறைந்த ஊன் தலைச் சிறாஅரோடு - உவர் மண் அரித்தலால் மயிர் கழிந்த ஊன் பொருந்திய தலையினையுடைய சிறுவருடன், அ வரி கொன்ற கறை சேர் வள் உகிர் - ஆடையின் மறுக்களைச் சிதைத்த கறை பொருந்திய கூரிய நகத்தினையும், பசை விரல் புலத்தி - கஞ்சிப் பசை கொண்ட விரலையு முடைய வண்ணாத்தி, நெடிது பிசைந்து ஊட்டிய பூ துகில் இமைக்கும் - நெடும் பொழுது பிசைந்து கஞ்சி ஊட்டிய அழகிய ஆடை ஓளிரும், பொலன் காழ் அல்குல் - பொன் வடம் அணிந்த அல்குலின்கண், அ வரி சிதைய நோக்கி - அழகிய திதலை அழிய அதனைப் பார்த்து,

8-12. வெவ்வினை பயில் அரில் கிடந்த - கொடுந்தோழிலை யுடையரும் பினக்கம் பொருந்திய காடுகளில் தங்கிக்கிடப் பாரு மாகிய, வேட்டு வினி வெர்ஜி - வேட்டுவரது கூப்பீட்டைக் கேட்டு அஞ்சி, வரி புற இதவின் மணி கண் பேடை - புறத்தே வரிகளையுடைய காடையின் நீலமணி போன்ற கண்ணையுடைய பேடை, நுண்பொறி அணிந்த ஏருத்தின் - நுண்ணிய புள்ளிகளை அணிந்த கழுத்தினையும், கூர்முள் செங்கால் - கூரிய முட்போன்ற விரலைக் கொண்ட சிவந்த காலையுமுடைய, சேவல் பயிரும் ஆங்கண் - தன் சேவலை அழைக்கும் சரத்தே,

13-20. வில் ஈண்டு அரு சமம் ததைய நூறி - விற்படை நெருங்கிய அரிய போரினை அழியக் கொன்று, நல் இசை நிறுத்த நான் உடை மறவர் - நல்ல புகழை நிலைநாட்டிப் பட்ட மானம் மிக்க வீரரது, நிரை நிலை நடுகல் பொருந்தி - வரிசையாக நிற்றலையுடைய நடுகல்லைப் பொருந்தி யிருந்து, இமையாது இரை நசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி - கண்ணிமையாது உணவை வேட்டுக் கிடந்த முதுமை வாய்ந்த பல்லி, சிறிய தெற்றுவது ஆயின் - சிற்றளவில் தடைப்படுத்துவதாயின், பெரிய ஒடை யானை உயர்ந்தோர் ஆயினும் - பெரிய நெற்றிப் பட்டம் அணிந்த யானையிற் செல்லும் அரசராயினும், ஆங்கு நின்று - அவ்விடத்தினின்று மேற் செல்லாது, பெயரும் கானம் சென்றோர் மன் என - மீஞும் கானத்தின்கண் நம் தலைவர் சென்றோர் என்று கூறி,

20. இருக்கிற்போர்க்கு - ஆற்றியிருக்க வல்லார்க்கு,

3. வருவீர் ஆகுதல் உரையின் - நீர் விரைவில் வந்துவிடு வீராதலைக் கூறுமின்.

(முடிபு) இழை நெகிழ்ந்து தோள் சாஅய் கண் கலுழுச் செல்வீரி! இதலின் பேடை வேட்டு விளி வெரீஇ சேவற் பயிரும் ஆங்கண், பல்லி நடுகுற் பொருந்தி சிறிய தெற்றுவதாயின் உயர்ந்தோராயினும் பெயரும் கானம் சென்றோர்மன் எனக் கூறி, பூந்துகில் இழைக்கும் அல்குல் அவ்வாரி சிதைய நோக்கி இருக்கிற் போர்க்கு, வருவீராகுதல் உரையின்.

(வி-ரை) வரி - ஆடையின் மறு. கொன்ற கறை சேர் - போக்குதலால் கறை பொருந்திய. பசை - கஞ்சிப் பசை; 'பசை கொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி' என முன்வந்தமை காண்க. வில் வில்லையுடைய தானைக்கு ஆகு பெயர். மறவர் - கரந்தை மறவர். தெற்றுவது - கொட்டுவது என்றலுமாம். விரைந்து வருவேணன்று கூறிப் பிரியலுற்ற தலைமகற்கு, 'கானங் சென்றோர் எனக் கூறி அவ் வரி சிதைய நோக்கி, ஆற்றியிருப் போர்க்கு, நீர் மீண்டு வருவீராதலை உரையின் எனத் தோழி கூறிச் செலவழுங்குவித்தாள் என்க. ஆற்றியிரேன் என்பது குறிப்பு. தலைவிக்கும் தனக்கும் வேறுபாடு இன்மையின் இங்ஙனம் கூறினாள். 'செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின், வல்வரவு வாழ் வார்க் குரை'² என்பதும் அதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையும் காண்க.

388. குறிஞ்சி

(இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தோழி தலைமக்குச் சொல்லியதுமாம்)

அம்ம வாழி தோழி நம்மலை
அமையறுத் தியற்றிய வெவ்வாய்த் தட்டையின்
நறுவிரை ஆரம் அறவெறிந் துழுத
உளைக்குறர் சிறுதினை கவர்தலிற் கிளையமல்

5. பெருவரை யடுக்கத்துக் குரீஇ ஓப்பி
ஒங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவீ
வேங்கையங் கவட்டிடை நிவந்த இதனைத்துப்
பொன்மருள் நறுந்தா தூதும் தும்பி
இன்னிசை ஓரா இருந்தனம் ஆக
10. மையீர் ஒதி மடநல் லீரே
நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
‘எவ்வமொடு வந்த உயர்மருப் பொருத்தல்நும்

1. ஆகம். 34

2. குறங். 1151

(பாடம்) 3. வினாக்குற் சிறுதினை. 4. எவ்வமொடு போந்த.

புன்துழிப் போக லூறுமோ மற்றெனச் சினவுக்கொள் ஞமலி செயிர்த்துப்படை யாடச்

15. சொல்லிக் கழிந்த வல்விற் காளை சாந்தார் அகலமும் தகையும் மிகநயந்து ஈங்குநாம் உழக்கும் எவ்வம் உணராள் நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென அன்னை தந்த முதுவாய் வேலன்
20. எம்மிறை அணங்கவின் வந்தன்று இந்நோய் தணிமருந் தறிவல் என்னு மாயின் வினவின் எவனோ மற்றே கனல்சின மையல் வேழும் மெய்யுளம் போக ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பொடு
25. காட்டுமான் அடிவழி¹ ஓற்றி வேட்டஞ் செல்லுமோ நும்மிறை எனவே.

- ஊட்டியார்.

(சொ-ன்) 1. தோழி-, வாழி-, அம்ம - யான் கூறுவதனைக் கேட்பாயாக.

1-9. நம் மலை அமை அறுத்து இயற்றிய வெவ்வாய் தட்டையின் - நமது மலையின் மூங்கிலை அறுத்துச் செய்த வெவ்விய ஓசை பொருந்திய தட்டையால், நறு விரை ஆரம் அற ஏறிந்து உழுத உளை குரல் சிறு தினை கவர்தலின் - நறிய மனம் கொண்ட சந்தன மரத்தை முழுவதும் வெட்டி உழுது விதைத்த தினையின் துய்யையுடைய சிறு கதிர்களைக் கவர்தலால், கிளை அமல் பெருவரை அடுக்கத்து குரீஇ ஓப்பி - மூங்கில்கள் நெருங்கிய பெரிய மலைச் சாரலின் கண்ணே கிளிகளை ஓட்டி, ஓங்கு இரு சிலம்பின் ஒள் இனர் நறு வீ வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதனைத்து - ஓங்கிய பெரிய மலையில் ஒளி பொருந்திய கொத்துக்களில் நறிய மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் அழியிய கவையிடத்தே உயரக் கட்டிய பரணில், பொன் மருள் நறு தாது ஊதும் தும்பி - பொன்னை யொத்த நறிய பூம் பொடியினை ஊதும் வண்டின், இன் இசை ஓரா இருந்தனமாக - இனிய இசையைச் செவியுற்று இருந்தேமாக,

10-15. மை ஈர் ஓதி மட நல்லீரே - கரிய நீண்ட சுந்தலையுடைய மடப்பம் வாய்ந்த மங்கையரே, நொவ்வு இயல் பகழி பாய்ந்தென - விரையும் இயலுடைய அம்பு பாய்ந்ததாக, புண் கூந்து - புண்பிக்கு, எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஓருத்தல் - துன்பத்துடன் வந்த உயர்ந்த கோட்டினையுடைய களிறு, நும் புன்துழிப் போகல்

(பாடம்) 1. ஓற்றி

உறுமோ - உங்கள் புனத்தின்கண் போதலுற்றதோ, என - என்று, சினவுகொள் ஞமலி செயிர்த்துப் புடையாட - கோபித்தலைக் கொண்ட நாய் கறுவித் தன் பக்கலிலே தொடர, சொல்லி கழிந்த வஸ் வில் காளை - வினவிச் சென்ற வலிய வில்லையுடைய காளையாய் தலைவனது,

16-17. சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து - சாந்தம் பொருந்திய மார்பினையும் அழகினையும் மிக விரும்பி, ஈங்கு நாம் உழக்கும் எவ்வும் உணராள் - இங்கே நாம் வருந்தும் துன்பினை உணராளாய்,

18-19. அன்னை நன்னர் நெஞ்சமொடு மயங்கி - நம் அன்னை நன்றாகிய தன் நெஞ்சத்தில் பிறழு உணர்ந்து, வெறி என தந்த முதுவாய் வேலன் - வெறியாடல் வேண்டுமென அழைத்து வந்த முதுமை வாய்ந்த வேலன்,

20-21. எம் இறை அணங்கலின் இ நோய் வந்தன்று - எம் இறைவனான முருகவேள் வருத்தலின் இந்த நோய் வந்துள்ளது, தனி மருந்து அறிவெல் என்னும் ஆயின் - இதனைத் தனிவிக்கும் மருந்தினை யான் அறிவேன் என்று கூறுவானாயின்,

22-26. நும் இறை - நுமது இறைவனாய முருகவேள், கனல் சின மையல் வேழும் மெய் உளம் போக - கொதிக்கும் சினமும் மத மயக்கமுடைய களிற்றின் உடலினுள் உருவிச் செல்ல, உண்டு அன்ன ஊன் புரள் அம்பொடு - செந்திறம் பூசினாற்போன்ற ஊன் பொருந்திய அம்பினுடன், காட்டு மான் அடி வழி ஒற்றி - காட்டின் விலங்குகள் சென்ற அடிச்சவட்டினைத் தொடர்ந்து, வேட்டம் செல்லுமோ எனவே - வேட்டையாடற்குச் செல்லுதலும் உண்டோ என்று, வினவின் எவனோ - நாம் வினவின் என்னையோ?

(முடிபு) தோழி! வாழி! அம்ம! நம் மலை, சிறு தினை கவர்தலின், பெரு வரை யடுக்கத்து குரீஇ ஓப்பி, இதனைத்துத் தும்பி இன்னிசை ஓரா இருந்தனமாக, மட நல்லீரே! எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் புனத்து வழிப் போகலுறுமோ எனச் சொல்லிக் கழிந்த காளை அகலமும் தகையும் நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வும் உணராள், அன்னை மயங்கி வெறி எனத் தந்த வேலன் ‘எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய், தனி மருந்தறிவல்’ என்னுமாயின், நும் இறை வேழும் மெய்யுளம் போக அம்பொடு காட்டு மான் அடி வழி ஒற்றி வேட்டம் செல்லுமோ எனவே வினவின் எவனோ.

(வி-ரை) தட்டையின் ஓப்பி என்று இயையும். உழுதல் குரலாகிய காரியத்திற்கு வழி வழிக் காரணம். உழுத குரல் - ‘பகடு

நடந்தகூழ்¹ என்பதுபோல நின்றது. நயந்து உழக்கும் எவ்வும் - நயத்தலால் வருந்தும் துன்பத்தை. நன்னர் நெஞ்சம் - அன்புடைய நெஞ்சம். இந்நோய் வந்தன்று எனவும் இந் நோய் தனி மருந்து எனவும் ஈரிடத்தும் கூட்டுக. மெய் உளம் - மெய்யின் உள்ளிடம். உண்டு அன்ன என்பதற்கு, ‘உண்டு யன்ன ஒண்டளிர்ச் செயலை’² என்புழி உரைத்தனை நோக்குக. அன்னை நம் எவ்வத்தின் காரணத்தை உணராளாய் வேலனை அழைக்க, அவன் இது தெய்வத்தால் வந்தது, தனி மருந்து அறிவேன் என்பனாயின் என்ற தன் கருத்து, இனி அன்னையால் இற் செறிக்கப்படுவேம் ஆகவின், இனித் தலைவனைக் களவிற்கூடுதல் இயலாதென்பதனைத் தலைவனுக்கு உணர்த்து தலாகும். தலைவன் உணர்ந்து விரைந்து வரைந்து கொள்வானாவது இதன் பயன்.

389. பாலை

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்குந் தோழிக்குச் சொல்லியது)

அறியாய் வாழி தோழி நெறிக்கரல்
சாந்தார் கூந்தல் உளரிப் போதனிந்து
தேங்கமழ் திருநுதல் திலகம் தைதியும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட

5. நல்லிள வனமுலை அல்லியொ டப்பியும்
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீரடிப் பஞ்சி ஊட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்
பல்பூஞ் சேக்கையிற் பகலும் நீங்கார்
10. மனைவயின் இருப்பவர் மன்னே துளைதந்து
இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்
புலம்பில் உள்ளமொடு புதுவதந் துவக்கும்
அரும்பொருள் வேட்டம் எண்ணிக் கருத்தோர்
சிறுபுன் கிளவிச் செல்லல் பாழ்பட
15. நல்லிசை தம்வயின் நிறுமார் வல்வேல்
வான வரம்பன் நன்னாட் டும்பர்
வேனில் நீடிய வெங்கடற் றடைமுதல்
ஆறுசெல் வம்பலர் வேறுபிரிந் தலறக்
கொலைவெம் மையின் நிலைபெயர்ந் துறையும்
20. பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை
செம்புல மருங்கிற றன்கால் வாங்கி
வலம்படு வென்றியொடு சிலம்பகஞ் சிலம்பப்

படுமணை உருமின் முழங்கும்
நெடுமர மருங்கின் மலையிறந் தோரே.

- நக்கீரனார்.

(சொ-ன்) 1. தோழி-, வாழி-, அறியாய் - நீ அறியாது கூறுகின்றனன,

1-10. நெறி குரல் சாந்து ஆர் கூந்தல் உளரி - நெறிந்த கொத்தாக வுள்ள மயிர்ச்சாந்தனிந்த கூந்தலை ஆற்றி, போது அணிந்து - மலரை அணிந்தும், தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் - இனிமையுற மணக்கின்ற அழகிய நெற்றியில் பொட்டு அணிந்தும், பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட அல்லியோடு நல் இள வனமுலை அப்பியும் - பல இதழ்களையுடைய புதிய மலர்களைக் கிள்ளி அவ்விதழ் கருடன் நிறம் வேறுபட அவ்வவற்றின் பொடிகளையும் நல்ல இளைய அழகிய முலைகளில் அப்பியும், பெரு தோள் தொய்யில் வரித்தும் - பெரிய தோளில் தொய்யில் எழுதியும், சிறு பரட்டு அம் செம் சிறு அடி பஞ்சி ஊட்டியும் - சிறிய பரட்டினையுடைய அழகிய சிவந்த சிறிய அடியில் செம்பஞ்சக் குழம்பினைத் தடவியும், என் புறந்தந்து - இவ்வாறெல்லாம் என்னைப் பாதுகாத்தும், நின் பாராட்டி - நின்னைப் பாராட்டிப் பேசியும், பல் பூ சேக்கையில் பகலும் நீங்காராகி, பலவாய மலர்களைப் பரப்பிய பள்ளியில் பசற் போழ்தும் நீங்காராகி, மனைவயின் இருப்பவர் - நம் மனைக்கண்ணே தங்கி யிருப்பவராய நம் தலைவர்,

10-15. இரப்போர் ஏந்து கை நிறைய - இரப்பவர்களது ஏந்தும் கை நிறைந்திட, புரப்போர் - அவரைப் புரக்கின்ற ஈகையாளர்கள், புலம்பு இல் உள்ளமொடு - வருத்தம் இல்லாத உள்ளத்துடன், துனை தந்து - விரைந்து வந்து, புதுவ தந்து உவக்கும் - புதிய பொருள்களைத் தந்து மகிழுவதற்குரிய, அரும் பொருள் வேட்டாம் எண்ணி - அரிய பொருளை ஈட்டிவரலை விரும்பி, கறுத்தோர் - பகைவரது, சிறு புன் கிளவி செல்லல் - சிறிய புல்லிய இழி சொல்லாகிய துன்பம், பாழ்பட - அழியவும், தம் வயின் நல் இசை நிறுமார் - தம்பால் நல்ல புழுகினை நிறுத்தவும்,

15-24. வல் வேல் வான வரம்பன் நல் நாட்டு உம்பர் - வலிய வேலினையுடைய வானவரம்பனது நல்ல நாட்டின் அப்பாலுள்ள, வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் - வெப்பம் மிகக் கொடிய காட்டினை அடைந்த இடத்தே, ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற - வழிச் செல்வோராய புதியர் வேறு வேறாகப் பிரிந்து போய் அலற, கொலை வெம்மையின் நிலைபெயர்ந்து உறையும் - கொல்லும் கொடுமை நோக்கித் தன் நிலையை விட்டு வேறிடத்துத் தங்கிய, பெரு களிறு தொலைச்சிய - பெரிய களிற்றினைக் கொன்ற, இரு கேழ்

எற்றை - பெரிய நிறம் பொருந்திய ஆண் புலி, செம்புல மருங்கில் - குருதியாற் சிவந்த நிலத்திடத்தே, தன் கால் வாங்கி - தன் காலை வளைத்துத் தாவி, வலம் படு வென்றியொடு - வலத்தே வீழ்த்திய வெற்றியால், சிலம்பு அகம் சிலம்பு - வெற்பினிடம் எதிர் ஓலி செய்ய, படு மழை உருமின் முழங்கும் - பொருந்திய மேகத்தினிடத்தே இடிபோல முழங்கும், நெடு மர மருங்கின் மலை இறந்தோரே - நெடிய மரங்களையுடைய மலை வழிகளைக் கடந்து சென்றனரே.

(முடிபு) தோழி! வாழி! அறியாய். எற் புறந்தந்து நிற் பாராட்டி பகலும் நீங்கார் மனைவயின் இருப்பவர், கறுத்தோர் கிளவிச் செல்லல் பாழ்ப்பட, தம்வயின் நல்லிசை நிறுமார், இரப்போர் ஏந்துகை நிறையத் தந்துவக்கும் பொருள் வேட்டாம் எண்ணி, வானவரம்பன் நன்னாட்டு உம்பர், வெங் கடற்று அடை முதல் களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை சிலம்பகம் சிலம்ப உருமின் முழங்கும் மலை இறந்தோர்.

(வி-ரை) அணிந்து, அணிந்தும் என உம்மை விரிக்க. ‘எற் புறந்தந்த்’ என்று பாடமிருப்பின், இவ்வாறெல்லாம் என்னை ஒப்பித்துப் பாதுகாத்த - நின்னை என்றுரைக்க. நின் என்றது தோழியை. புதுவ - தாம் தேடிய புதிய பொருள்கள். புரப்போர் துணைத்தந்து உவக்கும் எனக் கூட்டுக. தந்து உவக்கும் - பொருளை ஈந்து அதனைப் பெற்றவர் உவப்பது கண்டு உவக்கும் எனக் உவக்கும் அரும் பொருள் - உவத்தற்கு ஏதுவாகிய அரும் பொருள். பகைவர் பொருளின்மைபற்றி இகழ்ந்துரைக்கும் சொல்லைத் தலைமக்கள் பொரார் என்பதை, ‘கறுத்தோர், எள்ளல் நெஞ்சத்து ஏச் சொல் நாணி’ என முன்னரும் போந்துளது. வான வரம்பன் - சேரனுக்கு உரியதோர் பெயர் : வானுலகுகாறும் தன் ஆணை செல நின்றவன் என்னும் பொருளதாகும். ‘வானவரம்பனை நீயோ பெரும’² ‘வான வரம்பனைப் பேரினிது விளக்கி’³ என்பன காண்க. இவ்வாறெல்லாம் என்னைப் புறந்தந்தும் நின்னைப் பாராட்டியும் பகலினும் சேக்கையில் அகலாதிருந்த தலைவர், இப்பொழுது நாம் தனித்திருக்க நம்மைப் பிரிந்து ஏதமிக்க கொடிய காட்டு நெறியிற் சென்றுளாராகவின் யான் ஆற்றியிருப்பது எங்குனம் எனத் தன்னை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திய தோழிக்குத் தலைவி கூறினாளன்க.

390. நெய்தல்

(தலைமகன் பாங்கற்குச் சொல்லியது: நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம்)

உவர்விளை உப்பின் கொள்ளை சாற்ற

⁴ அதர்படு பூழிய சேட்புலம் படரும்

1. அகம். 111

2. புற். 2

3. பதிற்றுப். 6 ஆம் பத்து, பதிகம்

(பாட்) 4. அதிர்படு வழிய

- ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்
கண்ணிரை 'வாழ்க்கைதான் நன்று கொல்லோ
5. வணர்களி முச்சி முழுதுமற் புரள்
ஜதகல் அல்குல் கவின்பெறப் புனைந்த
பல்குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோவெனச் ²சேரிதொறும் நுவலும்
10. அவ்வாங் குந்தி அமைத்தோ ளாய்நின்
மெய்வாழ் உப்பின் விலையெய் யாமெனச்
சிறிய விலங்கின மாகப் பெரியதன்
அரிவேய் உன்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோவெம் விலங்கி யீழிரென
15. மூரல் முறுவலன் பேர்வனள் நின்ற
சின்னிரை வால்வளைப் பொலிந்த
பன்மான் பேதைக் கொழிந்தென் நெஞ்சே.

- அம்முவனார்.

(சொ-ள்) பாங்க! 1-4. உவர் விலை உப்பின் கொள்ளள சாற்றி-
உவர்நிலத்தே விலைந்த உப்பினது விலையைக் கூறி, அதர்படு பூழிய-
நெறிகளிற் படும் புழுதியை யுடைய, சேண் புலம் படரும் - நெடிய
சேய்மைக்கண் செல்லும், ததர் கோல் உமணர் போகும் - செறிந்த
கோல்களைக் கொண்டு செல்லும் உப்புவாணிகர் போவதாகிய, நெடு
நெறி - நீண்ட நெறிகளில், கண நிரை வாழ்க்கை - அக் கூட்டத்துடன்
சேர்ந்து வாழும் வாழ்க்கை, நன்று கொல் - சிறந்தது போலும்;

5-12. வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள் - வளைந்து சுரிந்த
கூந்தலின் முடி முழுவதும் பெரிதும் அலையைக் கொண்டு, ஜிது அகல்
அல்குல் கவின் பெற புனைந்த பல் குழை தொடலை - மெல்லிய
அகன்ற அல்குல் அழகுபெறத் தரித்த பல தளிருடன் கூடிய
தழையடை, ஒல்குவயின் ஒல்கி - அசையுமிடத்து அசைந்து நடந்து,
ஊரீர் - ஊரவரே, நெல்லும் உப்பும் நேரே - நெல்லும் உப்பும் விலை
ஒப்பாகும், கொள்ளீரோ என - கொள்வீராக என்று, சேரி தொறும்
நுவலும் - சேரிகடோறும் கூறி விற்கும், அ வாங்கு உந்தி அமை
தோளாய் - அழகிய வளைந்த உந்தியினையும் மூங்கில் போன்ற
தோளினையு முடையாய்! நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்
என - நினது உடலின்கண் உளதாம் இன்பத்திற்கு விலையினை
அறிந்திலமே என்று யாம் கூறி, சிறிய விலங்கினம் ஆக - சிறிது
தடைப்படுத்தினே மாக;

1. வாழ்க்கைக் காளன்று.

2. சேரி தொறியலும்

3. பன்மான் கோதை.

12-17. தன் பெரிய அரி வேய் உன் கண் அமர்த்தனள் நோக்கி -
தனது பெரிய அரிபடர்ந்த மையுண்ட கண்ணினால் மாறுபட்டனள்
போல நோக்கி, எம் விலங்கியீர் ஆரீரோ என - எம்மைத் தடுப்பீர்
நீவீர் யாவிரோ என்று கூறி, மூரல் முறுவலன் பேர்வனள் நின்ற -
இளநகை யுடையாளாய்ச் சிறிது பெயர்ந்து நின்ற, சில நிரை வால்
வளை பொலிந்த - சிலவாய நிரைந்த வெள்ளிய வளைகளாற்
பொலிவற்ற, பல் மாண் பேதைக்கு - பல மாண்புமுடைய பேதையின்
பொருட்டு, என் நெஞ்சு ஒழிந்தது - என் நெஞ்சம் தன் வலியினை
இழந்துவிட்டது.

(முடிபு) பாங்க! உப்பின் கொள்ளள சாற்றிச் சேட்புலம்
படரும் உமணர் போகும் நெடு நெறி, கண நிரை வாழ்க்கைதான்
நன்றுகொல்! நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்! கொள்ளீரோ என
நுவலும் அமைத் தோளாய்! நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்
எனச் சிறிய விலங்கினமாக, யாரீரோ எம் விலங்கியீரென,
முறுவலன் பேர்வனள் நின்ற பேதைக்கு என் நெஞ்சு ஒழிந்தது.

(வி-ரை) உவர் - களர் நிலம். உப்பின் கொள்ளள சாற்றிச் சேட்
புலம் படரும் உமணர் என்க. அன்றி, உமணர்போகும் நெடு நெறிக்
கண் உப்பின் கொள்ளள சாற்றிச் சேட் புலம் படரும் கண நிரை
வாழ்க்கை என்று இயைத்துரைத்தலுமாம். முச்சி புரள் தொடலை
ஒல்குவயின் ஒல்கி எனக் கூட்டுக. ஒல்கி - அசைந்து நடந்து. நேர் -
சமம். கொள்ளீரோ என - நெல்லைத் தந்து உப்பைக் கொள்வீர்
என்று. மெய் வாழ் உப்பு - உடம்பிற் பொருந்தும் இன்பம்; 'ஊடிப்
பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பாக் - கூடலிற் ரோன்றிய உப்பு'
என்புழி, உப்பு இப் பொருட்டாதல் காண்க. இச் செய்யுள் தலை
மகன் பாங்கற்கு உற்றது உரைத்தலாகும்; தலைமகன் நெஞ்சிற்குச்
சொல்லியது எனக் கொள்ளின், நெஞ்சே! பேதைக்கு ஒழிந்தது என?
எனக் கூட்டடியுரைக்க.

391. பாலை

பிரிவிடைவந்பறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது)

பார்வல் வெருகின் கூரையிற் றன்ன
வரிமென் முகைய நுண்கொடி யதிரல்
மலக்கல் வட்டியர் கொள்விடம் பெறாஅர்
விலைஞ் ரொழித் தலைவேய் கான்மலர்

5. தேம்பாய் மூல்லையொடு ஞாங்கரப் போக்கித்
தண்ணறுங் கதுப்பிற் புனர்ந்தோர் புனைந்தவென்
³பொதிமான் முச்சி காண்டொறும் பன்டைப்

1. குறங். 1328.

2. பல்கல், பல்லகல்

3. பொதிமான் பன்முடி

பழவணி யுள்ளப் படுமால் தோழி
இன்றோடு சின்னாள் வரினுஞ் சென்றுநனி

10. படாஅ வாகுமெங் கண்ணே கடாஅ
வான்மருப் பசைத்தல் செல்லாது யானைதன்
வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பிற் ரோன்றும்
என்றாழ் வைப்பிற் சுரளிறந் தோரோ.

¹காவன் மூல்லைப் பூதனார்.

(சொ-ன்) 8. தோழி-, 1-6. பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன - தன் இரையினைப் பார்த்திருக்கும் காட்டுப் பூணையின் கூரிய பற்களை யொத்த, வரிமெல் முகைய நுண் கொடி அதிரல் - மெல்லிய வரிகளையுடைய அரும்புகளுடன் கூடிய நுண்ணிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள், மல்கு அகல் வட்டியர் விலைஞர் - நிறைந்த அகன்ற வட்டியை யுடையோராகிய பூ விற்போர், கொள்வு இடம் பெறார் ஒழித்த - கொள்ஞும் இடம் பெறாராய் விஞ்சியவற்றை ஒழித்துக் கொணர்ந்த, தலை வேய் கான் மலர் - தலையிற் குடிய மணமுடைய மலர்களை, தேம் பாய் மூல்லையொடு - தேன்பாயும் மூல்லைப் பூக்களொடு, ஞாங்கர் போக்கி - புறத்தே அகற்றி, தண் நறு கதுப்பில் புணர்ந்தோர் - எனது தண்ணிய நறிய கூந்தவிடத்தே துயின்ற தலைவர்,

10-14. கடாஅ யானை - மதக் களிறானது, வான் மருப்பு அசைத்தல் செல்லாது - மண்ணில் ஊன்றிய வெள்ளிய கொம்பினை அசைத்துப் பெயர்க்க இயலாது, தன் வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக்கை - தன் வாயில் நிறையுமாறு புகுத்திய வலி குன்றிய பெரிய கை, குன்று புகு பாம்பில் தோன்றும் - மலை முழைஞ்சினுள் நுழையும் பாம்பு போலத் தோன்றும், என்றாழ் வைப்பின் சுரன் இறந்தோர் - வெப்பம் மிக்க இடங்களையுடைய காட்டைக் கடந்து சென்றார்,

6-8. புணைந்த என் பொதி மாண் முச்சி காண்தோறும் - அவர் (பண்டு) புணைந்த எனது நிறைந்த மாண்புள்ள கூந்தல் முடியைக் காணுந்தோறும், பண்டைப் பழ அணி உள்ளப்படும் - முன்புள்ள எனது பழைய அழகு நினைக்கப்படுகின்றது,

9-10. சென்று இன்றோடு சின்னாள் வரினும் - அவர் சென்ற பின் இன்றோடு சில நாட்களே வந்தன ஆயினும், எம் கண் நனி படாஅ ஆகும் - எம் கண்கள் மிகவும் துயிலாதனவாகும்.

(முடிபு) தோழி! தலை வேய் கான் மலர் மூல்லையொடு போக்கிக் கதுப்பிற் புணர்ந்தோர் சுரம் இறந்தோர். அவர்
¹ பூதந்தனார்.

புணைந்த என் முச்சி காண்தோறும் பண்டைப் பழ அணி உள்ளப்படும். சென்று சின்னாள் வரினும் எம் கண் படாஅ ஆகும்.

(வி-ரை) வட்டி - மலர் பெய்யும் செப்பு. வட்டியர் ஒழிந்த கான் மலர் - வட்டியராய் மிகுந்தவற்றை ஒழித்துக் கொணர்ந்த கான் மலர் என்க. எனவே வட்டியிலுள்ள கான் மலர் என்பது பெற்றாம். தலை வேய் என்பதனை மூல்லையொடுங் கூட்டித் தலையிற் குடிய அதிரற் பூவையும் மூல்லைப் பூவையும் அகற்றி எனக் கொள்க. புணைந்த என்பது புணர்ச்சியின் பின்னர்ப் புதிது புணைந்த என்க. சின்னாள் வரினும் - சில நாளே ஆயினும் என்றபடி. கடாஅ யானை எனக் கூட்டுக. மருப்பு அசைத்தல் செல்லாது என்றது, சுரத்தின் வெம்மை மிகுதியால் வலி தேம்பிக் கோடு நிலத்திற் பதியுமாறு கவிழ்ந்த யானை தன் கொம்பினை அசைக்கலாற்றாது என்க. குன்று - மலையின் குகை. ஆற்றியிருக்கவேண்டு மென வற்புறுத்திய தோழிக்கு, தலைவர் சுரம் இறந்தார் ஆகலின், அவர் புணைந்த முச்சி காண்தோறும் பழ அணி உள்ளப்படும், எம் கண் படாஅ ஆகும், யான் எங்குனம் ஆற்றுவேன் எனத் தலைவி கூறினாள் என்க.

392. குறிஞ்சி

பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக்
குறை நயப்பக் கூறியது)

தாழ்பெருந் தடக்கை ¹தலைஇய கானத்து
வீழ்பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண்குளகு மறுத்த உயக்கத் தன்ன
பண்புடை யாக்கைச் சிறைவுநன்கு அறீஇப்

5. பின்னிலை முனியான் ஆகி நன்றுந்
தாதுசெய் பாவை அன்ன தையல்
மாதர் மெல்லியல் மடநல் லோள்வயின்
தீதின் றாக நீபுணை புகுகென
என்னுந் தண்டு மாயின் மற்றவன்
10. அழிதகப் பெயர்தல் நனியின் னாதே
ஒல்லினி வாழி தோழி கல்லெலனக்
கணமழை பொழிந்த கான்மடி யிரவில்
தினைமேய் யானை இன்னிரிந் தோடக்
கல்லுயர் கழுதிற் சேணோன் எறிந்த
15. வல்வாய்க் கவணின் கடுவெடி ஒல்லென
மறப்புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நன்மயில் ஆல

(பாடம்) 1. தலைஇக் கானம்.

- மலையுடன் வெருஉம் மாக்கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே அதான்று
20. உரிதல் பண்பிற் பிரியுநன் ஆயின்
வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முளைகொல் தானையொடு முன்வந் திறுப்பத்
தன்வரம் பாகிய மன்னெயில் இருக்கை
¹ ஆற்றா மைபிற் பிடித்த வேல்வலித்
25. தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற
விழைதக ஒங்கிய கழைதுஞ்சு மருங்கிற்
கானமர் நன்னன் போல
யானா குவல்நின் நலன்தரு வேனே. - மோசிகீரனார்.

(சொ-ன்) 11. தோழி-, வாழி-, ஒல் இனி - இப்பொழுது யான் கூறுவதனை மனம் பொருந்திக் கேட்பாயாக.

11-18. கல் என கணம் மழை பொழிந்த கான் மடி இரவில் - கல்லென்னும் ஓலியுடன் கூட்டமாகிய மேகங்கள் மழையைச் சொரிந்த கானமெல்லாம் அடங்கிய இரவில், தினை மேய் யானை இனன் இரிந்து ஒட - தினையை மேய்ந்த யானையின் கூட்டம் நிலை கெட்டு ஒட, கல் உயர் கழுதில் சேனோன் ஏறிந்த - மலையிடத்தே உயர்ந்த பரணிலிருந்து குறவன் வீசி யெறிந்த, வல் வாய் கவனின் கடு வெடி ஒல் என - வலிய விசை வாய்ந்த கவண் கல்லின் கடிய ஒசை ஒல்லென் தொலிக்க, மற புலி உரற - (அது கேட்டுத்) தறு கண்மை யுடைய புலி முழங்க, வாரணம் கதற - யானை கதற, நனவு உறு கட்சியின் நல் மயில் ஆல - அகற்சியுற்ற காட்டிலுள்ள அழகிய மயில் (இடியோசை யென) ஆட, மலை உடன் வெருஉம் மா கல் வெற்பன் - மலை முழுவதும் அஞ்சும் பெரிய சுற்களை யுடைய மலை பொருந்திய நாட்டையுடைய தலைவன்,

1-5. கானத்து - காட்டில், வீழ் பிடி கெடுத்த - விரும்பப்படும் பெண் யானையை இழந்த, தாழ் பெரு தட கை தலைஇய - தொங்குகின்ற நீண்ட பெரிய கை பொருந்திய, வென் கோட்டு யானை - வெள்ளிய கொம்பினையுடைய களிறு, உண் குளு மறுத்த உயக்கத்து அன்ன - உண்ணும் தழையினை உண்ணாது நீக்கிய வாட்டத்தை ஒத்த, பண்டு உடை யாக்கைச் சிதைவு நன்கு அறிஇ - அழகுடைய தனது யாக்கையின் மெலிவினை நன்கு அறிந்துவைத்தும், பின்னிலை முனியான் ஆகி - நம்பால் இரந்து பின்னிற்றலை வெறானாகி,

5-10. நன்றும் தாது செய் பாவை அன்ன தையல் - மிகவும் பொன்னாற் செய்த பாவை போன்ற கட்டழகினையும், மாதர்

1. ஆற்றருமையிற் பிடித்து வேல்.

மெல்லியல் - விரும்பப்படும் மென்மைத் தன்மையினையும் உடைய, மட நல்லோள்வயின் - மடப்பம் வாய்ந்த தலைவியின்பால், தீது இன்று ஆக நீ புணை புகு என - தீங்கு இல்லையாம்படி நீ புணையாகப் புகுவாயாக என்று கூறி, என்னும் தண்டுமாயின் - சிறிதேனும் நீங்குவானாயின், அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே - அவன் நாம் வருந்தும்படி பெயர்ந்து செல்லுதல் நமக்கு மிகவும் துன்பமாவதே யாகும்,

19. பிரியுநன் ஆகலோ அரிது - (ஆனால்) அவன் நம்மைப் பிரிந்து செல்வானாதல் இல்லை.

19-20. அதான்று - அஃதன்றியும், உரிது அல் பண்பில் பிரியுநன் ஆயின் - தனக்கு உரித்தல்லாத பண்பினால், ஒரோவழிப் பிரிவான் ஆயின்,

21-28.வினை தவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன் - போர் ஒழிய நீங்கிய வென்றி வேலினையுடைய பகை யரசன், முனை கொல் தானையொடு முன்வந்து இறுப்ப - போரின்கண் கொல்லு தலையுடைய சேனையுடன் மீளவும் மதிற் புறத்தே வந்து தங்க, தன் வரம்பு ஆகிய மன்னையில் இருக்கை - தன்னைப் பற்றுக் கோடாகவுடைய நிலை பெற்ற மதிலையுடைய அரண், ஆற்றாமை யின் - அப்பகை வேந்தனை எதிர்த்து நிற்றல் ஆற்றாமையான், விழைதக ஒங்கிய மழை துஞ்சு மருங்கின் - கண்டார் விரும்புமாறு உயர்ந்த மூங்கில்கள் செறிந்த மலைப் பக்கத்தாகிய, கான் அமர் - காட்டில் வதிந்திருந்த, பிடித்த வேல் வலித் தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற - கைக் கொண்ட வேலினையுடைய வலியமைந்த தனது தோற்றமானது பிழையாதவாறு (அவ் வேந்தனுடன் பொருது) தன் பழைய புகழை நிலை நிறுத்தியவனாகிய, நன்னன் போல - நன்னனைப் போல, யான் நின் நலம் தருவேன் ஆகுவல் - (அவனைச் சேர்த்து) யான் நினது நலத்தினை மீண்டும் கூட்டி வைப்பேன் ஆவேன்.

(முடிபு) தோழி! வாழி! மாக்கல் வெற்பன், யாக்கைச் சிதைவு நன்கு அறிஇ, பின்னிலை முனியான் ஆகி, 'நல்லோள்வயின் தீதின்றாக நீ புணை புகு' கென என்னும் தண்டும் ஆயின், மற்று அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாது, இனி, ஒல் (அவன்) பிரியுநன் ஆகலோ அரிதே. அதான்று பிரியுநன் ஆயின், நின் நலம் தருவேன் யான் ஆகுவல்.

யானை உயக்கத்தன் யாக்கை எனவும், நன்னன் போல நலந்தருவேன் எனவும் கூட்டுக.

(வி-ரை) பிடியைக் கெடுத்தமையால், கோட்டிலே கையை வைத்த யானை யென்க. மறுத்த உயக்கம் - பெயரெச்சம், காரணப் பொருட்டு. பண்பு - ஈண்டு அழகின் மேற்று; இலக்கணத்தால்

திருந்துதல் என்றுமாம். அற்றி - அறிந்து வைத்தும் என்க. தாது - பொன். தீது இன்றாக - யான் பிரிதலாகிய தீங்கு நிகழாமைக்கு. புகுகென - புகுகெனக் கூறி என விரித்துரைக்க. என்னும் - சிறிதும். தண்டுதல் - நீங்குதல். ஒல்லுதல் - பொருந்துதல். சேணோன் - உயர்ந்த இடத்தில் இருப்பவன் - குறவன். வெடி - ஓசை. யானை இரிந்து ஓட எறியும் கவன் கல்லின் ஓசையாலும், புலியின் முழக்கத்தாலும், யானையின் கதறுதலாலும் மலை முழுதும் அஞ்சம் என்க. அவற்றை மேகத்தின் முழக்க மெனக்கொண்டு மயில் ஆலுமென்க. வெற்பன் புகுகெனக் கூறி நீங்குமாயின் அங்ஙனம் நீங்குதல் நனி இன்னாது, ஆயின் அவன் அவ்வாறு பிரிதல் அரிது. அஃதன்றி ஒரோவழிப் பிரியுநன் ஆயின், யான் அவனை நின்பாற் சேர்த்து நினது நலத்தை மீட்டுத் தருவேன் என்று தோழி தலைமகட்டுக் குறை நயப்பக் கூறினாலேன்க. விணைதவப் பெயர்ந்த என்றது, முன் போர் செய்து ஆற்றாது ஓடிய என்றபடி. விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கிற் கானமர் நன்னன் என்றநாலால், காட்சி விருப்பத்தால், நன்னன் ஒரு காட்டில் வதிந்தானாதல் வேண்டும். தொல் புகழ் பெற்ற நன்னன் எனவும் கானமர் நன்னன் எனவும் கூட்டுக. நன்னன் என்பானுக்கு உரிய அரணினை மாற்று வேந்தன் ஒருவன் முற்றிப் பொருது தோற்று ஓடியவன், பின் பெரிய தானையுடன் மீட்டும் வந்து தங்க, அரணிலுள்ளார் அவனுடன் பொருதற்கு ஆற்றாதிருக்க, காட்டி விருந்த நன்னன் மீள வந்து தனது பழைய புகழ் நிலைபெறும்படி அப் பகைவனை வென்று அரணில் உள்ளாரைப் பாதுகாத்தனன். ஆகவின் அந் நன்னபோல நின் நலம் தருவேன் என்றாள் என்க.

393. பாலை

(பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)

கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி
வேறுபலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் ¹காய்பசி தீரிய
²இதைச்சுவற் கலித்த ஈரிலை நெடுந்தோட்டுக்

5. கவைக்கதிர் வரகின் கால்தோகு பொங்கழி
கவட்டடிப் பொருத ³பல்சினை உதிர்வை
அகன்கட் ⁴பாறைச் செவ்வயிற் ரெற்றீலி
வரியனி பணைத்தோன் ⁵வார்செவித் தன்னையர்
பண்ணை வென்பழுத் தரிசி ஏய்ப்பச்
10. சுழல்மரஞ் சொலித்த சளக்கலை வெண்காழ்
தொடிமான் உலக்கை ஊழிற் போக்கி

(பாடம்) 1. காம் பசி தீர்.

2. முடை

3. பல் சினை யுதிர்பவை.

4. பாறை வெவ்வயிற்றீலி

5. வண்செவி

உரல்முகங் காட்டிய சரைநிறை கொள்ளள
ஆங்கண் இருஞ்செனை நீரொடு முகவாக்
களிபடு குழிசிக் கல்லடுப் பேற்றி

15. இனர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற்
குடவர் புழுக்கிய பொங்கவிழிப் புன்கம்
மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
நிறைபல குழிலை நெடுமொழிப் புல்வி
தேன்றாங்கு உயர்வரை நன்னாட் டும்பர்
20. வேங்கடம் இறந்தன ராயினும் ஆண்டவர்
நீலவர் வாழி தோழி தோடுகொள்
உருகெழு மஞ்சை ஒலிசீர் ஏய்ப்பத்
தகரம் மண்ணிய தண்ணறு முச்சிப்
புகரில் குவளைப் போதொடு ¹தெரியிதழ்
25. வேனில் அதிரல் வேய்ந்தநின்
ஏழு புணர்ச்சி இன்துயில் மறந்தே.

- மாழுலனார்.

(சொ-ள்) 21. தோழி-, வாழி-, (நம் தலைவர்,)

1-2. கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி - சிகரம் உயர்ந்த பாறைகளையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து, வேறு புலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து - வேற்று நாட்டை அடைந்த பொருள் தேடும் முயற்சியையுடைய உள்ளத்தால்,

3-20. ஆறு செல் வம்பலர் - வழிச் செல்லும் புதியரது, காய் பசி தீரிய - மிக்க பசி ஒழிய, இதை சுவல் கலித்த - புதுக் கொல்லலையில் தழைத்த, ஈர் இலை நெடு தோட்டு கவை கதிர்வரகின் கால் தொகு பொங்கழி - ஈரிய இலையின் நீண்ட இதழையுடைய வரகின் கவர்த்த கதிருடன் சூடிய தட்டைகளைத் தொகுத்த பொலியில், கவட்டு அடி பொருத பல்சினை உதிர்வை - மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப் பட்ட பல கிளைகளினின்று உதிர்ந்த வரகினை, அகன் கண் பாறை செவ்வயின் தெற்றி - இடம் அகன்ற பாறையில் செவ்விய இடத்தில் குவித்து, வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் - வரிகள் பொருந்திய பருத்த தோள்களையும் நீண்ட செவிகளையு முடைய தாயர், பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப - பண்ணைக் கீரையின் வெள்ளிய பழத்தின் அரிசியை ஒப்ப, சுழல் மரம் சொலித்த சளகு அலை வெண் காழ் - திரிமரம் தேய்த்த சளகினால் கொழிக்கப்பெற்ற வெள்ளிய அரிசியை, தொடி மான் உலக்கை ஊழில் போக்கி - பூண் மாட்சிமைப்பட்ட உலக்கையால்

1. ததிதழ்.

முறையாகச் செலுத்தி, உரல் முகம் காட்டிய - உரலிற் பெய்து தீட்டிய, சரை நிறை கொள்ளை - உரலின் குழி நிறைந்த அவ்வரிசியை, ஆங்கண் இரு சனை நீரோடு முகவா - அங்குள்ள பெரிய சனையின் நீரோடு முகந்து, களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி - மண்ணாற் செய்த பானையில் கற்களை அடுக்கி யமைத்த அடுப்பில் ஏற்றி, இனர் ததை கடுக்கை ஈண்டிய தாதில் - கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந் தாது போல, குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் - இடையர் ஆக்கிய விளங்குகின்ற அவிழாகிய சோற்றை, மதர்வை நல் ஆன் பாலோடு பகுக்கும் - மதர்த்த நல்ல பசுவின் பாலுடன் கூட்டி அளிக்கும் இடமாகிய, நிரை பல குழிஇய - பசு நிரைகளை மிகப் பெற்ற, நெடு மொழி புல்வி - மிக்க புகழுடைய புல்வி என்பானது, தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர் - தேவிறால் தொங்கும் உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாடுகட்கு அப்பாற் பட்ட, வேங்கடம் இறந்தனர் ஆயினும் - வேங்கட மலையைக் கடந்து சென்றுள்ளா ராயினும்,

21-26. தோடுகொள் உருகெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப - அழகு பொருந்திய மயிலின் தொகுதி கொண்ட தழைத்த தோகையினை ஒப்ப, தகரம் மண்ணிய தன் நறு முச்சி - மயிர்ச் சாந்து பூச்சுப் பெற்ற தண்ணிய நறிய கூந்தலில், புகர் இல் குவளைப் போதோடு தெரி இதழ் வேனில் அதிரல் வேய்ந்த - குற்றமில்லாத குவளைப் பூவுடன் விளங்கும் இதழ்களையுடைய வேனிலிற் பூக்கும் காட்டு மல்லிகைப் பூவினையும் சூடிய, நின் ஏம் உறு புணர்ச்சி இன் துயில் மறந்து - நினது இன்பம் வாய்ந்த கூட்டமாகிய இனிய துயிலினை மறந்து,

20-21. ஆண்டு அவர் நீடலர் - ஆங்கண் அவர் தாழ்த்திருப்பார் அல்லர்.

(முடிபு) தோழி! வாழி! நம் தலைவர், குன்று பல நீந்தி, வினை தரல் உள்ளத்தால், வேங்கடம் இறந்தனராயினும், நின் ஏழுறு புணர்ச்சி இன்துயில் மறந்து, ஆண்டு அவர் நீடலர்.

(வி-ரை) படர்ந்த வினைதரல் உள்ளாம் - படர்ந்து பொருள் தருதலையுடைய ஆள்வினையுடைய உள்ளம் என்க. உள்ளத்தால் வேங்கடம் இறந்தனராயினும் எனக் கூட்டுக. உள்ளத்தையுடைய ஆறு செல் வம்பலர் என்றலுமாம். இதைச் சுவல் - காடு திருத்திய மேட்டு நிலமாகிய புதுக் கொல்லை. வரகின் கதிர்களைத் தட்டை களோடு கொய்து குவித்து வைப்பராகவின், கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி எனப்பட்டது. கால் - தட்டை. பொங்கழி - தூற்றாப் பொலி. கவட்டு அடி - மாடுகளின் கால்களிலுள்ள கவர்த்த குளம்புகள். உதிர்வை - உதிர்ந்த தானிய மணி. தெறீஇ - குவித்து வைத்துக் கொண்டு, பண்ணை - ஓருவகைக் கீரை; அதன் பழம்

வெள்ளோளி பொருந்திய கதிராக இருக்கும்; அதன் அரிசியை யொப்பச் சொலித்த வெண்காழ் என்க. சூழல் மரம் - திரி மரம், திரிகை. சொலித்தல் - தேய்த்தல். உலக்கை ஊழிற் போக்கி உரல் முகம் காட்டிய என்றது, உரலிற் பெய்து சிறிது தீட்டிய என்றபடி. சரை - உரலின் குழி; குழிசியின் உள்ளிடம் என்றலுமாம். குடவர் - ஆயர். வம்பலர் பசி தீரிய தன்னையர் புன்கம் பாலோடு பகுக்கும் என்க. பாலோடு பகுக்கும் நன்னாடு எனவும், நிரை பல குழிஇய நன்னாடு எனவும், புல்லியின் நன்னாடு எனவும் கூட்டுக. நெடுமொழி - வஞ்சினமுமாம். நன்னாட்டும்பர் புல்லியின் வேங்கடம் எனக் கூட்டுதலுமாம். ஒலி சீர் ஏய்ப்ப - தழைத்த தோகையின் அழகினை யொப்ப என்க.

394. மூல்லை

(இரவுக்குறித் தலைமகளை இடத்துய்த்து வந்து தோழி தலைமகளை வரைவு கொடுயது)

களவும் புளித்தன விளாவும் பழுநின
சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமான் அரிசியொடு
கார்வாய்த் தொழிந்த ஸர்வாய்ப் புற்றத்து

5. சுயல்பெய் தட்ட இன்புளி வெஞ்சோறு
சேதான் வெண்ணென்ற வெம்புறத் துருக
இளையர் அருந்தப் பின்றை நீயும்
இடுமுள் வேலி முடக்காற் பந்தர்ப்
புதுக்கலத் தன்ன செவ்வாய்ச் சிற்றில்
10. புனையிருங் கதுப்பினின் மனையோ ஸயரப்
பாலுடை அடிசில் தொழிய ஒருநாள்
மாவன் தோன்றல் வந்தனை சென்மோ
காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை வெரீஇக் குறுமுயல்
15. மன்ற இரும்புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பினெஞ் சிறுநல் லூரே.

- நன்பலூர்ச் சிறுமேதாவியார்.

(சொ-ள்) 12. மாவண் தோன்றல் - மிக்க வண்மையுடைய தலைவனே!

13-16. காடு உறை இடையன் - காட்டில் தங்கும் இடையன், யாடுதலை பெயர்க்கும் - தன் யாட்டினங்களை ஒருவழிக் கூட்டும், மடி விடு வீளை - வாயை மடித்து ஏழுப்பும் சீழ்க்கை யொலியை, வெரீஇ - கேட்டு அஞ்சி, குறுமுயல் - குறுமுயலானது, மன்ற

இரும்புதல் ஒளிக்கும் - மனறத்தின்கண் ணுள்ள பெரிய புதரில் மறைந்து கொள்ளும், புன்புல வைப்பின் - முல்லை நிலத்து ஊராகிய, எம்சிறு நல் ஊர் எமது சிறிய நல்ல ஊரின்கண்,

1. களாவும் புளித்தன - களாவும் பழுத்துப் புளிப்புச் சுவையை எய்தின, விளாவும் பழுநின - விளாவும் முதிர்ந்து பழுத்தன,

2-11. சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் - சிறிய தலையினையுடைய செம்மறியாட்டினது பழுப்பு நிறம் வாய்ந்த முற்றிய தயிராகிய உலையில், இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு - புதுக் கொல்லையில் விளைந்த வரகினது குத்துதல் மாட்சிமைப்பட்ட அரிசியுடன், கார் வாய்ந்து ஸர் வாய்ப் புற்றுத்து ஒழிந்த - கார்மழை மிக்கமையால் நனைந்த வாயினையுடைய புற்றிலிருந்து வெளிப்பட்ட தொழிந்த, ஈயல் பெய்து அட்ட - ஈயலையும் இட்டுச் சமைத்த, இன் புளி வெம் சோறு - இனிய புளிப்பு வாய்ந்த விருப்பம் தரும் சோற்றினை, சேதான் வெண்ணென்ற வெம் புற்று உருக - சிவந்த பசுவின் வெண்ணென்ற வெப்பம் பொருந்திய அச் சோற்றின் மேலே கிடந்து உருக அதன் மேற் பெய்து, இளையர் அருந்த - நின் ஏவலர் முன்பு உண்ண, பின்றை - அதன் பின்பு, நீயும், இடுமுன் வேலி முட கால் பந்தர் - முன்னிட்டுக் கட்டிய வேலியினகத்தே வளைந்த கால்களையுடைய பந்தரையுடையதும், புதுக்கலத்து அன்ன செவ்வாய் சிற்றில் - புதுக்கலம் போன்ற செம்மண் பூசியதுமாகிய சிறிய இல்லில், புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயர - புனைந்த கரிய சூந்தலையுடைய நின் மனைவி விருந்தயர, பால் உடை அடிசில் தொடரையிய - பால் பெய்த உணவினை உண்ணுதற்கு, ஒரு நாள்,

12. வந்தனை சென்மோ - வந்து செல்வாயாக,

(முடிபு) மாவண் தோன்றல்! எம் சிறு நல்லூர், களாவும் புளித்தன, விளாவும் பழுநின. இன்புளி வெஞ்சோறு வெண்ணென்ற புற்றுருக இளையர் அருந்த, பின்பு நீயும் செவ்வாய்ச் சிற்றில், மனையோள் அயர பாலுடை அடிசில் தொடரையிய ஒரு நாள் வந்தனை சென்மோ.

(வி-ரை) புளித்தன - புளிச்சுவை எய்தப் பழுத்தன என்றபடி.. களாப் பழங்கள் பழுத்தன, விளாம் பழங்கள் முதிர்ந்தன என்றதன் கருத்து, விருந்தயர்தற்கு வேண்டுவன யாவும் உள்ளன என்பதாகும். வெண்ணென்ற உருகப் பெய்து என ஒரு சொல் வருவிக்க. செவ்வாய்ச் சிற்றில் என்றனாலும், புனையிருங் கதுப்பின் நின் மனையோள் அயரப் பாலுடை அடிசில் என்றனாலும் தலைவியை நீ வரைந்து கொண்டு விருந்துண்டற்கு வருக எனக் குறித்தவாறாயிற்று.

395. பாலை

பிரிவிடைத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது)

தண்கயம் பயந்த வண்காற் குவளை மாரி மாமலர் பெயற்கேற் றன்ன நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கன் பனிவார் எவ்வும் தீர் இனிவரின்

5. நன்றுமன் வாழி தோழி தெறுகதீர் ஈரம் நெந்த நீரு நனந்தலை அழன்மேய்ந் துண்ட நிழன்மாய் இயவின் வறஞ்மரத் தன்ன கவைமருப் பெழிற்கலை அறலவிரந் தன்ன தேர்நஶை யோடிப்
10. புலம்புவழிப் பட்ட உலமரல் 'உள்ளமொடு மேய்பினைப் பயிரும் மெலிந்தழி படர்க்குல் அருஞ்சராஞ் செல்லுநர் ஆட்செத் தோர்க்குந் திருந்தரை ஞெமைய பெரும்புனக் குன்றத்து ஆடுகழை இருவெதிர் நரலுங்
15. கோடுகாய் கடற்ற காடிறந் தோரே.

- எயினந்தை மகனார் இளங்கீரனார்.

(சொ-ன்) 5. தோழி-, வாழி-,

5-15. தெறு கதீர் ஈரம் நெந்தத நீர் அறு நனந்தலை - ஒறுக்கும் ஞாயிற்றின் கதீர் ஈரத்தினைத் தொலைத்தமையான நீர் அற்ற அகன்ற இடத்திலுள்ள, அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் - தீ கவர்ந்து உண்டமையால் மரங்களின் நிழலும் ஒழிந்த நெறியில், வறல் மரத்தன்ன கவை மருப்பு எழில் கலை - வற்றிய மரக் கொம்பினை யொத்த கவர்த்த கொம்பினையுடைய அழகிய கலைமான், அறல் அவிர்ந்தன்ன தேர் நஶை ஓடி - அறல் விளங்கினா பொத்த பேய்த் தேரினை நீரென விரும்பி யோடி, புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு - தனிமையற்றமையாலான கலங்கிய உள்ளத்துடன், மேய் பினை பயிரும் - மேயும் தன் பெண் மானை அழைக்கும், மெலிந்து அழி படர் குரல் - மெலிவற்று ஒழியும் துன்பினைத் தரும் குரலை, அரும் சரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் - அரிய காட்டினிற் செல்லுவோர் ஆளின் குரலென்று கருதி ஆராயும் இடமாகிய, திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து - செவ்விய அடி பொருந்திய ஞெமை மரங்களையுடைய பெரிய கொல்லைகளையுடைய குன்றில், ஆடு கழை இரு வெதிர் நரலும் - அசையும் தண்டினையுடைய பெரிய மூங்கில்கள் ஒலிக்கும், கோடு (பாடம்) 1. உள்ளமொடு ஓம் பினை.

காய் கடற்ற காடு இறந்தோர் - சிமையம் வெம்பிய மலைப் பக்கத்திலுள்ளவாகிய காடுகளைக் கடந்து சென்ற நம் தலைவர்,

1-5. தண்கயம் பயந்த வண் கால் குவளை - குளிர்ந்த குளத்திற் ரோன்றிய வளவிய காம்பினையுடைய குவளையின், மாரி மா மலர் - மழைக்காலத்தே மலர்ந்த கரிய மலர், பெயற்கு ஏற்றனன் - மழைக்கு எதிர்ப்பட்டா லொத்த, நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் - நீரால் நிறைந்த பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களினின்று, பனி வார் எவ்வும் தீர - நீர் ஒழுகும் துன்பம் ஒழிய, இனிவரின் நன்று - இப்பொழுது வருவாராயின் நன்றாகும், மன் - வந்திலரே, என் செய்வாம்.

(முடிபு) தோழி!வாழி! காடிறந்தோர், மழைக்கண் எவ்வும் தீர இனிவரின் நன்று; மன்.

(விரை) நெந்தத் - அழித்த வேலே ... நாடு நெந்ததலின்¹ என்புழி நெந்ததல் இப் பொருட்டாதல் காண்க. அழல் மேய்ந்து உண்ட - 'உண்டற் குரிய வல்லாப் பொருளை, உண்டன போலக் கூறலு மரபே² என்பதன்கண் அடங்கும். அறல் - அறல்பட ஒழுகும் சிறிய நீர். நீரு நன்றத்தை இயவின் கலை ஓடி உள்ளமொடு பிணைப் பயிர் குரல் என்க. குரலைச் சுரம் செல்லுநர் ஓர்க்கும் காடு எனவும், குன்றத்து வெதிர் நாலும் கடற்ற காடு எனவும் கூட்டுக.

396. மருதம்

(காதற் பரத்தை தலைமகற்குச் சொல்லியது)

தொடுத்தென் மகிழ்ந் செல்லல் கொடித்தேர்ப் பொலம்பூன் நன்னன்³ புனாடு கடிந்தென் யாழிசை மறுகிற பாழி ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன்

5. இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர்⁴ கொடுத்தனன் சொல்லிய தமையாது தெறலருங் கடவுள் முன்னர்த்⁵ தேற்றி மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து ஆர்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பறின்
10. மார்புதரு கல்லாய் பிறனா யினையே இனியான் விடுக்குவென் அல்லேன் மந்தி பனிவார் கண்ணள் பலபுலந் துறையக் கடுந்திறல் அத்தி ஆடனி நசைஇ நெடுநிரீக் காவிரி கொண்டொளித்தாங்கு - நீர்ப்

1. புழ் 97
4. கொடுத்தனனே

2. தொல். பொருள். 16
5. தேற்றி.

(பாடம்) 3. புள்ளநாடு.

15. மனையோள் வவ்வலும் அஞ்சவல் சினைஇ ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப்¹ பினித்தோன் வஞ்சி அன்னவென் நலந்தந்து சென்மே.

- பரணர்.

(சொ-ன்) 1. மகிழ்ந் - தலைவனே! தொடுத்தென் - நின்னை யான் பற்றிக் கொண்டேன், செல்லல் - செல்லாதே;

1-6. கொடி தேர் பொலம் பூண் நன்னன் - கொடியனிந்த தேரினையும் பொன்னாலாய பூண்களையுடைய நன்னன் என்பான், புன்னாடு கடிந்தென - புன்னாடென்னும் நாட்டி னுள்ளாரை வெகுண்டெழுந்தானாக, யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் - யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் நகரிடத்தே நின்று, அஞ்சல் என்ற - அஞ்சாதீர் என்று கூறிய, ஆஅய் எயினன் - ஆஅய் எயினன் என்பான், சொல்லியது அமையாது - தான் சொல்லிய சொற் பிழையாது, இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - போர் வெல்லும் பயிற்சியையுடைய மிஞிலி என்பானோடு பொருது, தன் உயிர் கொடுத்தனன் - தன் உயிரையும் தந்தான்; (நீயோ),

7-11. தெறல் அரு கடவுள் முன்னர் தேற்றி - தெறுதற்கு அரிய தெய்வத்தின் முன் தெளிவித்து, மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து - மெல்லிய சந்தினையுடைய என் முன் கையினைப் பற்றிச் சொல்லிய சொல்லினைக் கடந்து, ஆர்வ நெஞ்சம் தலை சிறப்ப - அன்பு மிக்க உள்ள மேன்மேலும் மகிழ்ந்து சிறக்க, நின் மார்புதருகல்லாய் - நின் மார்பினைத் தாராயாய், பிறன் ஆயினையே- ஏதிலன் ஆயினையே, இனி யான் விடுக்குவென் அல்லேன் - இனி யான் நின்னை விடுப்பேன் அல்லேன்;

11-15. மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய - ஆதிமந்தி என்பாள் நீர் ஒழுகும் கண்ணினையுடையளாய்ப் பலவற்றையும் வெறுத்திருக்க, கடு திறல் அத்தி ஆடு அணி நசைஇ - கடிய திறம் பொருந்திய ஆட்டன் அத்தி என்னும் அவள் காதலன் ஆடும் அழகினை விரும்பி, நெடு நீர்க் காவிரி கொண்டொளித்தாங்கு - நீர்ப் பெருக்கினையுடைய காவிரியாறு கொண்டு மறைந்தாற்போல, நின் மனையோள் வவ்வலும் அஞ்சவல் - நின் மனையாள் நின்னைப் பற்றிக்கோடலும் அஞ்சாநிற்பேன்;

15-19. சினைஇ - வெகுண்டெழுந்து, ஆரியர் அலறத் தாக்கி - ஆரிய மன்னர்கள் அலறுமாறு அவர்களைத் தாக்கி, பேர் இசை

1. பனித்தோன்.

தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து - பெரிய புகழையடைய பழையதாகிய முதிர்ந்த இமைய மலையின்மீது வளைந்த விற்பொறியைப் பதித்து, வெம் சின வேந்தரைப் பிணித்தோன் - கொடியசினம் பொருந்தியபகை வேந்தரைப் பிணித்து வந்தோனாகிய சேரனது, வஞ்சி யன்ஸ் - வஞ்சிநகரை யொத்த, என் நலம் தந்து சென்மே - என் அழகினைத் தந்து செல்வாயாக.

(முடிபு) மகிழ்ந்! தொடுத்தென்; செல்லல். ஆஅய் எயினன் சொல்லியது அமையாது, தன் உயிர் கொடுத்தனன்; (நீயோ) கடவுள் முன்னர்த் தேற்றி முன்கை பற்றிய சொல் இறந்து மார்பு தருகல்லாய் பிறன் ஆயினை. இனி யான் விடுக்குவென் அல்லென். மந்தி பல புலந்து உறைய, அத்தி ஆடனி நசைஇ, காவிரி கொண் டொழித்தாங்கு, நின் மனையோள் வவ்வலும் அஞ்சவல்; வஞ்சி யன்ன என் நலம் தந்து சென்மே.

(வி-ரை) தொடுத்தென் - வளைத்தேன், பற்றினேன். புன்னாடு - குட கடற் பக்கத்தொரு நாடு, புள்ளுநாடு என்பதும் பாடமாகக் காணப்படுதலின், புண்ணாடென்பது புன்னாடெனச் சிதைந்தது எனலுமாம். யாழிசை மறுகு என்றமையால், பாழியின்கண் பரிசில் பெறும் பானர் முதலாயினார் இடையறாது வருவர் என்பது பெற்றாம். நன்னன் என்பானுக்கு ஆஅய் எயினன் பகைவனும், மிஞிலி நட்பாளனும் ஆவர் என்பதும், ஆஅய் எயினன் பாழியின் கண் மிஞிலியொடு பொருது உயிர் துறந்தனன் என்பதும், முன்னர் 'யாம இரவின்'¹ என்னும் செய்யுஞ்சுட் போந்தமை காண்க. சொல்லியது அமையாது - தான் சொல்லிய சொற் பிழையாது என்னும் பொருட்டு. தேற்றி - தெளிவித்து. தேற்றி முன் கை பற்றிய சொல் என்றதனை, முன் கை பற்றித் தேற்றிய சொல் என மாறுக. கடவுள் முன்னர்ச் சூஞரைத்துத் தேற்றுவது, 'முன்றேற்று' எனப்படும் என்பது, 'கடியென் கிளாவி'² என்னுஞ் சூத்திரத்து முன்றேற்று என வருவதனாலும், அதற்கு உரையாசிரியர் பலரும் 'கடுஞ்சுள் தருகு வென் நினக்கே',³ என்பதனை எடுத்துக்காட்டி யிருத்தலாலும் பெறப்படும். எனவே அகநானாற்றுப் பதிப்புக்களிற் காணப்படும் தோற்றி என்னும் பாடத்தினும் தேற்றி* யென்பதே சிறப்புடைத் தாதல் காண்க. ஆஅய் எயினன், ஒரு கால் சொல்லிய சொற் பிழையாது, ஏதிலார் பொருட்டுத் தன் உயிரையும் கொடுத்தனன்; நீயோ நினக்கு இனியளாகக் கொண்டு எனது நலத்தையும் நுகர்ந்து, பின் கடவுள் முன்னர்ச் சூஞடன் கூறிய உரையையும் தப்பி என்னைக் கை விடுத்துப் பிறன் ஆயினை எனத் தலைவன் கொடுமையை அவன் உணருமாறு காதற் பரத்தை எடுத்துரைத்து, அத்தகைய

* சிலவு தாமோதரம் பிள்ளை பதிப்பில் - தொல், பொருள், 151 ஆம் சூத்திரத்தில் தேற்றிய என்று பாடம் உண்மையும் ஓர்க்.

1. ஆகம் 208

2. தொல். சொல் உரி. 87

3. ஆகம் 110

நின்னை விடுக்குவென் அல்லேன் என்றாள் எனக. மந்தி - ஆதிமந்தி, அத்தி - ஆட்டனத்தி. ஆரியர் அலறத் தாக்கி வட வரையில் விற் பொறித்தவன், இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னன்; இதனை, 'இமையம் விற் பொறித்து' எனவும் 'பேரிசை மரபின் ஆரியர் வணக்கி' எனவும் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப் பதிகத்தில் நெடுஞ்சேரலாதன் கூறப்படுதலான் அறிக. இந் நிகழ்ச்சிகள் அவன் மைந்தனாகிய செங்குட்டுவனாலும் நிகழ்ந்தமை சிலப்பதிகாரத்தால் அறியப்படுதலின், பிணித்தோன் என்றது செங்குட்டுவன் எனலும் பொருந்தும்.

(மே-ள்) 'புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்'¹ என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளைக் காட்டி, இது காமக்கிழத்தி என் நலம் தா என்றது என்றனர் நச்.

397. பாலை

(மகட் போக்கிய செவிலித்தாப் சொல்லியது)

என்மகள் பெருமடம் யான்பா ராட்டத் தாய்தன் செம்மல் கண்டுகடன் இறுப்ப மூழவுமுகம் புலரா விழவுடை வியனகர் மணனிடை யாகக் கொள்ளான் கல்பகக்

5. கணமழை துறந்த கான்மயங் கழுவும் எளிய வாக ஏந்துகொடி பரந்த பொறிவரி அல்குல் மாஅ யோட்கெனத் தணிந்த பருவஞ் செல்லான் படர்தரத் துணிந்தோன் மன்ற துளைவெங் காளை
10. கடும்பகட் டொருத்தல் நடுங்கக் குத்திப் போழ்புன் படுத்த பொரியரை ஓமைப் பெரும்பொளிச் சேயலரை நோக்கி ஊன்செத்துக் கருங்கால் யாத்துப் பருந்துவந் திறுக்கும் சேணுயர்ந் தோங்கிய வானுயர் நெடுங்கோட்டுக்
15. கோடை வெவ்வளிக் குலமரும் புல்விலை வெதிர் நெல்விளை காடே.

- கயமனார்.

(சொ-ள்) 9. துனை வெம் காளை - விரைதலையுடைய வெவ்விய காளை போன்றவன்,

1-4. முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் - முழவின் ஓலி மாறாத விழாவுடைய அகன்ற மனையில், என் மகள் பெருமடம்

1. தொல். கற்றி 10

யான் பாராட்ட - என் மகளது பெரிய மடப்பத்தினை யான் பாராட்டவும், தாய்-நற்றாய், தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப-தனது தலைமையை அறிந்து தன் கடமைகளைச் செலுத்தவும், மனன் இடையாகக் கொள்ளான் - மனத்தின் வாயிலாகக் கொள்ளாமலும்,

4-8. கல் பக கண மழை துறந்த - பாறைகள் பிளவுபடக் கூட்ட மாகிய மேகம் பெய்யா தொழிந்த, ஏந்து கொடி பரந்த கான் மயங்கு அழுவும் - உயர்ந்த கொடி பரந்த காட்டர்ந்த பரப்புக்கள், பொறி வரி அல்குல் மாயோட்கு - புள்ளிகளும் வரிகளும் பொருந்திய அல்குலையுடைய மாமை நிற்தினையுடையாட்கு, எளியவாக என - நடத்தற்கு எளிமையுடையனவாக வென்று, தனிந்த பருவம் செல்லான் - வெப்பம் தனிந்த பருவத்தே செல்லாமலும்,

10-16. கடும் பகட்டு ஒருத்தல் - கடிய பெருமையையுடைய ஆண் யானை, நடுங்கக் குத்தி - மரம் அசையும்படி குத்தி, போழ் புண் படுத்த - பிளத்தலால் புண் உண்டாக்கிய, பொரி அரை ஓமை - பொரிகள் பொருந்திய அடியினையுடைய ஓமை மரத்தின், பெரும் பொளி சேய் அரை நோக்கி - பெரிய பட்டை யுரிந்த சிவந்த அடி மரத்தினை நோக்கி, உனன் செத்து - அதனை உனன் எனக் கருதி, சேண் உயர்ந்து ஒங்கிய - நெடிது உயர்ந்த, கருங் கால் யாத்து - கரிய அடியினையுடைய யா மரத்திலுள்ள, பருந்து வந்து இறுக்கும் - பருந்து வந்து தங்கும், வான் உயர் நெடுங்கோட்டு - வானின்கண் உயர்ந்த நெடிய சிமையங்களிலுள்ள, கோடை வெவ்வளிக்கு உலமரும் - வெவ்விய மேல் காற்றினால் அஸையும், புல் இலை வெதிர் நெல் வினை காடு - புல்லிய இலைகளையுடைய மூங்கிலின் நெல் விளையும் காட்டின்கண்,

8-9. படர்தரத் துணிந்தோன் மன்ற - உடன்கொண்டு செல்ல ஒரு தலையாகத் துணிந்தான்.

(முடிபு) துனை வெங் காளை, யான் பாராட்ட, தாய் கடன் இறுப்ப வியனகர் மனன் இடையாகக் கொள்ளான், கான்மயங்கு அழுவும் மாயோட்கு எளியவாக எனத் தனிந்த பருவம் செல்லான், நெல் வினை காடு படர்தரத் துணிந்தோன் மன்ற.

(வி-ரை) தன் செம்மல் - தலைவனது மாண்பு. முழவு முகம் புலராமையாவது - இடையறாது ஒலித்தல். மனன் இடையாகக் கொள்ளான் - வரைந்து கொள்ளானாய் என்றபடி. ஏந்து கொடி பரந்த என்றதனை அல்குலுக்கு அடையாக்கி, உயர்ந்த கொடி போற் பரந்த வரிகளையுடைய என்றலுமாம். மாயோட்கு எளியவாக என மாறிக் கூட்டுக. துனைதல் - விரைதல், பொறுமையில்லாமை என்றபடி. யானை உண்டற் பொருட்டுக் குத்திப் புண்படுத்த ஓமையின் அரை என்க. யானை ஓமையை உரித்துத் தின்னுமென்பது

'கயந்தலை மடப்பிடி யுயங்கு பசி களைஇயர்; பெருங்களிறு தொலைத்த முடத்தா ணோமை'¹ 'கான யானை தோனயந் துண்ட பொரிதா ணோமை'² என்பனவற்றாலும் அறிக. ஓங்கிய யாத்து என்க. இறுக்கும் காடு எனவும், நெடுங்கோட்டு வெதிர காடு எனவும் கூட்டுக.

398. குறிஞ்சி

(காமமிக்க கழிப்பார் சிளவியால் வரைவிடத்துக்கண்) தலைமகள் தலைமகள் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.)

³இழைநிலை நெகிழ்ந்த எவ்வங் கூரப் படர்மலி வருத்தமொடு பலபுலந் தசைஇ மென்றோள் நெகிழ்ச் சாஅப்க் கொன்றை ஊழுறு மலரிற் பாழ்ப்பட முற்றிய

5. பசலை மேனி நோக்கி நுதல்பசந்து இன்னே மாகிய எம்மிவன் அருளான் நுழ்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று அலமரல் மழைக்கண் தெண்பனி மலக நன்று⁴ புற மாறிஅகறல் யாழிநின்
10. குன்றுகெழு நாடற் கென்னெனப் படுமோ கரைபொரு நீத்தம் உரையெனக் கழறி நின்னொடு புலத்தல் அஞ்சி அவர்மலைப் பன்மலர் போர்த்து நானுமிக ஒடுங்கி மறைந்தன கழியும் நிற்றந்து செலுத்தி
15. நயனறத் துறந்தல் வல்வி யோரே நொதும லாளர் அதுக ணோடாது அழற்சினை வேங்கை நிழற்றவிரந் தசைஇ மாரி புறந்தர நந்தி ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை
20. பல்பூங் காளத் தல்கி இன்றிவன் சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ குயவரி இரும்போத்துப் பொருத புண்கூர்ந்து உயங்குபிடி தழீஜிய மதனழி யானை வாங்கமைக் கழையின் நரலுமவர்
25. ஒங்குமலை நாட்டின் வருங வோயே.

- இம்மென்தீரனார்.

1. நம். 137

2. குறுங். 79

(பாடம்) 3. இழைநிலை நெகிழு.

4. புறமாகி.

(சொ-ன்) 11. கரை பொரு நீத்தம் - கரையைப் பொருது வரும் வெள்ளம் பொருந்திய யாறே!

22-25. குயவரி இருபோத்து பொருத புண் கூர்ந்து - பெரிய ஆண் புலி தாக்கியதாலாகிய புண் மிகுந்து, உயங்கு பிடி தழீஇய மதன் அழியானை - வருந்தும் பெண் யானையால் தமுவப்படும் வலி குன்றிய களிற்றியானை, வாங்கு அமை கழையின் நரலும் - வளைந்த மூங்கிலாற் செய்த தாம்பு போல ஒலிக்கும், அவர் ஒங்கு மலை நாட்டின் வருந்து வோய் - எம் தலைவரது உயர்ந்த மலை நாட்டினின்றும் வருவோய்!

1-16. இழை நிலை நெகிழ்ந்த எவ்வும் கூர - அணிகள் நிலையினின்றும் நெகிழ்தற்கு ஏதுவாகிய துன்பம் மிக, படர் மலி வருத்தமொடு - நினைவு மிகக் கூருத்தத்துடன், பல புலந்து அசைஇ - பலவற்றையும் வெறுத்துக் கூறித்தங்கி, மெல் தோள் நெகிழு - மெல்லிய தோள் மெலிய, சாஅய் - வருந்தி, கொன்றை ஊழ் உறு மலரில் - கொன்றையினது நன்கு மலர்ந்த பூக்களைப்போல, பாழ்ப்பட முற்றிய பசலை மேனி நோக்கி - பாழ்ப்பட நிறைந்த பசலையுற்ற மேனியைப் பார்த்து, நுதல் பசந்து - நெற்றி பசலையுறப்பெற்று, இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் - இன்ன நிலையினேம் ஆகிய எம்மை இங்கு அருஞ்சல் செய்யானாய், நும்மோன் செய்த கொடுமைக்கு - நும் தலைவன் செய்த வன்கண்மைக்கு, இம்மென்று அலமரல் மழை கண் தெண் பனி மல்க - கலங்கும் குளிர்ந்த கண்களினின்றும் விரைந்து தெளிந்த நீர் பெருகவும், நன்று புறம் மாறி அகறல் - அறத்தினைக் கைவிட்டு நீங்குதல், நின் குன்று கெழு நாட்டிரு என் எனப்படுமோ - குன்று பொருந்திய நாட்டினையுடைய நின் தலைவனுக்கு யாதெனப்படுமோ, உரை எனக் கழறி - உரைப் பாயாக என்று கூறி, நின்னொடு புலத்தல் அஞ்சி - நின்னொடு யாம் வெறுத்தலை அஞ்சி, அவர் மலை பல மலர் போர்த்து - அவர் மலையிலுள்ள பல மலர்களையும் போர்த்துக் கொண்டு, நாணு மிக ஒடுங்கி - நாணத்தால் மிகவும் ஒடுங்கி, மறைந்தனை கழியும் - மறைந்து நீங்கும், நின் தந்து செலுத்தி - நின்னைக் கொணர்ந்து போக்கி, நொதுமலாளர் - ஏதிலாளராகிய அவர், நயன் அறத் துறத்தல் வல்லியோர் - நீதியின்றிக் கைவிடுதற்கு வன்மையுடையோர் ஆவர், அது கண் ஓடாது - அதனை நோக்காது,

17-21. அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ - தீயினை யொக்கும் பூக்கள் நிறைந்த கிளையையுடைய வேங்கையின் நிழலில் நின் செலவினைத் தவிர்ந்து தங்கி, மாரி புறந்தர நந்தி - பெய்யும் மழை புரத்தலால் பெருக்கமுற்று, ஆரியர் பொனபடு நெடு வரை புரையும் - ஆரியரது பொன் பொருந்திய நீண்ட இமைய மலையை யொக்கும், எந்தை பஸ்பூங் கானத்து அல்கி - எம் தந்தையது பல பூக்களையுடைய காட்டில் அமர்ந்து, இன்று இவண் சேர்ந்தனை செவினே - இற்றைப்

பொழுது இவ்விடத்தே சேர்ந்திருந்து செல்லின், சிதைகுவது உண்டோ - நின் காரியம் ஏதேனும் கெடுவது உண்டோ.

(முடிபு) கரை பொரு நீத்தம்! அவர் ஓங்கு மலை நாட்டின் வருந்துவோய்! எவ்வும் கூர, வருத்தமொடு அசைஇ தோள் நெகிழுச் சாஅய், பசலை மேனி நோக்கி நுதல் பசந்து இன்னேமாகிய எம் இவண் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு, கண் பனி மல்க, நன்று புறமாறி அகறல், நின் குன்று கெழு நாடற்கு என்னைப் படுமோ உரை எனக் கழறிப் புலத்தல் அஞ்சி, மலர்போர்த்து ஒடுங்கி மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி நொதுமலாளர் துறத்தல் வல்லியோர், அது கண் ஓடாது வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, நந்தி, கானத்து அல்கி, இவண் சேர்ந்தனை செவினே சிதைகுவது உண்டோ.

(வி-ரை) நெகிழ்ந்த - நெகிழ்தற்கு ஏதுவாகிய பாழ்ப்பட - வறிதே. நும்மோன் - நுமன், நும் தலைவன். நன்று - அறம். புறம் மாறல் - கை விடுதல். குன்று கெழு நாடற்கு - சுட்டு. என் எனப் படுமோ - யாதாகுமோ என்றபடி. நும்மோன் எனவும் நின் குன்று கெழுநாடன் எனவும் கூறினமையால், கழறுதலும் புலத்தலும் யாற்றின் மேல ஆயின. மறைந்து கழிதலாவது மலர் போர்த்துக் கழிதல். நின்னொடு புலத்தல் அஞ்சி நீ மலர் போர்த்து ஒடுங்கி மறைந்து கழியாதின்றனை, அங்குனமாகவும் நொதுமலாளர் நின்னைத் தந்து செலுத்தித் துறத்தல் வல்லியோர் ஆவர் என விரித்து உரைத்துக் கொள்க. கண் ஓடாது - நோக்காது என்னும் பொருட்டு. நந்துதல் - பெருகுதல். இன்று இவண் சேர்ந்தனை செவினே சிதைகுவது உண்டோ என்றது, அதனால் நின்கு வரக்கடவதோரு தீங்கு இல்லாமையொடு அவரது மலை நாட்டினை நும் வருகின்றா யாகவின் நின்னூடன் ஒரு நாள் தங்கி யாழும் ஆற்றியிருத்தலுமாகும் என்று கழிப்பர் தோன்றக் கூறியவாறு. குயவரி - குயம்போலும் வரிகளையுடைய புலி. குயம் - அரிவாள். வலி யழிந்த யானை தூம்புபோல் உயிர்க்கும் என்பது 'ஓய் களி ரெடுத்த நோயுடை நெடுங்கை, தோகு சொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்' என முற் போந்ததனாலும் அறிக் கழை என்றது ஈன்னுத் தாம்பு என்னும் பொருட்டு.

399. பாலை

தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)

சிமையக் குரல் சாந்தருந்தி இருளி
இமையக் காளம் நாறுங் கூந்தல்
நன்னூதல் அரிவை இன்னூறல் ஆகம்
பருகு வன்ன காதல் உள்ளமொடு

5. திருகுபு முயங்கல் இன்றியவன் நீடார் கடற்றடை மருங்கின் கணிச்சியிற் குழித்த உடைக்கண் நீடமை ஊறல் உண்ட பாடின் தெண்மைப் பயங்கெழு பெருநிரை வாடுபுலம் புக்கெனக் கோடுதுவைத் தகற்றி
10. ஒல்குநிலைக் கடுக்கை அல்குநிழல் அசைஇப் பல்லான் கோவலர் கல்லாது ஊதும் சிறுவெதிர்ந் தீங்குழற் புலம்புகொள் தெள்விளி மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல்கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி
15. மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம் காய்கதீர் கடுகிய கவினழி பிறங்கல் வேய்கண் உடைந்த சிமைய வாய்ப்பு மருங்கின் மலையிறந் தோரே.

- எயினந்தை மகனார் இளங்கீரனார்.

(சொ-ன்) 1-3. சிமைய குரல சாந்து அருந்தி இருளி - உச்சியிலுள்ள பூங்கொத்துக்களை யுடையனவாய் மயிர்ச்சாந்தினைக் கொண்டு இருண்டு, இமைய கானம் நாறும் - இமைய மலையிலுள்ள கானம் போல நாறும், கூந்தல் - கூந்தலையும், நல்நுதல் - நல்ல நெற்றியினையு முடைய, அரிவை - தலைவியே!

6-18. கடறு அடை மருங்கின் - கற் காட்டினைச் சார்ந்த பக்கத்தில், கணிச்சியில் குழித்த - குந்தாலியால் தோண்டின, உடைக்கண் - குழியிடத்தே, நீடு அமை ஊறல் உண்ட - தாழ்த்தல் பொருந்திய ஊற்று நீரை யுண்ட, பாடு இன் தெள் மணி - இனிய தெளிந்த ஒசையையுடைய மணிகளைப் பூண்ட, பயம் கெழு பெரு நிரை - பயன் மிக்க பெரிய ஆனிரை, வாடு புலம் புக்கென - வறண்ட பாலையிற் புகுந்ததாக, கோடு துவைத்து அகற்றி - ஊது கொம்பினால் ஒலியை யுண்டாக்கி அவற்றை அங்கு நின்றும் விலக்கி, ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ - தளர்ந்த நிலையினையுடைய கொண்றையின் குறைந்த நிழலில் தங்குவித்து, பல் ஆன் கோவலர் - பல ஆனினங்களையுடைய ஆயர், கல்லாது ஊதும் - இசையைக் கல்லாமல் ஊதும், சிறு வெதிர் தீம் குழல் - சிறிய மூங்கிலாற் செய்த இனிய குழலினின்றேழும், புலம்பு கொள் தெள் விளி - தனிமை கொண்ட தெளிந்த ஒசையினை, மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் பல்கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி - குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களை உண்டு, மெல்கிடு மட மரை - அசையிடுகின்ற இளைய மரைமான், ஓர்க்கும் - கூர்ந்து கேட்கும்,

அத்தம் - காட்டிலே, காய் கதீர் கடுகிய கவின் அழி பிறங்கல் - காயும் ஞாயிறு முடுகிய அழகு ஒழிந்த பாறைகளையும், வேய் கண் உடைந்த சிமையம் - மூங்கில் கணுக்கள் உடைந்த சிகரங் களையும், வாய் படு மருங்கின் - இடமகன்ற பக்க மலையினையு முடைய, மலை இறந்தோர் - மலையினைக் கடந்து சென்ற நம் தலைவர்,

3-5. இன் உறல் ஆகம் - நினது இனிமை பொருந்துதலை யுடைய மார்பினை, பருகு அன்ன காதல் உள்ளமொடு - பருகுதல் போலும் காதல் மிக்க உள்ளத்துடன், திருகுபு முயங்கல் இன்றிபின்னித் தழுவுதல் இன்றி, அவன் நீடார் - அங்குத் தாழ்த்திரார்.

(முடிபு) நன்னுதல் அரிவை! மலையிறந்தோர், நின் இன் உறல் ஆகம் காதல் உள்ளமொடு முயங்கல் இன்றி, அவன் நீடார்.

(வி-ரை) சிமையம் - மரம் புதர்களின் உச்சி. குரல் - பூங்கொத்து. குரல்வாய் நாறுங் கூந்தல் என்க. திருகுதல் - ஒருவர் மெய்யுடன் ஒருவர் மெய் பின்னுதல். உடை - உடைத்தெடுத்த கிணற்றினைக் குறிப்ப தாயிற்று. பயம் - பயன், பால். கல்லாது ஊதும் - ஆசிரியனிடத்துக் கற்காமலே இயல்பாக ஊதும் என்க. கோவலர் ஊதும் தீங்குழலின் தெள்வினையை மரை ஓர்க்கும் அத்தத்திலே பிறங்கலும் சிமையமும் மருங்கும் பொருந்திய மலை யிறந்து சென்றோர் என்க.

400. நெய்தல்

(தலைமகன் வரைந்தெய்திய பின்றைத் தோழி தலைமகட்குச் சொல்லியது)

நகைநன் றம்ம தானே அவளொடு
மனையிறந் தல்கினும் அலவரென நயந்து
கானல் அல்கிய நங்கள வகலப்
பஸ்புரிந் தியறல் உற்ற நல்வினை

5. 'நூலமை பிறப்பின் நீல உத்திக் கொய்மயிர் எருத்தம் பினர்படப் பெருகி நெய்ம்மிதி முளைஇய கொழுஞ்சோற் றார்கை நிரவியைந் தொன்றிய செலவிற் செந்தினைக் குரல்வார்ந்த தன்ன்² குலவுத்தலை நன்னான்கு
10. வீங்குசவல் மொசியத் தாங்கு ³நுகம் தழீஇப் பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி மதியுடை வலவன் ஏவலின் இகுதுறைப் புனல்பாய்ந் தன்ன வாமான் தின்டேர்க் கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரி

(பாடம்) 1. நூலமை மரபின், உந்தி.

2. குலவுத்தலை நன்னன.

3.நுகம் தளரா.

15. பால்கண் டன்ன ஊதை வெண்மணல் கால்கண் டன்ன வழிபடப் போகி அயிரச்சேற் றள்ளால் அமுவத் தாங்கண் இருணீர் இட்டுச்சுரம் நீந்தித் துறைகெழு மெல்லம் புலம்பன் வந்த ஞான்றைப்
20. பூமலி இருங்கழித் துயல்வரும் அடையொடு நேமி தந்த நெடுநீர் நெய்தல் விளையா இளங்கள் நாறப் பலவுடன் பொதியவிழ் தண்மலர் கண்டு நன்றும் புதுவ தாகிள் றம்ம பழவிற்ற
25. பாடெழுந் திரங்கும் முந்தீர் நீடிரும் பெண்ணை நம் அமுங்கல் ஊரே.

- உலோகச்சனார்.

(சொ-ள்) 1-4. (தோழி,) மனை இறந்து அல்கினும் - மனையைக் கடந்து தங்கினும், அலர் என - அஸராகும் என்று கூறப்படவும், அவளொடு நயந்து கானல் அல்கிய நம் களாவு அகல - நம் தலைவனுடன் விரும்பிச் சோலையிலே சென்று தங்கிய நம் களவொழுக்கம் நீங்கும்படி, பல் புரிந்து இயறல் உற்ற நல்வினை - முற் பிறப்பில் பல நன்மைகளும் செய்து பொருந்துதலுற்ற நல்வினையால்,

5-19. நால் அமை பிறப்பின் - புரவி நால் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும், நீல உத்தி - நீல மனியாலாகிய நெற்றிச் சுட்டியினையும், கொய் மயிர் ஏருத்தம் பினர்ப்படப் பெருகி - சருச்சரை யுண்டாக அடர்ந்து கொய்யப்பெற்ற மயிர் பொருந்திய பிடரியினையும் உடைய, நெய் மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை - நெய் பெய்து மிதித்தியற்றிய கவளத்தை வெறுத்த கொழுவிய சோற்றை உண்ணுதலையுடைய, நிரல் இயைந்து ஒன்றிய செலவில் - வரிசையாகப் பொருந்தி ஒரு பெற்றியே செல்லும் செலவினையும், செந்தினை குரல் வார்ந்தன்ன குலவு தலை - செவ்விய தினையின் கதிர் நீண்டு வளைந்தாற் போன்ற வளைந்த தலையினையும் உடைய, நல் நான்கு - நன்றாகிய நான்கு குதிரைகளை, தாங்கு நுகம் தழீஇ - தாங்கும் நுகத்தினைப் பொருந்தி, வீங்கு சுவல் மொசிய - பருத்த கழுத்தில் நெருங்க (அணிந்த), பூம் பொறி பல் படை ஒலிப்ப பூட்டி, அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி, மதியுடை வலவங் ஏவலின் - அறிவுடைய பாகன் செலுத்தலின், இகு துறை புனல் பாய்ந்தன் - தாழ்ந்த துறையில் நீர் பாய்ந்தாலொத்த, வாம் மான்தின் தேர் - தாவிச் செல்லும் குதிரை பூட்டிய தின்னிய தேரின், கணை கழிந்தன்ன நோன் கால் வன் பரி - அம்பு பாய்ந்தாற்

1. பொதியவிழுந் தலாக் கண்டு,

போன்ற வலிய காலின் விரைந்த செலவு, பால் கண்டன்ன ஊதை வெண்மணல் - பாலைக் கண்டாற் போன்ற காற்றால் திரட்டப்பெற்ற வெள்ளிய மணலிடத்தே, கால் கண்டன்ன வழிபட போகி - வாய்க்காலைக் கண்டாற்போன்ற சவுடு உண்டாகப் போக, அயிர் சேற்று அள்ளல் அமுவத்து ஆங்கண் - நுண்ணிய குழம்பாகிய சேற்றின் பரப்பினையுடைய அவ்விடத்தே, இருள் நீர் இட்டு சரம் நீந்தி - இருண்ட நீரினையுடைய குறுகிய கழியைக் கடந்து, துறை கெழு மெல் அம் புலம்பன் - துறை - பொருந்திய கடற் கரையையுடைய நம் தலைவன், வந்த ஞான்றை - வந்த அன்று,

20-23. பூமலி இரு கழி துயல்வரும் அடையொடு - பூக்கள் நிறைந்த கரிய கழியிடத்தே இலைகளோடு அசையும், நேமி தந்த நெடு நீர் நெய்தல் - ஆழமான நீரையுடைய கடல் தந்த நெய்தலின், விளையா இளங் கள் நாற - முதிராத் இளைய கள் நாறும்படி, பொதி அவிழ் தண் மலர் - கட்டு அவிழ்ந்த தண்ணிய மலர்களை, பலவுடன் கண்டு - ஏனைப் பூக்கள் பலவற்றுடன் (சூடி வருதலைக்) கண்டு,

23-26. பழவிற்லைப் பாடு எழுந்து இரங்கும் - பழைய பெருமையுடைய ஆரவாரம் மிக்கு மழுங்கும், முந்தீர் - கடற்கரைக் கண்ணுள்ள, நீடு இரு பெண்ணை - நீண்ட பெரிய பனைமரத்தை யுடைய, நம் அழுங்கல் ஊர் - அலர் ஆரவாரம் மிக்க நமது ஊர், நன்றும் புதுவது ஆகின்று - (அந்த அலரினை விடுத்து) மிகவும் புதிய தன்மையினை உடையது ஆகின்றது,

1. நகை நன்று - அது, பெரிதும் நகையினை விளைப்பதாகும்.

(முடிபு) தோழி! கானல் அல்கிய நம் களாவு அகல, நல்வினையால், மெல்லம் புலம்பன் இருள்நீர் இட்டுச் சரம் நீந்து வந்த ஞான்றை, அவன் மலர் சூடி வருதலைக் கண்டு, நம் அழுங்கலூர் நன்றும் புதுவதாகின்று, அம்ம! அது நகை நன்று, அம்ம!

(விரை) கானல் அல்கிய - மனையின் அளவிலன்றிக் காட்டிலும் சென்று தங்கிய எங்க. களாவு அகல வந்த ஞான்றை எனவும், நல் வினையால் வந்த ஞான்றை எனவும் கூட்டுக. நெய்ம்மிதி - கொள்ளுந்தன் நெய் பெய்து அமைத்த கவளம். நான்கு - நான்காகிய குதிரைகள், ஆகுபெயர். பிறப்பினையும் உத்தியினையும் ஏருத்தத்தினையும் உடைய நான்கு எனவும், ஆர்கையுடைய நான்கு எனவும், செலவினையும் தலையினையும் உடைய நான்கு எனவும் தனித்தனி கூட்டுக. மொசிய அணிந்த பல்படை என்று விரித்துரைக்க. படை என்றது கழுத்து அணிகளை. போகி - போக எனத் திரிக்க. திண்டேர் நோன் கால் வெண்மணல் வழிபடப் போக என்க. வந்த ஞான்றை - வந்து வரைந்த ஞான்றை. அடையொடு துயல்வரும் எனவும் நெடுநீர் நேமி எனவும் மாறிக் கூட்டுக. நெய்தலின் தண் மலரைப் பலவுடன் சூடி வருதல்

கண்டு என்க. நாற என்னும் வினையெச்சம் அவிழ் என்னும் வினைகொண்டு முடிந்தது. தலைவன் வரைந் தெய்துதல் கண்டு, ஊர் அலர் கூறுதல் அடங்கிவிட்ட தென்பாள், அழுங்கல் ஊர் புதுவதா கின்று என்றாள். அம்ம இரண்டும் உரையசை இடைச்சொல்.

**எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நெடுந்தொகை
யெனப்படும் அகநானாற்றுக்கு நாவலர் பண்டத, ந.மு.
வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு, ஆர்.
வேங்கடாசலம் பிள்ளையும் இயற்றிய "வேங்கட விளக்கு"
என்னும் உரை முற்றிற்று.**

* * * * *

பாயிரம்

நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்கை வழுதிய ரவைக்கண்
அறிவுவீர் றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்விசைச் சான்றோர் குழீஇ

5. அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
நெடிய வாகி யதிநிமிர்ந் தொழுகிய
இன்பப் பகுதி யின்பொருட் பாடல்
நானா றெடுத்து நூனவில் புலவர்
10. களித்த மும்மதக் களிற்றி யானைநிரை
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை யென்றாங்கு
அத்தகு பண்பின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னென்டுந் தொகைக்குக்
15. கருத்தெனப் பண்பினோ ரூரைத்தலை நாடின்
அவ்வகைக் கவைதாம் செவ்விய வள்றி
அரியவை யாகிய பொருண்மை நோக்கிக்
கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையாற்
20. கருத்தினி தியற்றி யோனே பரித்தேர்
வளவர் காக்கும் வளநாட் டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்
கெடலருஞ் சிறப்பின் இடையள நாட்டுத்
தீதில் கொள்கை முதா ருள்ளும்
25. ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொன்மை சான்ற நன்மை யோனே.

"இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவ தரையன். நெடுந்தொகை நானாறும் கருத்தினோடு முடிந்தன. இவை பாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர்.

இத்தொகைப் பாட்டிற் கடியளவு சிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்புறி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான்.

'வண்டுபடத் ததைந்த கண்ணி' என்பது முதலாக 'நெடுவேண் மார்பின்' என்பது ஈராகக் கிடந்த பாட்டு நூற்றிருபதும் களிற்றி யானை நிரை யெனப்படும். இப் பெயர் காரணத்தாற் பெற்றது; இது பொருட் காரணமாகக் கொள்க. 'நாநகையுடைய நெஞ்சே; என்பது முதலாக 'நாள்வலை முகந்த' என்பது ஈராகக் கிடந்த பாட்டு நூற்றெண்பதும் மணிமிடை பவளம் எனப்படும். இதுவங் காரணப் பெயர்; என்னை, செய்யுளும் பொருளும் ஒவ்வாமையால். 'வறனுறு செய்தி' என்பது முதலாக 'நகைநன்றம்ம' என்பது ஈராகக் கிடந்த பாட்டு நூறும் நித்திலக் கோவை யெனப்படும்; செய்யுளும் பொருளும் ஒக்குமாகலான்.'

அகநானுற்றின் தொகுப்பு முறை

வியமெல்லாம் வெண்டே ரியக்கம்: கயமலர்ந்த
தாமரையா றாகத் தகைபெற்றிக் காமர்
நறுமுல்லை நாள்காக நாட்டி வெறிமாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து
இவர்திரை பத்தா இயற்பட யாத்தான்
தொகையி னெடியதனைத் தோலாச் செவியான்
வகையி னெடியதனை வைப்பு.

ஓன்று மூன்றைந் தேமூன் பான்பாலை; ஓதாது
நின்றவற்றின் நான்கு நெறிமுல்லை; - அன்றியே
ஆறாம் மருதம்; அனிநெய்தல் ஜயிரண்டு;
கூறாத வைகுறிஞ்சிக் கூற்று.

பாலை வியமெல்லாம்; பத்தாம் பனிநெய்தல்;
நாலு நனிமுல்லை நாடுங்கால்; - மேலையோர்
தேறும் இரண்டெட்ட் டிவைகுறிஞ்சி; செந்தமிழின்
ஆறு மருதம் அகம்.

வியம் - ஒற்றையெண்கள். வெண்டே ரியக்கம் - பாலை.
தாமரை- மருதம். குட்டத்து இவர் திரை - நெய்தல். தோலாச்
செவியான் - கேள்வியுணர்வு மிக்கவன்.

* * * * *

அகநானுறு - நித்திலக் கோவை

யாட்டு முதற்குறியு அகரவாரிசை

யாட்டு	யாட்டு எண்	பக்க எண்	யாட்டு	யாட்டு எண்	பக்க எண்
அகல்வாய் வானம்	365	124	கழியே, சிறுகுரல்	350	97
அம்மவாழி.... காதலர்	325	47	களவும் புளித்தன	394	184
அம்மவாழி..... நம்மலை	388	169	கான மானத	318	35
அரம்போழ் அவ்வளை	349	95	குழற்காற் சேம்பின்	336	69
அருந்தெறன் மரபிற்	372	138	குன்றோங்கு வைப்பின்	338	74
அவ்விளிம் பூரீய	371	136	கூழையுங் குறுநெறி	315	28
அறியாய் வாழி	389	172	கொடுமேன் ஈங்கை	357	110
ஆள்வினைப் பிரிதலும்	353	102	கோடுயர் பிறங்கற்	393	181
ஆளிந்மான்	381	156	கோடை நீடலின்	377	147
இடைபிரறநிதல்	303	5	சாரல் யாஅத்து	337	72
இம்மென் பேரால்	323	44	சிமையக்குரல்	399	194
இருந்த வேந்தன்	384	161	சிலம்பிற் போகிய	302	4
இரும்பிடிப் பரிசிலர்	311	21	சிறுநுதல் பசந்து	307	14
இருவிசும்பி வர்ந்த	304	8	செல்லல் மகிழ்நநின்	376	145
இருந்படு நெஞ்சத்	335	66	சென்று நீடுநர்	375	143
இலங்குக்டர்மண்டிலம்	367	128	தண்கயம் பயந்த	395	186
இழைநிலை நெகிழ்ந்த	398	192	தற்புந் தெடுத்த	383	159
இன்பமும் இடும்பையும்	327	51	தன்னோரன்ன	385	163
இனிப்பிறி துண்டோ	313	24	தாழ்சினை மருதம்	366	126
உய்தகை யின்றால்	341	81	தாழ்பெருந் தடக்கை	392	178
உ வர்விளை உய்பின்	390	174	திருந்திழை நெகிழ்ந்து	387	167
உழுவை யொடுழுந்த	308	15	துறைமீன் வழங்கும்	316	30
ஊரல் அவ்வாய்	326	49	தூமலர்த் தாமரை	361	117
என் மகள்	397	190	தேர்சேண் நீக்கி	380	154
என்னா வதுகோல்	348	94	தொடுதென்	396	187
ஒறுப்ப ஒவலை	342	83	தொடுதோற் கானவன்	368	129
ஒங்குதிரைப் பரப்பின்	320	39	தோனந் தொல்கவின்	347	92
ஒடா நல்லேற்று	334	64	நகைநன் றம்ம.... அவனோடு	400	196
கடுந்தே ரினையரோடு	310	19	நகைநன் றம்ம.... இறைமிசை	346	89
கண்டிசின் மகளே	369	131	நந்நயந் துறைவி	379	151
கழிப்புக் குற்று	330	57	நிதியந் துஞ்சும்	378	149

பாட்டு	பாட்டு	பக்க எண்	பாட்டு	பாட்டு	பக்க எண்
நிரைசெலல் இவுளி	363	121	மாக விசும்பின்	317	33
நீடுநிலை அரை	331	59	மாதிரம் புதைய	364	123
நீலத்தனன நிறங்	358	112	மாவும் வண்டளிர்	355	106
நீலத் தன்ன நீர்	314	26	முடவு முதிர் பலவின்	352	100
நெஞ்சுடம் படுதலின்	312	22	முனைவனர் முதல	332	60
பகலினும் அகலா	305	10	முனைகவர்ந்து கொண்டென	373	139
பசித்த யானை	321	40	மேற்றறைக் கொளீஇய	356	108
பல்பூந்தன் பொழிற்	360	115	யாஅ ஓண்டளிர்	333	62
பன்னாள் எவ்வும் தீர்	340	78	யெங்குவெயில்	322	42
பனிவார் உண்கணும்	359	113	யெவாள் ஏற்ந்து	309	17
பாம்புடை விடர்	362	119	யெழுமயமல் அடுக்கத்து	328	53
பார்வல் வெருகின்	391	176	யெளமழை பொழிந்த	344	86
பிறருறு விழுமாம்	382	158	யெளவாய்க் கோதையர்	370	134
பூங்கணும் நுதலும்	329	56	யெறனுறு செய்யின்	301	1
பெரும்பெயர் மகிழ்ந்	306	12	யாங்கமை புரையும்	343	84
பொய்கைநீர் நாய்	380	165	யிசும்புதளி பொழிந்து	345	87
மணிவாய்க் காக்கை	319	37	யிருந்தும் பெறுகுநள்	324	46
மதவலி யானை	354	105	யீங்குவிசைப் பினித்த	339	76
மாக்கடன் முகந்து	374	141	யேற்றுநாட் ஞேறுயுள்	351	98

* * * * *

ஆசிரியர் பெயர்**அகரவர்ஷிகை**

(எண் - செய்யுளவான்)

பெயர்	பாட்டு	பெயர்	பாட்டு
	எண்		எண்
அஞ்சியத்தை மகள்		நக்கீரனார்	310, 340, 346, 369, 389
நாகையார்	352	நரைமுடி நெட்டையார்	339
அநியன் விண்ணத்தனார்	301	நன்பலூர்ச் சிறுமேதாவியார்	394
அம்முவனார்	370, 390	பரணர்	322, 326, 356, 367, 372 376, 386, 396
ஆழுவுர் மூலங்கிழார்	341	பறநாட்டுப் பெருங்கொற்றனார்	323
இடைக்காடனார்	304, 374	பாண்டியன் ஏனாதி நெடுங்கணனானார்.	373
இடையன்		பாலைபாடிய	
சேந்தங்கொற்றனார்	375	பெருங்கடுங்கோ	313, 337, 379
இம்மென்கீரனார்	398	பாவைக் கொட்டிலார்	336
உலோக்சனார்	330,400	பிசிராந்தையார்	308
உறையுர் முதுகூத்தனார்	329	பொருந்தில் இளங்கீரனார்	351
ஊட்டியார்	388	மதுரை அளக்கர் ஞாழார்	
எயினந்தை மகனார்	361, 371	மகனார் அம்மளனானார்	314
இளங்கீரனார்	395, 399	மதுரை அளக்கர் ஞாழார்	
எருக்காட்டுர்த் தாயங்		மகனார் மள்ளனார்	344, 353
கண்ணனார்	319, 357	மதுரை அறுவை வாணிகன்	
ஒக்கூர் மாசாத்தியார்	324, 384	இளவேட்டனார்	302
ஒரம் போகியார்	316	மதுரை இளங்கெளசி	
ஓளவையார்	303	கனார்	381
கபிலர்	318, 332, 382	மதுரை இளம்பாலாசிரியன்	
கயமனார்	321, 383, 397	சேந்தன் கூத்தனார்	348
கருவூர்க் கந்தப்பிள்ளைச்		மதுரை ஈழத்துப் பூதன்	
சாத்தனார்	309	தேவனார்	307
கல்லாடனார்	333	மதுரைக் கணக்	
காவட்டனார்	378	காயனார்	338, 342
காவன் மூல்லைப்பூதனார்	391	மதுரைக் கூத்தனார்	334
குடவாயிற்			
கீர்த்தனார்	315, 345, 366,385		
சேந்தன் கணனானார்	350,		
தங்காற் பொற்கொல்லனார்	355		

பெயர்	பாட்டு எண்	பெயர்	பாட்டு எண்
மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார்	306, 320	மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார்	327
மதுரைத் தத்தங்கண்ணார்	335	மாழுலனார்	311, 325, 331, 347, 349, 359, 393
மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மன்னார்	354	மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார்	377
மதுரைப் பண்டவாணிகள் இளந்தேவனார்	328	மோசி கீரனார்	392
மதுரைப் பொன்செய் கொல்லன்		வடமவன்னைக்கன் பேரி சாத்தனார்	305
வெண்ணாகணார்	363	வடமோதந்கிழார்	317
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணார்	364	வெள்ளி வீதியார்	362
மதுரை மருதன் இளநாகணார்	312, 343, 358,		
	365, 368, 380, 387		

* * * * *

ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள்

பிறப்பு:

(12. 3. 1884)

- நடுக்காவிரி,
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
- வீ.முத்துசாமி நாட்டார்
- திருமதி தைலம்மை

இளமைக் கல்வி:

- திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி
- தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள்
நடுக்காவிரி

தாமே பயின்ற தமிழ் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம்

- 1905 - பிரவேச பண்டிதம்
- 1906 - பாலபண்டிதம்
- 1907 - பண்டிதம்

ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை முன்றே
ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில்
தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம்,
தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்.

ஒடுகிரியர் பணி

- 1908 - பிசப் ஸபர் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி.
- 1909 - தூய மைக்கேல்
உயர் நிலைப்பள்ளி,
கோயம்புத்தூர்

1910-1933 (22 ஆண்டுகள்)	- தமிழ்ப் பேராசிரியர் பணி எஸ்பி.ஐ. கல்லூரி , திருச்சிராப்பள்ளி
1933-1940	- தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
1940	- சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர்.
1941-1944	- மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர்
28.3.1944	- இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார்.

குறிப்புகள்

குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியரின் முன்னுரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க

குறிப்புகள்